



கிசைத்தமிழ்

திரு. க. வெள்ளைவாரணனார்

தமிழ் வளர்ச்சித் துறை



கிளைத்தமிழ்

கிளைத்தமிழ் நூல்களை வெளியிடுவதற்கான நிலையம்
கிளைத்தமிழ் நூல்களை வெளியிடுவதற்கான நிலையம்

தீரு. க. வெள்ளௌவாரணனார்

தமிழ்வளர்ச்சி இயக்ககம்
எழும்பூர், சென்னை - 600 008.

நூல் விவரக் குறிப்பு

நூலின் பெயர்	: இசைத்தமிழ்
ஆசிரியர்	: திரு. க. வெள்ளைவாரணனார்
வெளியீட்டாளர்	: இயக்குநர் தமிழ் வளர்ச்சி இயக்ககம் எழும்பூர், சென்னை-600 008
பதிப்புரிமை	: தமிழ்நாடு அரசு
மொழி	: தமிழ்
பதிப்பு	: 2017
விலை	: 100
பக்கம்	: 152
படிகள்	: 1500
தாள்	: 70 ஜிளஸ்ஸம், டிஎன்பிஎல்
நூலின் அளவு	: 1/8 டெமி
அச்சிட்டோர்	: உலகத் தமிழாய்ச்சி நிறுவனம் இரண்டாம் முதன்மைச் சாலை சி.ஐ.டி. வளாகம், தரமணி சென்னை - 600 113
நூல் கிடைக்குமிடம்	: தமிழ் வளர்ச்சி இயக்ககம் தமிழ் வளாகம், ஆல்ச சாலை, எழும்பூர், சென்னை-600 008.

முனைவர் கோ.விசயராகவன் எ.எ., எ.பி.ல்., எ.பி.ச., பி.எட்., பி எ.டி.
இயக்குநர் (பொறுப்பு)
தமிழ் வளர்ச்சித்துறை
எழும்பூர், சென்னை-600 008

அணிந்துரை

தமிழக அரசு சிறந்த தமிழறிஞர்களின் நூல்களை நாட்டு உடைமை ஆக்கி, அதன் மூலம் அந்நூல்கள் எல்லோருக்கும் எளிதில் கிடைத்துப் பயன்பெறுமாறு அவற்றை மறு அச்சுச் செய்து வெளியிட்டு வருகின்றது. இவ்வரிசையில் ‘இசைத்தமிழ்’ என்னும் இந்த நூலும் அடங்கும்.

முத்தமிழ் எனப்படும் நம்மிழ் மொழியில் இயலைப்போல, நாடகத்தைப் போல, இசைத்தமிழும் ஒரு பகுதியாகும். இயலையும் நாடகத்தையும் இசைவிக்கச் செய்யும் இன்பம் பயப்படு இசைத்தமிழ். பல்கலைக் கழகங்களில் இசை பயிலும் மாணவர்களைக்கருத்தில்கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இசைத்தமிழின் நுட்பங்கள், இசைக்கருவிகளின் இயல்புகள், இசையின் தோற்றம், இசை பயிலும் வழக்காறுகள், என இசைத்தமிழின் பல்வேறு படிவங்களையும் விளக்கும் வகையில் இசைத்தமிழ் என்னும் இந்த நூல் அமைந்துள்ளது. இசைத் தமிழ் நூல்கள் பல இருந்து மறைந்துவிட்ட நிலையில் முத்தமிழ் காப்பியமாகிய சிலப்பதிகாரத்திலிருந்து தமிழிசை பற்றிய ஏராளமான தகவல்களை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மறைந்து போனதாகக் கருதப்பெற்ற யாழினை மீட்டுருவாக்கம் செய்து வெளிப்படுத்தக் காரணமாகச் சிலப்பதிகாரம் அமைந்தது என்றால் அது மிகையன்று. இசைத்தமிழ் கற்பார்க்கு இந்த நூல் பெரிதும் பயன் நல்கும்.

அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியரும் அருந்தமிழ் நூல்கள் பல படைத்தவரும் ஆகிய பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் இசைத்தமிழ் என்னும் இந்த நூலையும் படைத்துள்ளார். சைவத் திருமுறைகள் வரலாற்றைத் தொகுத்து வழங்கிய பெருமகன் அவர். இலக்கியம், ஆண்மிகம், இலக்கணம், இசைத்தமிழ் என அனைத்திலும்

புலமை பெற்ற பேராசிரியர். அத்துறைகளில் காலத்தால் நினைந்தும் உனர்ந்தும் போற்றும் அரிய நூல்கள் பல படைத்தவர். பல பதிப்புகளை ஏற்கெனவே கண்டுள்ள இந்த நூல் நாட்டுடைமை ஆக்கப்பட்ட தமிழ்நாட்டு நூல் வரிசையில் இப்பொழுது மீண்டும் வெளிவந்துள்ளது.

பலவேறு அரிய நூல்களையும் வெளியிட்டுவரும் எமது பதிப்பகம் இந்த நூலையும் வெளியிட்டு மகிழ்கிறது. வாசக அன்பர்கள் இந்த நூலையும் வாங்கிப் படித்துப் பயன் பெறுவார்கள் என நம்புகிறோம்.

இந்நூல் மறு அச்சாகி மக்களுக்கு எளிதில் கிடைத்திட வேண்டும் எனும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ள தமிழும், தமிழ்நாடும் வாழ்ந்திட, அல்லும் பகலும் அயராது உழைத்த மேனாள் தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் மற்றும் இந்நாள் தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வரும் மாண்புமிகு தமிழ் மொழி, தமிழ் பண்பாட்டுத் துறை, அமைச்சர் கே. பாண்டியராஜன் அவர்களுக்கும் நன்றி.

தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வத்தோடு நாட்டம் செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றிவரும் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் இரா.வெங்கடேசன் இ.ஆ.ப. அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நூல் சிறப்பான முறையில் மறு அச்சுப் பெற முனைந்து உழைத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் மற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் அச்சகத்தார்க்கும் நன்றி.

இயக்குநர்

முதல் பதிப்பின் பதிப்புரை

உலகமெலாங் களிகூர ஒனிர்தமிழி னியல்வளர்
இலகுதமி ழிசை வழக்கே எம்மருங்கும் வளர்ந்தோங்கப்
புலவருளங் களிகூர யாழ்நூல்செய் புலவர் பிரான்
மலரடியென் சென்னியினு மனத்தகத்தும் மலர்ந்துளவால்.

பல்கலைக் கழகத்திற் பயிலும் தமிழ் மாணவர்கள் பண்டைத் துமிழர் வளர்த்த இசைத்தமிழ்த்திறங்களை நன்கு ணர்ந்து, தென்னாட்டு இசைக்கலை வளர்ச்சியில் பற்றுடையராய்ப் புலமை பெறுதல் வேண்டும் என்னும் நோக்கத்துடன் எழுதப்பெற்றது இசைத்தமிழ் என்னும் இந்நாலாகும். இத்தகையதமிழ்ப்பணிகளில் எனக்கு ஊக்கமும் ஆக்கமும் உதவி ஆதரித்து வரும் அண்ணாமலைப் பல்கலைக் கழக இணைவேந்தர். செட்டிநாட்டரசர் ராஜா சர், டாக்டர். முத்தைய செட்டியார் அவர்களுக்கும் பல்கலைக் கழகத் துணைவேந்தர் நீதிபதி. உயர்திரு. வ. சௌ. சோமசுந்தரம் அவர்களுக்கும் எனது பணிவார்ந்த நன்றியினை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உலக புருடனுக்கு நெஞ்சத் தாமரையாகத் திகழும் தில்லைப்பதியிலே, கலைபயிலும் இளைஞர்கள் திருந்து கல்வியும் தெய்வங் கொள்கையும் பொருந்திய நன்னெஞ்சத்தினராய் வளம்பெற்று வளர, இராமகிருட்டின வித்தியா சாலையை நிறுவிய வள்ளல் தருமபூஷணம். செ. இரத்தின சாமிச் செட்டியார் அவர்களாவர். தில்லைப் பெருங்கோயில் திருப்பணிச் செல்வவராய் நல்லறங்கள் பல புரிந்த செட்டியாரவர்களால் நிறுவப்பெற்ற சிதம்பரம் இராமகிருட்டின வித்தியாசாலையின் சார்பில் இந்நால் வெளிவருவதற்கு இசைவளித்த அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவினர்க்கும் இந்நாலினைப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள்குப்பாடமாக அமைத்துதவியமதுரைப்பல்கலைக்கழகத் தமிழ்ப் பாடத்திட்டக் குழுவினர்க்கும் எனது நன்றி உரியதாகும்.

இந்நால் வெளிவருவதற்கு ஆவன புரிந்த இராம கிருட்டின வித்தியாசாலைத் தாளாளர், திரு. S. R. பாலசுப்பிரமணியன் செட்டியார் அவர்களையும் அவர்தம் துணைவர் திரு. S. R. இராம நாதன், திரு. S. R. திருநாவுக்கரச ஆகியோரையும் அன்புடன் வாழ்த்துகின்றேன். இதனைக் குறித்த காலத்தில் வனப்புற அச்சிட்டுதவிய அண்ணாமலைநகர் சிவகாமி அச்சகத்தார்க்கு எனது நன்றி என்றும் உரியதாகும்.

பொருளடக்கம்

	பக்கம்
1. முத்தமிழ்த்தீறும்	1
2. இசைநூல்வரண்முறை	8
3. இசையமைதி	20
4. இசைத்தமிழ் இலக்கியம்	50
5. இசைக்கருவிகள்	120
6. இசைப்பாட்டின் இலக்கணம்	144
7. இசைத்தமிழ்ப்பயன்	180
8. தமிழிசை இயக்கம்	194
9. இசைத்தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கமாகும் பணிகள்	202

பசிப்புரை

உலகமெலாங் களிகூர ஒளிர்தமிழி னியல்வளர
 இலகுதமி ழிசை வழக்கே எம்மருங்கும் வளர்ந்தோங்கப்
 புலவருளங் களிகூர யாழ்நூல்செய் புலவர் பிரான்
 மலரடியென் சென்னியினு மனத்தகத்தும் மலர்ந்துளவால்.

(பல்கலைக் கழகத்தீற் பயிலும் தமிழ் மாணவர்கள்
 பண்டைத் தமிழர் வளர்த்த இசைத்தமிழ்த் திறங்களை
 நன்குணர்ந்து, தென்னூட்டு இசைக்கலை வளர்ச்சியில்
 பற்றுடையராய்ப் புலமை பெறுதல்வேண்டும் என்னும்
 நோக்கத்துடன் எழுதப்பெற்றது இசைத்தமிழ் என்னும்
 இந்நூலாகும்.

இத்தகைய தமிழ்ப் பணிகளில் எனக்கு ஊக்கமும்
 ஆக்கமும் உதவி ஆதரித்துவரும் அண்ணுமலைப் பல்கலைக்
 கழக இலைவேந்தர். செட்டிநாட்டரசர் ராஜா சர், டாக்டர்.
 முத்தைய செட்டியார் அவர்களுக்கும் பல்கலைக்கழகத்
 துணைவேந்தர் நீதிபதி. உயர்திரு. வ. சொ. சோமசுந்தரம்
 அவர்களுக்கும் எனது பணிவார்ந்த நன்றியினை அன்புடன்
 தெரிவித்துக் கொள்கின்றேன்.

உலக புருடனுக்கு நெஞ்சத் தாமரையாகத் தீகழும்
 தீல்லைப்பதியிலே, கலைபயிலும் இளைஞர்கள் தீருந்து கல்வி
 யும் தெய்வங் கோள்கையும் பொருந்திய நன்னெனஞ்சத்
 தீனராய் வளம்பெற்று வளர, இராமகிருட்டின வித்தியா
 சாலையை நிறுவிய வள்ளல் தருமழுஷணம். செ. இரத்தின
 சாமிச் செட்டியார் அவர்களாவர். தீல்லைப் பெருங்கோயில்

தீருப்பணிச் செல்வராய் நல்லறங்கள் பல புரிந்த செட்டி யாரவர்களால் நிறுவப்பெற்ற சிதம்பரம் இராமகிருட்டின வித்தியாசாலையின் சார்பில் இந்நால் வெளிவருவதற்கு இசைவளித்த அண்ணுமைலைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவினர்க்கும் இந்நாலினைப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்க்குப் பாடமாக அமைத்துதவிய மதுரைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பாடத்திட்டக் குழுவினர்க்கும் எனது நன்றி உரியதாகும்.

இந்நால் வெளிவருவதற்கு ஆவன புரிந்த இராம கிருட்டின வித்தியாசாலைத் தாளாளர், தீரு S. R. பால சுப்பிரமணியன் செட்டியார் அவர்களையும் அவர்தம் துஜைவர் தீரு. S. R. இராமநாதன், தீரு. S. R. தீருநாவுக்கரசு ஆகியோரையும் அன்புடன் வாழ்த்துகின்றேன்.

இதனைக் குறித்த காலத்தீல் வனப்புற அச்சிட்டுதவிய அண்ணுமைலைநகர் சிவகாமி அச்சகத்தார்க்கு எனது நன்றி என்றும் உரியதாகும்.

21—6—79 }
சிதம்பரம் }

இங்ஙனம்
க. வெள்ளைவாரணன்

இசைத்தமிழ்

1. முத்தமிழ்த்திறம்

“முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்”

-திருநாவுக்கரசர்

மக்களுடைய புலமைச் செல்வத்தின் குன்றுத் நிலைக் களமாக விளங்குவது அவர்கள் பேசும் மொழியாகும். மொழியின் உதவியினுலேயே மக்களது கல்வி உருவா கின்றது. மக்கள் தாம் எண்ணிய எண்ணங்களை மற்றவர் கருக்கு விளங்க எடுத்துரைப்பதற்கும், பிறர் எண்ணிய வற்றைத் தாம் கேட்டறிதற்கும் அவர்களால் பேசப்படும் மொழியே இடைநின்று துணை செய்கின்றது. மாந்தரது எண்ணத்தின் வெளிப்பாடாகிய மொழி, அவர்தம் கருத்து வளர்ச்சிக்கும் சொல் வளர்ச்சிக்கும் துணை செய்யும் சிறப் புடையது என்பதை நுண்ணித்தின் உணர்ந்த பண்டைத் தமிழ் மக்கள், தம்மாற் பேசப்படும் தாய்மொழியாகிய தமிழை இயல், இசை, நாடகம் என முத்தமிழாக அமைத் துக்கொண்டனர்.

உலகப் பொருள்களின் இயல்பினை உள்ளவாறு விளக் குதற்குரிய சொல்லமைப்பினையுடையது இயற்றமிழ் எனப் படும். மக்களது மனத்திலே தோன்றிய பல்வேறு எண் ணங்களை உருவாக்கிச் செயற்படுத்தற்குரிய இயல்பினை வெளிப்படுத்தும் திறன் இயற்றமிழுக்குரியது. தான்

சொல்லக் கருதியவற்றைக் கேட்போர் உள்ளம் மகிழ் இனிய ஓசையோடு கூடிய இசைத்திறத்தால் புலப்படுத்தும் மொழிநடை இசைத்தமிழ் எனச் சிறப்பித்துரைக்கப்படும். தம் எண்ணங்கள் தமது உடம்பிற் காணப்படும் மெய்ப்பாடு முதலியவற்றுல் வெளிப்பட்டுப் புறத்தார்க்குப் புலனுக நடித்துக் காட்டுதற்கு ஏற்றவாறு அமைந்த மொழிநடை நாடகத் தமிழேன வழங்கப்படும்

எப்பொருளையும் தெளிவாக எண்ணியறியும் உள்ளத் தின் இயல்பினை வளர்த்தற்குரிய மொழியமைப்பினை இயற் றமிழ் என்றும், கேட்போர் உள்ளத்தீனைக் குளிரச் செய்யும் இன்னேசை மிக்க உரையின் இயல்பினை இசைத்தமிழேன்றும், மக்கள் சொல்வன அவர்களது உடம்பிற்குரேன்றும் மெய்ப்பாடுகளால் பிறர்க்குப் புலப்படும்படி அமைந்த மொழி நடையினை நாடகத்தமிழேன்றும் மிகப்பழைய காலத்தீலையே தமிழ் முன்னேர் வகுத்துள்ளனர். மாந்தர் தங்கள் உடம்பின் செயலால் விளங்கிக் கொண்டவற்றை உரையினால் பிறர்க்கு அறிவுறுத்தவும் பிறர் உரையினால் அறி வித்தவற்றைத் தம் உள்ளத்தால் உய்த்துணரவும் துணை செய்யும் கருவியாகத் தமிழ்மொழி அமைந்தமையால் அதனை முத்தமிழ் என்ற பெயரால் முன்னேயோர் வழங்குவாராயினர்.

ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்திற்கு முன்னரே முத்தமிழ்த்திறம் பற்றிய இலக்கண நூல்கள் பல இருந்தன. அவை எழுத்து, சொல், பொருள் என்னும் இயற்றமிழ் மாத்திரத்தோடு அமையாது இசையிலக்கணங்களும், கூத்திலக்கணங்களும் விரவிய அமைப்பில் முத்தமிழ் இலக்கணங்களாக அமைந்திருந்தன. ஆசிரியர்

தொல்காப்பியனுர் முத்தமிழுள் இயற்றமிழ் இலக்கணத்தை மட்டும் பிரித்து விளக்கும் முறையில் தொல்காப்பியத்தை இயற்றியருளினார். இச்செய்தி

“வடக்கின்கண் வேங்கடமும் தெற்கின்கண் குமரியும் ஆகிய அவ்விரண்டெல்லைக்குள்ளிருந்து தமிழூசுச் சொல்லும் நல்லாசிரியரது வழக்கும் செய்யுனுமாகிய அவ்விரண்டையும் அடியாகக் கொள்ளுகையினுலே, அவர் கூறும் செந்தமிழ் இயல்பாகப்பொருந்திய செந்தமிழ் நாட்டிற்கு இயைந்த வழக்கோடே முன்னியிலக்கணங்கள் இயைந்த படியை முற்றக் கண்டு, அவ்விலக்கணங்களைல் லாம் சில்வாழ்நாட் பல்பினிச் சிற்றறிவினேர்க்கு அறியலா காமையின், ‘யான் இத்துணை வரையறுத்து உணர்த்துவல்’ என்று அந்நால்களிற் கிடந்தவாறன்றி அதிகார முறையான் முறைப்படச் செய்தலையென்னி அவ்விலக்கணங்களுள் எழுத்தினையுஞ், சொல்லினையும், பொருளினையும் ஆராய்ந்து பத்துவகைக் குற்றமும் தீர்ந்து, முப்பத்திரண்டு வகை உத்தியோடு புனர்ந்த இந்நாலுள்ளே அம்முவகை யிலக்கணமும் மயங்கா முறைமையிற் செய்கின்றமையின் எழுத்திலக்கணத்தை முன்னர்க்காட்டி, எனையிலக்கணங்களை யும் தொகுத்துக் கூறினான்”

எனப் பனம்பாடுனர் பாயிரத்திற்கு நச்சினூர்க்கிணியர் கூறும் உரைப்பகுதியால் இனிது விளங்கும்.

முத்தமிழுள் இயற்றமிழிலக்கணத்தை மட்டும் உணர்த்த எடுத்துக் கொண்ட ஆசிரியர் தொல்காப்பியனுகும் முத்தமிழ்த் தீற்மற்றிய பழைய வழக்கினை ஒரோவிடத்து மேற்கொண்டு தமது நூலினுள்ளும் இசைநூன் முடிபுகள் சிலவற்றை ஆங்காங்கே குறிப்பிட்டுச் செல்கின்றார்.

அளபெடை கூறுமிடத்து,

“அனபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனூர் புலவர்”

(தொல்-நூன்மாபு - 33)

எனவரும் நூற்பா, எழுத்துக்களில் உயிர்க்கண்ணும் மெய்க் கண்ணும் மாத்திரை கடந்து மிக்கொலித்தல் இசையொடு பொருந்திய யாழ்நூல் இடத்தன எனப் பிறன்கோட் கூற வென்னும் உத்தியால் எழுத்திற்காவதோர் இசை மரபினைக் குறித்தல் காணலாம். பிறன்கோட் கூறவென்னும் உத்தி யினை விளக்கவந்த பேராசிரியர் “பிறன்கோட் கூறல்-தன்னுலே பற்றுகப், பிறநூற்கு வருவதோர் இலக்கணங் கூறுமாறு கூறுதல். அது

“அரையனபு குறுகல் மகரம் உடைத்தே
இசையிடன் அருகும் தெரியுங் காலை”

“அனபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்”

“பண்ணைத் தேரன்றிய எண் ஞான்கு பொருளும்
கண்ணிய புறனே நானுன் கென்ப”

என இவை அவ்வந் நூலுள் கொள்ளுமாற்றுல் அமையும் என்றவாருயின்” எனத் தொல்காப்பியத்திலிருந்து மூன்று எடுத்துக் காட்டுக்கள் தந்து விளக்கியுள்ளார். என்கு தன்னுல் என்றது ஆசிரியர் தொல்காப்பியனார் முத்தமிழுள் இயற்றமிழுக்கு இலக்கணமாகச் செய்த தொல்காப்பியத்தை. பிறநூல் என்றது ஏனை இசைத்தமிழ், நாடகத் தமிழுக்குரிய இலக்கண நூல்களை. இவற்றுள்

அரையனபு குறுகல் மகரமுடைத்தே
இசையிட ஏருகும் தெரியுங் காலை”

என்னும் இந் நூற்பாவிற்கு ‘மகரமெய் தனக்குரிய அரை மாத்திரையினும் குறுகி சுருதலையுடைத்து; இசைத்தமிழின் கண் தனக்குரிய அரை மாத்திரையினும் பெருகி (மிக்கு) ஒலிப்பதாகும்; அதன் ஒலியளவினை ஆராயுங் காலத்து’ எனப் பேராசிரியர் பொருள்கொண்டுள்ளார். இதன்கண் அருகும் என்னும் சொல்பெருகும் (நீண் டொலிக்கும்) என்னும் பொருளில் பயின்றுள்ளது. இசையின்கண் மகரமெய் பெருகி ஒலிக்கும் எனப் பேராசிரியர் சுட்டிய இசைத்தமிழ்மரபு இங்கு நோக்கத் தகுவதாகும். மூலாதாரத்திலிருந்து இசையினை ஏழுப்புமிடத்து மகரமெய்யினுலே சுருதியைத் தோற்றுவித்துக் குற்றெழுத்தாலும் நெட்டெழுத்தாலும் நாதத்தைத் தொழில் செய்து பாடுதல் தொன்றுதொட்டு வழங்கிவரும் இசைமரபாகும். இவ்வாறு இசைச் சுருதி யினை மூலாதாரத்திலிருந்து தோற்றுவித்து ஆளத்தி (ஆலாபனை) செய்தற்கு மகரமெய் துஜீன்யாகப் பயன்படும் திறத்தினை,

‘மகரத்தி னெற்றூற் சுருதி விரவும்
பகருங் குறில்நெடில் பாரித்து — நிகரிலாத்
தெண்ணுதெனு வென்று பாடுவரேல் ஆளத்தி
மன்னுவிச் சொல்லின் வகை’

எனவரும் சிலப்பதீகார அடியார்க்கு நல்லார் உரைமேற் கோள் வெண்பாவில் மகரத்தின் ஒற்றூல் சுருதி விரவும் என்ற தொடரால் நன்குணரலாம். இம்முறை சங்க காலத் திலும் தேவார ஆசிரியர்கள் காலத்திலும் வழக்கிலிருந்த தெண்பது, ‘இம்மென விமிரும்’ என்ற சங்க விலக்கியத் தொடராலும் ‘மும்மென்றிசை முரல் வண்டுகள்’ (I-II-3) எனவரும் தேவாரத் தொடராலும் இனிது புலனுகும். இத் தொடர்களில் ‘இம்’ ‘மும்’ என மகரவொற்றூல் சுருதி

யினைத் தோற்றுவிக்கும் முறை குறிக்கப்பெற்றிருத்தல் காணலாம். இயற்றுமிழ் பற்றுக மகரம் தன் அரைஷாத்தீரையிற் குறுகுதலைக் கூறவந்த தொல்காப்பியர், இசைத் தமிழ் பற்றுக மகரம் தன் அரைமாத்தீரையிற் பெருகியொலித்த வூண்டு என்பதைனுயும் இந்நூற்பாவில் உடன் கூறினாரா தவின் இது பிறன்கோட் கூறல் என்னும் உத்தீயாயிற்று. இதுபோன்று ‘அளபிறந்துயிர்த்தலும் ஒற்றிசைநீடலும்’ என்ற நூற்பாவும் இயல்நூல் பற்றுக இசைநூற்குரிய இலக்கணங்கூறுதலின் பிறன்கோட்கூறல் என்னும் உத்தீக்கு இலக்கியமாயிற்று. இசையில் ஒற்றுக்கள் நீண்டொலித்தல் மெய்யெழுத்துக்களுக்குரிய பொதுவிலக்கணம் எனவும் அவற்றுள் மகாமெய் பெருகியொலித்தல் இசையில் சுருதி யைத்தோற்றுவிக்கும் நிலையில் மகாமெய்யொன்றற்கேயுரிய சிறப்பிலக்கணம் எனவும் இவற்றின் வேறுபாட்டினைத் தெரிந்துணர்க என்பார், ‘இசையிடன் அருகும் தெரியுங் காலை’ என்றார்.

‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனென்றி வழக்கம்’

— (அகத்தினை 52)

எனப் புனைந்துரை வகையாகிய நாடக வழக்கினாலும் உலக வழக்கினாலும் புலவால் பாடுதற்கமைந்த புலனென்றி வழக்கமாகிய அகனைந்தினை நெறியினை ஆசிரியர் தொல்காப்பியனார் குறிப்பிடுதலால் அவர் காலத்து நாடகத்தமிழ் பற்றிய நூல்களும் வழங்கியுள்ளமை புலனாகும்.

தொல்காப்பியனார்க்குக் காலத்தால் முற்பட்ட அகத்தீயனார் மூன்று தமிழுக்கும் இலக்கணம் செய்தார் என்பதனைப் பண்டை உரையாசிரியர் பலரும் குறிப்பிட்டுள்ளனர். தென் மதுரைத் தலைச்சங்கத்து இயலிசை நாடகம் என்னும்

முத்தமிழுக்கும் இலக்கணமாக அகத்தியனுரால் செய்யப் பட்ட அகத்தியம் என்றதோரு தமிழிலக்கண நூல் இறையனார் களவியல் உரையிலும் இளம்தூணார் உரையிலும் சிறப்பித்து உரைக்கப்படுகின்றது. “அகத்தியனுராற் செய் யப்பட்ட முன்று தமிழினும்” எனவும், “தோன்று மொழிப் புலவர்து பிண்டமென்ப” என்றதனால் பிண்டத்தினையும் அடக்கி நிற்பது வேறு பிண்டம் உள்தென்பது, அது முதலாகிய அகத்தியமே போலும்; என்கை? அது இயற்றயிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் முன்று பிண்டத்தையும் அடக்கி நிற்றலின்” எனவும் கூறுவர் பேராசிரியர். “அகத்தியம், இயற்றயிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் முன்றுறுப்பினையும் அடக்கி நிற்றலின் அது பிண்டத்தினையடக்கிய வேரெரு பிண்டம்” என்பார் நச்சினார்க்கினியர். மேல் எடுத்துக்காட்டிய உரைத் தொடர்களால் அகத்தியம் முத்தமிழுக்கும் இலக்கண நூல் என்பது நன்கு தெளியப்படும்

“நாடகத் தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம், முதலாகவுள்ள தொன்னால்களும் இறந்தன” என அடியார்க்கு நல்லார் கூறுதலால் முத்தமிழிலக்கண நூலாகிய அகத்தியம் பன்னாடுகளுக்கு முன்னரே இறந்தொழிந் தமை பெறப்படுக். இவ்வாறு பன்னெடுங்காலமாகத் தமிழ்நாட்டில் இயல், இசை, நாடகம் என வளம்பெற்று வளர்ந்த முத்தமிழ்த் திறங்களையும் இனிது விளக்கும் இலக்கியமாக இளங்கோவடிகளால் இயற்றப் பெற்றது இயலிசை நாடகப் பொருட்டோடர் நிலையாகிய சிலப்பதி காரமாகும். முத்தமிழ்க் காப்பியமாகிய இதனைப் ‘பழுதற்ற முத்தமிழின் பாடல்’ எனப் போற்றுவர் அடியார்க்கு நல்லார்.

2. இசைநூல்வரன் முறை

“இசையாவது நரம்படைவால் உரைக்கப்பட்ட பதி ஞோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெண்ரூ கிய ஆதி இசைகள்” எனச் சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் கூறுவார். மூலா தாரம் தொடங்கிய எழுத்தோசை ஆளத்தியாய்ப் பின் இசையென்றும் பண்ணென்றும் பெயராம். பல இயற்பாக்களோடு இன்னேஒசையாகிய நிறத்தை இசைத்தலால் இசையென்று பெயராயிற்று. பாவினேடு இயைத்துரைக்கப்பட்ட இசையினை நெஞ்சு, கண்டம், நா, முக்கு, அண்ணம், உதடு, பல், தலை என்னும் எட்டிடங்களிலும் எடுத்தல், படுத்தல், நவிதல், கம்பிதம், குடிலம், ஓனி, உருட்டு, தாக்கு என்னும் எண்வகைத் தொழிலில் களால் உருவாகப்பண்ணிச் சீர்ப்படுத்திப் பாடப் பெறுவது பண்ணேதலின் பண்ணென்பது காரணப்பெயராம்.

மிடற்றுப்பாடல், குழல், யாழ் முதலிய இசைக்கருவி களின் ஓனி, அவற்றின் கால அளவினைப் புலப்படுத்தும் தாளம் ஆகிய இவை முன்றும் ஒத்திசைத்து இயங்குவதே இசை என்பார். இன்பத்திலும் துன்பத்திலும் பாட்டுத் தோன்றி உள்ளத்திற்கு ஆறுதலளிக்கின்றது. செய்யுளில் எழுத்துக்கள் பெறும் மாத்தீரை அளவு உரைக்கும் இலக்கணம் இயற்றமிழுக்கும் இசைத்தமிழுக்கும் பொதுவாகும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்கணக்கும் உரிய செப்பல், அகவல்,

துள்ளல், தூங்கல் என்னும் ஒசை விகற்பங்கள் தாளத்தினை அடிப்படையாகக் கொண்டவை. தாளம் பிழையாது நிற்கப் பாவினது உருவம் செவிக்குப் புலனாகும்.

அழகிய செந்தாமரை மலரையும் அதனேடு கூடிய பசுமையான இலைகளையும் படத்தில் எழுதத் தொடங்கிய ஒவியன் முதலில் வெள்ளிய தளத்திலே நூண்ணிய வரை களினாலே உருவத்தைத் தோற்றுவிக்கின்றார்கள். இவ்வாறு வத்தைப் போன்றது தாளத்தோடு பொருந்திய செய்யுளின் ஒசை- பின் அவ்வோவியத்தின்மேல் செம்மை, பசுமை யென்னும் நிறங்களைத் தீட்டிச் சித்திரத்தை முடிக்கின்றார்கள், இயற்றமிழ்ப் பாவினேடு இசையினை இயைத்துப் பாடுத வென்பது இவ்வாறு நிறந்தீட்டுதல் போல்வதோர் செய்கையாகும். “நிறம் தோன்ற” எனச் சிலப்பதிகார உறையாசிரியர் வழங்கியிருத்தலை நோக்குங்கால், நிறம் என்னும் தமிழ்ச்சொல் இராகம் என்ற பொருளில் வழங்கிய தென்பது பெறப்படும்.

கடைச்சங்கத்தார் இயற்றிய பரிபாடல் நூலில் இப் போது கிடைத்திருக்கும் பாடல்களில் பலவற்றிற்குப் பாடி ஞார் பெயரும், பண்ணின் பெயரும். இசை வகுத்தார் பெயரும் குறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வகுத்தெழுதிய இசைமுறையும், அம்முறை பற்றிய இசைக்குறிப்பும் இக்காலத்தில் கிடைக்கவில்லை.

“இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை, பெருங்குருகும் பிறவும் தேவஇருடி நாராதன் செய்த பஞ்சபாரதீயமும் முதலாகவுள்ள தொன்னால்கள் இறந்தன” என அடியார்க்கு நல்லார் கூறுகின்றார்!

சிகண்டி யென்னும் செந்தமிழ் முனிவர் இயற்றிய இசைநுணுக்கமும், யாமளேந்திரர் செய்த இந்திரகாளி யமும், அறிவனுர் செய்த பஞ்சமரபும், ஆதிவாயிலார் செய்த பரத சேநுபதீயமும், பாண்டியன் மதிவாணனுர் செய்த மதிவாணர் நாடகத்தமிழ் நூலும் ஆகிய ஐந்து நூல்களும் அடியார்க்கு நல்லார் காலத்தே தமிழ் மக்களால் பயிலப் பெற்றன என்பதும் இவற்றில் சொல்லப்பட்ட இசைநாடக முடிபுகளை ஒருபுடையொப்புமையாகக் கொண்டு சிலப்பதி காரத்திற்கு அடியார்க்கு நல்லார் விரிவுரையியற்றினார் என்பதும் சிலப்பதிகார உரைப்பாயிரத்தே கூறப்பட்டன இந்நூல்களும் பிற்காலத்தே மறைந்தன (கலாகேஷ்த்திர வெளியீடான பரத சேநுபதீயம் ஆதிவாயிலார் இயற்றிய தன்று) இவற்றிலிருந்து மேற்கோளாகக் காட்டப்பட்ட ஒருசில சூத்திரங்களே இந்நாளில் கிடைக்கின்றன. சிலப்பதிகார உரைப்பகுதியிலும் இசைத் தமிழ்த்திறம் விளக்கும் கானல்வரியுரை கிடைக்கவில்லை.

இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்களிலே பண்டை இசைத்தமிழ் மரபினையும், குழல், யாழ் முதலிய இசைக்கருவிகளையும் இசைபாடும் முறையினையும் அம்முறை தவறினால் ஏற்படும் வழுக்களையும் குறிப்பிடும் பகுதிகள் மிகப்பலவுள்ளன. குமரியாறு கடல்கோளால் அழிவதற்கு முன் இடைச்சங்கத் தொடக்கத்திலே இயற்றப்பெற்ற தொல்காப்பியம் என்னும் இயற்றமிழ் நூலானது இன்றளவும் சிதையாது வழங்கி வருகின்றது. இயற்றமிழ்ச் செய்யுளாராய்ச்சிக்கு இன்றியமையாது வேண்டப்பெறுவன வாகிய இசைநூல் முடிபுகளும் கூத்துநூல் முடிபுகளும் இந்நாளில் கூறப்பட்டுள்ளன. பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, தீருக்குறள் ஆகிய பழந்தமிழ் நூல்களிலும் கி.பி.

இரண்டாம் நூற்றுண்டில் வாழ்ந்த இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்திலும் இசைத்தமிழ் பற்றிய அரிய நான்முடிபுகள் பல பரந்து கிடக்கின்றன.

பண்டை நாளிலே இசை வளர்த்த குடும்பத்தார் பாணிரென்னும் பெயரினராவர். “துடியன் பாணன் பறையன் கடம்பனென் றிந்நான் கல்லது குடியுமில்லை” என வரும் 335-ஆம் புறப்பாடலால் இப்பாணர் பழந்தமிழ்க்குடிகளென் பது புலனுகும். அன்னேர் வாசித்த யாழ்க்கருவியின் இயல் கும், அவர்தம் வாழ்க்கை முறையும் பழந்தமிழ் நால்களிலே பேசப்படுகின்றன.

இற்றைக்கு 1800 ஆண்டுகளின் முன்பு காவிரிப்பூம் பட்டினத்திலே மருஹரப்பாக்கத்திலே பெரும்பாணர்க்கு இருக்கை அமைந்திருந்ததென்பதையும் அக் காலத்து வாழ்ந்த இசையறிஞர் துணைக்கருவி வாசிப்போர், நரம்புக் கருவி இசைப்போர், தோற்கருவி வாசிப்போர், கண் டத்தாற் பாடுவோர் என நால்வகைப் பிரிவினராக அமைந்து இசை வளர்த்தார்களென்பதெனியும் சிலப்பதி காரத்தில் இந்திரவிழூ ரெடுத்த காதையால் அறிகிறோம்.

ஆடல் மகள் நாடக அரங்கிற் புகுந்து ஆடும்பொழுது ஆடலாசிரியன், இசையாசிரியன், இயற்றமிழ்வல்ல கவிஞன், மத்தளம் யழக்குவோனுகிய தண்ணுமை ஆசிரியன், வேய்ங்குழலாதுவோன், யாழாசிரியன் என்னும் இவர்கள் அவளது ஆடலுக்குத் துணை புரிந்தனர் எனச் சிலப்பதிகார அரங்கேற்று காதையால் அறிகின்றோம்.

கி.பி. முன்றும் நூற்றுண்டு முதல் ஆரும் நூற்றுண்டு வரையுள்ள காலப்பகுதி தமிழக வரலாற்றில் இருண்ட காலம் எனப் பேசப்படுகின்றது. அப்போது இசைக்கலை மிகவும் அருகி மறையத் தொடங்கியது. தமிழரது வாழ்க்கையோடு தொடர்பில்லாத வேற்றின மக்களும் வேற்றிச் சமயங்களும் தமிழ்நாட்டிலே புகுந்து வெருந்றினமையால் தமிழ் மக்கள் தம் தெய்வக் கொள்கையில் நெகிழ்ந்து மனவறுதி இழந்தவராய்த் தமது இசை முதலிய கலைநலங்களையும் இழந்து சோர்வுற்றனர். இத்தகைய அல்லற காலத்தும் இசைத்தமிழ் வழக்கிழந்து சிதையாதபடி அருளாசிரியர்கள் சிலர் தோன்றி இயலையும் இசையையும் வளர்த்தனர். இக்காலத்தே வாழ்ந்த காரைக்காலம்மையார் அருளிச் செய்த தீருவாலங்காட்டு முத்த தீருப்பதி கங்கள் தெய்வத்தமிழிசைப் பாடலுக்குச் சிறப்புடைய இலக்கியங்களாகத் தீகழ்கின்றன.

தீருநாவுக்கரசரும், தீருஞானசம்பந்தரும் வாழ்ந்த காலம் கி.பி. 650 வரையில் ஆகுமென ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். தீருவெருக்கத்தம்புலியூரில் வாழ்ந்த தீருநீலகண்ட யாழ்ப்பாணர் தம் மனைவியார் மதங்கதுளாமணி யுடன் சீகாழிப்பதிக்கு வந்து ஆளுடைய பிள்ளையாரை வணங்கி அவர் பாடியருளிய இயலிசைப் பாடல்களாகிய தீருப்பதிகங்களைத் தம் யாழிலிசைத்துப் பாடித் தமிழ்நாடெங்கும் இசை வளர்த்தாரென்பது வரலாறு அவர் வாசித்த யாழ்க்கருவி சகோடயாழ் என்னும் பெயருடையதாகும். தீருநாவுக்கரசு சுவாமிகள் காலத்தவருண மகேந்திர வர்மன் என்னும் பல்லவ மன்னன் இசை, நாடகம், ஓவியம் முதலிய கலைகளில் வல்லவன். புதுக்கோட்டையிலே அடுத்துள்ள

குடுமியா மலையில் இவ்வேந்தனால் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டின் முடிவிலே, “எட்டிற்கும் ஏழிற்கும் இவையுரிய” என்ற இசைக் குறிப்புத் தொடர் தமிழில் பொறிக்கப் பட்டுள்ளது. இத்தொடரை ஊன்றி நோக்குங்கால் இக்கல்வெட்டு அக்காலத்து வழங்கிய பழந்தமிழ் இசையினைக் கூறுவது என்பது நன்கு தெளியப்படும். தீருஞானசம்பந்த ரும், தீருநாவுக்கரசரும் பாடிய தீருப்பதீகங்களும் இக்கல் வெட்டும் கி.பி. 7-ஆம் நூற்றுண்டில் தமிழகத்தில் வழங்கிய இசைமரபினைத் தெளிவாகத் தெரிவிப்பன என யாழ் நூலாசிரியர் விபுலானந்த அடிகளார் தம் யாழ் நூலில் குறித்துள்ளார்.

கி.பி. 8-ஆ நூற்றுண்டிலே சுந்தரமூர்த்தி சவாமிகள் காலத்தே மதுரையில் வாழ்ந்த இசைப்பாணராகிய பாண பத்தீரனார் தீருவாலவாய்ப்பெருமான் பாடிக்கொடுத்த தீரு முகப் பாசுரத்தைப் பெற்றுச்சென்று சேர நாட்டினை ஆண்ட சேரமான் பெருமாளைக் கண்டு பெரும்பொருளினைப் பரி சாகப் பெற்றனர். தேவார ஆசிரியர் காலத்தை அடுத்துச் சோழ நாட்டில் உறையூரிலே தோன்றிய தீருப்பானும்வார் என்னும் பாணர் தீருவரங்கச் செல்வனார்க்கு இசைத்தமிழ்த் தொண்டு செய்து ஈரிலாப் பேறு பெற்றனர். இசையில் வல்ல ஆனை நாயனார் வேய்வகுழலில் இறைவனது தீருவெந்தெழுத்தை இசைச் சுரங்களாகக் கொண்டு வாசித்து இசையுருவாகிய இறைவனது தீருவருள் பெற்றனர். நம்மாழ்வார் அருளிய தீருவாய்மொழி பழந்தமிழ்ப் பண்களும் பழையஇலக்கணத்திற்கேற்ற தாளமும் அமையப் பெற்றதாகும். 15-ஆம் நூற்றுண்டின் தொடக்கத்தினர் எனக் கருதப்பெறும் அருணகிரியார் முருகப்பெருமாளைப்

போற்றிப் பாடிய தீருப்புகழிப் பாக்கள் சந்த இசையிலே சிறந்த வையாய் உள்ளத்தைக் கவரக்கூடியவை.

தெய்வத்தைப் போற்றிய இசைப்பாடலை வாரம் என்ற பெயரால் இளங்கோவடிகள் வழங்கியுள்ளார். இயற்றமி முக்கும் இசைத்தமிழுக்கும் பொதுவாகிய செய்யுளியக்கம் நான்காகும். அவை முதனடை, வாரம், கூடை, தீரள் என்பன. மிகவும் தாழ்ந்த செலவினை உடையது முதனடை. மிகவும் முடுகிய நடையினை உடையது தீரள். இவ்விரண் டிற்கும் இடைப்பட்டதாய்ச் சொல்லொழுக்கமும், இசையொழுக்கமும் உடையது வாரப் பாடல். சொற்செறிவும் இசைச் செறிவும் உடையது கூடைப்பாடல். இந்நான் கினுள் இழுமென ஒழுகிய இன்னேசையும் செம்பாகமாகப் பொருளுணர்ந்தும் தெளிவும் அமைந்தது வாரப்பாடலேயாகும். இயலிசைத்துறையில் வல்லவர்களே இவ்வார இசையினைப் பாட வல்லவராவர். இத்திறமையில்லாதார் அமைக்குமிசை சிதைவுடையதென்பதைத் தொல்காப்பிய ஞர் குறித்துள்ளார். (தொல். மரபு)

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், ஆகிய மூவரும் இறைவனது திருவருளை இன்சொற்படுத்தியும் இன்னிசைப்படுத்தியும் பாடிய செழும்பாடல்களே தேவாரம் என்ற பெயராற் போற்றப்படுகின்றன. இத்தேவாரத் திருப்பதிகங்களும் இவற்றின் பண் அமைதியும் இடைக் காலத்தில் போற்றுவாரின்றி அருகி மறையும் நிலையிலே நம்பியாண்டார் நம்பிகள் ஆதாவு கொண்டு திருமுறைகளைத் தொகுத்தவானுகிய திருமுறை கண்ட சோழமன்னன் தீருவெருக்கத்தம்புவியூரில் நீலகண்ட யாழ்ப்பானர் மரபில்

பிறந்த பாடினியாரைக் கொண்டு தேவாரத் தீருப்பதிகங் கட்குரிய பழைய பண்ணமைதியினை வகுத்தமைத்தனன் எனத் தீருமுறை கண்ட புராணம் கூறுகின்றது.

கி. பி. 13ஆம் நூற்றுண்டில் வடநாட்டில் தவலதா பாத் தேவகிரி இராச்சியத்தில் சிம்மண ராஜ சபையில் சமத்தான வித்துவானுக விளங்கிய சாரங்கதேவர் என்னும் பெரியார் தமிழ்நாட்டிற்கு வந்து இங்கு வழங்கிய தேவாரப் பண்களை நன்குணர்ந்து, அப்பண்கள் சிலவற்றின் இலக்கணங்களைத் தாம் இயற்றிய சங்கீத ரத்தினங்கள் என்னும் வடமொழி இசைநூலில் பொன்னே போல் போற்றி வைத் துள்ளார். பாஷாங்க இராகங்களைக் கூறுமிடத்துத் தக்க இராகத்தீன் விபாகவையாகிய தேவாரவர்த்தநீ என்றும், மாளவ கைசிகமாகிய தேவாரவர்த்தநீ என்றும் முறையே தக்க இராகத்தீற்கும் கௌசிகத்தீற்கும் இவ்வாசிரியார் கூறும் இலக்கணம் இதனை வலியுறுத்தும்.

தீருவாதவூரடிகள் அருளிய தீருவாசகத்துள் வரும் தீருவெம்பாவை, தீருப்பள்ளியெழுச்சி, தீருவம்மாளை, தீருப் பொன்னாசல், தீருப்பூவல்லி, தீருக்கோத்தும்பி முதலியன முத்தமிழுக்கும் இலக்கியமாகத் திகழ்கின்றன. கொங்குவேள் செய்த உதயணன் கதையாகிய பெருங்கதையும், தீருத் தக்க தேவர் பாடிய சீவக சிந்தாமணியும் சொல்வளமிக்க கல்லாடம் என்னும் நூலும் பத்தாம் நூற்றுண்டிலும் பதினேராம் நூற்றுண்டிலும் தமிழ் நாட்டில் வழங்கிய இசைத் தமிழின் இயல்பினை ஒருவாறு புலப்படுத்துவன். சேந்தனூர் முதலிய ஒன்பதின்மாற் பாடப்பெற்ற தீரு விசைப்பாப் பாடல்கள் தேவாரத்தீனை யொத்துப் பண்ண மைக்கப் பெற்றுள்ளன.

பதினேராந் திருமுறையிலமைந்த கோயில் நான்மணி மாலையிலுள்ள சந்தச் செய்யுட்கள் 15ஆம் நூற்றுண்டில் தோன்றி முருகப் பெருமானை இசைத் தமிழர் பரவிப் போற்றிய அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்ச் சந்தத்தீர்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

பதினேராம் நூற்றுண்டிலே வாழ்ந்த சேக்கிழார் சுவாமிகள் காலத்தீலே இசைமரபு அருகியதெனினும் முற்றிலும் மறையவில்லை என்பது அவ்வாசிரியர் பெரிய புராணத்துக் கூறும் பழந்தமிழிசை நூற் குறிப்புக்களால் தெளிவாகத் தெரிகின்றது. கி.பி. 983 முதல் 1013 வரை சோழநாட்டை ஆட்சி புரிந்த முதலாம் இராசராச சோழன் தான் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலில் தேவாரத் திருப்பதிகம் பாடுதற்கு நாற்பத்தெண்மரும், உடுக்கை வாசித் தற்கும் கொட்டி மத்தளம் வாசித் தற்கும் இருவருமாக ஜம்பதின்மரை நியமித்தான் என்றும், சோழ மண்டலத்திலுள்ள தளிச்சேரிப் பெண்களாகிய நடன மாதர் நானுற்றுவரும், இசை பாடுகிறவர்களும், ஆடலாசிரியர்களும், இசைக்கருவியாளரும் ஆக ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை நியமித்து இசை நாடகங்களை வளர்த்தானென்றும் தஞ்சைப் பெருங்கோயிலிலுள்ள கல்வெட்டுக்களால் அறியலாம்.

அரும்பதவுரையாசிரியர், அடியார்க்கு நல்லார், நச்சி னர்க்கினியர் முதலிய உரையாசிரியர் காலத்தீலே பண்டை இசைமரபு ஓரளவிற்கு மறைந்து போயிற்று. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழிசைகளையும் சரிக ம பதநி என்னும் எழுத்துக்களாகப் பிறழவுணர்ந்த நிலை பிற்காலத்தீல் ஏற்பட்டு விட்டது. 15,

16-ஆம் நூற்றுண்டுகளிலே இசைத்தமிழ் பிறமொழிக்குறி யீடுகளால் முற்றிலும் மறைந்து போயிற்று.

17, 18-ஆம் நூற்றுண்டுகளிலே தஞ்சையில் அரசு புரிந்த நாயக்கரும் மகாராட்டிரரும் இசைவல்லோரை ஆதரித்து இசைக்கலையை வளர்த்தார்கள். எனினும் அவர்கள் தமிழல்லாத மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவரா தனின் தமிழ்மொழி வாயிலாக இசை வளர்க்கும் தொண்டினை அவர்கள் மேற்கொள்ளுதற்கு இயலாது போயிற்று. அச்சுதப்ப நாயக்கரிடத்து அமைச்சராயிருந்த கோவிந்த தீட்சிதரின் குமாரர் வேங்கடமகி யென்பார், கி.பி. 1660-ஆம் ஆண்டளவில் பண்டையிசைத்தமிழ் மரபி னின்றும் வேறுபட்டதோர் இசைமுறையினை வகுத்துச் சதுரத்தண்டிப் பிரகாசிகையென்னும் வடமொழி நூலினையாத்தமைத்தார். இவரால் அரிதில் முயன்று வகுக்கப் பட்டவை எழுபத்திரண்டு மேனகர்த்தா இராகங்களாம். இவற்றுள் மிக்க பழமையுடையனவாக வழங்கி வரும் 32 இராகங்களைத் தவிர, ஏனைய 40 இராகங்களும் அனுபவத் தீற்குப் பயன்படுவன அல்ல என்று சமீப காலத்திலிருந்த மதுரை நாகசர் வித்துவான் பொன்னுச்சாமிப் பிள்ளையவர்கள் சிலப்பதீகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களின் ஆதரவு கொண்டு தாம் எழுதிய பூர்வீக சங்கீத உண்மை என்னும் நூலில் விளக்கியுள்ளார்கள் இற்றைக்கு ஏறக் குறைய 250 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த அரபத்த நாவலர் இயற்றிய பரதசாத்திரமும், அறம் வளர்த்தான் என்னும் ஆசிரியர் இயற்றிய பரத சங்கிரகமும் ஆகிய இந்நூல்கள் இசைத்தமிழ் மரபினை ஓரளவு விளக்குவனவாயினும் பிறகாலத்தில் வந்து கலந்த வடமொழி இசைமரபினையும் வேற்றுமையின்றி விரவிக் கூறுகின்றன.

தமிழ்சை யிலக்கியமாகக் கீர்த்தனைகளை யியற்றிய முத்துத்தாண்டவரும், இராம நாடகக் கீர்த்தனை பாடிய அருணசலக் கவிராயரும் பிற்கால இசை மரபின்படி பல்லவி, அநுபல்லவி சரணம் என்ற முறையில் இசைப் பாடல்களை யியற்றித் தமிழ் வளர்த்தவராவர். அருணசலக் கவிராயர் (1711 - 1776) அவர்களும் தெலுங்கில் கீர்த்தனைகளைப் பாடிய தீயாகையர் (1767 - 1847) அவர்களும் ஏறக் குறைய சமகாலத்தில் வாழ்ந்தவர் என்பர். ஆனே ஐயா, கவிகுஞ்சரபாரதி, பெரியபுராணக் கீர்த்தனை, கந்தபூராணக் கீர்த்தனை முதலியவற்றின் ஆசிரியராகிய இராமசாமி சிவன், நந்தனூர் சரித்தீரக் கீர்த்தனை பாடிய கோபாலகிருஷ்ண பாரதியார், சர்வசமய சமரசக் கீர்த்தனை பாடிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தமிழ்மணங்கமழுக் கீர்த்தனைகளும், நாமாவளிகளும் பாடிய இராமவிங்க அடிகள். காவடிச் சிந்து பாடிய அண்ணுமைலை ரெட்டியார், கீர்த்தனைகள் பாடிய மாரிமுத்தாப்பிள்ளை முதலியோர் 19 ஆம் நூற்றுண்டிலை அடுத்து இசைத்தமிழ்ப் பாடல்களை இயற்றி இசை வளர்த்த பெரியோராவர்.

இனி இயற்றமிழிலக்கியத்திலே விருந்தின் வகையாய்ச் சிறு நூல்களெனக் கருதப்பெறும் குறவஞ்சியும் பள்ளும் இசையை வளர்க்கத் துணை புரிந்தன. உழுத்திப் பாட்டாகிய பள்ளு, நாட்டுப் பாடல் வகையில் சேர்ந்ததாயினும் இலக்கியச் சுவையும் பொருந்தியது.

இருபதாம் நூற்றுண்டின் தொடக்கத்திலே தஞ்சையில் வாழ்ந்த செந்தமிழ்ச் செல்வரான ஆபிரகாம் பண்டிதரவர்கள் தமக்குள்ள தமிழார்வத்தாலும், இயலிசை

யாராய்ச்சி பற்றிய நூண்ணறிவினாலும் பழந்தமிழ் நூல்களையும் இக்காலத்து வழங்கும் இசைமரபினையும், ஒப்பு நோக்கி ஆராய்ந்து எழுதிய கருணையிர்த சாகரம் என்னும் இசைத் தமிழ் நூலும் அருள்மிகு விபுலாநந்த அடிகளார் முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தை நூண்ணித்தின் ஆராய்ந் தீயற்றிய யாழ்நூலும் இவற்றை யடியொற்றி இச்காலத்தில் இயலிசைப் புலவர்கள் சிலர் இயற்றியுள்ள நூல்களும் இசைத் தமிழ் ஆராய்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிவன வாகும்.

3. இசையமைதி

சொல்லக்கருதிய கருத்துக்களைக் கேட்போர் விரும்பி ஏற்றுக் கொள்ளும் வண்ணம் இனிய ஒசைத் திறத்தாற் புலப்படுத்துவது இசையாகும். மூலாதாரம் தொடங்கிய எழுத்தோசை ஆளத்தியாய்ப் பின் இசையென்றும் பண் ணென்றும் பெயராம். மக்கள் பெற்ற உடம்பினது அளவு அவர்தம் கையால் தொண்ணுற்றுறு அங்குலம். இதனுள் மேலே நாற்பத்தேழிரை அங்குலமும் கீழே நாற்பத்தேழிரை அங்குலமும் விட்டு நடுகின்ற ஓரங்குலம் மூலாதாரம் ஆகும். இதன் மேலே நால்விரல் விட்டுப் பின்னுதாரம் நின்றியங்கும்.

‘துய்ய வடம்பளவு தொண்ணுற்று நங்குவியா
மெய்யெழுத்து நின்றியங்கு மெல்லத்தான் — வையத்
ச்சுபாலு நாற்பதோ டேழுபாதி நீக்கிக்
கருவாகும் ஆதாரங் காண்’

என்ற பழம்பாடல் இசைக்குப் பிறப்பிடமாயுள்ள மூலாதாரத்தின் அமைப்பினை விளக்குகின்றது இம்மூலாதாரத்தையடுத்து உந்தித்தானத்தீவில் எழுந்த வளியினைத் துணியாகக் கொண்டே உயிரும் மெய்யுமாகிய எழுத் தொவியும் ஏனைய இசையோசைகளும் தோன்றி இடைபிங்கலையால் வெளிப்படும் என்பர். இந்நுட்பம்,

‘ஆதாரம் பற்றி யசைவ முதலெழுத்து
முதார்ந்த மெய்யெழுத்து முன்கொண்டு-போதாரும்
உந்தி யிடைவளியா யோங்குமிடை பிங்கலையால்
வந்துமே லோசையாம் வைப்பு’

எனவும்.

“ஐவகைப் பூதமும் ஆய சரீரத்து
மெய்பெற நின்றியங்கு மெய்யெழுத்தாற் - ருய்ய
ஒருநாடி நின்றியங்கி உந்திமே லோங்கி
வருமா லெழுத்துடம்பின் வந்து”

எனவும் வரும் பண்முய பாடல்களால் அறிவுறுத்தப்பெற்றது

முற்குறித்த மூலாதாரத்தினிருந்து இசையினை எழுப்பு
மிடத்து, மகரமெய்யினாலே சுருதியைத் தோற்றுவித்துக்
குற்றெழுத்தாலும் நெட்டெழுத்தாலும் நாதத்தைத்தொழில்
செய்து பாடுதல் தொன்றுதொட்டு வரும் இசைத்தயிழ்
மரபாகும். இங்ஙனம் மூலாதாரத்தினின்றும் இசையை
யெழுப்பிப் பாடும் முறையினை ‘ஆளத்தி’ என வழங்குவார்.
ஆளத்தி செய்யுமிடத்துத் ‘தென்னு’ என்றும் ‘தெனு’ என்றும்
இரண்டைசையுங் கூட்டித் ‘தென்னுதெனு’ என்றும் பாடப்
படும். மெய்யெழுத்தாகிய பதினெட்டெழுத்துள்ளும்
மவ்வும் நவ்வும் தவ்வும் அல்லாத மற்றையெழுத்துக்கள்
ஆளத்திக்கு வரப்பெறு என்பார்.

“மகரத்தி ஞஞ்ஞருந் சுருதி விரவும்
பகருங் குறினெடில்பா ரித்து-நிகரில், த
தென்னு தெனுவென்று பாடுவரேல் ஆளத்தி
மன்னுவிச் சொல்லின் வகை”

எனவும்,

குன்றுக் குறிலீந்துங் கோடா நெடி கீலந்து
நின்றூர்ந்த மந்நகரந் தவ்வொடு-நன்றுக
நீளத்தால் ஏழும் நிதானத்தால் நின்றியங்க
ஆளத்தி யாமிமன் றறி”

எனவும் சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை யுரையில் மேற்
கோளாக வரும் வெண்பாக்கள் ஆளத்தியின் இயல்பினை

நன்கு புலப்படுத்துதல் காணலாம். இசையினைத் தோற்று வித்துத் தொழில் செய்யும் முறையாகிய இவ் ஆளத்தியினை ஆலாபனை என வழங்குவர் இக்காலத்தார்.

இசைச் சுருதியினைத் தோற்றுவித்தற்கு மகரமெய் துணையாகப் பயன்படும் முறையினை ‘மகாத்தின் ஒற்றுந் சுருதி விரவும்’ என்ற தொடரால் நன்குணரலாம். இம் முறை தேவார ஆசிரியர்கள் காலத்திலும் வழக்கில் இருந்ததென்பது, “மும்மொன்றிசை முரல் வண்டுகள்” (1-11-3) என வரும் ஆளுடைய பிள்ளையார் தீருப்பாடற்றேடரால் நன்கு விளங்கும். இத்தொடரில் ‘மும்ம்’ என்று மகர வொற்றுல் இசை முரலும் முறை இனிது விளக்கப் பெற்றிருத்தல் காணலாம்.

இசை, பன் என்பன காரணப் பெயர்கள்: பல இயற்பாக்களோடு நிறத்தை (இராகத்தை) இசைத்தலால் இசையென்று பெயராயிற்று. பாக்களோடு இயைத்துரைக்கப் பட்ட இசையினை நெஞ்சு, மிடறு, நா, முக்கு, அண்ணம், உதடு. பல், தலை என்னும் எட்டிடங்களிலும், எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒவி. உருட்டு, தாக்கு என்னும் எண் வகைத் தொழில்களால் சீர்பெறப் பண்ணிப் பாடப்பெறுவது பண் எனப்படும்

‘பாவோ டைண்தல் இசையென்றூர்; பண்ணெண்ண்றூர்
மேவார் பெருந்தானம் எட்டானும்பாவாய்
எடுத்தல் முதலா இருநான்கும் பண்ணிப்
படுத்தமையாற் பண்ணெண்ண்று பார்’

என்ற பாடல் இப்பெயர்க் காரணங்களை விளக்குவதாகும். வரைகோடாக வரைந்த ஒவியத்தினைப் போன்றது தாளத் தோடு அமைந்த இயற்பாவினது ஒசை. கோடாக அமைந்த

ஒவ்வொத்தின்மேல் அதன் உருவிற்குத்தக்க செம்மை, பசுமை முதலிய நிறங்களைத் தீட்டுவது போன்றது, பாவோடு இயைத்துரைக்கப்படும் இசையாகும். ‘நிறம்’ என்ற தமிழ்ச் சொல்லோடு ஒத்த பொருளுடையது ‘இராகம்’ என்ற வடசொல். பாவோடு நிறத்தினை (இராகத்தினை) இசைத்தலால் இசையெனப்பட்டது. பண்ணுதல் என்னும் விளையடியாகப் பிறந்தது பண். மிடற்றுப்பாடல், குழல் யாழ் முதலிய இசைக்கருவிகளின் ஒளி, இவற்றின் கால அளவினை வரையறுக்கும் தாள் அமைப்பு ஆகிய இவை மூன்றும் ஒத்திசைத்து இயங்குவது இசையாகும்.

இசைக்குரிய சுரங்கள் ஏழாகும். ‘எழிசையாய் இசைப் பயனும்’ (7-51-10) எனவும், ‘எழிசையேழ் நரம்பின் ஓசையை’ (7-83-6) எனவும் வரும் தீருப்பதீகத் தொடர்கள் இசை ஏழென்றும் அவ்வேழிசைகளையும் தனித்தனி நரம்புகளில் இசைத்து அறியும் முறையில் அக்காலத்தில் நரம்புக்கருவிகள் அமைந்திருந்தன என்றும்புலப்படுத்துவன. குரல்; துத்தம்; கைக்களை; உழை; இளி; விளரி: தாரம் என்பன, ஏழிசைகளைக் குறித்து வழங்கிய பழைய தமிழ்ப் பெயர்கள்,

இளங்கோவடிகள் காலத்தில் வழங்கிய ‘செம்முறைக் கேள்வி’ என்னும் சகோட யாழிலே, உழை முதல் கைக்களை ஈருகப் பதினான்கு நரம்புகள் கட்டப்பட்டிருந்தன. அவை,

மெலிவு	சமன்	வலிவு
உ.இ.வி.தா.	கு.து.கை.உ.இ.வி.தா.	கு.து.கை.

என மெலிவு நான்கும், சமன் ஏழும், வலிவு மூன்றுமாக அமைந்திருந்தன. குரல் முதலாக ஏழிசைகளும் அமைந்து நிற்பது, குரற்கிரமம் எனப்படும். இளி முதலாக நிற்பது இளிக்கிரமம் எனவும், காந்தாரம் முதலாக நிற்பது, தாரக் கிரமம் எனவும் வழங்கப்படும்.

முற்குறித்த ஏழிசைகளுள் ‘தாரம்’ என்னும் இசையே இசை வளர்ச்சிக்கு ஆதாரமாய் முதற்கண் விளங்கியது என்பர். ‘தாரம்’ என்ற இசை. ஆண்மக்கள் குரலிலும், ‘குரல்’ என்ற இசை மகளிர் குரலிலும் இயல்பாகப் புலப் படும் என்பர். தாரத்தின் வழியிசையாக உழையும், உழையின் வழியிசையாகக் குரலும், குரலின் வழியிசையாக இளியும், இளியின் வழியிசையாகத் துத்தமும். துத்தத்தின் வழியிசையாக விளரியும், விளரியின் வழியிசையாகக் கைக்கிளையும் தோன்றும். இப்பிறப்பு முறை,

“தாரத்துட்டோன்றும் உழை; உழையுட்டோன்றும் ஒருங்குரல்; குரலினுட்டோன்றிச் — சேருமிளி யுட்டோன்றுந் துத்தத்துட் டோன்றும் விளரியுட் கைக்கிளை தோன்றும் பிறப்பு”

என்ற பாடலில் தெளிவாகக் குறிக்கப்பட்டது. இசைத் தோற்ற முறையாகிய இதனைக் கூர்ந்து நோக்குங்கால், ஐந்தாம் நரம்பின் அடைவு முறையிலே ஏழிசையும் பிறப்பன என்பதும் இவ்வமைப்பில் சட்சத்தோடுஇயல்பாகவேதோன்றுவது பஞ்சமம் என்பதும் நன்கு விளங்கும். நின்ற நரம்பிற்கு ஐந்தாம் நரம்பு, கிளை நரம்பு எனப்படும். நான்காம் நரம்பினை ‘நட்பு’ என்றும், மூன்றும் ஆறும் நரம்புகளைப் ‘பகை’ என்றும், இரண்டாம் ஏழாம் நரம்புகளை ‘இஜை’ என்றும் கூறுவர்.

முற்குறித்த ஏழிசைகளும் மெலிவு, சமன், வலிவு என்னும் மூவகைத் தானங்களிலும் நின்று, மூவகை இயக்கம் உடையனவாய் இசைப்பன. மெலிவு, சமன், வலிவு என்ற இம் முன்றையும் மூவகை யியக்கம் என்றும், மூவகைத் தானம் என்றும் இளங்கோவடிகள் குறிப்பிடுவார். இம் முன்றினையும் பிற்காலத்தார் வழக்கின்படி முறையே மந்தரம், மத்திமம், தாரம் எனச் சேக்கிழாரடிகள் வழங்கி யுள்ளார்.

வீணை நரம்பு மெலிவுத் தானத்திலேயுள்ள குரல் இசைக்கு இசை கூட்டப்பட்டிருந்தால், சரிபாதி நரம்பிலே சம இசையாகிய குரலும், அதன் நான்கில் ஒரு கூற்றிலே உச்ச இசையாகிய குரலும், மூன்றில் ஒரு கூற்றிலே குரலுக்கு ஐந்தாம் இசையாகிய இளியும் ஒனிக்கும். ஏழிசை களும் படிப்படியாக மேன்மேல் உயர்ந்து செல்லும் இசை நிரலை ‘ஆரோசை’ எனவும், படிப்படியாகத் தாழ்ந்து செல்லும் இசை நிரலை ‘அமரோசை’ எனவும் சேக்கிழார் வழங்குவார். இவ்விரண்டினையும் முறையே ஏற்றம் இறக்கம் என்னும் பொருளினவாகிய ‘ஆரோகணம்’ அவரோகணம் என்ற சொற்களால் வழங்குவார் இக்காலத்தார்.

இசைச்சரங்கள் இரண்டிற்கு இடையே அமைந்த ஒசை வேறுபாட்டினை அளத்தற்கு அமைந்த நுண்ணிய இசையளவினைச் சுருதியென்பர். சுருதி, அலகு, மாத்திரை என்பன ஒரு பொருட் சொற்கள். ஏழிசைகளிலும் அமைந்த சுருதிகளின் தொகை இருபத்தொண்டு நுண்ணிய இசைக் கூறுபாடுகளாகிய இச் சுருதிகள் நான்கு கூடி நிற்பது முற்றிசை எனப்படும். இது ஓரலகும், மூவலகும் என இரண்டாய்ப் பிரிந்த நிலையில், ஓரலக்கினைக் ‘குற்றிசை’

யெனவும், முவலகினைப் ‘பற்றிசை’ எனவும் கொள்ளலாம். ஒரலகாகிய குற்றிசை இரண்டு கூடி நிற்பது, ‘நெட்டிசை’ யெனப்படும். பற்றிசையாகிய மூன்று சுருதியிலிருந்து குற்றிசையாகிய ஒரு சுருதியை நீக்கினால் எஞ்சி நின்ற இரு சுருதியும் ‘விதிபிசை’ எனப்படும். இதனைப் பிரமாண சுருதி என்பர் வட நூலார்.

சட்ச பஞ்சமாகிய கிளை முறைப்படி பதினெரு சுருதி களும், சட்ச மத்திமாகிய நட்பு முறைப்படி பதினெரு சுருதிகளும் பிறப்பன. மேற்குறித்த இருபத்திரண்டு சுருதி களே பழந்தமிழ் இசைமரபில் வழங்கிய இருபத்திரண்டு இசை நிலைகளாகும்.

இவ்விருபத்திரண்டு சுருதிகளையும் பண்ணிரண்டு இராசி வீடுகளில் வைத்து ஆராய்ந்து இசைநுட்பம் அறியும் முறை பழந்தமிழர் கண்டதாகும். சட்ஜம் நீங்கலாக எஞ்சியுள்ள பதினெரு வீட்டிலும் நட்பு முறையிற் பிறந்த சுருதி ஒன்றும், கிளை முறையிற் பிறந்த சுருதி ஒன்றும் ஆக இரண்டிரண்டு சுருதிகள் நிற்பன. இங்ஙனம் ஒரு வீட்டினுள் நிற்கும் நட்பு, கிளை என்னும் இருவகைச் சுருதிகளுக்கும் இடையே அமைந்த வேறுபாடு முற்குறித்த பிரமாண சுருதியாகிய ஈரலகாகும். இச் சுருதி, அளவிற் சிறியதாதனின், ஒரு வீட்டில் அமைந்த நட்பு, கிளை என்னும் இருவகைச் சுருதி களையும் கமக முறையினுலே வேறுபாடின்றிப் பயன்படுத்திக் கொள்வர் இசைவாணர்.

பண்டைத் தமிழ் நூல்களில் வழங்கும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இனி, விளா, தாரம் என்னும் ஏழிசை நிரலுக்கும் இக் காலத்தில் சட்ஜம், ரிஷபம், காந்தாரம்,

மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என வழங்கும் ஏழிசை நிரலுக்கும் உள்ள தொடர்பினை உள்ளவாறு அறிந்து கொண்டால்தான், இவ் ஏழிசைகளைக் குறித்து அமைந்த பண்டைத் தமிழிசை படிபுக்கும், இக்காலத்துக் சட்சம் முதலாக வழங்கும் இசை அமைப்புக்களும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை உள்ளவாறு உணர முடியும், பிங்கலந்தை, சேந்தன் தீவாகரம், சூடாஷணி நிகண்டு முதலிய தமிழ் நூல்களிலும், சங்கீத மகாந்த, சங்கீத ரத்தினாகரம் முதலிய வடமோழி நூல்களிலும் குரல், துத்தம் முதலாக எண்ணப் படும் ஏழிசைகளுக்கும் சட்சம் ரிஷிபம் முதலாக எண்ணப் படும் ஏழிசைகளுக்கும் முறையே ஒத்தனவாகக் குறிக்கப் பட்டுள்ள ஒசைகளை ஒப்புநோக்கி, அருள்மிகு விபுலானந்த அடிகளார், யாழ்நூற் பாயிரவியலீற் பின்வருமாறு அட்ட வளைப்படுத்திக் காட்டியுள்ளார்.

இனி	மயில், தவளை	ஷட்ஜம்
விளாி	பசு	ரிஷிபம்
தாரம்	ஆடு	காந்தாரம்
குரல்	வண்டு, கொக்கு	மத்திமம்
துத்தம்	கிளி, குயில்	பஞ்சமம்
கைக்கிளை	குதிரை	தைவதம்
உழை	யானை	நிஷாதம்

உழை என்னும் இசை நரம்பின் ஒசை, யானையின் ஒலியாகும் எனச் சேந்தன் தீவாகரம் முதலிய தமிழ் நூல்கள் கூறுவது போலவே, யானையின் ஒலி, நிஷாத சுரிதுக்கு உரியதெனச் சங்கீத ரத்தினாகரம் கூறுகின்றது. எனவே, உழை நிஷாதம் என்பது பெறப்பட்டது. பண்டை விளரியும் பிற்காலத்து ரிஷிபமும் பசுவின் ஒலியைத் தமக்கு

உரிய ஒசையாகக் கொண்டனவாதவின், அவை இரண்டும் தம்முள் ஓப்பன். பண்டைத் தாரமும் பிற்காலத்துக் காந் தாரமும் ஆட்டின் ஒலியைத் தமக்குரிய ஒசையாகக் கொண்டன. ஆதவின், அவை இரண்டும் தம்முள் ஓப்பன். அவ்வாறே பண்டைக் கைக்கிளையும் பிற்காலத்துத் தைவத மும் குதிரையின் ஒலியைத் தமக்குரிய ஒசையாகக் கொண்டன. ஆதவின், அவை இரண்டும் தம்முள் ஓப்பன். ஷ்ட்ஜம் என்பது, ஏழிசைகளுள் ஏனைய ஆறும் பிறத்தற்கு இடமாயது என்னும் பொருளில் வழங்கும் காரணப் பெயர். இவ்வாறே இளி என்னும் இசையும் ‘எல்லாப் பண்ணிற்கும் அடிமளையாதவின் ‘பட்டடை’ என்னும் பெயரினைப் பெற்றது என்றார் அடியார்க்கு நல்லார். எனவே, பண்டை இளியும், பிற்காலத்து ஷ்ட்ஜமும் ஒன்றே என்பது புலனும். மேற் குறித்த ஐந்தினையும் அடைவே நிறுத்தியபின் எஞ்சி நின்ற குரலும் துத்தமும் பிற்காலத்தாரால் முறையே மத்திம பஞ்சமங்களாக வழங்கப்பட்டன என்பது தெளிவாகின்றது என்பார் யாழ்நூலாசிரியர். (யாழ் நூல் - பக்கம் 4. 5)

இம் முடிவு ஏழிசைகளுக்குச் சொல்லப்பட்ட ஒசை யொப்புமையால் மட்டுமின்றிப் பண்டைத் தமிழ் நூல் களிலும் இவ்வேழிசைகளுக்கு வகுத்து உரைக்கப்படும் அலகு நிலைகளாகிய சுருதிப் பகுப்பாலும் உறுதிப்படும் என்பதைன் யாழ்நூலில் அடிகளார் நன்கு புலப்படுத்தி யுள்ளார்கள். ஏழிசைகளிலும் அமைந்துள்ள சுருதிகளின் தொகை இருபத்தீரண்டு என்பது இசையாசிரியர் அனைவர்க்கும் உடன்பாடான கொள்கையாகும். இச் சுருதி கள் இருபத்தீரண்டும் ஏழு தொகைகளாகப் பிரிந்து குரல்

துத்தம் முதலிய ஏழிசைகளாக இசைக்கும் சருதிப் பகுப்பு நிரல் காலந்தோறும் வெறுபட்டு வந்துள்ளது. தொடக்க காலத்தில் அமைந்த சருதிப்பகுப்பு நிரலுக்குத் தாரக் கிரமம் என்று பெயர். இக் கிரமத்தை அடியொற்றியே இளிக் கிரமம், குரற்கிரமம் முதலிய நுண்ணிய சருதிப் பகுப்பு நிரல்கள், இசைவாணர்களால் இயல்பாகவே தோற்றுவிக்கப்பெற்றன.

இவற்றுள் முதலிற்குண்றிய தாரக் கிரமத்தீன் சருதிப் பகுப்பினை உணர்ந்தாலன்றி அதன்பின்னர்த் தோன்றிய குரற்கிரமம் இளிக் கிரமம் முதலிய ஏனைக் கிரமங்களின் அமைப்பினை உணர்ந்து கொள்ளுதல் இயலாது. பன்னிரண்டு இராசி வீடுகளிலும் ஏழிசைகளை நிறுத்தி அவற்றுள் ஒவ்வொன்றினையும் ஆதாரசட்சமாகக் கொண்டு இசை உருவங்களை வளர்த்துச் செல்லும் நெறியில். ஏழிபெரும் பாலைகளும் அவற்றின் அந்தாங்களாகிய ஐஞ்சிறு பாலைகளும் ஆகிய பன்னிருபாலைகளின் இசை உருவங்களை நம் தமிழ் முன்னேர் வளர்த்து வந்துள்ளார்கள் என்பதைச் சிலப்பதிகாரவரை கொண்டும், அவற்றில் எடுத்தாளப் பெற்ற இசைநூல் மேற்கோட் சூத்திரங் கொண்டும் எண்ணால், பூதநூல் அடிப்படையில் அடிகளார், யாழ்நூலில் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார்கள். ஏழிசைகள் நிற்கும் இராசி வீடுகள் இவை என்பதை,

‘‘இளையிடபங் கற்கடக மாம்வினரி சிங்கம்
தனராத தார மதுவாம் – தனராக்
குரல்கோல் தனுத்துத்தம் கும்பம் கிளையாம்
வரலால் உழையீன மாம்.’’

குரல்துளை விற்றுத்திம் கைக்கிளையே கும்பம்
பரிய வழைமீனாம் பாவரிம் — அரிதாரம்
கொல்லே நினிவிளரி கற்கடகங் கோப்பமைந்த
தொல்லே பிழைநாரம்பிற் காம்.

எனக் சிலப்பதிகார அரும்பதவுக்ரயாசிரியர், ஆய்ச்சியர்
குரவை உரையிற் காட்டிய மேற்கோட் சூத்திரங்களினாலும்,
துளைநிலைக் குரலும் தனுநிலைத் துத்தமும்
நிலைபெறு கும்பத்து நேர்கைக் கிளையும்
மீனத் துழையும் விண்டநிலத் தினியும்
மானக் கடகத்து மன்னிய வினரியும்
அரியினைத் தாரமும் அணைவுறக் கொள்ளே.

என அடியார்க்கு நல்லார் காட்டிய மேற்கோட் சூத்திரத்
தினாலும் அறியலாம்

பன்னிரண்டு இராகிகளில் ஏழிசைகளை நிறுந்தீக் கீரக
சுடம் மாற்றும் முறையில் இரண்டாமிடமாகிய இடபத்தீல்
இளியும், நான்காமிடமாகிய கற்கடகத்தீல் விளரியும்,
ஐந்தாமிடமாகிய சிங்கத்தீல் தாரமும், ஏழாமிடமாகிய
துலாத்தீல் குரலும், ஒன்பதாமிடமாகிய தனுவில் துத்தமும்,
பதினேராமிடமாகிய கும்பத்தீல் கைக்கிளையும், பன்னிரண்ண
ராமிடமாகிய மீனத்தீல் உழையும் நின்றன என்பதும், முதல்,
மூன்று, ஆறு, எட்டு, பத்து ஆம் இடங்கள், இடைவெளி
களாக நின்றன என்பதும் மேற்காட்டிய சூத்திரங்களாற்
புலனும். மேற்குறித்த வண்ணம் தாரகிரங்கத்தின் நரம்பு
நிலையினை விளக்குவது, பின்வரும் இராகி வட்டமாகும்.

மீண்ம உழை	மேடம் —	இடபம் இளி	மிதுனம் —
கும்பம் கைக்கிளை			கடகம் விளாரி
மகரம் —		இராசி வட்டம்	சிங்கம் தாரம்
தனு, துத்தம்	விருச்சிகம் —	துலாம், குரல்	கன்னி —

இவ்விராசி வட்டத்தினைக் கூர்ந்து நோக்றிங்கால், குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளாரி, தாரம் என வழங்கப்படும் ஏழிசைகளுள் ‘இளி’ என்பதே ஏலைய ஆறுக்கும் அடிப்பட்டயாய் அமைந்துள்ளவை புலனுகும். இது பற்றியே இளி என்னும் இவ்விசையினை ‘வண்ணப் பட்டடை’ என இனங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார் என்பது. “பட்டடை - நாம்புகளில் இளிக்குப் பெயர்; என்னை? எல்லாப் பண்ணிற்கும் அடிமணியாதவின்” என அடியார்க்கு நல்லார் தரும் விளக்கத்தால் இனிது புலனும்.

ஏழிசைகளும் தாரக் கிரமத்தில் தாரம் முதலாகவும், குரற் கிரமத்தில் குரல் முதலாகவும், இளிக் கிரமத்தில் இளி முதலாகவும் இசைக்கப்பெறும். குரல் என்பது, ஏழிசையுள் ஒன்றுள்ள குரல் என்னும் இசையினைக் குறிப்ப துடன், ஆதார சுருதியாகிய முதல் நாம்பு என்னும் பொருளிலும் வழங்கப்பெற்றுள்ளது. இங்குக் குறித்த ஏழிசை

களுள் ஒவ்வொன்றும் முதல் நாம்பாக வருதற்கு உரியன் என்பது, குரல் குரலாக, துத்தங்குரலாக, கைக்கிளை குரலாக, உழை குரலாக, இளி குரலாக, விளரி குரலாக, தாரங்குரலாக எனவரும் உரைத் தொடர்களாற் புலனும். இத்தொடற்களிற் குரல் என்பது, முதல் எடுக்கும் நாம்பு என்ற பொருளிலே வழங்குதல் காணலாம். பண்டை நாளில் தாரம் முதல் தாரம் ஈருக நின்ற நாம்புகளின் இடையே அமைந்த சுருதி வகைகளாகிய இடை விகிதங்கள் ஏழும் $4+4+4+1+4+4+1$ என நின்றன எனவும் இத்தகைய நாம்பு நிரலே தாரக் கிரமம் எனப்பட்டது எனவும் யாழ்நூலாசிரியர், தாரத்கிரமத்தின் சுருதிப் பகுப் பினைக் கணித வாயிலாக ஆராய்ந்து தந்துள்ளார்கள், இருபத்திரண்டு சுருதிகளில் 1, 4, 5, 8, 9, 10, 12, 13, 14, 17, 18, 21, என்னும் பண்ணிரண்டு சுருதிகளே தாரக் கிரங்த்திற்காணப்படுகின்றன எனவும், இவற்றுள் 1, 4, 14, 21

	256	81	128
நான்கும்	—	—	—
	243	64	81
			128

பின்னங்களாகிய அசைவெண்களைக் கொண்டனவாதலின் சிறப்பிலவாகக் கருதப்பட்டன எனவும், இவற்றை நீக்க என்கி நிற்கும் சிறப்புடைச் சுருதிகள் எட்டேயாம் எனவும், சிறப்புடைச் சுருதிகள் பலவற்றால் நடப்பது இசையினிமை அடைதற்குக் காரணமா தலின் பண்டை இசையாசிரியர்கள் வேறு கிரமங்களைக் கண்டு அவற்றைப் பயன்படுத்துவாரா யினார் எனவும் யாழ்நூலாசிரியர் தரும் விளக்கம் பண்டைத் தமிழர் கண்டு வளர்த்த ஏழிசைச் சூழலில் புகுந்து அவற்றின் நுட்பங்களை ஆராய்ப் புகுவார்க்கு ஒளி காட்டும் நல் விளக்காக அமைந்துள்ளது.

இளிக்கிரமம்

விளையும் கைக்கிளையும் தாரக்கிரமத்திற் போலவே முறையே கற்கடகத்திலும் கும்பத்திலும் நிற்க. மற்ற ஐந்தும் தாரக் கிரமத்தில் நின்ற இடத்திலிருந்து ஒரு வீடு தள்ளி நிற்பது இளிக்கிரம மாகும். அப்வனமாதலின் இளி மிதுனத்திலும், தாரம் கண்ணியிலும், குரல் விருச்சிகத்திலும், துத்தம் மகரத்திலும், உழை மேடத்திலும் நிற்பன என்பது பெறப்பட்டது. இவற்றைப் பின்வருமாறு இராசி வீட்டில் நிறுத்தலாம்.

மீனம் —	மேடம் —	இடபம் —	மிதுனம் இ
கும்பம் கைக்கிளை			கடகம் வி
மகரம் துத்தம்			சிங்கம் —
தனு, —	விருச்சிகம் குரல்	துலாம், —	கண்ணி தாரம்

அந்தரங்களாகிய மீனம் இடபம் சிங்கம் துலாம் தனு என்பன, வெற்றிடமாக விடப்பட்டன. இவை, முன்பு தாரக் கிரமத்திலே நரம்பு நின்ற இடங்கள். இவற்றுள் இளி நரம்பு, இடபமிதுனத்திலுள்ள நான்கு சுருதியைப் பெறுகின்றது. விளை, கடகத்திலுள்ள மூன்று சுருதியைப் பெறுகின்றது. தாரம் சிங்கம் கண்ணியிலுள்ள இரண்டு சுருதியைப் பெறுகின்றது. குரல் நரம்பு, துலாம் விருச்சிகத்திலுள்ள

நான்கு சுருதியைப் பெறுகின்றது. துத்தம், தனு மகரத்தீ
லுள்ள நான்கு சுருதியைப் பெறுகின்றது. கைக்கிளை,
கும்பத்திலுள்ள மூன்று சுருதியைப் பெறுகின்றது. உழை,
மீனம் மேடத்திலுள்ள இரண்டு சுருதியைப் பெறுகின்றது.
ஆகவே, இளிக் கிரமத்தின் அலகு நிலைகள் இனி முதலாக

இ	வி	தா	அ	து	கை	உ
4	3	2	4	4	3	2

என நின்றன. இவற்றைக் குரல் முதலாக எடுக்க

உ	து	கை	உ	இ	வி	தா
4	4	3	2	4	3	2

எனவரும். இளிக்கிரமத்திற்குரிய இச்சுருதி அமைப்பினை

“குரல் துத்தம் நான்கு கிளைமூன் றிரண்டாம்
குரையா உழை இளி நான்கு — விரையா
விளாரியெனின் மூன் றிரண்டு தாரமெனச் சொன்னார்
களாரிசேர் கண்ணுறந் றவர்” எனவும்,

“குரலே துத்தம் இளியிவை நான்கும்
விளாரி கைக்கிளை மும்மூன் ருகித்
தளராத் தாரம் உழையிவை யீரிரண்
டெனவெழு மென்ப அறிந்திச் னேரே”

எனவும் வரும் சிலப்பதீகார உரை மேற்கோட் சூத்திரங்கள்
உணர்த்துதல் அறியத்தகுவதாகும். சாரி கமபத நி
என்னும் ஏழிற்கும் முறையே 4, 3, 2, 4, 4, 3, 2 என்னும்
சுருதிகள் உரியன என இசையாசிரியர் கூறுதலின், இளிக்
கிரமத்து இளங்கோவடிகள் காலத்தீல் வழங்கிய இளி,
விளாரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை, உழை என்னும்
சுருதிப் பகுப்பு நிரலே, சாரி கமபத நி என நின்றது

என்பது தெளிவாகிறது (யாழ் நூல் சுஅ) என்பர் யாழ் நூலாசிரியர்.

சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையிற் கூறிய தாரத் தாக்கம், இளிக் கிரமத்திற்கு உரியது என்பதும், இளிக் கிரமத்து இசைக் கிரியைகளும் முடிபுகளுமே இக் காதையிற் கூறப்பட்டன என்பதும் யாழ் நூலாசிரியர் ஆராய்ந்து கண்ட உண்மையாகும்.

ஆய்ச்சியர் குரவையினுள்ளே இடை முதுமகள் குரவையாடும் மகளிர் எழுவர்க்கும் படைத்துக் கோட் பெயரிடுவாளாய்க் குடல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி. தாரம் என ஏழிசைகளின் பெயரிட்டு, குற்பெயரினளை ‘மாயவன்’ எனவும், இளிப்பெயரினளைப் ‘பலதேவன்’ எனவும், துத்தப் பெயரினளைப் ‘பின்னைப் பிராட்டி’ எனவும் நிறுத்தி வரும் என்றும், குற்பெயரினள், தன் கிளையாகிய இளிப் பெயரினளை நோக்கி, ‘யாம் மூல்லைத் தீம்பாணி பாடுதும்’ என்றால் எனவு இளங்கோவடிகள் குறித்துள்ளார்.

“மாயவன் என்றால் குரலை விறல் வெள்ளையாயவ னென்றால் இளிதன்னை — ஆய்மகள் பின்னையா மென்றாலோர் துத்தத்தை மற்றையார் முன்னையா மென்றால் முறை”

“மாயவன் சீருளார் பிஞ்ணஞ்சுயுந் தாரமும் வால்வெள்ளை சீரார் உழையும் விளரியும் கைக்கிளை பிஞ்ணஞ்சு யிடத்தாள் வலத்துளாள் முத்தைக்கு நல்விளரி தான்”

என வரும் ஆய்ச்சியர் குரவைப் பகுதிக்கு “மாயவன் என்றால் குரலை; மற்றை வெள்ளையாயவன் என்றால் இளி

நரம்பை; ஆய்மகள், பிஞ்ணங்குயாம் என்றுள் துத்தத்தை; மற்றைப் பெண்களைக் கைக்கிளை உழை விளரி தாரம் என்றுள்’ எனவும்,

“மாயவனை குரல் நரம்பைப் பின்னையான துத்தமும் தாரமும் சேர நின்றன; பல தேவராகிய இளி நரம்பை உழையும் விளரியும் சேர நின்றன; கைக்கிளையென்கின்ற நரம்பு பின்னைக்கு இடப்பக்கமே நின்றது; முந்தையாகிய தாரத்துக்கு வலப்பக்கமே நின்றது விளரி” எனவும் அரும் பதவுரையாசிரியர் உரை வரைந்துள்ளார்.

குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம், என்னும் ஏழிதச நின்ற இடங்களையும், அவற்றுக் கிடப்பட்ட மகளிர் பெயர்களையும் அரும்பதவுரையாசிரியர் குறித்தவண்ணம் பின் வருமாறு இராசி வட்டத்தில் நிறுத்தீக் காணலாம்.

மீண்ம உழை	மேடம்	இடபம் இளி பலதேவன்	மிதுனம்
கும்பம் கைக்கிளை	—		கடகம் விளரி
மகரம்	—		சிங்கம் தாரம்
தனுச் துத்தம் பின்னை	விருஞ்சிகம்	தூலாம் குரல் மாயவன்	கன்னி

இங்கே குறிக்கப்பட்ட ஏழிசை வட்டத்தில், மாயவனுகிய குரல் நாம்பினைப் பின்னைப் பெயருடைய துத்தமும் தாராமும் முறையே பின்னும் முன்னும் சேர்ந்து நின்றன, மாயவனுக்கு முன்னேன் பலடிதவனுகிய இளியை உழையும் விளரியும் முறையே பின்னும் முன்னும் சேர நின்றன. கைக்கிளை துத்தத்தின்பின் நின்றது. இங்குக் குறித்த ஏழிசை நிரல், இளி, விளரி தாராம், குரல், துத்தம், கைக்கிளை உழை என இளிக் கிரமமாக அமைந்துள்ளனமை காணலாம். எனவே இளி முதலாகிய இளிக்கிரமத்தினையே இளங்கோவடிகள் இங்குக் குறித்துள்ளார் என்பது நன்கு விளங்கும்.

அரங்கேற்று காதையில், ‘வண்ணப்பட்டடை யாழ் மேல் வைத்து ஆங்கு’ என்னும் அடிக்கு “இளிக் கிரமத் தாலே பண்களை யாழ்மேல் வைத்து” என அரும்பதவரையாசிரியரும், “பட்டடை - நரம்புகளில் இளிக்குப் பெயர் என்னை? எல்லாப் பண்ணிற்கும் அடிமீணயாதவின், வண்ணம் - நிறம். இதனை யாழ்மேல் வைத்தென்க. ஆங்கு. அசை. இளிக்கிரமத்தாலே பண்களை யாழ்மேல் வைத்து எனக் கூட்டினும் அமையும்” என அடியார்க்கு நல்லாரும் உரை வரைந்துள்ளார்கள். எனவே, இக் காதையில் இளங்கோவடிகள் கூறும் தாரத்தாக்கம் என்னும் இசை நுட்பச் செய்கை, இளிக்கிரமத்துக்கே உரியதாதல் இனிது புலஞும். இந் நுட்பத்தினை அருள்மிகு விபுலானந்த அடிகளார், யாழ்நால் பாலைத் தீரிபியலிலும் பண்ணியலிலும் கணித முறைப்படி நன்கு விளக்கியுள்ளமை ஓர்ந்துணரத் தகுவதாகும்.

இதுகாறும் கூறியவாற்றுல், ஏழிசைகளையும் இளி முதலாகவைத்து எண்ணப்படும் இளிக்கிரமமே இளங்கோ வடிகள் காலத்து நிலவியதென்பது நன்கு விளங்கும். அங்ஙமாயினும் குரல் முதலாக வைத்து எண்ணப்படும் குரற்கிரமமும் இளங்கோவடிகள் காலத்தில் வழக்கிலிருந்த மையாலும், குரற்கிரமத்தில் தோன்றும் இசை பலவாற்றுனும் சிறப்புடையது ஆதலானும் அச் சிறப்பு நோக்கி ஏழிசைகளையும் குரல் முதலாக வைத்து எண்ணுதல், இசை நூல் மரபாயிற்று எனக் கருதுதல் பொருத்தமுடையதாகும்.

தாரக் கிரமம், இளிக்கிரமம், குரற் கிரமம், துத்தக் கிரமம், விளரிக் கிரமம், புதிய விளரிக் கிரமம் என்பன பற்றியும் மேற்குறித்த கிரமங்களுக்கிடையே அமைந்த தொடர்பு பற்றியும் அறிந்துகொள்ள வேண்டிய இசை நுட்பங்களை யாழ்நூலிற் காணலாம்.

குறிப்பிட்ட ஓர் இராகத்தீற்கு ஆரோசையிலும் அமரோசையிலும் இன்ன சரங்கள் வருவன என நிச்சயித்து நிறுத்துவது பாலைநிலை எனப்படும். அவ்வாறு நிறுத்திய சரங்களிலே முதல், முறை, முடிவு, நிறை, குறை, கிழமை, வலிவு, மெலிவு, சமன் எனவற்றை அறிந்து இசைப் புலவன் வைத்த தாளத்திற்குப் பொருந்த இராகத்தீனை ஆளத்தி செய்து (ஆலாபனை) பாடுதல் பண்ணுநிலை எனப் படும். மேற்கெம்பாலை, செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை எனவரும் ஏழ்பெரும்பாலைகளும்,¹ இவற்றின் அந்தரங்களா

1. மேற்கெம்பாலையினை மேச கல்யாணி எனவும், செம்பாலையினை அரிகாம் போதி எனவும், படுமலைப்பாலையினை நட பைரவி எனவும், செவ்வழிப்பாலையினைச் சுத்ததோடி

கத் தோன்றும் அந்தரச் செவ்வழி, அந்தரவிளாரி, அந்தரப் படுமலை, அந்தரக்கோடி, அந்தரச்செம்பாலை என்னும் ஐந்து சிறு பாலைகளும் ஆகப் பன்னிரண்டு சுரக்கோவைத் தொடர் நிலைகளைப் பண்டைத்தமிழ் மக்கள் கண்டுணர்ந்தனர். ‘பன்னிரு பாலைகள்’ எனப்படும் இவற்றின் அடியாகப் பல்வேறு பண்களைத் தோற்றுவித்து இசைவளர்த்தார்கள். இந்நுட்பம் சிலப்பதிகாரத்தாலும் அதன் உரைகளாலும் அறியப்படும்.

பழந்தமிழர் கண்டுணர்த்திய பன்னிரு பாலைகளைத் தாரக்கிரமம், குரற்கிரமம், இளிக்கிரமம் முதலிய எல்லாக் கிரமங்களிலும் இசைக்கலாம் கிரகசுரம் மாற்றுதல் என்னும் பாலைத்திரிபிணங்குப் பல்வேறு பண்கள் தோன்றுவன என்பதும், தமிழ்ப் பண்கள் நூற்றுமூன்றும் ஏழ்பெரும்பாலை ஜிஞ்சிறு பாலை யாகிய இப் பன்னிரு பாலைகளிலிருந்தே தோன்றின என்பதும். “பன்னிருபாலையின் ஒரு, தொண்ணாற்றெருன்றும் பன்னிரண்டுமாய்ப் பண்கள் நூற்று மூன்றுத்தாற்குக் காரணமாம் எனக்கொள்க” என அரும் பதவுரையாசிரியரும், “இவ்வேழு பெரும்பாலையினையும் முதலடுத்து நூற்று மூன்று பண்ணும் பிறக்கும்” என அடியார்க்கு நல்லாரும் கூறுதலால் நன்கு விளங்கும்.

சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதையில் இசைப் பாட்டினைப் பாடித்தாரும் கவிஞர்து இயல்பினை விரித்துரைக்குமிடத்து, “இசைப்புலவன் ஆளத்திவைத்த பண்ணீர் மையை முதலும் முடிவும் நிறையும் குறையும் கிழமையும்

எனவும், அரும்பாலையினைத் தீரசங்கராபரணம் எனவும், கோடிப்பாலையினைக் கரகாப்பிரியா எனவும், விளாரிப் பாலையினை அனுமத்தோடி எனவும் கொள்வர் யாழ் நூலார்.

வலிவும் யெனிவும் சமனும் வரையளறும் நீர்க்கையும் என்றும் பதினெட்டு பாகுபாட்டினாலும் அறிந்து, அறிந்தவண்ணம் அவன் தாளநிலையில் எய்தவைத்த நிறம் தன் கவியி னிடத்தே தோன்றவைக்க வல்லனும்” என அடியார்க்கு நல்லார் விளக்கியுள்ளார். இதன்கண் பண் என்பது, முதல், முறை, முடிவு, நிறை, குறை, கிழமை, வளிவு, மெனிவு, சமன், வரையறை, நீர்மை என்னும் இப் பதினெட்டு பாகு பாட்டினாலும் ஆராய்ந்தறியப்படும் இலக்கணங்களையுடையது என்னும் உண்மையினிது புலனுதல் காணலாம். வடமொழி யில் இராகங்களுக்கு உரியனவாக, கிரகம், அம்சம், மந்தரம், தாரம், நியாசம், அபந்யாசம், சந்யாசம், விந்யாசம், பகுத்வம், அற்பத்வம் எனப் பத்திலக்கணங்கள் கூறப்பட்டன என்பார்.

இசைத் தமிழ்நூலில் ‘முதல்’ என்பது, இசைப்பாட்டின் முதலில் எடுக்கும் சுரத்தைக் குறிக்கும். இதனைக் கிரகம் என்பார் வடநூலார். ‘கிழமை’ என்பது, பலமுறை, வருதற் குரிய சுரமாகும். இது வடமொழியில் அம்சம் என்றும் ஜீவசுரம் என்றும் வழங்கும். கீத்தை முடிக்குஞ் சுரத்தை ‘நியாசம்’ எனவும், இராகத்தீன் இடையிலுள்ள முடிவைச் செய்யும் சுரத்தை ‘அபந்யாசம்’ எனவும், கீதத்தீனது முதற்பகுதியின் இறுதியிலுள்ள சுரத்தைச் ‘சந்யாசம்’ எனவும், கீதப்பகுதியின் முதற்கூற்றின் இறுதியிலுள்ள சுரத்தை ‘விந்யாசம்’ எனவும் வழங்குவர் வடநூலார். மேல் நால்வகைப்படக் குறித்த முடிக்குஞ் சுரங்களை யெல்லாம் ‘முடிவு’ என ஒன்றுக் அடக்கிக் கூறுவர் இசைத் தமிழ் நூலார். தமிழில் நிறை, குறை, மெனிவு, வளிவு என வழங்குவனவற்றை முறையே பகுத்வம், அற்பத்வம்.

மந்தரம், தாரம் என வழங்கும் வடநூற் குறியீடுகளோடு ஒத்தனவாகக் கொள்ளலாம். சமன் என்பது சமசுரங்களைக் குறிக்கும். முறை என்பது இசைச் சுரங்கள் பயின்றுவரும் முறையைக் குறிக்கும். வரையறையென்பது, ஒருபண் வேறொரு பண்ணேடு மயங்காமற் காத்தற்குக் கூறும் இலக்கணம். நீர்மை என்பது, சொல்லாற் கூறமுடியாமல் உய்த்துணர்வால் உணர்ந்து கொள்ளத்தக்க இராகபாவம் போன்ற பண்ணீர்மையைக் குறிக்கும் பண்களுக்கு உரியன வாக அடியார்க்கு நல்லார் குறித்த பதிஞாரிலக்கணங்களுள் வரையறையும் நீர்மையும் நீங்கலாக எஞ்சிய ஒன்பதும் திருஞான சம்பந்தர் காலத்தில் இசைத் தமிழ்ப் பண்களுக்குரிய இலக்கணங்களாகக் கொள்ளப்பட்டன எனத் தெரிகிறது. இவை ஒன்பதீனையும்,

எண்ணிடை யொன்றினர் இரண்டினர் உருவம்
ஏரியிடை மூன்றினர் நான் மறையாளர்
மண்ணிடை ஐந்தினர் ஆற்னர் அங்கம்
வகுத்தனர் ஏழிசை எட்டிருங்கலை சேர்
யண்ணிடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர்
பாடிநின் றடிதொழு மதனஜை வெகுண்ட
கண்ணிடைக் கணவினர் கருதிய கோயில்
கழுமலம் நினையநம் வினைகரி சூழே.

என்னும் திருக்கழுமலத் திருப்பதிகத்திலே ‘பண்ணிடை ஒன்பதும்’ என ஆளுடையபிள்ளையார் குறிப்பிட்டுள்ளமை காணலாம் மேற்காட்டிய திருப்பாடலில் ‘ஏழிசை எட்டிருங்கலைசேர்பண்’ என்றமையால் இனை கிளை, பகை, நட்பு என்னும் நான்கினையும் ஆராய்ந்து இசைபுணருங் குறிநிலையெய்த நோக்கி, ஏழிசையினையும் பாலையாக நிறுத்தியின், எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு,

தாக்கு என்னும் எண்வகைத் தொழிலினாலும் பண்ணி யமைத்த பண்ணேனது மேற்குறித்த ஒன்பது இலக்கணத் தாலும் உணர்தற்பாலடென்பது நன்கு புலனும். ‘எட்டிருங் கலை’ என்பன யாழ்க்கருவியிலே இசை எழுப்புதற்குச் செய்யும் பண்ணல், பரிவட்டனை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு என்னும் எட்டினையும், இசை நிலையின் தீதின்மை ஆராய்தற்குச் செய்யும் வார்தல், வடித்தல் உந்தல், உற்றிதல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்னும் எட்டினையும் ஒருங்கே குறிக்கும் எனக்கொள்வர் யாழ் நூலாசிரியர்.

‘பண்களாவன பாலையாழ் முதலிய நூற்று மூன்று’ என்றார் பரிமேலழகர். ‘ஈரிரு பண்ணும் எழுமுன்று தீற்றும்’ என்பது பிங்கலந்தை. பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி இவை நான்கும் பெரும்பண்கள். நாற் பெரும் பண்ணுக்கும் இருபத்தொரு தீறங்கள் கூறப்பட்டன. பாலையாழ்ததிறன் 5, குறிஞ்சியாழ்த்திறன் 8, மருதயாழ்த்திறன் 4, செவ்வழி யாழ்த்திறன் 4, ஆக 21. இவ்விருபத்தொன்றும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என வகைக்கு நான்காய் எண்பத்துநான்காகும். இசைச் சுரங்களின் மாத்திரை வேறு பாட்டினாலே முற்குறித்த ஒவ்வொரு பண்ணும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என நால்வகைச் சாதி யாயின் என்ற நுட்பத்தை யாழ் நூலிற் காணலாம். இங்குச் சுட்டிய பழந்தமிழ்ப் பண்கள் நூற்றுமூன்றின் அமைப்பினையும் வகைமுறைமையினையும் யாழ்நூல் ‘பண்ணி யல்’ என்ற பகுதியில் அருணமிகு விப்பாநந்த அடிகளார், சிலப்பதிகாரவுரை, பிங்கலந்தை முதலிய பழந்தமிழ் நூல் களின் சான்றுகாட்டிப் பின்வருமாறு வகைப்படுத்தி விளக்கி யுள்ளார்கள்.

பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி என்னும் நாற் பெரும் பண்களும் அகம், புறம் அருகு, பெருகு என்னும் நால்வகை நிலையால் நானுன்கு பதினாறுவன்

அகம்	புறம்	அருகு	பெருகு
1. பாலையாழ்	2. தேவதாளி	3. நிருபதுங்க ராகம்	4. நாக ராகம்
5. குறிஞ்சி யாழ்	6. செந்து	7. மண்டலி யாழ்	8. அரி
9. மருதயாழ்	10. ஆகரி	11. சாயி வேளர் கொல்லி	12. கிண்ணரம்
13. செவ்வழி யாழ்	14. வேளரவளி	15. சீராகம்	16. சந்தி

இவற்றுட் பாலையாழ்க்குரிய தீறங்கள் : அராகம், நேர்த்திறம்; உறுப்பு, குறுங்கலி, ஆசான் என்பன.

	அகம்	புறம்	அருகு	பெருகு
அராகம்	17. தக்க ராகம்	18. அந்தாளி பாடை	19. அந்தி	20. மன்றல்
நேர்த்திறம்	21. நேர் திறம்	22. வராடி	23. பெரிய வராடி	24. சாயரி
உறுப்பு	25. பஞ்சமம்	26. திராடம்	27. அழுங்கு	28. தனசி
குறுங்கலி	29. சோம ராகம்	30. மேகராகம்	31. துக்க ராகம்	32. கொல்லி வராடி
ஆசான்	33. காந் தாரம்	34. சிகண்டி	35. தேசாக்கரி	36. சுருதி கரந்தாரம்

குறிஞ்சி யாழ்த்திறங்கள் நெவளம், காந்தாரம், பஞ்சரம், படுமலை, மருள், அயிர்ப்பு, அரற்று, செந்திறம் என்பன.

	அகம்	புறம்	அருகு	பெருகு
நெவளம்	37. நட்ட பாடை	38. அந்தாளி	39. மலகரி	40. விபஞ்சி
காந்தாரம்	41. காந் தாரம்	42. செருந்தி	43. கெளடி	44. உதயகிரி
பஞ்சரம்	45. பஞ்சரம்	46. பழம் பஞ்சரம்	47. மேக ராகக் குறிஞ்சி	48. கேதா விக் குறிஞ்சி
படுமலை	49. கெளவர் ணம்	50. பாடை	51. குர்துங்க ராகம்	52. நாகம்
மருள்	53. மருள்	54. பழந்தக்க ராகம்	55. திவ்விய வராடி	56. முதிர்ந்த இந்தளம்
அயிர்ப்பு	57. அநுத்திர புஞ்சமெ	58. தமிழ்க் குச்சரி	59. அருட் புரி	60. நாரா யணி
அரற்று	61. குறிஞ்சி	62. நட்ட ராகம்	63. இராமக் கிரி	64. வியாழக் குறிஞ்சி
செந்திறம்	65. செந்திறம்	66. தக்க ணுதி	67. சாவகக்	68. ஆநந்தை குறிஞ்சி

மருதயாழ்த்திறங்கள் நவிர், வடுகு, வஞ்சி, செய்திறம் என்பன.

	அகம்	புறம்	அருகு	பெருகு
நவிர்	69. தக்கேசி	70. கொல்லி	71. ஆரிய குச்சரி	72. நாக தொலி
வடுகு	73. இந்தளம்	74. சாதாளி	75. தமிழ் வேளர் கொல்லி	76. காந்தார பஞ்சமெ
வஞ்சி	77. பாக்கழி	78. தத்தள பஞ்சமெ	79. மாதுங்க ராகம்	80. கெளசி கம்
செய்திறம்	81. பியந்தை	82. சீகாமரம்	83. சாரல்	84. சாங்கி மம்

செவ்வழியாழ்த்திறங்கள் நோதிறம், பெயர்திறம், யாமை, முல்லை என்பன.

	அகம்	புறம்	அருகு	பெருகு
நோதிறம்	85. குறண்டி	86. ஆரிய வேளர் கொல்லி	87. தனுக்காஞ்சி	88. வியந்தம்
பெயர் திறம்	89. யாழ் பதம்	90. தாளி	91. கொண்டைக்கிரி	92. சீவனி
யாமை	93. யாமை	94. சாளர் பாளி	95. நாட்டம்	96. தாணு
முல்லை	97. முல்லை	98. சாதாரி	99. பைரவம்	100. காஞ்சி

மேற்குறித்த நாறு பண்களுடன் 101. தாரப்பண்டிறம், 102. பையுள்காஞ்சி, 103 படுமலை என்னும் தீறங்கள் முன்றையும் சேர்க்கப் பண்கள் நாற்று முன்றூயின். இப்பகுப்பு முறைக்குரிய விளக்கத்தை யாழ்நூலிற் காணலாம்.

நாற்று முன்று பண்கள் எனப்பகுக்கப்பெற்ற இப்பண்களுள்ளே தேவாரத் திருப்பதிகங்களில் அமைந்தவை இருபத்துமூன்று. அவையாவன :

- | | |
|--------------------------------|-----------------------------|
| (13) செவ்வழி | (49) கொல்லிக் |
| (17) தக்கராகம் | கெளவாணம் |
| (21) நேர்த்திறம்-
புறநீர்மை | (54) பழந்தக்கராகம் |
| (25) பஞ்சமம் | (61) குறிஞ்சி |
| (33,41?) காந்தாரம் | (62) நட்டராகம் |
| (37) நட்டபாடை | (64) வியாழக்குறிஞ்சி |
| (38) அந்தாளிக்குறிஞ்சி | (65) செந்திறம்-செந்துருத்தி |
| (46) பழம்பஞ்சராம் | (69) தக்கேசி |
| (47) மேகராகக்குறிஞ்சி | (70) கொல்லி |

- | | |
|--------------------|---------------|
| (73) இந்தனம் | (81) பியந்தை |
| (76) காந்தாரபங்கம் | (82) சீகாமரம் |
| (80) கெளசிகம் | (98) சாதாரி |

என்பனவாம்.

மேற்குறித்த இருபத்து மூன்று பண்களும் தேவாரத் திருப்பதிகளில் தேவார ஆசிரியர்களாலேயே இதையைத்துப் பாடப்பெற்ற தனிச்சிறப்புடையன. மேலும், தேவாரத் திருப்பாடல்களில் 1. பாலையாழ், 6. செந்து, 9. மருதம், 13. முல்லையாழ்-செவ்வழி, 25. பஞ்சமம், 33 காந்தாரம், 45. பஞ்சரம், 53. மருள், 61. குறிஞ்சி 70. கொல்லி, 82. காமரம் என்பனவும், நேரிசை, நந்திசை, பிறழ் என்பனவும் பண்ணின் பெயர்களாகக் குறிக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் பிற்கூறிய மூன்றும் நூற்றுமூன்று யண்களைக் குறிக்கும் பெயர் வரிசையிற் காணப்படவில்லை. ஏனையவை நூற்றுமூன்று என்னும் பகுப்பில் அடங்கியனவே. இக்குறிப்புக்களைக் கூர்ந்து நோக்குங்கால், நூற்றுமூன்று என வழங்கும் பண்கள் தேவார ஆசிரியர் காலத்திற்கு மற்பட்ட தொன்மையுடையன என்பது நன்கு புலனும்.

ஏழு சுரங்களால் ஆகிய இராகங்களைப் பண் என்றும், ஆறு சுரங்களால் ஆகியவற்றைப் பண்ணியல் என்றும், ஐந்து சுரங்களால் ஆகியவற்றைத் திறம் என்றும், நான்கு

1	1-108-10, 2-81-5, 5 12-10, 5-45-4	6. 1-101-2
1-114-11, 2-51-11, 2-82-9.	9. 6-35-8. 13 1-63-7,	
1-132-7, 5-12-10. 25. 4-29-3. 33 1-130-6. 6-9-2,		
45. 3-14-3, 3-104-4. 53. 1-46-1. 1-66-8. 3-71-7.		
61 1-12-10. 70. 4-49-6. 82. 1-47-3. நேரிசை 1-75-3,		
2-53-10. நந்திசை 1-104-6. பிறழ் 4-8-5		

சுரங்களால் ஆகியவற்றைத் தீற்தீற்றும் என்றும் வழங்குதல் மாபு இவற்றை முறையே சம்பூரணம், ஷாடவம், ஒளடவம், சதுர்த்தம் என வடமொழிப் பெயரால் வழங்குதலும் உண்டு. தீற்றும் என்ற சொல் பெரும்பண் நீங்கலாக ஏனைய பண்ணியற்றிற்றும் தீற்றும், தீற்தீற்றும் என்னும் முத்தீறங்களையும் குறிக்கும் பெயராகும். நூற்றுமுன்று பண்கள் என்பழி மேற்குறித்த பண்ணுங் தீற்றும் ஆகிய எல்லா வற்றையும் ‘பண்’ என்ற பெயரால் வழங்கும் வழக்கமுண்மை இனிது புலனும்.

ஓர் இராகத்தீற்குரிய ஏழு இசைச்சுரங்களில் ஒவ்வொரு சுரத்தையும் கிழமையாக (சீவசுரமாக)க் கொண்டு மெலிவு, சமன், வலிவு என்னும் மூவகைத் தானங்களிலும் பாடுமிடத்து, அவ்விராகம் மூவேழ் துறைகளாக (இருபத்தொரு தீறங்களாக). விரிவு பெறும். இவ்வாறு பண்டை இசைத்தமிழ் வல்லோர் ஒரே பண்ணினை இருபத்தொரு துறைகளாக விரிவுபடுத்திப் பாடியுள்ளார்கள். புறநானூற்றில் 152-ஆம் பாடல் வல்வில் ஓரியை வன்பரணர் பாடிய தாகும், அதன்கண்,

‘மூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பி’

என்ற தொடர் அமைந்துள்ளது, இதற்கு ‘இருபத்தொரு பாடற்றுறையும் முறையாற்பாடு முடித்து’ எனப் பொருள் வரைந்த பழைய உரையாசிரியர், “‘மூவேழ் துறைகளையும் என்றது, வலிவு, மெலிவு, சமம் என்னும் முன்று தானத் தீவும் ஒவ்வொன்றில் ஏழு தானம் முடித்துப்பாடும் பாடற்றுறையை” என விளக்கமும் எழுதியுள்ளார்.

இங்ஙனம் ஏழு சுரங்கள் நிறைவு பெற்றுள்ள பேரும் பண்களுள் ஒன்றினை மெலிவு, சமன், வலிவு என்னும் முன்று

தானங்களிலும் அமைத்துப் பாடுங்காலத்து அப்பண்ணேனது முவேழு (இருபத்தொரு) இசைத்துறைகளாக விளங்கித் தோன்றும். இவ்வாறு ஒரு பண்ணின் சாயல் அனைத்தும் தெளிவாகப் புலப்படும் முறையில் அதனை முன்று தானங்களிலும் வைத்து இருபத்தொரு துறைகளாக இசைத்துக் காட்டும் நோக்கத்துடன் இருபத்தொரு நரம்புகள் கட்டப் பெற்ற யாழ்க்கருவி பேரியாழ் என்பதாகும். இந்நுட்பம் ‘முவேழ் துறையும்’ என மேற்காட்டிய தொடர்க்கு ‘அன்றி இருபத்தொரு நரம்பால் தொடுக்கப்படும் பேரியாழ் எனி னும் அமையும்’, எனப் பழைய உரையாசிரியர் கூறிய மற்றெருா விளக்கத்தால் உய்த்துணரப்படும்.

மேலே குறித்த வண்ணம் ஒவ்வொரு பண்ணிற்கும் உரிய முழு அமைப்பினையும் விரித்து விளக்கும் முறையில் இருபத்தொரு இசைத்துறைகளையும் குழல் யாழ் முதலிய இசைக்கருவிகளில் இசைத்துக் காட்டவல்ல இசையாளர் பலர் பண்டைநாளில் தமிழகத்தில் வாழ்ந்திருந்தனர். இச்செய்தி,

‘குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்
வழுஷின் றிசைத்து வழித்திறங் காட்டும்
அரும்பெறல் மரபிற் பெரும்பாண் இருக்கையும்’

(இந்தர, 35-7)

எனவரும் சிலப்பதிகாரத் தொடராலும்,

‘துளைக் கருவியானும் நரம்புக் கருவியானும் குரல் முதலாடுள்ள ஏழிசையினும் சரிகம பதநி என்னும் ஏழேழுத் தினையும் மூவகை வங்கியத்தீனும் நால்வகை யாழினும் பிறக்கும் பண்களூக்கு இன்றியமையாத முவேழு தீற்த தையும் இசைத்துக் காட்டவல்ல பெறுதற்கரிய இசை

மரபை யறிந்த குழலர் பாணர் முதலிய இசைக்காரர் இருக்குமிடங்களும்” என அடியார்க்கு நல்லார் இத் தொடர்க்கு எழுதிய உரையாலும் நன்கு புலனும். இவ்வாறே,

“இசைபெறு திருவின் வேத்தவை பேற்பதீ
துறைபல முற்றிய பைதீர் பாணெராடு”

(ஏக்லீபட்டி-39, 40)

என்ற தொடர், ஒவ்வொரு பண்ணும் முவகைத்தானத்தும் பல துறைகளிலும் இசைக்கப்பெறும் என்ற நுட்பத்தை இனிது விளக்குதல் காணலாம்.

மேலே குறித்தவண்ணம் ஒவ்வொரு பண்ணையும் இருபத்தொரு இசைத் துறைகளிற் பாடிமுடிக்கும் இசை முறை ஆளுடையில்ளையார் காலத்தீவும் வழக்கில் இருந்தது. இவ்விசைத் துறைகளையெல்லாம் இசைத்துக் காட்டத் தக்கவாறு திருஞானசம்பந்தர் பாடியருளிய இயலிசைத் திருப்பதிகங்கள் அமைந்திருந்தன இச்செய்தி,

கஞ்சத்தே நுண்டிட்டே களித்துவண்டு சண்பகக்
கானே தேனே போராஞ்சு கழுமல நகரிறையைத்
தஞ்சைச்சார் சண்பபைக்கோன் சமைத்த நற்கலூத்துறை
தாமே போல்வார் தேனேரார் தமிழ் வீரகன
மொழிகள்

எஞ்சத்தேய் வின்றிக்கே யிமைத்திசைத்
தமைத்தலீகாண்

டேழே யேழே நாலேழுன் றியலிசை யிசை யியல்பா
வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கிகாளப் பயிற்றுவோர்
மார்பே சேர்வாள் வானேர்சீர் மதிருதல் மடவரலே.

(1-126-11)

எனவரும் திருக்கடைக்கப்பால் இனிது விளங்கும்.

4. இசைத்தமிழ் இலக்கியம்

இயற்றமிழில் தேவபாணியும் இசைத்தமிழில் வண்ணப் பகுதியாகிய செந்துறையும் நாடகத் தமிழில் அவிநாயத் தீர்கு உரியவாக்கிவரும் வெண்டுறையும் என முத்தமிழுக்கும் உரியவாகிய இசைப்பாடல் இலக்கியங்கள் தொன்று தொட்டு வழங்கி வந்துள்ளன. இடைச்சங்கத்தாரால் இயற்றப்பெற்ற இசைப்பாடல் கலியும் குருகும் வெண்டாளியும் வியாழமாலை அகவலும் என இத்தொடக்கத்தன என்பர் களவியலுரையாசிரியர். கடைச்சங்கத்திருந்து தமிழாராய்ந்த புலவர்களால் ஆக்கப்பட்டனவாகக் களவியலுரை கூறும் சீற்றிசையும் பேரிசையும் ஆகிய இசைத்தமிழ் இலக்கியங்கள் இடைக்காலத்தில் மறைந்து போயின. எனினும் முத்தமிழும் நன்குணர்ந்த சேரமுனிவராகிய இளங்கோவடிகள் இயற்றிய இயலிசை நாடகப் பொருட் டொடர் நிலையாகிய சிலப்பதிகாரத்தில் கானல்வரியிலுள்ள இசைப்பாடல்களும் வேட்டுவரி. ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை ஆகியபகுதிகளில் அமைந்த இசைப்பாடல்களும் முன்னை இசையாசிரியர் பாடிய இன்னிசையுருக்களாக நமக்குக் கிடைத்துள்ளமை நமது நற்பேறேயாகும்.

கடைச்சங்கத்தாரால் தொகுக்கப்பட்ட தொகைநூல் களுளொன்றுகிய எழுபது பரிபாடலினுள் இருபத்திரண்டு பாடல்களே இப்பொழுது முழுமையாகக்கிடைத்துள்ளன. இப்பாடல்களின்பின் அவற்றுக்குரிய துறையும் பாடினார்

பெயரும் பண்ணின் பெயரும் இசை வகுத்தார் பெயரும் குறிக்கப்பெற்றுள்ளன. பரிபாடலுக்கு இசை வகுத்தவர்கள் நாகனார், பெட்டஞகனார், நந்நாகனார், நன்னகனார், கண்ணஞகனார் என்னும் பெயருடைய இசையாசிரியர்களாவர். கேசவனார் நல்லச்சுதனார் என்போர் தாம் இயற்றிய பாடலுக்குத் தாமே இசை வகுத்தோராகக் குறிக்கப்பெற்றுள்ளனர். இங்ஙனம் பரிபாடலுக்கு வகுக்கப்பெற்ற இசையமைப்பு ஏதேனும் ஒருமுறைபற்றி எழுதப்பெற்றிருத்தல் வேண்டும். அம்முறையும் முறைபற்றிய இசைக்குறிப்பும் இப்பொழுது நமக்குக்கிடைக்கவில்லை.

கடைச்சங்க காலத்தீற்குப் பின் கி. பி. ஜந்தாம் நூற்றுண்டினை யொட்டித் தோன்றிய காரைக்காலம்மையார் திருவாய் மலர்ந்தருளிய திருவாலங்காட்டு முத்த திருப்பதி கங்கள் இரண்டும் முறையே நெவள (நட்ட பாடை)ப் பண்ணிலும் இந்தளப் பண்ணிலும் பாடப்பெற்ற இன்னிசைத் திருப்பதிகங்களாகும்.

நானும் இன்னிசையால் தமிழ்பரப்பும் நன்னேக்கத் தூடன் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூர் ஆகிய மூவரும் எல்லாம்வல்ல இறைவனை இன்னிசையாற் பரவிப்போற்றிய செந்தமிழ்ப் பாடல்களே தேவாரம் ஆகும். தேவாரத் திருப்பதிகங்களைத் திருவாய் மலர்ந்தருளிய பெருமக்கள் மூவரும், கலைக்கெலாம் பொருளாய் விளங்கும் கண்ணுதற் கடவுள் திருவருளால் இயலிசைத் தமிழ்வளர்த்த அருளாசிரியர்களாவர். அவர்கள் இத்திருப்பதிகங்களைத் திருவாய் மலர்ந்தருஞும் போதே இன்னிசையுடன் பாடிப் போற்றினார்கள். இச்செய்தி, அன்னோர் அருளிய திருப்பதி கங்களாலும் அவர்தம் வரலாற்றுநிகழ்ச்சிகளை விளக்கும்

முறையில் நம்பியாண்டார்நம்பி, சேக்கிழாரடிகள் முதலிய பெருமக்கள் கூறிய அரிய குறிப்புக்களாலும் இனிது விளங்கும்.

இசைப்பாடல்கள் இருவகைப்படும் : இயற் புலவன் பாடுக் பொழுதே இசையுடன் பாடப்பெற்றன ஒருவகை; புலவர்களால் முதற்கண் சுத்தாங்கமாகப் பாடப்பெற்றுப் பின்னர் இசைவல்லாரால் இசையமைக்கப் பெற்றன மற்றொருவகை. தேவார் ஆசிரியர் மூவரும் அருளிய தீருப் பதிகங்கள், அப்பெருமக்கள் தீருவாயிலிருந்து வெளிவரும் பொழுதே பண்ணூர் இன்தமிழாய் வெளிப்பட்ட இன்னிசைப் பாடல்களாகும். இப்பதிகங்களைப் ‘பண் சுமந்த பாடல்’¹ எனப்போற்றுவர் சான்டேர்.

தீருஞானசம்பந்தப் பிள்ளையார், தாம்பாடிய தீருப் பதிகங்கள் இனிய பண்ணமைந்த இசைத்தமிழ்ப் பாடல்கள் என்பதனை ‘ஏழேயேழே நாலேமுன்றியவிசை யிசையியல்பா’ (1-126-11) எனவும், ஏழின்னிசை மாலை’ (2-37-11) எனவும், பண்பொலி செந்தமிழ்மாலை’ (2-48-11) எனவும், ‘சந்தமிவை தண்டமிழின் இன்னிசையெனப் பரவு பாடல்’ (3-76-11) எனவும் வரும் தொடர்களில் தெளிவாகக் குறித்துள்ளார். ஆனாடைய பிள்ளையார் நாளும் இன்னிசையால் செந்தமிழ் வளர்த்த சிறப்பினையும் அவர் மேற் கொண்ட இசைத்தமிழ்த் தொண்டு இனிது நிகழும் வண்ணம் இறைவன் தீருக்கோலக்காவில் பிள்ளையாருக்குப்

1 “பண்சுமந்த பாடற் பரிசு படைத்தத்ருளும் பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்” தீருவரசகம் - தீருவம்மாஜீ 8.

பொற்றுளம் ஈந்தருளிய அருள் நிகழ்ச்சியினையும் நம்பியாராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள்,

“நானும் இன்னிசையால் தமிழ் பரப்பும்
ஞானசம்பந்த னுக்குல கவர்முன்
தாளம் ஈந்து அவன் பாடலுக் கிரங்கும்
தன்மையாளைன என்மனக் கருத்தை
ஆனும் பூதங்கள் பாட நின்றாடும்
அங்கணன் றனை எண்கணம் இறைஞ்சுங்
கோவிலிப் பெருங் கோயிலு ளாளைக்
கோலக் காவிரிற் கண்டுகொண்டேனே”

(7-62-8)

எனவரும் தீருப்பாடலில் உளமுருகிப் போற்றியுள்ளார். தொண்டர்சீர் பரவுவாராகிய சேக்கிழாரடிகள், ‘இன்னிசையேழும் இசைந்த செழுந்தமிழ் ஈச்சுற்கே, சொன்முறைபாடும் தொழும்பருள்பெற்ற’ தொடக்கினராய ஞானசம்பந்தப் பிள்ளையாரைப் ‘பண்ணியல் கதியே’ எனவும், ‘தேனக்கமலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்குங், கானத்தீன் எழுபிறப்பு’ எனவும் சிந்தை மகிழ்ந்து போற்றியுள்ளார். இக்குறிப்புக்களைக் கூர்ந்து நோக்குங்கால் ஆளுடைய பிள்ளையார் அருளிய தீருப்பதிகங்கள் யாவும் பழைய இசைத் தமிழ்ப் பாடல்களுக்குரிய சிறந்த இலக்கியங்கள் என்பது நன்கு தெளியப்படும்.

தாண்டக வேந்தராகிய தீருநாவுக்கரசர், இயற்றமிழிலும் இசைத் தமிழிலும் வல்லவர்; இசையுருவாகிய இறைவனை நாடோறும் நன்னீரும் நறுமலரும் கொண்டு போற்றும் கடப்பாடுடையாய் ஒழுகியவர்; நாள் வழி பாட்டில் இறைவனது பொருள்சேர் புகழை நினைந்து

நெஞ்சம் நெக்குருகி இசைத் தமிழ்ப்பாடல்களாற் பரவிப் போற்றும் நல்லியல்பினர். இங்ஙனம் தன் பொன்னடிக்கு இன்னிசைபாடும் பணியினராகிய அன்பரை முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் இயலிசைத் தமிழ்த்தொண்டில் மேலும் ஈடுபடுத்தித் தன் அருளியல் தீர்த்தையும் அறி வறுத்தி நன்னெறிப் படுத்தியருளினான். அவனருளே கண்ணுக்க கண்டு தெளிவுபெற்ற தீருநாவுக்கரசர், இன்னிசைத் தமிழ்ப் பாடல்களாகிய சொன்மாலைகளால் இறை வளைப் பாடுப் போற்றி இன்புற்றூர் என்பன அப்பறத்கள் வரலாற்றிருந்து அறியப்படும் நிகழ்ச்சிகளாகும். இந் நுட்பம்,

“சலம் பூவிவாடு தூப மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்” (4-1-)

“பாட்டினுன் தன பொன்னடிக் கின்னிசை” (5-63-6)

“பத்திமையாற் பணிந்தடியேன் றன்ஜீட் பன்னுன்
பரமாளை பாடப் பயில்வித்தானை” (6-54-3)

“பண்ணியரூல் தமிழ் மாலை பாடுவித்தென்
சிந்தை மயக்கறுத்த சிரு அருளினுளை” (6-84-4)

“வரிமுரி பரடிநின்று வஸ்வை றடைந்துநெஞ்சே”
(4-25-6)

எனவரும் வாகீசர் அருந் தமிழால் இனிது புலனும்.

இனி, நல்லிசை ஞானசம்பந்தரும் நாவினுக்கரசரும் பாடிய நற்றமிழ் மாலையாகிய தீருப்பதிகங்களை இயலிசை நலம் தோன்ற நாடொறும் இறைவன் தீருமன் ஒத்தி யகிழும் பத்திமையாளர் நம்பியாருராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்பது,

“நல்விசை ரூரினசம்பந்தனும் நாவினுக்கரையனும்
பாடிய நற்றமிழ் மாகீல்
சொல்லியவே சொல்லியேத்துக்பாளை”

எனவரும் அவரது வாய்மொழியால் நன்கு விளங்கும்.
சந்தர்ர் அருளிய திருப்பதிகங்கள், அவர் திருவாயிலிருந்து
வெளிவரும்பொழுதே இன்னிசையுடன் வெளிப்பட்ட பண்
ஞார்ந்த பாடல்கள் என்பது.

“நண்புடைய நன்சடையன் இசைஞானிசிறுவன்
நாவலர்கோன் ஆரூரன் நாவினாயந்துரைசெய்
பண்பயிலும் பத்துமிகவ பத்திசெய்து நித்தம்
பாடவல்லார் அல்லலோடு பாவமிலர்தாமே”

(7-6-11)

“ஒவிகொள் இன்னிசைச் செந்தமிழ்பத்தும்” (7-67-11)

“மந்த முழவம் இயம்பும் வளவயல் நாவலராருரன்
சந்தம் இசையொடும் வல்லார்” (7-73-11)

“ஏழிசை யின்றமிழால் இசைந்தேத்திய பத்தினையும்
ஆழிகடல்ரையா அஞ்சையப்பர்க் கறிவிப்பதே”
(7-100-10)

என நம்பியாருரர் வாய்மொழிகளாக வரும் தீருக்கடைக்
காப்புத் தொடர்களால் இனிது விளங்கும்.

சந்தரமுர்த்தி சுவாமிகள் வெண்ணென்ற நல்லூர்
அருட்டுறையிறைவரால் தடுத்தாட் கொள்ளப்பெற்று முதன்
முதற் பாடிப் போற்றிய ‘பித்தா பிறை தூடி’ என்னும் தீருப்
பதீக அமைப்பினை,

“கொத்தார்மலர்க் குழலாளோரு கூறுயடி யவர்பால்
மெய்த்தாயினும் இனியாளையவ் வியனுவலர் பெருமான்
பித்தாபிறை சூடையனப் பெரிதாந்திருப் பதிகம்
இத்தாரணி முதலரமுல கெல்லாமுய எடுத்தாரீ”

“முறையால்வரு மருதத்துடன் மொழியிந்தன முதலிற்
குறையாறிலீ பூம்மைப்படி கூடுங் கிழமையினுல்
நிறைபாணியின் இசைகோள்புணர் நீடும்புகல்

வனக்யால்

இறையான் மகிழ் திலூபாடி னன் எல்லாம்நிகளில்லான
(பெரிய, தடுத்தாட்-74, 75)

எனவரும் பாடல்களில் சேக்கிழாரடிகள் இனிது விளக்கி
யுள்ளார். இவ்விளக்கத்தினைக் கூர்ந்து நோக்குங்கால்
சந்தரர் அருளிய திருப்பதிகங்கள் யாவும் சந்த நலம்
வாய்ந்த செந்தமிழ் இசைப்பாடல்களே யென்பது நன்கு
புலனும்.

நம்பியாரூர் திருவீழிமிழலைப்பெருமானை நோக்கி,
“விண்ணியிழி விமானத்தில் வீற்றிருந்தருளும் பெருமானே,
நீவிர் இத்திருக்கோயிலில் அமர்ந்திருக்கும் நிலையிலேயே
திருகுஞசமபந்தரும் அப்படிகளும் பாடிப்போற்றும் இனிய
இசைத் தமிழ்ப் பாடல்களைக் கேட்டு மகிழ்வேண்டுமென்னும்
பெரு வேட்கையால் அப்பெருமக்கள் இருவர்க்கும் நாடோ
றும் படிக்காசு கொடுத்தருளினர். அவ்விரு பெருமக்களும்
சொல்லியனவே சொல்லி நும்மை இன்னிசைத் தமிழாற்
பாடிப் போற்றும் இயல்புடைய அடியேற்கும் அங்கனம்
அருள்புரிவீராக” என வேண்டிப் போற்றுகின்றார்.

“பற்ற பரிடம் ஊரிடைப்பவி பற்றிப் பரர்த்துளுஞ்
சற்றமாயினீர்
தெரிந்த நான் மறையோர்க் கிடமாய திருமிழலை
இருந்து நீர்தமிழோடிசை கேட்கும் இச்சையாற்காச
நித்தல் நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டார் அடியேற்கும் அருளுதிரே”

என்பது சுந்தரர் பாடிய தீருப்பாடல். இது தீருஞான சம்பந்தர், தீருநாவுக்கரசர் ஆகிய பெருமக்கள் இருவது இசைத்தமிழ்த் தீற்றதையும் அன்னேர் பாடியருளிய தெய்வத் தமிழ் இசையில் தோய்ந்து மகிழ்ந்த சுந்தராது இசைத் தமிழ்ஆற்றலையும் இனிது புலப்படுத்துவதாகும்.

1 தேவாரம் என்னும் பெயர் வழக்கு

முவர் தீருப்பதிகங்களைத் தேவாரம் என வழங்கும் வழக்கம் இரட்டைப் புலவர்கள் பாடிய ஏகாம்பர நாதருலா வில்தான் முதன்முதற் காணப்படுகின்றது.

“முவாதபேரன்பின் முவர் முதலிகஞும்
தேவாரஞ்செய்த தீருப்பாட்டும்”

என்பது அவ்வுலாவிலுள்ள தொடராகும். இத்தொடரில் தேவாரஞ் செய்த தீருப்பாட்டு என்புழுத் தேவாரம் எனப் பெயர் நிலையில் வைத்துரையாமல் தேவாரஞ் செய்த என வினாநிலையில் வைத்துரைத்தலால் ‘தீருப்பாட்டு’ என்பது முவர் பாடிய தீருப்பாடல்களையும் ‘தேவாரஞ் செய்த’ என்பது அத்தீருப்பாடல்களை இசைப்படுத்திப் பாடிய-எனத் தொழில் நிலையையும் குறித்து நின்றன எனக் கொள்ள வேண்டியுள்ளது.

முவர் தீருப்பதிகங்களையும் தேவாரம் என்ற பெயரால் முதன்முதல் தெளிவாகக் குறிப்பிட்டு வழங்கியவர் சைவ எல்லப்ப நாவலராவர். இவர், தாம் பாடிய தீருவருணைக் கலம்பகத்தில் சைவசமய குரவர் நால்வரையும் போற்றும் காப்புச் செய்யுளில் ‘வாய்மை வைத்த சீர்த்தீருத்தேவார மும் தீருவாசகமும், உய்வைத் தரச் செய்த நால்வர் பொற்றுன் எம் உயிர்த்துணையே’ எனப்பாடிப் பரவுகின்றார்

இத்தொடரில் முவர் திருப்பதிகங்களும் தேவாரம் என்ற பெயராற் குறிக்கப்பட்டிருத்தல் காணலாம். இரட்டையர்க்குக் காலத்தாற் பிற்பட்டவர் எல்லப்பநாவலர். இரட்டையர் ஏகாம்பரநாதருலாவிற் குறிப்பிட்ட தீருப்பாட்டும் சைவ எல்லப்பநாவலர் குறிப்பிட்ட தேவாரமும் ஒன்றேயென்பது இங்கெடுத்துக் காட்டிய எல்லப்பநாவலர் கூற இருஞ் இனிது புலனுகின்றது. முவர் திருப்பதிகங்களையும் ‘தேவாரஞ் செய்த தீருப்பாட்டு’ என இரட்டையர் அடைகொடுத்துச் சிறப்பித்தற்குரிய காரணத்தினை ஒரு சிறிது நோக்குவோமாக.

தேவாரம் என்னும் இத்தொடர்க்கு அறிஞர் பலரும் வேறுவேறாகப் பொருள் கொண்டனர். இதனைத் தேவத் தேவர் எனப்பிரித்து இறைவனுக்கு மாலையானது எனப் பொருள் கூறுவர் சிலர். தேவார் ஆசிரியர் முவரும் இறைவனுக்கு அணியும் பாமாலைகளாக அழகிய தீருப்பதி கங்களைப் பாடிப் போற்றிய திறத்தை இன்னேர் தம் கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். தேவாரம் எனப் பிரித்துத் தெய்வத்தினிடத்து அன்பை விளைவிப்பது எனப் பொருள் கூறுவர் சிலர். “வாரமாகித் தீருவடிக்குப் பணிசெய் தொண்டர் பெறுவதென்னே” என வரும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தில் வாரம் என்னும் சொல் இறைவன்பால் மெய்யடியார்கள் வைத்த பேரன்பு என்னும் பொருளில் வழங்கப் பெறுதல் இவண் கருதற் குரியதாகும். கி. பி. 1321 முதல் 1339 வரை படைவீட்டு ராச்சியத்தை யாண்ட மல்லிநாத சம்புவராயன் காலத்துப் புலவர் பெருமக்களான இரட்டையர்களே¹ முவர்

1. திரு. தி. வை. சதாசிவ பண்டாரத்தார் எழுதிய தமிழிலக்கிய வரலாறு (13, 14, 15ஆம் நாற்றுண்டுகள்) பக்கம் 66.

திருப்பதிகங்களையும் தேவாரம் என்ற பெயரால் முதன் முதல் வழங்கியுள்ளார்கள் 11, 12-ஆம் நூற்றுண்டுகளில் வரையப் பெற்ற சோழ வேந்தர் கல்வெட்டுக்களில் தேவாரம் என்ற சொல் வழிபாடு என்ற பொருளில் வழங்கப் பெற்றுள்ளது. மூவர் திருப்பதிகங்களும் இறை வழிபாட் டிற் பாடப் பெற்று வந்தமை பற்றிக் கி. பி பதினாற்காம் நூற்றுண்டு முதல் அப்பதிகங்கள் தேவாரம் என்ற பெயரால் வழங்கப்பெற்று வருகின்றன வென்றும் அதற்குமுன் அப்பதிகங்கள் தேவாரம் என்ற பெயரால் வழங்கப்பட்டு வந்தன வென்பதற்குக் கல்வெட்டுக்களிலோ அன்றி இலக்கியங்களிலோ சான்றுகள் கிடைக்கவில்லை யென்றும் திருவாளர். தி. வை. சதாசிவ பண்டாரத்தாரவர்கள் ஆராய்ந்தெழுதிய ‘தேவாரமென்னும் பெயர் வழக்கு’ என்ற தலைப்புடைய கட்டுரையில்¹ தெளிவாக விளக்கி யுள்ளார்கள். அவர்கள் எடுத்துக்காட்டியபடி தேவாரம் என்ற பெயர் சோழர் கல்வெட்டுக்களில்தான் முதன் முதல் காணப்படுகின்றது. கி. பி. பதினேராம் நூற்றுண்டுக்கு முன் தேவாரம் என்ற சொல் வழிபாடு என்னும் பொருளில் வழங்கியதென்பதற்கு இலக்கியச் சான்றே கல்வெட்டாதரவோ கிடைக்கவில்லை. எனவே தேவாரமென்ற சொல் சோழமன்ன ராட்சிக் காலத்து வழிபாடென்னும் பொருளில் வழங்கப் பெறுதற்குரிய காரணம் யாது என ஆராய்தல் இன்றியமையாததாகும்.

தே என்பது தெய்வம் என்னும் பொருளைக் குறித்து வழங்கும் ஒரேழுத் தொருமொழி. வாரம் என்பது இசையின் கூறுபாட்டினைக் குறித்து வழங்குந் தமிழ்ச்சொல். வாரமா

வது முதல்நடை, வாரம், கூடை, தீரள் என்னும் இசையியக்கம் நான்கினுள் ஒன்று. மந்தநடையுடையதாய்த் தாழ்ந்து செல்லும் இன்னிசையியக்கம் முதனடையெனப் படும். முடுகிச் செல்லும் விரைந்த நடையினையுடைய இசையியக்கம் தீரள் எனப்படும். இவ்விரண்டிற்கும் இடைநிகர்த்தாய்ச் சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் பொருந்திய பாடல் வாரம் எனப்படும். சொற்செறிவும் இசைக்செறிவும் உடைய பாடல் கூடையெனப்படும். இவ் விசையியக்கம் நான்கின் இயல்பினையும் சிலப்பதிகார வுரையில் அரும்பதவுரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் நன்கு விளக்கியுள்ளார்கள். இழுமென ஒழுகிய சொல் நடையும் செம்பாகமாகப் பொருஞ்சுரத்தும் பொருட் டெளிவும் வாய்க்கப்பெற்ற செய்யுளே வாரம் என்னும் இசையியக்கம் வாய்ந்த பாடலாகுமென்பது அடியார்க்கு நல்லார் முதலிய உரையாசிரியர்களின் கருத்தாகும். இயற்பாட்டுடன் இசைக் கூறுபாடுகளை இசைத்துப் பாடவல்ல இசைப்புலவனை வல்லோன் எனவும் அவனுல் இயற்பாட லுடன் புணர்க்கப்படும் இசைக்கூறுபாட்டினை. ‘வாரம்’ எனவும் இயலிசைத் திறத்தில் வன்மையில்லாதவனுற் புணர்க்கப்பெறும் வார இசை சிதைந்தொழியியல்பிற் ரெனவும் ‘வல்லோன் புணரா வாரம் போன்றே’ எனவரும் உவமையால் ஆசிரியர் தொல்காப்பியனார் விளங்க வனர்த்தியுள்ளார்.

இயற்கை வனப்பும் தெய்வ வனப்புமாகிய இருவகை வனப்புகளே இசைப்பாடலுக்குரிய சிறப்புடைப் பொருள்களெனப் பண்டைத்தமிழாசிரியர் கருதினர். இக்கருத்தினுடேயே இசைப்பாடல்கள் யாவும் முதற்பொருளும் கருப்புடையதாய்தான்.

பொருளுமாகிய உலகியற்பொருள்களின் இயற்கையழகினையும் அவற்றின் உடனும் விளங்குந் தெய்வ அழகினையும் பொருளாகக் கொண்டு பாடப்பெறுவனவாயின. இசையில் வல்ல பாணர் முதலிய கலைச்செல்வர் தம் இசைத்திற்கை அவையின்கண் புலப்படுத்தும்பொழுதெல்லாம் இசைப்பாட லுக்குச் சிறப்புடைப்பொருளாய் விளங்கும் முழுமுதற் பொருளைப் போற்றும் தெய்வப்பாடலையே முதன்மையாகப் பாடுவது வழக்கம். பண்டை நாளில் வாழ்ந்த பாணர் முதலியோர் இம்முறையினைத் தொன்றுதொட்டு வரும் இசைமரபாகக் கொண்டு போற்றுதலைத் தமது முதற் கடமையாகக் கடைப்பிடித்து வந்துள்ளனர். இச் செய்தி யினைப் பத்துப்பாட்டுள் ஒன்றுகிய மலைபடுகடாத்துள்,

“ மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ்
நரம்புமீ திறவா துடன்புணர்ந் தொன்றிக்
கடவ தறிந்த இன்குரல் விறவியர்
தொன்னிருமு மரபிற் றம்மியல்பு வழாஅது
அருந்திற்ற கடவுட் பழிச்சிய பின்றை
விருந்திற் பாணி கழிப்பி” [534-39]

எனவரும் அடிகளிற் பெருங்குன்றார்ப் பெருங்கெளசிக்கனூர் தெளிவாக விளக்கியுள்ளமை காணலாம்.

‘வாரம் பாடுதல்’ என்பது, இசைப்பாடலாற் கடவுளைப் போற்றி வழிபடுதல் என்ற பொருளில் கடைச் சங்க காலத்தே வழங்கி வந்ததாகத் தெரிகிறது. சிலப்பதிகார அரங்கேற்று காதையிலே,

“ தொன்னெறி யியற்கைத் தோரிய மகளிரும்
சீரியல் பொலிய நீரல நீங்க
வாரம் இரண்டும் வரிசையிற்பாட”

எனவரும் தொடர்க்கு “ஆழமுதிர்ந்தாராகிய மகளிர் நன்மையுண்டாகவும் தீமை நீங்கவும் வேண்டித் தெய்வப் பாடல் பாட” என அரும்பதவுரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் பொருள் கூறியுள்ளார்கள். எனவே இத்தொடரில் வந்த வாரம் என்ற சொல் தெய்வப்பாடல் என்ற பொருளில் இளங்கோவடிகளால் ஆளப்பட்டதென்பது நன்கு பெறப்படும். அன்றியும் சிலப்பதிகாரத்திற் கடலாடுகாதையில் திருமாலைப்பாடும் தேவபாணியும் இறைவனைப் போற்றும் தேவபாணியும் வருணப்பூதர் நால்வரையும் பரவும் நால்வகைத் தேவபாணியும் ஞாயிறு தீங்கள் என்னுந் தெய்வத்தைப் பரவிய தேவபாணியும் கூத்தின்கண் பாடுதற்குரிய இசைப்பாடல்களாகக் கொள்ளப்பட்டன என இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். பாணி யென்பது பண்ணேடு கூடிய இசைப்பாட்டு. தெய்வத்தைப் பண் பொருந்தப் போற்றிப் பாடிய இசைப்பாடல் தேவபாணி யெனப் பெயர் பெறுவதாயிற்று.

“தேவபாணி முதலாக அரங்கொழி செய்யுள் ஈருக வுள்ள செந்துறை விகற்பங்களெல்லாம் புறநாடகங்களுக்குரிய உருவாவன” என அடியார்க்கு நல்லார் கூறுவார்.

தெய்வத்தை முன்னிலையில் வைத்துப் பரவிய பாடலே தேவபாணியென வழங்கும் சிறப்புடையதாகும். இதனை

“ஏனையொன்றே

தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே”

என்ற செய்யுளியற் தூத்திரத்தில் ஒத்தாழிசைக் கலியின் வகையாகத் தொல்காப்பியர் குறிப்பிடுவார். ஒத்தாழிசைக் கனி முன்னிலையிடமாகத் தேவரைப் பராவும் பொருண்

மைத்து என்பது மேற்குறித்த செய்யுளியற் சூத்திரத்தின் பொருளாகும். எனவே தெய்வத்தினை முன்னிலையாகச் சொல்லப்பட்டனவே தேவ பாணியாம், அல்லன தேவ பாணியெனத்தகா எனவும் தெய்வம் படர்க்கையாயவழிப் புறநிலை வாழ்த்தாம் எனவும், தெய்வம் தன்மையில் சொல்லிற்றுகச் செய்யுள் செய்தல் கூடாதெனவும் கூறுவர் பேராசிரியர். தேவபாணி முத்தமிழ்க்கும் பொது வென்றும் அஃது இயற்றமிழில் வருங்கால் கொச்சக வொருபோகாய்ப் பெருந்தேவபாணி சிறுதேவபாணியென இருவகைத்தாய் வருமென்றும் அவ்வாறு வரும் தாவினை நிலையென அடக்கி முதலிலுள்ள தாவினை முகநிலையெனவும் இடையிலுள்ள தாவினை இடைநிலையெனவும் இறுதியில் நிற்பனவற்றை முரிநிலையெனவும் பரவுதற் பொருண்மையால் செய்யுளியலிற் பெயர் கொடுத்தாரென்றும் அடியார்க்கு நல்லார் விளக்கங் கூறுவர்.

“கூறிய வுறுப்பிற் குறைபா டின்றித்
தேறிய விரண்டு தேவபாணியும்”

என்பது அடியார்க்கு நல்லார் தரும் உரைமேற் கோளாகும்.

தேவபாணி யென்னும் பெயரெயாட்டியே தேவாரம் என்னும் இப்பெயரும் தோன்றி வழங்கி யிருத்தல் வேண்டும். தேவபாணி யென்பது முன்னிலையிடத்தில் தெய்வத்தைப் பரவிய செய்யுளைக் குறித்த பெயரென்பது பேராசிரியர் கருத்தாகும். வாறும் என்பது முன்னிலை படர்க்கை என்னும் ஈரிடத்திற்கும் பொதுவாகிய தெய்வப் பாடலைக் குறித்து வழங்குவ

தாகும். வாரமென்னுஞ் சொல்லுக்கு இசையியக்கம் நான்கி னுள் ஒன்று என்னும் பொதுப்பொருளும் தெய்வப் பாடல் என்ற சிறப்புப் பொருளும் உரியனவாதவின், அப் பொது நீக்கித் தெய்வப்பாடல் என்ற சிறப்புப் பொருளையே அச் சொல் தருதல் வேண்டிப் பிற்காலத்தார் அதனைத் தேவாரம் எனச் சிறப்புடையடைமொழியுடன் சேர்த்து வழங்குவாரா யினர். இன்னிசையால் இறைவனைப் பாடிப் போற்று தலையே பண்டைத்தமிழர் சிறப்புடைக் கடவுள் வழிபாடா கக் கைக்கொண்டொழுகினர். அதனால் தெய்வ இசைப் பாட்டினைக் குறித்த தேவாரம் என்னுஞ்சொல் இறைவனை உளமுருகிப் போற்றும் வழிபாட்டினையும் குறிப்பதாயிற்று.

முதல் இராசராச சோழன் கங்ககொண்டசோழன் முதலிய சோழமன்னர்கள், முவர்முதலிகள் பாடியருளிய தேவாரத் தீருப்பதிகங்களைக் காதலாகி ஓதி எல்லாம்வல்ல சிவபெருமானை வழிபடும் பதிகப் பெருவழியில் ஒழுகியவராவர். அன்னேர் தாம் வழிபடுதற்கென அமைத்துக் கொண்ட இறைவன் தீருவுருவினைத் தேவாரதேவர் எனவும் தீருப்பதிகம் ஓதி வழிபாடு செய்தற்குரிய பூசையிடத்தினைத் தேவாரத்துச் சுற்றுக்கல்லூரியெனவும், தாம் செய்யும் இறை வழிபாட்டிற்குச் சாதனமாக மூவர் தீருப்பதிகங்களையும் இசையுடன் பாடி உள்ளத்திற்கு அமைதியுண்டாக இசைத் தொண்டு செய்பவரைத் தேவாரநாயகம் எனவும் கல் வெட்டுக்களிற் குறித்து வழங்கியுள்ளனர். இவ்வாறு கல் வெட்டுக்களில் தேவாரம் எனக் குறிக்கப்படும் வழிபாட்டிற்கும் தெய்வப்பாடல்களாகிய மூவர் தீருப்பதிகங்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு எனலாம். “நம் தேவாரத்துத் தீருப்பதியம் பாடும் பெரியான் மறைதேடும் பெருளான்

அகளங்கப் பிரியனுக்கும்” எனவும், “உறையூர்க் கூற்றத்துத் தீருவடகுடி மகாதேவர் ஸ்தானமடம் தேவாரத்துக்குத் தீருப் பதீயம் விண்ணப்பஞ் செய்யும் அம்பலத்தாடி தீருநாவுக் கரையனுக்கும்” எனவும் வரும் கல்வெட்டுத் தொடர்கள்,¹ வழிபாட்டிற்கும் தெய்வ இசைப் பாடல்களுக்குமுள்ள நெருங்கிய தொடர்பை நன்கு புலப்படுத்துதல் காணலாம். மேற்குறித்த கல்வெட்டுத் தொடரென்றில் தீருவடகுடி மகாதேவர் ஸ்தானமடம் என வழிபாடு நிகழுமிடத்தைக் குறித்த பின்மீண்டும் தேவாரத்துக்கு எனக்கூடியதன் கருத்துங்களுடோக்கத்தக்கதாகும். இத்தொடரில் வந்துள்ள தேவார மென்னுஞ் சொல் கடவுள் வழிபாட்டிற்கு இன்றியமையாத தெய்வப்பாடல் பாடுதலாகிய இசைத் தொண்டினைச் சிறப்பாகக் குறித்து நிற்றல் காணலாம். முதல் இராசேந்திரனது ஆட்சிக் காலத்தில் நாங்கூருடையான் பதஞ்சலி பிடாரன் என்பான் தேவார நாயகம் என அழக்கப்படும் சிறப்பினைப் பெற்றுன் என ‘அந்திகின்றேம்.² பிடாரன் என்னும் சொல், இசைபாடுபவைனக் குறித்து வழங்கும் பெயராகும். எனவே பதஞ்சலிபிடாரன் தேவாரநாயகம் என அழக்கப்பெறுதற்கு அவன் கற்றுவல்ல தெய்வ இசைப்பாடலே கருவியாயமைந்ததென்பது உய்த்துணரப் படும்.

தீரிபுவனச்சக்கரவர்த்தீகள் இராசராச தேவரது 27-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றில் தீருக்கழுமலம் தீருத்தொண்மஸ்வரமுடைய நாயனார் கோயிலையடுத்துத் “தீருமுறைத் தேவாரச்செல்வன் மடம்” என ஒரு தீருமடம்

1. சென்னித்தீயக் கல்வெட்டு, தொகுதி VIII, எண்-260, மூ. எண்-675.
2. ஆண்டறிக்கை 1932, எண்-97.

சுறிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் இராசேந்தீர் சோழனது 4-ஆம் ஆட்சியாண்டில் முன்னிழுவில் வரையப்பெற்ற கல் வெட்டில் திருத்தோணிபுரமுடையநாயனார் கோயிலையடுத்து ‘திருமுறைத் தேவாரச் செல்வன் குகை’ என ஒரு திரு மடம் இருந்தமை குறிக்கப்பட்டுள்ளது. திருமுறையாகிய தேவாரம் என்ற பொருளிலேயே இத்தொடர்கள் இயைத் துரைக்கப் பெற்று வழங்கியிருத்தல் வேண்டும். இதனால் இரண்டாம் இராசராச சோழன்காலத்தில் தேவாரம் என்ற சொல் திருமுறையாகிய இசைப்பாடலையே குறித்து வழங்கியதென்பது நன்கு புலனுதல் காணலாம். கி.பி. 13-ம் நூற்றுண்டில் வாழ்ந்த வடநாட்டு இசைநூலாசிரியரான சாரங்க தேவரென்பார் தாம் இயற்றிய ‘சங்கீத ரத்ஞகரம்’ என்ற வடமொழி இசை நூலில், மூவர் திருப்பதிகங்களிற் காணப்படும் தமிழ்ப்பண்கள் சிலவற்றைத் ‘தேவாரவர்த்தநி’, என்னும் அடை மொழியுடன் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப் பின் ஊன்றி நோக்குங்கால் அவ்வாசிரியர் வாழ்ந்த காலமாகிய கி.பி. 13-ம் நூற்றுண்டிற்கு முன்பே மூவர் திருப்பதிகங்களும் தேவாரம் என்ற பெயராற் சிறப்பித்து வழங்கப்பெற்றன என்பது தெளிவாகத் தெரிகின்றது.

தேவபாணி யென்றும்போலத் தெய்வத்தைப் பறவும் இசைப்பாடல் என்ற பொருளில் வழங்கியதே தேவார மென்னும் பெயரென்பதும், இறைவனைப் பண்ணார்ந்த இசையாற் பாடிப் போற்றுதற்கேற்ப அமைந்தவை மூவர் திருப்பதிகங்களாதலின் இவை தேவாரம் என வழங்கப் பெற்றன வென்பதும், தெய்வ இசைப் பாடல்களாகிய இவை இறைவழிபாட்டிற்கு இன்றியமையாச் சாதனமாக அமைந்தமை கருதி இவற்றுக்கு வழங்கிய தேவாரமென்ற

சொல் வழிபாடு என்னும் பொருளிலும் வழங்கப்படுவ தாயிற்றென்பதும் மேல் எடுத்துக்காட்டிய குறிப்புக்களால் நன்கு புலனுதல் காணலாம்.

“இஜீவிகா ளோமீழு நூற்றும் பனுவல்
ஈன்றவன் திருநாவினுக் கரையன்”

எனவரும் தொடரால் சுந்தரமூர்த்தி சுவாமிகளே தீரு நாவுக்கரசர் பாடிய திருப்பதிகங்களின் தொகையினைக் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார்.

நின்றிழூர் மேயாரை நேயத்தாற் புக்கிறைஞ்சி
ஒன்றியவன் புள்ளுநுகப் போற்றுவா ருடையவர
சென்றுமூல கிடர்நீங்கப் பாடிய வெழூருதும்
அன்றுசிறப் பித்தஞ்சொற் றிருப்பதிகம் அநுள் செய்தார்.
(பெரிய-ஏயர் கோன்-150)

எனவரும் பாடலில் சேக்கிழார் நாயனார் சுந்தரர் கூறிய தொகையினை விளக்குதல் காண்க.

‘எழு எழுநாறு இரும்பனுவல்’ என்னும் இத்தொடர், நாலாயிரத்துத் தொளாயிரம் பதிகம் என்றே பொருள்படுவதாகும். இவ்வாறே நம்பியாண்டார் நம்பியும் ‘பதிகம் ஏழூருநாறு பகருமா கவியோகி’ எனத் திருநாவுக்கரசரைப் போற்றுமுகத்தால் அரசர் பாடிய திருப்பதிகங்கள் ஏழு எழுநாறு அஃதாவது நாலாயிரத்துத் தொளாயிரம் என்றே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்

திருஞானசம்பந்தர் 1600 பதிகங்களும் திருநாவுக்கரசர் 4900 பதிகங்களும் சுந்தரர் 3800 பதிகங்களும் பாடியருளினார்களெனவும் அம் மூவரும் அருளிச் செய்த திருப்பதிகங்களின் தொகை 10300 எனவும் அவற்றின் பாடற்றெருகை 103000 எனவும் திருப்பதிகங்கள் புராணத் தால் இனிதுபுலனும்.

தேவார ஆசிரியர்கள் மூவரும் பாடியனவாக மேற்குறித்த எல்லாத் தீருப்பதீகங்களும் பிற்காலத்தார்க்குக் கிடைக்கவில்லை. செல்லிரித்துச் சிதைந்தமையால் மறைந்தன போக எஞ்சிய பதிகங்களையே நம்பியாண்டார்நம்பி சோழ மன்னன் ஆதாவு கொண்டு தேடி முன்போல் முறைப்படுத்தி ஏழு தீருமுறைகளாகத் தொகுத்தார் எனத் தீருமுறைகண்ட புராணம் கூறுகிறது.

தீருஞானசம்பந்தர் தேவாரப்பதீகங்கள் 384-ம் தீருநாவுக்கரசர் தேவாரப் பதிகங்கள் 310-ம் சுந்தரர் தேவாரப் பதிகங்கள் 100-ம் நம்பியாண்டார்நம்பிகளால் தொகுக்கப்பட்டன.

இங்ஙனம் வகுக்கப்பட்ட ஏழு தீருமுறைகளும் பண்ணுகிய இசைமுறை பற்றியும் பாவாகிய இயல்முறை கருதியும் முறைப்படுத்தப் பெற்றிருந்தல் வேண்டுமென்பது, இவற்றிற் காணப்படும் பண்களெல்லாவற்றிற்கும் கட்டளையாகிய யாப்பியல் வகை கூறும் தீருமுறைகண்ட புராணப் பகுதியால் இனிது புலனும். சேக்கிழார் நாயனார்க்கு நெடுங்காலத்திற்கு முன்னரே மூவர் தேவாரத் தீருப்பதீகங்களும் பண் முறைபற்றிக் கட்டளைகள் வகுக்கப்பெற்று முறைப்படுத்தப்பெற்றிருந்தன வென்பது பெரிய புராணத் தீல் மூவர்வரலாறு கூறும் இடங்களில் தேவாரத் தீருப்பதீகங்கள் சிலவற்றிற்குப் பண்ணமைத்தியும்¹ கட்டளைக் கூறுபாடும்² குறிக்கப்பெற்றிருந்தலால் நன்கு விளங்கும்.

இப்பொழுது வழங்கப்பெற்றுவரும் மூவர் தேவாரப் பதிப்புக்களில் 796 தீருப்பதீகங்கள் அடங்கியுள்ளன.

1. தடுத்தாட் கொண்ட புராணம் 75-ஆம் செய்யுள்

2. தீருஞானசம்பந்தர் புராணம் 167-ஆம் செய்யுள்.

எழு தீருமுறைகளாக விளங்கும் இத்திருப்பதிகங்களிலுள்ள தீருப்பாடல்களின் தொகை 8250 ஆகும். இவைகளே நமக்குக் கிடைத்துள்ள தேவாரத் தீருப்பதிகங்களாகும். இவ்வேழு தீருமுறைகளையும் அடங்கல்முறை என வழங்குவார். மூவர் முதலிகள் தீருவாய் மலர்ந்தருளிய பதினையிரத்துக்கு மேற்பட்ட தீருப்பதிகங்களில் இங்குக் குறித்தபடி 796 தீருப்பதிகங்களைத்தவிர எஞ்சிய ஒன்பதீ னாயிரத்துக்கு மேற்பட்ட தீருப்பதிகங்கள் தமிழ் மக்களது விழிப்பின்மையால் சிதலரிக்கப்பட்டுச் சிதைவுற்று மறைந்தன என்பது தீருமுறைகள்ட வரலாற்றுல் வெளியாகின்றது.

கி.பி 1070 முதல் 1120 வரையில் ஆட்சிபுரிந்த முதற் குலோத்துங்க சோழனது படைத்தலைவர்களுள் ஒரு வனுகிய மணவிற்கூத்தன் காலிங்கராயன் என்பான் கைவ சமயகுராவருள் முதல்மூவரும் பாடிய தேவாரத் தீருப் பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதுவித்துத் தீல்லைத் தீருக்கோயிலுள் சேமமுறைவத்தான். இச்செய்தி,

முத்திறத்தா சீன் முதற்றத்தைப் பாடியவா
கிறத்தமைத்த செப்பேட்டி னுள்ளெழுதி—இத்தலத்தின்
எல்லைக்கிரியாய் இசையெழுதினுன் கூத்தன்
தீல்லைச்சிற் நம்பலத்தே சென்று.

எனத் தீல்லைத் தீருக்கோயிலிற் பொறிக்கப்பட்ட கல் வெட்டிற் காணப்படும் வெண்பாவொன்றிற் குறிக்கப்படுதல் காண்க. எனவே தீருஞானசம்பந்தர், தீருநாவக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடியருளிய தேவாரப் பதிகங்களை நம்பியாண்டார் நம்பி தேஷிக் கொண்டந்து ஏழு தீருமுறைகளாகத் தொகுத்தபின்னர் அப்பதிகங்கள் அழிந்து போகாத வாறு, தீல்லைப் பெருங்கோயிலில் முதற் குலோத்துங்கன்

காலத்தில் அவனுடைய படைத்தலைவன் காலிங்கராயனது நன்முயற்சியால் செப்பேடுகளில் எழுதி வைக்கப்பட்டன என்பது இங்கு அறியத்தக்கதாகும்.

2. தேவார யாப்பமைதி

தெய்வஞ்சுடிய வாரப்பாடல் (இசைப்பாடல்) தேவாரம் என வழங்கப்பெற்றமை முன்னர் விளக்கப்பெற்றது. இயல் இசைத் தமிழ்ப் பாடலாகிய இத் தேவாரத் தீருப்பதிகங்களின் செய்யுள் அமைப்புப்பற்றியும் இசையமைப்புப் பற்றியும் ஓரளவு அறிந்துகொள்ளுதல் இங்கு ஏற்படுத்தப்படுகிறது.

நமக்குக் கிடைத்துள்ள தமிழ்நூல்களில் மிகவும் தொன்மையும் சிறப்பும் வாய்ந்த இயற்றமிழிலக்கண நூல் தொல்காப்பியம் ஒன்றேயாகும். இடைச்சங்கப் புலவர்களாலும் கடைச் சங்கப் புலவர்களாலும் போற்றிப் பயிலப் பெற்ற இந்நூல், தமிழ்மொழியின் இலக்கண வரம்பினைப் பேணிக்காக்கும் ஆற்றல் வாய்ந்த தனிமுதல் நூலாகக் கி. பி. பத்தாம் நூற்றுண்டுவரை மேற்கொள்ளப்பெற்ற தென்பது, தமிழ் இலக்கிய வரலாற்றுராய்ச்சியாளர் அனைவர்க்கும் ஒப்பமுடிந்த உண்மையாகும். இயற்றமிழ் முதல் நூலாகிய இத்தொல்காப்பியத்தீனைப் பெரும்பாலும் அடி யொற்றியும் சிற்சில பகுதிகளில் முழுவதும் வேறுபட்டும் பிற்காலத்தில் தோன்றிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், பன்னிருபாட்டியல் முதலிய இலக்கண நூல்கள் தேவார ஆசிரியர்கள் காலத்திற்கு மிகவும் பிற்பட்டனவாதனின், அவ்விலக்கண நூல்கள் தேவாரத் தீருப்பதிகங்களின் யாப்பமைதி முதலியவற்றை அறிதற்குச் சிறிதும் துனை செய்வன அல்ல

என்பதும், பண்டைத் தமிழியல் நூலாகிய தொல்காப்பியச் செய்யுளியிலிர் கூறப்பட்ட யாப்பியல் மரபே தேவாரத் திருப்பதிகங்களுக்கு மிகவும் ஏற்புடையதென்பதும் முன்னைச் சான்றேர் பலரது துணிபாகும்.

ஆசிரியர் தொல்காப்பியனார், தொல்காப்பியச் செய்யுளியிலின் கண்ணே ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலிப்பா எனப் பாக்கள் நான்கென்றும், அந்நால்வகைச் செய்யுட்களும் அறம், பொருள், இன்பம் என்னும் முழுதற் பொருள் களையும் கருவாகக்கொண்டு பாடப்பெறுவன் என்றும் கூறினார். நால்வகைப் பாக்களுள் ஒன்றுகிய கலிப்பாவினை ஒத்தாழிசைக்கலி, கலிவெண்பாட்டு, கொச்சகக்கலி, உறழ் கலியென நான்காகப் பகுத்தார். அந்நால்வகையுள் ஒன்றுகிய ஒத்தாழிசைக்கலியை அம்போதரங்கம் எனவும் தேவர்ப்பராயது எனவும் இருவகையாக்கி, தேவர்ப்பராயதனை வண்ணகம் எனவும் ஒருபோகு எனவும் இரண்டாக்கி, அவ்விரண்டனுள் ஒருபோகினைக் கொச்சக ஒருபோகு எனவும் அம்போதரங்க ஒருபோகு எனவும் இருவகையாகப் பகுத்து விளக்கியுள்ளார். தொல்காப்பியச் செய்யுளியில்,

‘தரவின் ருகித் தாழிசை பெற்றும்
தாழிசை யின்றித் தரவுடைத் தாகியும்
எண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றியும்
அடக்கிய வின்றி யடிநிமிர்ந் தொழுகியும்
யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது
கொச்சக ஒருபோ காகும் என்ப’ (செய்யுளியல்-149)

எனவரும் நாற்பாவில் கொச்ச ஒருபோகின் இலக்கணம் விரித்துரைக்கப்பெற்றது. ‘கலிப்பாவுக்கு உரிய தரவு முதலாயின உறுப்புக்களில் தரவு இன்றித் தாழிசை பெற்றும்

தாழிசையின்றித் தரவு முதலாயின உடையதாகியும், என்னைகிய உறுப்பினை இடையிட்டுச் சின்னம் என்றதோர் உறுப்புக்குறைந்தும், அடக்கியலாகிய சுரிதகமின்றித் தரவு தானே அடிநிமிர்ந்து சென்றும் இவ்வாறு ஒத்தாழிசைக் கணிக்குரிய யாப்பினும் பொருளினும் வேறுபாடுடையதாகி வருவது கொச்சக ஒரு போகாகும் என்பது மேற்காட்டிய நூற்பாலின் பொருளாகும்.

பல மடிப்புக்களையுடையதாய் அடுக்கியுடைக்கும் உடை வகையினைக் கொய்ச்சகம் எனவும் கொச்சகம் எனவும் வழங்குவர். கொய்ச்சகம் என்னும் பெயருடைய அவ்வுடை போன்று சிறியனவும் பெரியனவும் ஆக விரவி அடுக்கியும் தமிழன் ஒப்பாடுக்கியும் வரும் செய்யுள் வகையினையே ஆசிரியர் தொல்காப்பியனுர் கொச்சகம் என்ற பெயராற் குறித்தார் என்பது பேராசிரியர் நச்சினார்க்கிணியர் முதலிய உரையாசிரியர்களின் கருத்தாகும். கொச்சக வொருபோகு என்னும் செய்யுள் விகற்பங்களைக் குறித்துப் பேராசிரியர் கருத்தினையொட்டி நச்சினார்க்கிணியர் கூறிய விளக்கங்கள் இங்கு நோக்கத்தக்கனவாகும்.

‘தரவின்றுகித் தாழிசை பெற்றும்’

என்பது. தனக்கு இனமாகிய வண்ணகத்திற்கு ஒதியதாவு இன்றித் தாழிசையே பெற்றும் (என்பதாம்). அவை பரணிப் பாட்டாகிய தேவபாணி முதலியன. இது தரவொடு பட்ட தாழிசையிலக்கணமின்றி வேறும் வரும் என்றற்குத் ‘தரவின்றுகி’ எனத் தரவை விலக்கினார்.... இனி பத்தும், பதினெட்டும், பஸ்னிட்ஸ்டும் ஆகி ஒரு பொருள்மேல் வரும் பதிகப்பாட்டு நான் கடியின் ஏறுது வருதலும், அங்குனம் வருங்கால் தாழ்ந்த ஒசைபெற்றும் பெருதும் வருதலும்,

அவை இருசீர் முதல் எண்சீரளவும் வருதலும் என்னும் இன்னேரன்ன பலபகுதியெல்லாம் வரையறையின்றித் தழுவப்பட்டன. இவ்வேறுபாடெல்லாம் உளவேனும் தாழும் பட்ட ஒசை பெரும்பான்மையவாதலின் தாழிசையென்றார். இங்ஙனம் தாழிசைப்பேறு விதந் தோதவே ஒழிந்த உறுப்பெல்லாம் விலக்குண்டமை பெற்றும்¹ எனவும் யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது, என்பதற்குத் தேவபாணியும் காமமுமேயன்றி வீடும் பொருளாம் என்பது ஆசிரியர்கருத்தாயிற்று² எனவும், ‘பதிகப்பாட்டிற்கு ஈண்டுக் கூறிய வேறுபாடுகள் திருவாய்மொழி, திருப்பாட்டு, திருவாசகம் என்கின்ற கொச்சக ஒருபோகுகளிற் காண்க.’ அவை உலக வழக்கன்மையிற் காட்டாமாயினும்³ எனவும் நச்சினர்க்கிணியர் குறித்துள்ளார்.

இக்குறிப்புக்களைக் கூர்ந்து நோக்குங்கால் ஈண்டு அவ்வாசிரியரால் ‘திருப்பாட்டு’ என்ற பெயராற் குறிக்கப் பெற்றவை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடியருளிய தேவாரத் திருப்பதிகங்களே என்பதும், திருமுறை ஆசிரியர்களும் ஆழ்வார்களும் அருளிய திருப்பதிகங்கள் தொல்காப்பியச் செய்யுளியின் படி கொச்சக ஒருபோகு என்னும் யாப்பு வகையைச் சார்ந்தன என்பதும், இத் திருப்பதிகங்கள் ஒரு பொரு மேல் மூன்றாக்கி வரும் ஒத்தாழிசைகளைப் போன்று பொருளமைப்பில் ஒரு நிகரனவாய்ப் பத்தும் பதினெண்

1 தொல் - செய்யுளியல் 149-ஆம் சூத்திரம், நச்சினர்க்கிணியர் உரை.

2 சீவகசிந்தாமணி கடவுள் வாழ்த்து நச்சினர்க்கிணியர் உரை.

2 தொல் - செய்யுள் - 149-ஆம் சூத்திரம். ..

றும் பண்ணிரண்டும் ஆகிய பாடல்களையடையவாய் வருமென் பதும், ஆசிரியர் தொல்காப்பியனுர் ‘அறமுதலாகிய மும்முதற்பொருள்’ எனக் குறித்த உறுதிப்பொருள் முன்ற னுள் ஒன்றுகிய இன்பத்தினைப் பின்னுள்ளோர் காதற்காம மாகிய இவ்வுலக இன்பமும் வீடுபேருகிய பேரின்பமும் என இரண்டாக்கி உறுதிப்பொருள் நான்கெனக் கொண்டனராதலின் அவ்வகையால் நோக்குமிடத்துத் தேவர்ப்பராவிய இத்திருப்பதிகங்கள் உலக இன்பம் என்ற அளவில்லன்றிப் பேரின்பமாகிய வீடுபேற்றினைப் பொருளாகக் கொண்டு பாடப்பெற்றன எனக்கொள்ளுதல் வேண்டும் என்பதும், அறிவுனாற்பொருளும் உலகநூல் வழக்கும் என இருதிறப்பொருள்களையும் ஒருங் குணர்த்து முறையில் அமைந்த திருப்பாடல்களை உலகநூல் வழக்கு ஒன்றினையே யுணர்த்தும் ஏனைச் செய்யுட்களைப் போன்று இலக்கண நூல்களில் வெறும் யாப்பியல் அமைதிக்கு உதாரணச் செய்யுட்களாக எடுத்துக்காட்டுதல் மரபன்று என்பதும், இறைவனது திருவருளின் விளொவாகிய இத் திருப்பதிகங்களை இயலிசைச் சந்தப் பாடல்களுக்குரிய மூல இலக்கியங்களாகக் கொண்டு போற்றுதலே பண்டை யோர் கொண்டொழுகிய முறையென்பதும் நன்கு தெளியப் படும்.

யாப்பினும் பொருளினும் வேறுபடவந்த கொச்சகங்களையெல்லாம் ஒரு வரையறைப்படுத்துத் தாழிசை துறை, விருத்தம் என முவகை இனமாக்கி, ஆசிரியம், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைச் செய்யுளோடும் உறழ்ந்து காட்டுவர் பின்வந்த யாப்பிலக்கண நூலாசிரியர்கள். அன்னேரால் ஒருபாவிற்கு இனமென வகுக்கப்

பட்டவை மற்றிருந்து பாவிற்கும் இனமாம் ஸெனக் கொள்ளு மாறு அவற்றின் இலக்கணம் தெளிவின்றி அமைந்திருத் தலால் அவற்றை இன்ன பாவிற்கு இனமாம் என வரையறைப்படுத்துதல் பொருந்தாதெனவும், இங்ஙனம் இனஞ்சேர்த்தற்கு அரியனவாயினும் அவை பெரும்பான்மையும் கலிப்பாவிற்கு ஏற்ற ஒத்தையே பெற்று வருவன் ஆதனின், ஆசிரியர் தொல்காப்பியனுர் அவையெல்லாவற்றுக்கும் ஒரு பரிகாரங்கொடுத்துக் கொச்சகத்துள் அடக்கினுரெனவும், அதுவே தொன்றுதொட்டு வந்த யாப்பியல் மரபெனவும் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் தக்க காரணங்காட்டி விளக்கியுள்ளார்கள்.

தேவாரத் திருப்பதிகங்களின் ஒத்தை வேற்றுமையும் சீர்கள் மிக்கும் குறைந்தும் வருதலும் ஆகிய இவ்வியல்புகள் கலிப்பாவிற்கே யேற்றனவாதனின் இத்திருப்பதிகப் பாடல் களைக் கலிப்பாவின் வகையென்று அடக்குதலே இவற்றை அருளிச்செய்த பெரியோர்களின் கருத்தாகும். தேவார ஆசிரியர் மூவருள் ஒருவராகிய ஆனநடைய பின்னையார், தாம் பாடியருளிய சந்தப் பாடல்களையெல்லாம் இயற்றமிழில் கலிப்பாவின் வகையுள் அடக்கி ஒத்தியுள்ளமை இங்கு நோக்கத்தகுவதாகும்.

அந்தண்டுங் கச்சி யேகம்பணை யம்மாஜைக்
கந்தண்டுங் காழியூரன் கலிக்கோவையால்
சந்தமே பாடவல்லதமிழ் ஞானசம்
பந்தனசொற் பாடியாடக்கெடும் பாவமே.

என ஞானசம்பந்தப் பின்னையார் பாடிய தீருக்கடைக் காப்புப் பாடல், “கலிக்கோவையால் சந்தமே பாடவல்லதமிழ் ஞானசம்பந்தன்” என அவரைச் சிறப்பித்துப்

போற்றுதலால், அவர் திருவாய் மலர்ந்தருளிய சத்தமலி செந்தமிழ்ப் பதிகங்கள் யாவும் கலிப்பாவின் வகையைச் சார்ந்தன எனத் தெளிவாகப் புலனுதல் காணலாம்.

இனி, வடநூல்வழித் தமிழாசிரியர் சிலர், இத்தமிழ்ச் செய்யுன் வகைகளுக்கு வடமொழி யாப்பிலக்கண மரபை அடியொற்றி வகு குரு என்னும் எழுத்தமைப்பினைக் கொண்டு புதிய இலக்கணங்களைக் கற்பித்துக் கூறியுள்ளார்கள். தமிழில் பிற்காலத்தவர் ஏற்றியிடாத்த இவ்விருத்த இலக்கணம் வடமொழி நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. வீரசோழிய ஆசிரியர் தமிழில் ஓரளவு சுருங்கக் கூறியுள்ளார்.

தனிக்குற்றெழுத்தாய் வருவது வகு குற்றெழுற்று, நெடில், நெட்டொற்று ஆக வருவது குரு. குற்றெழுத்து ஈற்றில் நின்ற நிலையிலும் விட்டிசைத்த நிலையிலும் குரு வாதலும் உண்டு. வகுவுக்கு ஒரலகும் குருவுக்கு இரண்டு வகும் கொள்வர். எனவே இரண்டுலகு கூடி ஒரு குருவாக மதிக்கப்படும் நிலையை அடைவதும் உண்டு. வகு, குரு என்னும் இவ்விரண்டினையும் வைத்து உறுப்பத்தினால் விருத்த பேதங்களைத் தொற்றுவிக்கலாம் என்பர்.

இவ்வாறு வடமொழி விதிகளை அடியொற்றி எழுத தெண்ணி வகுக்கப்படும் செய்யட்களைத் தமிழியல் முறைப் படி சீர்வகையாற் பகுத்து நோக்குமிடத்து அவற்றின் ஒசையும் சந்தமும் மேலும் பலவாய் விரிதல் காணலாம்,

இசைத்தமிழ் உருக்களாகிய தேவாரத் திருப்பாடல் களை அவற்றின் கட்டளை ஒசை வேறுபடாது வகைப்படுத்த வேண்டுமாயின், இசைத்தமிழில் ஆளத்தி செய்தற்குரிய

அசைச் சொற்களாகிய தென்னு, தெனு, தென்னதெனு என்பவற்றின் திரிபுகளாக இக்காலத்து வழங்கும் தானு, தனு, தான், தன், தானன், தனனு, தானனு, தானனு, தனனு, தானனை, தனை எனவரும் சந்தக் குழிப்புக்களாகிய சீர்நிலைகளைக் கொண்டு அடி வகுத்தல் அமைவுடைய தாகும்.

தன - இரு லகு கொண்டது.

தானு - இரு குரு கொண்டது.

தனு - ஒரு லகுவும் ஒரு குருவும் கொண்டது.

தான - ஒரு குருவும் ஒரு லகுவும் கொண்டது,

இவை நான்கும் ஈரெழுத்துக்களால் இயன்றன.

தனன - மூன்று லகு கொண்டது.

தானனு - மூன்று குரு கொண்டது.

தனனு - |

தானனு - |

தனனு - } இவை லகுவும் குருவும் விரவி வந்த

தானன - மூவெழுத்துச் சீர்கள்

தனனு - |

தானன - |

இவை எட்டும் மூன்றெழுத்துக்களால் வரும் விருத்த அடிகள் என்பார்.

வே ரம் போய்

மா ரன் சீர்

சே ருங் கால்

நேர் வன் யான்

இவ்விருத்தம் மூன்று குருவாலாகிய அடிகளால் வந்தது, மேற்குறித்த மூவெழுத்தடிகள் எட்டின் ஈற்றிலும் ஒரு லகுவையும் ஒரு குருவையும் தனித்தனியே சேர்த்தால்

நான்கெழுத்துக்களால் வர்க்கூடிய விருத்த அடிகளின் உருவம் வந்து எய்தும்.

தனதன, தனுதன, தனதனு, தனுதன,
தனதான, தனுதான, தனதானு, தனுதானு,
தானதன, தானுதன, தர்னதன, தானுதன,
தானதான, தானுதான, தானதானு, தானுதானு.

இவை பதினாறும் நான்கெழுத்தால் வரும் விருத்த அடிகளாம். இவ்வாறே ஐந்து முதலிய எழுத்துக்களால் வரும் அடிகளையும் இங்ஙனம் சந்தக்குழிப்பில் வைத்துப் பெருக்கிக் காணலாம்.

கல்லால்	நீழல்
அல்லாத்	தேவை
நல்லார்	பேணுர்
அல்லோ	நாமே.

இத்திருப்பாடல் ‘தானு தானு’ என்னும் நான்கெழுத்தாலாகிய அடிகளால் இயன்றதாகும்.

கருவார்	கச்சித்
திருவே	கம்பத்
தொருவா	வென்ன
மருவா	விளையே.

இது, ‘தனனு தானு’ எனும் ஐந்தெழுத்தாலாகிய அடிகளால் அமைந்ததாகும். இதன் ஈற்றி ‘தனனு தனனு என ஆறெழுத்தால் வந்தமை காணக.

அரசை	யுள்ளுவீர்
பிரம	ஞாருளெம்
பரஜை	யேமனம்
பரவி	யுய்ம்மினே.

இது, ‘தனன் தானானு’ என ஆழைத்தால் அமைந்த அடிகளையுடையதாகும்.

மணியார்	முதுகுன்றைப்
பணிவா	ரவர்கண்டார்
பிணியா	யினகெட்டுந
தணிவா	ருலகிலே.

இது, ‘தனானு தனதானு’ என்னும் ஏழைமுத்தாலாகிய அடிகளையுடையதாகும் திருஞானசம்பந்தர் அருளிய இத்திருப்பாடல்கள் ‘இருக்கு’ எனப் போற்றப்பெறும் வேத மந்திரங்களைப் போன்று இறைவனைப் போற்றும் மறைமொழிகளாயமந்திரங்களாய் அமைந்தமையால், பொருளமைதி பற்றி ‘இருக்கு’ என்ற பெயரும், இருசீரடியாகிய குறளடிகளால் இயன்றமையால், யாப்பமைதி பற்றிக் ‘குறள்’ என்ற பெயரும் பெற்றத்தக்கனவாதலின், இவ்விரு பெயர்களும் ஒருங்கிணயயப் பெற்றுத் ‘திரு இருக்குக்குறள்’ என வழங்கப் பெறுவனவாயின.

இனி எழுத்தின் மாத்திரையே யன்றி அவற்றின் வன்மை, மென்மை, இடைமையாகிய ஒசையமைதியினைக் குறிக்கும் முறையில் தத்த, தந்த, தய்ய என முறையே வல்லொற்று, மெல்லொற்று, இடையொற்றுப் பெற்று இவ்வாறு முவேறு வாய்பாடுகளாக வழங்கும் வண்ணச் சொற்களும் உள். வண்ணப் பாடல்களில் வழங்கும் தத்த தந்த, தய்ய என்னும் இவை மூன்றும் சந்தப் பாக்களில் வரும் ‘தான்’ என்பதும் ஒரே மாத்திரையளவினவாம். ஒரு குரு நின்ற இடத்தில் இரண்டு லகு நிற்றலும் சந்தப் பாடல்களுக்குப் பொருந்தும். அஃதாவது ‘தான்’ என்னும் சந்தக் குழிப்பு ஒரோவழி ‘தனன்’ என வருதலும் சந்தப்பாவுக்கு ஏற்கும் என்பதாம்.

மேற்காட்டிய சந்த விகற்பங்களுக்கும் வண்ண விகற் பங்களுக்கும் ஏற்ற சந்தக் குழிப்பு வாய்பாடுகள் பல தேவார காலத்திற்கு முன்பிருந்தே தமிழில் வழங்கி வந்துள்ளன.

‘தென்ன வென்று வரிவண்டினசெய்தி தீருவாஞ்சியம்’	2-7-1
‘தென்னென வண்டினங்கள் செறியார் பொழில்’	1-106-10
‘தென்னென இசைமுரல் சரிதையர்’	3-85-3
‘தெத்தென இசைமுரல் சரிதையர்’	3-85-3
‘துப்பி தெத்தே யெனமுரல்’	2-72-5

எனவரும் திருகூன சம்பந்தர் தேவாரத்தொடர்களும்

‘தேத்தெத்தா வென்னக் கேட்டார்’	4-32-10
-------------------------------	---------

எனவரும் திருநாவுக்கரசர் தேவாரத் தொடரும்,

‘தென்னுத் தெனுத் தெத்தனு வென்றுபாடு’	7 2-6
--------------------------------------	-------

எனவரும் சுந்தரர் தேவாரத் தொடரும் முறையே தென்ன, தென்னென, தெத்தென, தெத்தே, தேத்தெத்தா, தென்னு தெனு, தெத்தெனு என்னும் இசைக்குரிய அசைச் சொற்களை எடுத்து ஆண்டுள்ளன. இவ்வாறே

‘தந்த திந்தத் தடமென்றருவித்திரன் பாய்ந்து போய்’	2-5-4
---	-------

எனவும்,

‘தேந்தாமென் றரங்கேறிச் சேயிகழையார் நடமாடும்’
--

எனவும் வரும் தொடர்களில், தந்த. திந்த, தேம், தாம் என ஆடற்குரிய சதீச் சொற்கள் சிலவற்றை ஆரூடைய பிள்ளையார் குறித்துள்ளார். பிள்ளையார் அருளிய பந்தத்தால், எனத் தொடங்கும் திருத்தாளச் சதீத் திருப்பதிகம், இசை

யுடன் பாடும் அளவிலன்றி நாடக மகளிர் ஆடரங்குகளிற் பாடியாடுதற்கேற்ற பொருள் பொதிந்த தாளச் சொற் கட்டுகளாக அமைந்திருத்தல் அறிந்து மகிழ்த்தக்கதாகும்.

இயலிசைத் தமிழாகிய தேவாரத் தீருமுறைகளில் ஒவ்வொரு பண்ணிலும் அமைந்த தீருப்பதீகங்களின் யாப்பு வகையினைக் கட்டன என வழங்குதல் மரபு. கட்டனை என்பது, மாத்திரை யளவும் எழுத்தியல் நிலையும் பற்றிச் செய்யுட்களில் அமைந்த ஒசைக் கூறுபாடாகும். சிலப்பதீகாரம் அரங்கேற்று காதை உரையில் ‘ஆடல் பாடல் இசையே தமிழே’ எனவரும் தொடர்க்குப் பொருள் கூறு யிடத்து, ‘தமிழ்’ என்பதற்கு ‘வடவெழுத்தோர் இவந்த எழுத்தாலே கட்டப்பட்ட ஒசைக் கட்டனைக் கூறுபாடுகளும்’ எனஅரும்பதவுரையாசிரியர் விளக்கவுரை கூறுவர். இதனைக் கூர்ந்து நோக்குங்கால் இசைத்தமிழில் வழங்கும் ‘கட்டனை’ என்ற சொல், செய்யுட்களில் அமைந்த ஒசைக்கூறுபாட்டி ஜையே குறிப்பதென்பது நன்கு துணியப்படும். ஒசை வகையாகிய இக்கட்டனை யமைப்பின் அடியொற்றியே இசைப் பாடல்களின் தாளம் முதலிய பண்ணீர்மை அமைதல் இயல்பு, இந்நுட்பம் ‘கட்டனைய கீதக் குறிப்பும்’¹ என வரும் பழம் பாடற்றெடுரால் நன்கு புலனுதல் காண்க.

ஆசிரியர் தொல்காப்பியனுர், பாக்களிற் பயிலும் அடிகளை அவற்றில் அமைந்த சீர்வகை பற்றியும், எழுத-

-
1. வட்டனையுந் தூசியு மண்டலமும் பண்ணமைய எட்டுடன் ஸ்ரிரண்டாண் பெய்தியபின்-கட்டனைய கீதக் குறிப்பும் அலங்காரமுங் கிளரச் சோத்த தரங்கேறச் சூழ்.

(சிலப்-அரங்கேற்று-அடியார்க்கு நல்லார் உரை மேற்கோள்)

தெண்ணியறிதற்குரிய கட்டளை யோசை பற்றியும் பகுத்துக் கூறியுள்ளார். இருசீரடி, குறளடி; முச்சீரடி, சிந்தடி; நாற் சீரடி நேரடி; ஜஞ்சீரடி நெடிலடி; அறுசீர் முதலாக வரும் அடிகள் கழிநெடிலடி எனப்படும். இங்ஙனம் சீர்களை அடிப்படையாகக் கொண்டு¹ அமைந்த அடிகள் சீர்வகை யடிகளாகும். இனி நாற்சீர்களால் ஆகிய அளவடிகளையே ஒற்றும் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் நீக்கி நாலெழுத்து முதல் ஆறெழுத்துவரை யமைந்த அடிகள் குறளடி எனவும், ஏழெழுத்து முதல் ஒன்பதெழுத்தளவும் அமைந்த அடிகள் சிந்தடி எனவும், பத்தெழுத்து முதல் பதினுண்கெழுத்தளவும் அமைந்த அடிகள் நெடிலடி எனவும், பதினெண்டு முதல் இருபதெழுத்தளவும் அமைந்த அடிகள் கழிநெடிலடி என வும் ஆசிரியர் தொல்காப்பியனுர் ஜவகையடிகளாகப் பகுத் துள்ளார்.

இங்ஙனம் எழுத்தெண்ணி வகுக்கப்பெற்ற ஜவகை யடிகளையும் கட்டளையடிகள் என வழங்குதல் மரபு. ஒற்று நீக்கி என்னுங்கால் எல்லா அடிகளும் எழுத்தொத்து வரும் கலிப்பாவினைக் கட்டளைக் கலிப்பா எனவும். நெடிலடி நான்கினால் எழுத்தொத்துவரும் கலித்துறையினைக்கட்டளைக் கலித்துறை எனவும், இவ்வாறே கட்டளையா சிரியம் கட்டளை வஞ்சி எனவும் வழங்கும் வகைகள் எழுத்தளவாகிய கட்டளை யோசைபற்றிப் பிற்காலத்தார் பகுத்துரைத்தனவே யாகும்.

இயற்றமிழில் சீர்வகைபற்றிச் செய்யுட்களின் அமைப்பினைப் பகுத்துணர்தல் எனிது. இசைத் தமிழில் ஓர் எழுத்து மிக்கும் குறையினும் இசையமைப்புக்குரிய தாளம் முதலியன மாறுபடும். ஆதலால் நெடில் குறில் ஆகிய

எழுத்தளவு பற்றி இசைப்பாக்களின் அமைப்பினைப் பகுதி துணர்தல் வேண்டும். இங்ஙனம் இசைப்பாக்களின் சந்த அமைப்பினை அறிதற்குரிய கருவியாகத் தான், தன், தானு, தனு முதலாக உள்ள அசைச்சொற்கள் இசைத் தமிழ்ப் பாடல்களுக்குரிய சந்தக் குழிப்புச் சொற்களாக இசையாசிரியர்களால் எடுத்தாளப் பெற்றுள்ளன. முருகப் பெருமானது பொருள்சேர் புகழினைச் சந்தமலிந்த செந்தமிழ்ப் பாடல்களாற் படிவிப் போற்றிய அருணகிரிநாதர், தாம் பாடிய திருப்புகழ்ப் பாடல்களின் இயலமைப்பினையும் இசையமைப்பினையும் பின்னுள்ளோர் எளிதின் உணர்ந்து பாடுதற்கு ஏற்ற-வண்ணம் தானு, தனு, தனஞு முதலிய இசைக்குரிய அசைச்சொற்களைத் தம் பாடல்களில் ஆங்காங்கு இயைத் துப் பாடியுள்ளார். அவ் ஆசிரியர்க்கு இசைநெறி காட்டிய மூல இலக்கியங்கள் மூவர்முதலிகள் திருவாய்மலர் ந் தருளிய தேவாரத் திருப்பதிகங்களாகும். எனவே தேவாரப் பதிகங்களுக்குரிய யாப்பமைதியினையும் நெடில் குறில் என அமைந்த எழுத்துக்களின் மாத்திரயளவினையும் கருத்திற் கொண்டு தான், தன், தானு, தனு முதலியவற்றை வாய் பாடுகளாக வைத்து எழுத்தெண்ணி அடிவகுக்கு முகமாக அவற்றின் கட்டளைகளைப் பிரித்தறிதல் இயல்வதாகும்.

திருமுறை வகுத்த நம்பியாண்டார் நம்பி, திரு வெருக்கத்தம் புலியூரில் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபிற் பிறந்த இசைச் செல்லியாராகிய பாடினியார் ஒருவரைக் கொண்டு மூவர் தேவாரப் பதிகங்களுக்கும் இசையமைத்தார் என்பதும், அவ்வாறு அமைந்த இசைமுறையில் இன்ன இன்ன பண்களுக்குரிய பதிகங்கள் இத்தனை இத்தனை கட்டளை யுடையன என்பதும் திருமுறை கண்ட புராணத்தில் தெளிக்

வாகக் குறிப்பிடப்பெற்றுள்ளன. தீருமுறை கண்ட புராணம் கூறும் முறையில் இன்ன இன்ன பண்களில் அமைந்த தீருப்பதிகங்களின் கட்டளைகள் இத்துணைய என்பதை விழுலாநந்த அடிகளார் தாம் இயற்றிய யாழ்நாளில் ‘தேவார இயல்’ என்ற பகுதியில் விரிவாகப் பகுத்துக் காட்டியுள்ளார்கள். அந்நாளிற் கூறப்பட்ட பகுப்பு முறையினை அடியொற்றித் தேவாரத்தீல் ஓவ்வொரு பண்களிலும் அமைந்த தீருப்பதிகங்களின் கட்டளைப் பகுப்பினைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

தேவாரத்தில் வரும் பண்களின் அட்டவணை

தீணை பண்ண	பெறும் திறம்	அகநிலை	புறநிலை	அருகியல்	பெறுகியல்
பாலை	அராகம் நேர்த்திறம் உறுப்பு	17. தக்கராகம் 21. புறநீர்மை 25. பஞ்சமம்			
	நெஙவளம்	37. நட்டபாடை	38. அந்தாளி		
	காந்தாரம் பஞ்சரம்	41. காந்தாரம்	46. பழம் பஞ்சரம்	47. மேகராகக் குறிஞ்சி	
	படுமலை மருள்	49. கெளவாணம்	54. பழந்தக்கராகம்		
	அரற்று	61. குறிஞ்சி	62. நட்டராகம்		64. வியரமுக் குறிஞ்சி
மருதம்	செந்திறம்	65. செந்துருத்தி			
	நவிர வடுகு வஞ்சி செய்திறம்	69. தக்கேசி 73. இந்தளம் 81. பியந்தை	70. கொல்லி		76. காந்தாரம் பஞ்சமம்
			82. சீகாமரம்		80. கெளாசிகம்
முல்கை செவ்வழி	முல்லை		94. சாதாரி		

தேவாரத் தீருப்பதிகங்களும் அவற்றின் பண்ணமைத்திகளும் இடைக்காலத்திற் போற்றுவாரின்றி அருகியநிலையிலே சோழமன்னருடையுள்ள தீருநாரையுர் நம்பியாண்டார் நம்பியின்பவரின் துணைகொண்டு தில்லையில் தேவாரத் தீருப்பதிகங்களைத் தேடிக் கண்டு தொகுத்து

முறைப்படுத்தினமையால் திருமுறைகண்ட சோழன் எனப் போற்றப்பெற்றுள் என்பது வரலாறு. அவ்வேந்தன், திருவெருக்கத்தம்புலியூரில் திருநீலகண்ட யாழ்ப்பானர் மரபிற் பிறந்து இசைத்துறையில் வல்ல பாடினியா ரொருவரைக்கொண்டு தேவாரத் திருப்பதிகங்களுக்குரிய பழைய பண்முறைகளை அடியொற்றி இசை வகுக்கச் செய்தனன். அங்ஙனம் வகுக்கப் பெற்ற தேவாரப் பண்முறை கி. பி. பதின்மூன்றும் நூற்றுண்டு வரை தமிழ் நாட்டில் சிறப்பாக நிலைபெற்று வழங்கியது. கி. பி. 1210-1241-ல் வடநாட்டில் தெளவதாபாத் தேவகிரிராச்சியத்தில் சீம்மணி ராச சபையில் அவைக்களைப் புலவராக விளங்கி யவர் சாரங்கதேவர். இவர் தமிழ்நாட்டில் யாத்திரை செய்து இங்கு வழங்கும் தேவாரப் பண்களை நன்குணர்ந்தவர். இவர் தாம் இயற்றிய சங்கீத ரத்தஞகரம் என்னும் இசைநூலில் தேவாரப் பண்கள் சிலவற்றின் இலக்கணங்களைப் பொன்னேபோல் போற்றி வைத்துள்ளார். தக்கராகத்தின் விபாஷங்யாகிய தேவாரவர்த்தநீ என்றும், மாளவ கைசிகமாகிய தேவாரவர்த்தநீ என்றும் தக்கராகம், கெளசிகம் ஆகிய தேவாரப்பண்களை இவர் முறையே குறித்துள்ளமை காணலாம். எனவே தேவாரத் திருப்பதிகங்களை முன்னேர் வகுத்த பண் முறைப்படி இக்காலத்திலும் பாடிக்கேட்டு மகிழ்தற்குரிய வழி முறை களை ஆராய்ந்து மேற்கொள்ளுதற்குச் சாரங்கதேவர் இயற்றிய சங்கீத ரத்தஞகரம் பெரிதும் துணைபுரியுமெனக் கொள்ளுதல் ஏற்படுத்தப்பட்டதாகும்.

தேவாரப் பதிகங்களுக்குப் பண்வகுத்த காலத்து இசை முறையும் சாரங்கதேவர் இயற்றிய சங்கீத ரத்தஞ

காத்திற் கூறப்பட்ட தேவாரப் பண்களின் இசைமுறையும் இடைக்காலத்து இசைமரபு எனப்படும். இவ்விசைமரபு கி. பி. 16-ஆம் நூற்றுண்டுவரை தமிழ்நாட்டில் அழிவெய்தாதிருந்தது. பின்பு தஞ்சையில் மகாராட்டிர ஆட்சியில் ஏற்பட்ட பிறநாட்டு இசைக்கலப்பினாலும் பிறமொழி யிசைப்பாடல்களைப் பாடும் பழக்கம் இசைவாணர்பால் பெருக நிலைபெற்றமையாலும் இசைத் தமிழ்ப் பனுவல்களாகிய தேவாரத் திருப்பதிகங்களை அவற்றிற்குரிய பண்முறையிற் பாடும் முறை மறந்து பழைய தமிழ்ப் பண்ணுங்கள் சிதைந்து மறையும் நிலையையெய்தின. எனவே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்களை அவற்றுக்குரிய பண்களிற் பாடும் தலைமுறையினராகிய இசையாளர் அருகினர் எனினும் திருக்கோயில்களிலும் திருமடங்களிலும் பணி புரிந்த ஒதுவார்கள் சிலர், இன்ன இன்ன பண்ணமைந்த பதிகங்களை இன்ன இன்ன இராகங்களிற் பாடுதல்வேண்டும் எனத் தமக்குள் ஒருவரையறை செய்துகொண்டனர் எனத் தெரிகிறது.

தேவாரத்திற் பயின்ற பண்களைப் பகற்பண், இராப்பண், பொதுப்பண் என முவகையாகப் பகுத்து, அவை முறையே இன்ன இன்ன நேரங்களிற் பாடுதற் குரியன என்பதும், இன்ன இன்ன பண்ணமைந்த பதிகங்களை இக்காலத்தில், வழங்கும் இன்ன இன்ன இராகங்களிற் பாடுதல்வேண்டும் என்பதும் ஆகிய தேவாரப் பண்முறைக் குறிப்பொன்று திருவாவடுதுறை யாதீனத்திலுள்ள ஏட்டுப் பிரதியொன்றில் இருப்பதாக ஆசிரியப் பெருந்தகை பொன்

கேட்டுவாரவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.¹ அக்குறிப்பு பின் வருமாறு:

பகற்பண்கள் பத்து; இவை ஒவ்வொன்றிலுக்கும் முறையே மூன்று நாழிகையாக மேலேற்றிக் காலவரையறை கொள்க.

பகல்

கரிச் வரையறை நாழிகை	பண்	இராகம்
0-3	புறதீச்சை	ஸ்ரீகண்டி
3-6	காந்தாரம், பியந்தை	இச்சிச்சி
6-9	செளாசிகம்	பயிரவி
9-12	இந்தனம், திருக்குறுந் தொகை	நெளித பஞ்சமி
12-15	தக்கேசி	காம்போதி
15-18	நட்டராகம், சாதாரி	பந்துவநாளி
18-21	நட்டபாடை	நட்டைக்குறிஞ்சி
21-24	பழுப்பஞ்சரம்	சங்கராபரணம்
24-27	காந்தார பஞ்சமம்	கேதாரகெளனோ
27-30	பஞ்சமம்	ஆகிரி

இரவு

இராப்பண்கள் எட்டு; ஒவ்வொன்றிற்கும் மூன்றே முக்கால் நாழிகையாக மேலேற்றிக் கால வரையறை கொள்க.

1. Annamalai University Journal, Vol. I, No. 2.
 ‘தேவாரப்பண்கள்’ என்ற கட்டுரை பர்க்க.

கால வரையறை நாழிகை	பண்	இராகம்
30-33½	தக்கராகம்	கன்னட காம்போதி
33½-37½	பழந்தக்கராகம்	சுத்த சாவேரி
37½-41½	சீகாமரம்	நாதநாமக்விரியை
41½-45½	கொஸ்லி, கொல்லிக் கெளவாணம், திருநேரிசை, திருஷிருத்தம்	சிந்து கன்னடா
45-48½	வியாழக்குறிஞ்சி	சௌராஷ்டிரம்
48½-52½	மேகராகக்குறிஞ்சி	நீலாம்பரி
52½-56½	குறிஞ்சி	மலை கரி
56½-60	அந்தானிக்குறிஞ்சி	கூல தேசாட்சி

பொதுப்பண்கள்

செவ்வழி	எதுகுல காம்போதி
செந்துருத்தி	மத்தியமாவதி
திருத்தாண்டகம்	பியாகடை

இம்முன்றும் பகல் இரவு ஆகிய எக்காலமும் பொது
வாகப் பாடுதற்குரியனவாகையாற் பொதுப் பண்களாயின.

இராகசரங்கள்

பந்திகண்டி - ஸகமபதநிஸ - ஸநிதபமகஸ
ஸிந்துகந்தநடா - மகமரிகமபஸ - ஸநிதபமகரிஸ
ச - ரி - அம் - க - ச - த - கை - நி
ஸைலதேசாட்சி - ஸரிகமபமதநிஸ - ஸநிபமகமரிஸ
ஷ - ரி - அம் - கா - ஸ - த - கா - நி

திருவாவடுதீற்யாதீஸ ஏட்டுச் சுவடியில் உளதென
மேலே காட்டிய பண்ணங்குவிலே, வேங்கடமகி இயற்றிய

சதுர்தண்டிப் பிரகாசிகையிலே காணப்படுவனவும் பிற் காலத்தில் வழக்கொழி ந்தனவுமாகிய இராகங்கள் சில குறிக்கப்பெற்றுள்ளன. இதிற்குறித்த ‘இச்சிச்சி’ என்பது, ஹெஜ்ஜா-ஜ்ஜி என்ற இராகத்தையும், ‘நெளித பஞ்சமி’ என்பது லளித பஞ்சமத்தையும் குறிப்பன. எழுபத்தீரண்டு மேளகர்த்தா ராகங்களை வகுத்துக் காட்டியவர் வேங்கடமகி. அவர் தந்தையார் கோவிந்த தீட்சிதர். அவர் தஞ்சையில் கி.பி. 1572 முதல் 1614 வரை ஆட்சி புரிந்த அச்சதப்ப நாயக்கருக்கு அமைச்சாயிருந்தவர். அவருடைய புதல்வர் வேங்கடமகி காலத்திற்குப்பின் தொன்றிய இப்பண்ணடைவு ஏறக்குறைய முந்நாரூண்டுகள் தொன்மையுடையதெனக் கொள்ளலாம் இப்பண்ணடைவினைக் குறித்த திருவாவடு துறையாதீன ஏட்டுப் பிரதியில் ‘கொல்லம் 917-வாஸ துன்முகி-வாஸ மாசிரி ச-வ எழுதி முடிந்தது’ என எழுதப் பெற்றிருத்தல் இதனை வளியுறுத்தும்.

இனி. மேலே குறித்த முறையிலன்றிச் சில பண்களை வெவ்வேறு இராகங்களிற் பாடும் மரபொன்றும் தேவார ஒதுவார்களிடையே நிலவி வந்துளது. புறநீர்மையைப் பூபாளத்திலும், காந்தாரம், பியந்தைக் காந்தாரம், கொல்லி, கொல்லிக் கெளவாணம் என்ற பண்களை நவ ரோசிலும், இந்தளம் திருக்குறுந்தொகைப் பதிகங்களை நாதநாமக்கிரியையிலும், நட்டபாடையை நாட்டையிலும், தக்க ராகத்தைக் காம்போதியிலும், குறிஞ்சியை அரிகாம் போதி யதுகுல காம்போதி கலப்பிலும், அந்தாளிக் குறிஞ்சியைச் சாமா ராகத்திலும், திருத்தாண்டகத்தை அரிகாம்போகியிலும் பாடும் வழக்கம் நிலைபெற்றிருத்தலை

ஒதுவார் பலரும் நன்கறிவர். இவ்வாறே பழந்தக்கராகத்தை ஆரபியிற் பாடும் வழக்கமும் இருந்து வருகிறது.

மேலே இன்ன பண்ணுக்கு இன்ன ராகம் எனக்குறித்த முறையில் ‘நவரோசு’ என்ற ஒரே இராகம் கொல்லி கொல்லிக்கொவாணம், காந்தாரம், பியந்தைக் காந்தாரம் என்ற நால்வேறு பண்களுக்கும் உரியதாக அமைக்கப் பெற்றிருத்தலையும், பகற் பண்களுக்குரியனவாகக் கூறப் படும் இராகங்களில் மீட்டும் இராப்பண்களுக் குரியனவாகக் குறிக்கப்பெற்றிருத்தலையும் கூர்ந்து நோக்குங்கால், இங்ஙனம் தேவாரப்பண்களுக்கு இராகம் வகுத்த காலத்தில் மேற்குறித்த நால்வேறு பண்களுக்கும் இடையே யமைந்த சிறப்பியல்பினை யுணர்ந்துபாடும் இசை மரபு மறக்கப்பட்டு மறைந்தமை நன்கு புலனும். ஆகவே, மேற்குறித்த பண்களுக்குப் பிற்காலத்தில் அமைந்த இராக அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு இன்ன பண்ணையின் உருவம் இன்ன இராகத்தை ஒத்தது என முடிவு செய்வதைக் காட்டிலும், இன்ன இன்ன பண்ணையைந்த பதிகங்களை இன்ன இன்ன இராகங்களிற் பாடுதல் தக்கது என்று பிற்காலத்தார் வகுத்த இசைமுறை யெனவே அதனைக் கொள்ளுதல் ஏற்புடையதாகும்

தேவாரத்திற் பயின்ற பண்கள் முன்னேர் நூற்று மூன்று எனப் பகுத்த பழைய தமிழ்ப் பண்களுள் அடங்கியன என்பது முன் விளக்கப்பட்டது. இப்பண்களின் இலக்கணங்களை யுணர்ந்து பாடும் இசைமரபு, நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாறுபாட்டால் பிற்காலத்தில் அருகிமறைவதாயிற்று. இந்நிலையில் திருக்கோயில்களிலும் தீருமடங்களிலும் தீருப்பதிகங்கள் ஒதப்பெறும் முறையினை

அடியொற்றி ஒதுவார்கள் பாடிவந்தனர். எனினும் பிற்காலத்தில் சைவ ஆதினங்களிடையே நிலை பெற்று வழங்கிய பழக்கங் காரணமாகவும் இசைத்துறையில் மிகவும் தேர்ச்சிபெற்ற ஒதுவார்கள் சிலர் தமது இசைத் தீற்ம் விளங்கப் புதியனவாக அமைத்துப் பாடிய இசையமைப்புக் காரணமாகவும் மேற்குறித்த பண்களுள் ஒரு சிலவற்றிற்குரிய இராகங்கள் வேறுபட்டன என்னவேண்டியுள்ளது

தேவாரப் பண்களில் பகற்பண், இராப்பண் என்ற பகுப்புமுறை பழைய பண்முறையினை அடியெற்றி அமைந்திருத்தல் வேண்டும். தேவார ஆசிரியர்கள் தலங்கள் தோறும் இறைவனை வழிபடச் சென்றபொழுது அவ்வக்கால நிலைக்குச் சிறப்புரிமையுடைய பண்களிலும் தீருப்பதீகங்களை அருளிச் செய்தனர்கள். தீருஞான சம்பந்தர் தீருமறைக் காட்டிலிருந்து பாண்டிநாட்டிற்கு எழுந்தருளி மதுரை யெல்லையில் நின்று தீருவாலவாய்த் தீருக்கோபுரத்தைக் கண்டு கைதொழுது போற்றிய நேரம் விடியற்காலமே என்பது பெரிய புராணத்தால் இனிது புலனும். விடியற்காலமாகிய பொழுதுக்குப் பொருந்த அப்பொழுது பின்னொயார் அருளிய தீருப்பதீகம் ‘மங்கையர்க்கரசி’ என்னும் முதற்குறிப்புடைய புறநீர்மைப் பதீகமாகும். புறநீர்மை (பூபாளம்) என்றபண், பள்ளியெழுச்சிக்குரிய விடியற்காலத்தீற் பாடத்தக்கடென்பது,

“ பாண் வரய் வண்டு நேர்திறம்பாடக்
காண்வரு குவளை கண்மலீ விழிப்ப ”

[அந்திமாலை - 75, 76]

என வரும் சிலப்பதீகாரத் தொடராலும்,

“ வண்டாகிய பள்ளியினர் த்துவரன் புறநீர்மை
என்கின்ற
பண்ணோப்பாட, குவணை கண்மலர்போல விழிப்பு”

என இதற்கு அரும்பதவுரையாசிரியர் எழுதிய உரைக் குறிப்பாலும் இனிது விளங்கும்.

காலையில் மருதமும், மாலையிற் செவ்வழியும், நன் ஸிரவிற் குறிஞ்சியும் பாடுதல் வேண்டும் என்பது பழந்தமிழ் இசைமரபு. இம்மரபினை,

“ யாழோர் மருதம் பண்ணை ” [மதுரைக் - 658]

எனவும்,

“ செவ் வழியாழினச நிற்ப
மாலையும் வந்தன்று ” [கலி 143, 38 - 41]

எனவும்,

“ ஒனியல் வார்மயிர் உள்ளினன் கொடிச்சி
பெருவரை மருங்கிற் குறிஞ்சிபாட

மறங்குல் மழகளி ற றங்கும் ” [அகம் - 102]

எனவும் வரும் சங்க இலக்கியத் தொடர்களால் நன்குணரலாம்.

“ பராலையாழோடு செவ்வழி பண்கொள
மாலை வானவர் வந்து வழிபடும் ”

என்றார் தீருநாவுக்கரசரும். இதனால் செவ்வழிப்பண் மாலைக் காலத்திற் பாடுதற்குச் சிறப்புரிமையுடைய தென்பது நன்கு புலஞ்சூல் காணலாம். தண்டியலங்காட்டத்தில் நூட்ப அணிக்கு உதாரணமாக அமைந்தது,

“பாடல் பயிலும் பணிமொழி தன்பணித்தோள் கூடல் அவாவாற் குறிப்புணர்த்தும்—ஆடவற்கு மென்றீந் தொடையாழின் மெல்லவே நைவந்தாள் இன்றீங் குறிஞ்சி யிசை”

என்ற வெண்பாவாகும். “இங்கே குறிஞ்சியிசையைப் பாடுதலாகிய தொழிலினாலே இடையாமத்திலே கூடுதற்கு நேர்ந்தாள் என்பது அநுமானித்தறியப்படும், குறிஞ்சிக்குச் சிறுபொழுது இடையாமமென அறிக்” என்பது மேற்காட்டிய பாடவின் பழையவுரை. இவ்விசை மரபுக்கு ஏற்பத் தீருவாவடுதுறை யாதீனத்தும், தருமபுர ஆதீனத்தும் ஆதீனத் தலைவரவர்கள் மார்கழி மாதத்தில் இடையாமத் திலே நித்திய கரும அனுட்டானங்களை முடித்துக்கொண்டு பூசை மடத்தில் வழிபாடு செய்யும்போது ஒதுவா மூர்த்திகள் குறிஞ்சிப்பன் ஒதுதலை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்றும், பிற்காலத்தில் ஒதுவதில்லையென்றும் ஆசிரியர் பொன்னேதுவாரவர்கள் எழுதியிருப்பது இங்கு நோக்கத் தக்கதாகும்.

அனுட்டுறையிறைவனுல் தடுத்தாட் கொள்ளப்பெற்ற நம்பியாரூர். தீருவதிகையை வணங்கச்சென்று தீருநாவுக்கரசர் கைத்தீருத்தொண்டு புரிந்த அத்தலத்தை மிதிக்க அஞ்சி அந்நகருட்புகாது அதன் அயலேயுள்ள சீத்தவட மடத்தில் இரவில் துயில்கொண்டார். அதிகைப்பெருமானே முதுமறையோராக அம்மடத்துள் வந்து சுந்தரருடன் உறங்குவார் போலிருந்து ஆரூர் சென்னியில் தீருவடி குட்டியருளினார். அப்பொழுது, சுந்தரர் ‘தம்மாளையறியாத சாதியாருளரே’ என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார் என்பது வரலாறு இப்பதிகம் கொல்லிக் கௌவாணம்

என்ற பண்ணில் அமைந்ததாகும். திருவொற்றியுரிலே சங்கிலியார்க்குக் கூறிய சூள் பிழைத்து அவ்வுரைவிட்டு நீங்கினமையாற் கண்களை யிழுந்து வருந்தீய சுந்தரர், காஞ்சியில் திருவேகம்படைப்பரவி இடக்கண் பெற்றுப் பல தலங்களையும் வணங்கி ஒருநாள் மாலைப்பொழுதில் திருவாரூரையடைந்து பறவையுண்மண்டளி யிறைவரைப் பாடிப் போற்றித் திருஅத்தயாமகாலத்தில் திருவாரூர்ப் பூங்கோயிலமர்ந்த பெருமானை ஏதிலார்போல் வினவிக் கைக்கிளைத் திணையிற் பாடிய திருப்பதிகம், ‘குருகுபாய்’ என்னும் முதற்குறிப்புடையதாகும். இப்பதிகம் கொல்லிப் பண்ணிற் பாடப்பெற்றதாகும்.

சுந்தரரால் நள்ளிரவில் பாடப்பெற்றனவாகச் சேக் கிழாரடிகள் குறித்த இவ்விரு பதிகங்களும் முறையே கொல்லிக்கொவாணம் கொல்லி என்ற பண்களில் அமைந்திருத்தலைக் கூர்ந்து நோக்குங்கால், இவ்விரு பண்களையும் இராப்பண்களாக வகுத்த முன்னேரது பகுப்பு முறையின் நுட்பம் இனிது புலனும்.

தேவாரத் திருப்பதிகங்களுக்குப் பண்வகுக்கச் செய்த திருமுறைகண்ட சோழன் காலத்தும் சேக்கிழார் காலத்தும் நிலவிய இசைமரபும், சாரங்க தேவர் சங்கீதரத்தனுகரத்திற் குறித்த தேவாரப் பண்களின் இசைமரபும் தமிழ் நாட்டில் இடைக்காலத்தில் வழங்கிய இசைமரபாகும். தேவாரத் திருப்பதிகங்களை முன்னேர் பாடிய இசைமுறையின்படி இக்காலத்தும் பாடிக்கேட்டு மகிழும் வண்ணம் தேவாரப் பண்களின் இலக்கணங்களை உணர்ந்துகொள்ளுதற்குச் சாரங்க தேவர் இயற்றிய இசைநூல் ஓரளவு துணிபுரியும்

நிலையில் அமைந்திருத்தல் காணலாம். தமிழ் முன்னேர் கண்ட ஏழ்பெரும்பாலை ஐந்து சிறுபாலை ஆகிய பண்ணிருபாலைகளும் நிலையான இசையுருவங்களாகும். இவற்றின் முதல் நாட்பு வேறுபடுமிடத்தும் இந்நிரல்களின் இசை வேறுபடுதலில்லை. சங்கீத ரத்தினாகாத்திற் கூறப்படும் இடைக்காலத்து மூர்ச்சனைகளோ அவ்வும் மூர்ச்சனைகளின் முதலில் நிற்கும் சுரத்தினாற் பெயர்பெற்றவை. அவை காகலி அந்தாங்களோடு கூடிவருதலாலே இசை வேறுபடுமிடத்தும் அவற்றின் பெயர் வேறுபடுதலில்லை.

இக்குறிப்புக்களை யுளத்திற்கொண்டு, தமிழர் வகுத்த நூற்று முன்று பண்களின் அமைப்பினையும் சங்கீதரத்தனுகாத்திற் குறிக்கப்பெற்ற மூர்ச்சனைகளையும் ஒப்புநோக்கி யாராய்ந்து, தேவாரப் பண்களின் இசையுருவங்களையும் அப்பண்கள் அமைந்த பதிகங்களுக்குரியனவாகப் பிற்காலத்தார் மேற்கொண்டு பாடிவரும் இராகங்களைப் பற்றி நாராத சங்கீத மகரந்தம், சதுரதண்டிப் பிரகாசிகை முதலிய வட மொழி யிசைநூல்களிற் காணப்படும் இசையமைதியையும் அருள்மிகு விபுலாநந்த அடிகளார் யாழ்நூல் தேவார இயலில் தெளிவாக விளக்கியுள்ளார்கள். தென்னாட்டு இசைத்துறையில் ஷட்ஜம் சுத்தரியிபம், சதுசுஞ்சி ரியிபம், சாதாரண காந்தாரம், அந்தா காந்தாரம், சுத்த மத்தியம், பிரதி மத்தியம், பஞ்சமம், சுத்த தைவதம், சதுசுருதி தைவதம், கைசிகி நிஷாதம், காகலி நிஷாதம் எனவழங்கும் பண்ணிடன்டு இசை நிலைகளும் முறையே ச, ர, ரி, க, கி, ம, யி, ப, த, தி, ந, நி, என்னும் குறியீட்டெழுத்துக்களால் யாழ்நூலிற் குறிப்பிடப்பட்டன. யாழ்நூலாசிரியர் கூறிய விளக்கங்களை அடியொற்றித் தேவாரப் பண்களைப்பற்றி அறிந்துகொள்ளத்

தக்க குறிப்புக்களை ஈண்டு ஒருசிறிது தொகுத்து நோக் குதல் இன்றியமையாததாகும்.

13. செவ்வழி

மூல்லைப் பெரும்பண்ணுய், நூற்றுமுன்று என்னும் பண் வரிசையில் 13 என்னும் எண் பெற்றது செவ்வழி என்ற பண்ணுகும். இரண்டாந் திருமுறையில் 113 முதல் 122 வரையுள்ள பதிகங்கள் செவ்வழிப் பண்ணுக்கு உரியன. இது மாலைப்பொழுதிற் பாடுதற் குரியதென்பது முன்னர் விளக்கப்பெற்றது. கிரமவழக்கு வீழ்ந்த இடைக் காலத்தில் இவ்வரையறை மாறியதும் உண்டு. சேக்கிழா ரடிகள்,

“மாறுமுதற் பண்ணின் பின் வளர்முல்லைப் பண்ணுக்கி ஏறிய தாரமும் உழையும் கழுமைகொள விடுந்தானம் ஆறுலவுஞ் சடைமுடியார் அஞ்செழுத்தின் இசைபெருகக் கூறிய பட்டநைக் குரலாங் கோடிப்பாலையின் நிறுத்தி”
(பெரிய-ஆனுயர்-25)

என மூல்லைப்பண்ணுக்குக் கோடிப்பாலை கொண்டதுமன்றி அது தாரமும் உழையும் கிழுமைகொளும் எனவும் கூறி யிருத்தலால், கரகரப்பிரியா ராகத்தினைக், காந்தார நிஷாத சுரங்கள் அம்ச சுரமாகக்கொண்டு பாடுமிடத்துச் செவ்வழிப் பண்ணின் உருவும் தோன்றும் என்பர் யாழ் நூலார். செவ்வழிப் பண்ணிலமைந்த பதிகங்களைப் பிற் காலத்தார் எதுகுல காம்போதியிற் பாடுதலை மரபாகக் கொண்டனர்.

17. தக்கராகம்

பாலைப்பெரும்பண்ணில் தோன்றிய ‘அராகம்’ என்னும் தீற்தின் அகநிலையாய்ப் பண்வரிசையில் 17 என்

நூம் என்பெற்று நிற்பது தக்கராகம். இது முதல் தீரு முறையில் 23 முதல் 46 வரையுள்ள பதிகங்களிலும், ஏழாந் தீருமுறையில் 13 முதல் 16 வரையுள்ள பதிகங்களிலும் அமைந்துள்ளது.

“டக்க என்னும் இராகமானது, சட்ஜ, மத்யமா, கை வதி என்னும் ஜாதிராகங்களிலே தோன்றி, அற்ப பஞ்சம முடையதாய், சட்ஜசரத்தை முதல் முடிவு கிழமையாகப் பெற்றுக் காகலீ அந்தரங்களோடு கூடி வருவது; ஆத்ய மூர்ச்சனையினைக் கொண்டது; உருத்திரருக்கு உவந்தது; கார்காலத்திற்கு உரியது; பெருமிதம் மருட்கை வெகுளி என்னும் சுவைகளையுடையது; போர் வீரங்கொடு தொடர் புடையது” என்றும், “டக்க ராகத்தின் விபாகங்யாகிய தேவாரவர்த்தநீ பஞ்சம் அம்சம், பஞ்சம் கிரகம். சட்ஜ நியாசம் உடையது; சம்பூரணமானது” என்றும் சாரங்க தேவர் கூறுவர். இதன் ஆளத்தியினை நோக்குமிடத்து ரிஷிபம் நிங்கியும் பஞ்சமம் (ஒருமுறை மாத்திரம் தோற்றி) அற்பமாகவும் நிற்றல் புலனும். மத்தியமக்கிராமத்து ‘சௌவீரி’ என்னும் மூர்ச்சனையினை ஆத்ய மூர்ச்சனையெனக்கொள்ளலாம். காகலீ அந்தரங்களோடு கூடிய நிலையில் அது மேசகல்யாணி மேளத்திற்கு ஒப்பாகும். ‘யபதநிசரிக’ என்ற நிரவில் பஞ்சம ரிஷிபங்கள் நிங்குதல், ‘சரிகமபதநி’ என்ற நிரவில் ரிஷிபதைவதங்கள் நிங்குதலாகும். ஆதலால் கிமிபநி - நிதிபமிகிரி என ஒளடவ சம்பூரணமாக இப்பண்ணின் உருவத்தைக் கொள்ளலாம் என்பர் யாழ் நூலாசிரியர். தக்கராகப் பதிகங்களைக் கண்ணட காம்போதியிலும், காம்போதியிலும் பாடுதல் பிற்கால வழக்கமாகும்.

21. புறநீர்மை (நேர்திறம்)

இது பாலீயாழ்த்திறங்களுள் ‘நேர்திறம்’ என்பதன் அகநிலீயாய்ப் பண்வரிசையில் 21 என்னும் எண் பெற்றது. இப்பண் முன்றுந் தீருமுறையில் 118 முதல் 123 வரையுள்ள பதிகங்களிலும், ஏழாந்திருமுறையில் 83 முதல் 85 வரையுள்ள பதிகங்களிலும் அமைந்துள்ளது. இது விடியற்காலத்திற் பாடுதற்குரிய பண்ணெண்பது முன்னர்க்குறிக்கப்பட்டது. இதனை இக்காலத்தார் ‘பூபாளம்’ என வழங்குவர். புறநீர்மைப் பதிகங்களைப் பூபாளத்திலன்றி ஸ்ரீகண்டி என்ற இராகத்திலும் பாடும் வழக்கம் பிற்காலத்தில் இருந்தென்பது தீருவாவட்டுறையாதீன ஏட்டுச் சுவடியிற்கண்ட குறிப்பினாற் புலனும்.

25. பஞ்சமம்

பாலீப்பெரும் பண்ணின் ‘உறுப்பு’ என்னுந் திறத்தின் அகநிலீயாய்ப் பண் வரிசையில் 25 என்ற எண் பெற்றது. இப்பண் முன்றுந் தீருமுறையில் 56 முதல் 66-வரையுள்ள பதிகங்களிலும், ஏழாந்திருமுறையில் 97 முதல் 100 வரையுள்ள பதிகங்களிலும் பொருந்தியுள்ளது.

‘பஞ்சமம் என்னும் இராகமானது, மத்தியமா, பஞ்சமீ என்னும் ஜாதி ராகங்களில் தோன்றிக் காகலீ அந்தாங்களோடு கூடிப் பஞ்சம சுரத்தினை முதல், கிழமை, ஆகப்பெற்று வருவது; ஹ்ரங்யகா என்ற முங்சனையை யுடையது; காமனை அதி தெய்வமாகப் பெற்றது; முதுவேனிற் பருவத்துக்கு உரியது; நகை உவகை என்னும் சுவைகளை யுடையது; ‘விளைவு’ என்னும் நாடகச் சந்தியுள் வருவது’’ என்பர் சாரங்க தேவர்.

காகல் அந்தரங்களோடு கூடியவழி ஹ்ராஷ்யகா என்னும் மூர்ச்சனையானது, இக்காலத்து அரிகாம்போதி மேளத்தை ஒப்பது. இம்மேளத்தில் ஆரோகணத்தில் காந்தார தைவதங்கள் நீங்கிய ரிமபந்-நதிபமகிரி என்னும் ஒளடவ சம்பூரண உருவம் பஞ்சமப் பண்ணுக்கு உரியது என்று கொள்வர் யாழ் நூலார். பஞ்சமப் பதிகங்களைப் பிற்காலத்தார் ஆகிரி ராகத்திற் பாடுதலை வழக்கமாகக் கொண்டனர்.

37. நட்ட பாடை (நெவளம்)

குறிஞ்சிப் பெரும்பண்ணின் அகநிலையாய்ப் பண் வரிகையில் 37-என்னும் எண் பெற்றது நட்டபாடை. பழந்தமிழ் நூல்களில் ‘நெவளம்’ என வழங்கப்பெற்ற பண்ணின் பெயரே வடமொழியில் ‘நாட்யபாஷா’ என்றுகி மீண்டும் தமிழில் நட்டபாடையெனத் தீரிந்து வழங்குகிறது.¹

இப்பண் முதல் திருமுறையில் | முதல் 22 வரை யுள்ள பதிகங்களிலும் ஏழாந் திருமுறையில் 78 முதல் 82 வரையுள்ள பதிகங்களிலும், பதினெடுராந் திருமுறையில் அம்மையார் அருளிய, “கொங்கை தீரங்கி” என்னும் முதற்

-
1. தமிழர் வழங்கிய நெவளம் என்னும் பண்ணினை வடநாட்டார் கைப்பற்றி, வேசர ஷாடவத்திற்குப் பாஷாங்க ராகமாக்கி, ‘நாட்யா’ எனப் பெயர் புனைந்தார்கள். வேற்று மொழியிலிருந்து எடுத்து, வடமொழி வழக்கிற சேர்க்கப் பட்டதெனக் குறிப்பதற்காக, இது ‘நாட்டிய பாஷா’ எனவும் வழங்கப்பட்டது. தமிழர் தாம் இழந்த பொருளினை அடையாளம் கண்டறிய மாட்டாதராய், ‘தமிழ்’ என்பதைக் குறித்து நின்ற ‘பாஷா’ என்னும் சொல்லைப் ‘பாடை’யாக்கி, நட்ட பாடைப் பெயர் வழங்கி யிடர்ப்பெடுவாராயினர், இனி, இப்பண்ணினை ‘நெவளம்’ என வழங்குவதே முறையாகும்’, [யாழ் நூல் - பக்கம்-286]

குறிப்புடைய முத்த திருப்பதிகத்திலும் அமைந்துளது, இதனை வேசரவாடவத்தின் பாஷாங்கமாகக் கொள்வ சாரங்கதேவர். வேசரவாடவம் என்பது, சட்ஜ மத்தியமா என்னும் ஜாதி ராகத்தில் தோன்றி, மத்திம சுரத்தை முதல், முடிவு, கிழமையாகக் கொண்டு, காசல் அந்தங்களோடு கூடி மத்திம மாதியான மூர்ச்சனையை யுடையதென்பர். மத்திம மாதியான மூர்ச்சனை யென்பது, குரல் குரலான செம்பாலையைக் குறிக்கும். இக்காலத்தார் இதனை அரிகாம்போதி மேளம் என்பர்.

இனி வேசரவாடவத்தின் பாஷாங்கமாய், நாட்யா எனப் பெயர்பெற்று நின்ற இராகம், சட்ஜத்தைக் கிரக சுரமாகவும் மத்திமத்தை நியாச சுரமாகவும் பெற்றது. மேலும் இது மத்திமத்தை நிறைந்த சுரமாகப் பெற்றுப் பஞ்சமத்தை விட்டது எனக் கூறப்பட்டிருத்தலால் இதன் உருவும் ரிகிமதிந என்பதாகும் என்றும், எனவே இப்பண்ணுக்குரியதாக இக்காலத்தார் வழங்கும் நாட்டைக்குறிஞ்சி யென்னும் இராகம் இப்பண்ணுக்குப் பொருத்தமானதே பென்றும் கூறுவர் யாழ் நூலாசிரியர். நட்பாடைப் பதிகங்களை நாட்டைராகத்திலும் பாடும் வழக்கம் உண்டெனத் தெரிகிறது.

38. அந்தாளிக் குறிஞ்சி

குறிஞ்சிப் பெரும் பண்ணில் நைவளம் என்ற தீற்ததின் புறநிலையாய்ப் பண் வரிசையில் 38 என்னும் எண் பெற்றது அந்தாளி என்ற பண்ணுகும். இது குறிஞ்சிப் பெரும் பண்ணின் திருங்களுள் ஒன்றென்பது தோன்ற அந்தாளிக் குறிஞ்சி என வழங்கப்பெற்றது. முன்றூந் திருமுறையில்

124, 125-ஆம் பதிகங்கள் இப்பண்ணில் அமைந்தன. இதன் பழைய இசையுருவம் இதுவெனத் தெரிந்துகொள்ள இயலவில்லை. இப்பண்ணமைந்த பதிகங்களைச் சைல தேசாட்சி என்ற இராகத்தீவும் சாமா இராகத்தீவும் பாடு தமிழ் வழக்கமாகக் கொண்டனர் பிற்காலத்தார்.

41. காந்தாரம்

அறிஞுசிப் பெரும்பண்ணின் அகநிலையாய்ப் பண் வரிசையில் 41 என்னும் எண்பெற்று நின்றது காந்தாரம். இப்பண், இரண்டாந் தீருமுறையில் 54 முதல் 82 வரை யுள்ள பதிகங்களிலும், நான்காந் தீருமுறையில் 2 முதல் 7 வரையுள்ள பதிகங்களிலும், ஏழாந் தீருமுறையில் 71 முதல் 75 வரையுள்ள பதிகங்களிலும் அமைந்துள்ளது.

“காந்தார பஞ்சமத்தின் பாண்டிகராகமாகிய காந்தாரி என்பது, ஷட்ஜ மத்திமங்களால் அலங்கரிக்கப் பெற்றுத் தைவதம் இன்றி வரும் என்பர் சாரங்கதேவர். “காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாடு” என ஆனுடைய பின்னையார் கூறுதலால், சாரங்கதேவர் கூறிய காத்தாரியே காந்தாரப்பண் எனக் கொள்ளுதல் பொருந்தும் எனவும், சங்கீத ரத்தஞகாத்தில் தேவார வர்த்தநீயாகிய கெளசிகத்தை யடுத்து இப்பண் கூறப்பட்டிருத்தல் இதனை வளியறுத்தும் எனவும், செம்பாலைக்குரிய ரிகிம பதிந என்னும் உருவில் தைவதம் நீங்கலாக எஞ்சி நின்ற ரிகிமபந என்னும் சுத்தஷாடவ வருவத்தைக் காந்தாரப் பண்ணுக்கு உருவமாகக் கொள்ளலாம் எனவும், பாலைப் பெரும்பண்ணின் ஆசான் என்னுந் தீற்ததின் அகநிலையாய் 33 என்னும் எண்பெற்ற காந்தாரத்தை நாரத சங்கீத

மகரந்தம் கூறிய தேவகாந்தாரத்துக்கு ஒப்பாகக் கொள்ளுமிடத்து ரிகிமிதிநி என்னும் சுத்த ஷாடவங்ருவம் பெறும் எனவும் யாழ் நூலாசிரியர் காரணங்காட்டி விளக்கி யுள்ளார்.

46. பழும் பஞ்சரம்

குறிஞ்சிப் பெரும் பண்ணில் ‘பஞ்சரம்’ என்னுந்திறத் தின் புறநிலையாய்ப் பண்வரிசையில் 46 என்னும் எண் பெற்றது பழும் பஞ்சரம் என்ற பண்ணுகும். இது நான் காந் திருமுறையில் 14, 15-ஆம் பதிகங்களிலும், ஏழாந் திருமுறையில் 47 முதல் 53 வரையுள்ள பதிகங்களிலும் அமைந்துள்ளது. இதன் பழைய வருவம் இதுவென விளங்கவில்லை. பிற்காலத்தார் இப்பண்ணமைந்த பதிகங்களைச் சங்கராபரண டாகத்திற் பாடுதலை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

47. மேகராகக்குறிஞ்சி

இது, குறிஞ்சிப் பெரும்பண்ணின் ‘பஞ்சரம்’ என்னுந் திறத்தின் அருகியலாய்ப் பண் வரிசையில் 47 என்னும் எண் பெற்றது. இதனை நாரத சங்கீத மகரந்தம் கூறும் ‘மேகரஞ்சி’ என்னும் இராகமாகக் கொள்ளுமிடத்து ம- முதலாகிய மூர்ச்சனையில் தைவத நிஷாதங்கள் நீங்கிய உருவம் இதன் உருவாகும். மபதநி சரிக என்ற நிரலில் உள்ள தநி என்பன, சரிகம பதநி என்ற நிரலில் க ம ஆகுமாதலின் அரிகாம்போதி மேனத்தில் காந்தாரம் மத்தி மம் நீங்கிய ‘ரிபதிந்’ என்ற சுத்த ஒளடவ வருவம் மேகராகக் குறிஞ்சியின் உருவமெனக் கொள்ளலாம்

என்பர் யாழ் நூலார். இப்பண்ணமைந்த பதிகங்களை நீலாம்பரி ஏரக்த்திற் பாடுதல் பிற்கால வழக்கமாகும்.

45. கொல்லிக்களவாணம்

குறிஞ்சிப் பெரும்பண்ணில் ‘படுமலை’ என்னுந்திறத்தின் அகநிலையாய்ப் பண்வரிசையில் 49-என்னும் என் பெற்றது கெளவாணம் என்ற பண்ணைகும். முன்றுந்திருமுறையில் 42-ஆம் பதிகத்திற்கும் ஏழாந்திருமுறையில் 38 முதல் 46 வரையுள்ள பதிகங்களுக்கும் உரியதாகக் குறிக்கப்பெற்ற கொல்லிக்கெளவாணம் என்ற பண், நூற்றுமுன்று பண்களுள் ஒன்றுக் மேலே குறித்த கெளவாணம் என்ற பண்ணைக்கேவே இருக்கலாம் என்பர் யாழ்நூலார். இப்பண்ணின் பழைய உருவம் நன்கு புலப்படவில்லை. இப்பண்ணமைந்த பதிகங்களைப் பிற்காலத்தாருட் சிலர் ‘சிந்து கண்டா’ என்ற இராகத்திலும் பலர் ‘நவரோசு’ என்ற இராகத்திலும் பாடுதலை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

54. பழந்தக்கராகம்

இது, குறிஞ்சிப் பெரும்பண்ணில் ‘மருள்’ என்னுந்திறத்தின் புறநிலையாய்ப் பண்வரிசையில் 54-என்னும் என் பெற்றது. இப்பண் முதல் தீரு முறையில் 47 முதல் 62 வரையுள்ள பதிகங்களிலும், நான்காந்திருமுறையில் 12, 13-ஆம் பதிகங்களிலும் அமைந்துளது. இதன் பழையவருவாம் இதுவெனத் தீட்டமாகத் தெரியவில்லை. பிற்காலத்தார் பழந்தக்க ராகப் பதிகங்களைச் ‘சுத்தசாவேரி’ என்னும் இராகத்திற் பாடுதலை வழக்கமாகக் கொண்டனர்.

61. குறிஞ்சி

குறிஞ்சிப் பெரும்பண்ணின் ‘அரற்று’ என்னுந் திறத்தின் அகநிலையாய்ப் பண் வரிசையில் 61-என்னும் என் பெற்றது குறிஞ்சி யென்றன் பண். இதுமுதல் திருமுறையில் 75 முதல் 103 வரையுள்ள பதிகங்களிலும் நான்காந் திருமுறையில் 21-ஆம் பதிகத்திலும், ஏழாந் திருமுறையில் 90 முதல் 94 வரையுள்ள பதிகங்களிலும் பொருந்தீயுள்ளது. இதனை நாராத சங்கீத மகரந்தம் கூறும் ‘குருஞ்சி’ யென்னும் இராகமெனக் கொள்ளுமிடத்து, ம-முதலாகிய செம்பாலையில் ‘நி’ குறைந்ததாகக் கொள்ள வேண்டும் என்றும், ம-முதலாகிய நிரவில் ‘நி’ குறைவதூ, ச-முதலாகிய நிரவில் ‘ம’ குறைவதாகுமா தாலால் ‘ரிகிபதிந்’ என்னும் சுத்த ஷாடவவுருவத்தைக் குறிஞ்சிப்பண்ணுக்கு உரியதாகக் கொள்ளலாம் என்றும் யாழ்நூல் கூறும். குறிஞ்சிப்பண் ஷாமைந்த பதிகங்களை ‘மலகிரி’ என்ற இராகத்திலும் அரிகாம்போதி எதுகுலகாம்போதி என்ற இராகங்களின் கலப் பிலும் பாடுதல் பிற்கால வழக்கமாகும்.

62. நட்டராகம்

குறிஞ்சிப் பெரும் பண்ணின் ‘அரற்று’ என்னுந் திறத்தின் புறநிலையாய்ப் பண்வரிசையில் ‘62’ என்னும் எண் பெற்றது நட்டராகம். இப்பண். இரண்டாந் திருமுறையில் 97 முதல் 112 வரையுள்ள பதிகங்களிலும். ஏழாந் திருதிருமுறையில் 17 முதல் 30 வரையுள்ள பதிகங்களிலும் அமைந்துளது. “நார்த என்னும் இராகமானது, மத்யமா, பஞ்சமீ என்னும் ஜாதிராகங்களே பிறந்தது; பஞ்சமத்தைக் கிழமையாகவும் முதலாகவும் கொண்டது; காகவி

யோடு கூடியது; பஞ்சம் முதலாகிய மூர்ச்சனையை யுடையது; நகை, உவகை என்னும் சுவைகளைப் பொருந்தி யது; தூர்க்கையை அதிதேய்வமாகக் கொண்டது’ என்பர் சாரங்கதேவர்.

பஞ்சம் முதலாகிய சுத்தவிட்ஜா என்னும் மூர்ச்சனையானது நடபெரவி மேளமாகும் பஞ்சம் ஆதார சுருதி யாக நிற்க, பஞ்சம் சதுசுருதிகைவதம், கைசிகி நிஷாதம் விட்ஜம், சதுசுருதி ரிஷிபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சம் என எடுக்க நடபெரவி மேளமாகும். இந்நிரவில் எதவதறிஷ்டபூங்களை நீக்குதல், ‘சரிகமபதநிசு’ என்னும் நிரவில் ரிஷிப பஞ்சமங்களை நீக்குதலாகும். யாழ் நூலார் கொண்ட குறியீட்டின்படி ‘நர்த என்னும் இராகத் தீன் உருவம் ‘கமபதந’ என்பதாகும். சதுர்தண்டிப் பிரசாசிகை அநுபந்தத்தில் 20-ஆம் மேளத்தீன் கீழே “பஞ்சம் ரிஷிப வர்ஜிதமும், ஆகவே ஒளுவெழும், ஷட்ஜக்ரஹத்தோடு கூடியதுமான ஹிந்தோளம் என்பது அறிஞர்களால் எல்லாக்காலத்திலும் பாடப்படுவதாம்” எனக் கூறப்படுதலின், நட்டராகமானது இக்காலத்தில் தென்னாட்டில் ‘இந்தோளம்’ என்ற பெயருடன் வழங்கும் இராகத்திற்கு ஒப்பானது என்பர் யாழ்நூலாசிரியர். பிற்காலத்தார் நட்டராகப் பதி கங்களைப் பந்துவராளியிற் பாடி வருகின்றனர்.

64. வியாழக் குறிஞ்சி

இது, குறிஞ்சிப் பெரும்பண்ணில் ‘அரற்று’ என்னுந் திறத்தின் பெருகியலாய்ய பண் வரிசையில் 64 என்னும் எண் பெற்றது. இப்பண் முதல் திருமுறையிப் 104 முதல் 128 வரையுள்ள பதிகங்களிற் பொருந்திட்டனது. இதன்

பழைய இசையருவம் இதுவெனப் புலப்படவில்லை. பிறகாலத்தார் வியாழக் குறிஞ்சிப் பதிகங்களைச் சொந்திரம் என்ற இராகத்திற் பாடி வருகின்றனர்.

65. செங்குருத்தி செந்திறம்)

குறிஞ்சிப் பெரும்பண்ணில் ‘செந்திறம்’ என்னுந் தீற்தின் அகநிலையாய்ப் பண் வரிசையில் 65 என்னும் எண் பெற்றது செந்துருத்தி. இது, செம்பாலையிலே தோற்றிய தீறமாதவின் செந்திறம் என வழங்கப்பெறும். இப்பண் ஏழாந்திருமுறையில் 95-ஆம் பதிகத்தில் அமைந்துள்ளது. நாரத சங்கீத மகரந்தம் என்ற நூலில் ம-முதலாகிய முர்ச்சனையில், ரி, த இல்லாமல் தோற்றுவது ‘மதுமாதவி’ என்ற இராகம் எனக் குறிக்கப்பெற்றது. ச-முதலாகிய சரிகிமபதிந என்னும் செம்பாலை (அரிகாம் போதி) நிரவில் கி. தி நீங்க எஞ்சி நிற்கும் ‘ரி ம ப ந்’ என்பது இதன் உருவம் எனவும், ‘மதுமாதவி’ என்ற பெயரே மத்தியமாவதி எனத் திரிந்தது எனவும் கொள்வர்யாழ்நூலார்.

69. தக்கேசி

மருதப் பெரும்பெண்ணின் ‘நவிர்’ என்னுந் தீற்தின் அகநிலையாய்ப் பண் வரிசையில் 69 என்னும் எண் பெற்றது தக்கேசி. இப்பண், முதல் திருமுறையில் 63 முதல் 74 வரையுள்ள பதிகங்களிலும், ஏழாந்திருமுறையில் 54 முதல் 70 வரையுள்ள பதிகங்களிலும் பொருந்தியுள்ளது. இதனை ‘டக்க கைசிகம்’ என வழங்குவர் சாரங்கதேவர்.

“தைவதீ, மத்தியமா என்னும் ஜாதி ராகங்களிலிருந்து தோன்றித் தைவத்தை முதல் முடிவு கிழமையாகக் கொண்டு காகலீ அந்தரத்தோடு கூடி உத்தராயதா என்னும் மூர்ச்சனையெடுதைது, டக்க கைசிகம். இது, இளிவரல் அச்சம் என்னும் சுவைகளைப் பெற்றது; மகா காளருக்கும் மன்மதனுக்கும் உவப்பை விளைவிப்பது” என்றும், “மத்திமத்தை முதலாகவும் கிழமையாகவும் தைவத்தை முடிவாகவும் பெற்று நிகசத என்னும் இசைகளோடு கூடிநின்ற ‘தீராவிடி’ என்னும் இராகம் டக்க கைசிகத்தின் விபாஷா ஆகும்” என்றும் சங்கீத ரத்தஞகரம் கூறும்.

தக்கேசிப்பண் மருதப் பெரும்பண்ணின் அகநிலையாதலால், அரும்பாலையில் (தீரசங்கராபரணத்தில்) பிறக்கவேண்டுமென்பது இடைக்காலத்து மரபு. காகலீ அந்தரங்களோடு கூடிய மூர்ச்சனைகளிலே ஷ்ட்ஜாதி மூர்ச்சனையே தீரசங்கராபரணமாகும். ஆதலால் மேலே தந்த குறிப்புக்களுக்குப் பொருந்தும் வண்ணம் தக்கேசியை ‘கி மி தி நி’ என்னும் சுத்த ஒன்றுவ ராகமாகக் கொள்வர் யாழ்நூலார். தக்கேசிப் பதிகங்களைப் பிற்காலத்தார் காம்போதியிற் பாடி வருகின்றனர்.

70. கொல்லி

இது, மருதப் பெரும்பண்ணின் ‘நவிர்’ என்னுந்திறத்தின் புறநிலையாய்ப் பண்வரிசையில் 70-என்னும் எண் பெற்றது. இப்பண் மூன்றைந் தீருமுறையில் 24 முதல் 41 வரையுள்ள பதிகங்களிலும், நான்காந் தீருமுறையில் முதற் பதிகத்திலும், ஏழாந் தீருமுறையில்

31 முதல் 37 வரையுள்ள பதிகங்களிலும் அமைந்துள்ளது. திருநாவுக்கரசர் அருளிய திருநேரிசை, திருவிருத்தம் என்ற பதிகங்களையும் கொல்லிப் பண்ணுக்கு உரியவாக இடைக் காலத்தார் கொண்டனர். கொல்லியின் பழைய இசையுருவும் இதுவெனத் திட்டமாகக் கூறுதற்கியலவில்லை. கொல்லிப் பண்ணுக்குரிய பதிகங்களைப் பின்னுள்ளோர் ‘நவரோசு’ என்னும் இராகத்திற் பாடுதலை மரபாகக் கொண்டுள்ளனர்.

73. இந்தளம்

மருதப்பெரும் பண்ணின் ‘வடுகு’ என்னுந் திறத்தின் அகநிலையாய்ப் பண்வரிசையில் 72-என்னும் எண் பெற்றது இந்தளம். இப்பண் இரண்டாந் திருமுறையில் । முதல் 39 வரையுள்ள பதிகங்களிலும், நான்காந் திருமுறையில் 16, 17, 18-ஆம் பதிகங்களிலும், ஏழாந் திருமுறையில் । முதல் 12 வரையுள்ள பதிகங்களிலும், பதினேராந் திருமுறையில் உள்ள ‘எட்டியிலவும்’ என்னும் முதற் குறிப் புடைய முத்த திருப்பதிகத்திலும் அமைந்துள்ளது, அன்றியும் திருநாவுக்கரசர் அருளிய திருக்குறுந்தொகைப் பதிகங்கள் இந்தளப்பண்ணுக்கு உரியவாகக் குறிப்பிடப் பெற்றுள்ளன.

‘ஹிந்தோளகம் என்னும் இராகமானது தைவதி, ஆர்ஷிபி என்னும் ஜாதி ராகங்களிலே தோன்றி, ரிஷப தைவதங்கள் இன்றி, முதல் முடிவு கிழமை என்னும் முன்றும் ஷ்டஜரமாக வருவது, சுத்தமத்ய என்னும் மூர்ச் சனையைக் கொண்டது. பெருமிதம் மருட்கை வெகுளி என்னும் சுவைகளையுடையது; இளவேனிற் காலத்திற்கு ஏற்றது; மகரக் கொடியோனுய மன்மதனை அதிதெய்வமாகக்

கொண்டது” எனச் சங்கீத ரத்தனுகரம் கூறும். இதற் குரிய அலங்காரமும் வேறு பல குறிப்புக்களும் அந்நாலில் இடம் பெற்றுள்ளன.

மேலே சாரங்கதேவர் குறித்த சுத்தமத்யா மூர்ச் சனைக்கு ஒப்பானது கரகரப்பிரியா மேனம். அது ஷட்ஜம், சதுக்ருதி ரிஷிபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சதுக்ருதி தைவதம், கைசிகி நிஷாதம், என நிற்குமாதலின் இதன் உருவம் ‘ரிகிமபதிந்’ எனக் கொள்ளலாம். இவ்வரிசையில் ரிஷிப தைவதம் இரண்டும் நீங்கியது ஹிந்தோள் ராகம். ஆகவே அதன் உருவம் ‘கமபந்’ ஆகும். இனி. இக்காலத்தில் ஹிந்தோளம் என்ற பெயரில் வடநாட்டில் வழங்கும் இராகம், மேச கல்யாணி மேனத்தில் தோன்றிப் பஞ்சம ரிஷிபமின்றிக் ‘கிணித்தி’ என்னும் உருப்பெற்று நிற்பது. இவற்றின் வேருக வேங்கடமகி கூறிய ஹிந்தோள் ராகம், நடபைரவி மேனத்தில் தேரன்றிப் பஞ்சம ரிஷிப மின்றிக் ‘கமதந்’ என்னும் உருப்பெற்று நிற்பது. ஹந்தோளம் என்ற பெய ரால் மேலே குறிப்பிட்ட முன்று இராகங்களிலும் காலத் தால் முற்பட்டது சாரங்கதேவர் கூறும் இந்தோளமே. ஆத லால் சங்கீத ரத்தனுகரம் கூறும் ஹிந்தோள் ராகத்தையே தேவாரத்தில் வரும் இந்தளப்பன்னின் உருவமாகக் கொள்ளுதல் வேண்டும். சாரங்கதேவர் ஹிந்தோளத்திற்கு இலக்கணங் கூறுங்கால் ‘காகலீ கலித்’ எனக் குறித்தா ராயினும், ‘கமபந்’ என்னும் உருவம் தமிழ் முன்னேர் வகுத்த நூற்றுமூன்று பண்சளுள் வாராமையால் இவ்வி டத்தில் இந்தளப் பண்ணுக்குச் கைசிகிநிஷாதம் கொள் வது இன்றியமையாததாயிற்று எனவும், காகலீயந்தஷங்

களோடு கூடி வருங்கால் தீரசங்கராபரணம் கொள்ளுதற் குரியதெனவும், அங்ஙனங் கொண்டால் இந்தனப் பண்ணின் உருவும் ‘கிமபநி’ ஆகும் எனவும், வடநாட்டில் வழங்கும் ‘தெலுங்க’ என்னும் இராகமும், 36-ஆம் மேளத் தீற் பிறந்த ‘கம்பீரநாட்’ என்னும் இராகமும் இவ்வருவினாலே யெனவும், விழுவாநந்த அடிகளார் யாழ் நாளில் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

தமிழ்ப்பண்ணுகிய இந்தனம் ‘வடுகு’ என்ற பெயராலும் வழங்கப்பெற்றுள்ளது. எனவே தமிழ் நாட்டில் ‘வடுகு’ என்ற பெயரால் வழங்கும் இந்தனமும், வடநாட்டில் ‘தெலுங்க’ என்ற பெயரால் வழங்கும் இந்தனமும் ஒன்றேயென்பது நன்கு துணியப்படும். இந்தனப்பதிகங்களை வளிதபஞ்சமியிலும் நாத நாயக்கிரியையிலும் பாடும் வழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டதாகும்.

76. காந்தார பஞ்சமம்

மருதப்பெரும் பண்ணின் ‘வடுகு’ என்னுந் தீறத்தின் பெருகியலாய்ப் பண்வரிசையில் 76-என்னும் எண் பெற்றது காந்தாரபஞ்சமம். இது, முன்றுந்திருமுறையில் 1-முதல் 23வரையுள்ள பதிகங்களிலும், நான்காந்திருமுறையில் 10, 11-ஆம் பதிகங்களிலும், ஏழாந்திருமுறையில் 75-ஆம் பதிகத்திலும் அமைந்துள்ளது.

“காந்தாரபஞ்சமம் என்பது, காந்தாரி, ரக்தகாந்தாரி என்னும் ஜாதிராகங்களிலே தோன்றிக் காந்தாரசுரத்தினை முதல் முடிவு கிழமையாகப் பெற்று வருவது; ஹாரினுஸ்வா என்னும் மூர்ச்சனையுடையது; இராகுவை

அதிதெய்லமாகக் கொண்டது; நகை, மருட்கை, அவலம் என்னும் சுவைகளோடு பொருந்தியது” எனச் சங்கீத ரத்தஞ்சுகரம் கூறும்.

ஹாரினாஸ்வர மூர்ச்சனை மேசகல்யாணியாகும். அதன் உருவத்தை ‘ரிகிமிபதி’ எனக் கொள்ளலாம். இந்திரவில் நி, மி என்னும் சுரங்கள் நீங்க எஞ்சி நிற்பது ‘ரிகிபதி’. இதுவே காந்தாரபஞ்சமத்தின் உருவம். இக்கால வழக் கிலே இவ்வருவமுடையது மோகனராகமாகும். எனினும் இடைக்காலத்தார் கரகரப்பிரியா ராகத்தை முதல் மேள மாகக் கொண்டார்கள். ஆதலால் ஷட்ஜம், சதுசுருதி ரிஷிபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சதுசுருதி தைவதம், கைசிகிநிஷாதம், ஷட்ஜம் என எடுத்துப் பின்பு அந்திரவிலே சாதாரண காந்தாரம் முதல் சாதாரண காந்தாரம் வரையும் இசைக்க மேசகல்யாணி மேளமாகும். இதன்கண் ரிஷிப தைவதங்களை நீக்க, காந்தார பஞ்சமத்தின் உருவம் வந்தெய்தும் என்பர் யாழ் நூலார். காந்தார பஞ்சமப் பதிகங்களைக் கேதார கெளனையிற்பாடுதல் பிற்கால வழக்கமாகும்.

80. கெளசிகம்

மருதப்பெரும் பண்ணின் ‘வஞ்சி’ என்னுந் திறத்தின் பெருகியலாய்ப் பண்வரிசையில் 80 என்னும் எண் பெற்றது கெளசிகம். முன்றுந்திருமுறையில் 43 முதல் 55 வரை யுள்ள பதிகங்கள் கெளசிகப் பண்ணுக்கு உரியன.

“கைசிகீ என்னும் ஜாதி ராகத்தில் தோற்றி; சட்சத்தினை முதல், கிழமை, முடிவு ஆகக்கொண்டு, அற்ப தைவதம்

உடையதாய்க் காகலியோடு கூடி வருவது மாளவ கைசிகம். இது சட்ஜம் முதலாகிய மூர்ச்சனையுடையது; வீரம், வெகுளி, வியப்பு என்னும் சுவைகளோடு வருவது, முன்பனிக்காலத்திற்கு உரியது” எனவும் “மாளவ கைசி கத்தின் விபாஷாவாக அமைந்த தேவாரவர்த்தநீ என்ற இராகம், சட்ஜத்தை அம்சமாகவும் பஞ்சமத்தை நியாச மாகவும் பெற்றுக் காந்தார நியாதசரங்கள் விடுபட்டு நிற்பது” எனவும் கூறுவர் சாரங்கதேவர். அவரால் தேவாரவர்த்தநீ எனக் குறிக்கப்பெற்ற கைசிகப்பண்ணின் உருவம், ‘ரிமபதி’ என்றும் வடநாட்டார் ‘சஷ்மல்லூர்’ என வழங்கும் சுத்தராகம் இவ்வருவினது என்றும், இது தென்னாட்டில் சுத்த சாவேரி என வழங்கப்படுவதென்றும் யாழ்நூலாசிரியர் விளக்கம் தருகின்றார். கெளசிகப் பதி கங்களை இக்காலத்தார் பயிரவி இராகத்திற் பாடிவருகின்றனர்.

81. பியந்தைக்காந்தாரம்

மருதப்பெரும்பண்ணின் ‘செய்திறம்’ என்பதன் அகநிலையாய்ப் பண் வரிசையில் 8-என்னும் என் பெற்றது ‘பியந்தை’ என்ற பண்ணைகும். பியந்தை என்ற இப்பண்ணும் தேவாரத்தில் வரும் பியந்தைக் காந்தாரமும் ஒன்றேயெனக் கொள்ளுதல் பொருந்தும். இப்பண் இரண்டாந்திரமுறையில் 83 முதல் 96 வரையுள்ள பதிகங்களிலும், நான்காத்திருமுறையில் 8-ஆம் பதிகத்திலும், ஏழாந்திரமுறையில் 76-ஆம் பதிகத்திலும் அமைந்துள்ளது. இப்பண்ணின் இசையமைதி இதுவெனத் திட்டமாகக் கூறுதற்கியலவில்லை பியந்தைக்காந்தாரப் பதிகங்கள் பிற்காலத்

தாரால் ‘நவரோக’ என்னும் இராகத்திற் பாடப்பெற்று வருவதைனப் பலரும் அறிவர்.

82. சீகாமரம்

இது, மருதப்பெருபண்ணில் ‘செய்திறம்’ என்ற தீறத் தீன் புறநிலையாய்ப் பண்வரிசையில் 82-என்னும் எண் பெற்றது- இப்பண் இரண்டாந்திருமுறையில் 40 முதல் 53 வரையுள்ள பதிகங்களிலும், நாலாந்திருமுறையில் 19, 20-ஆம் பதிகங்களிலும், ஏழாந் திருமுறையில் 86 முதல் 89 வரையுள்ள பதிகங்களிலும் அமைந்துள்ளது. இதன் பழைய இசையுருவம் புலஞ்சுவில்லை. சீகாமரப் பதிகங்களைத் தேவார ஒதுவார்கள் நெடுங்காலமாக நாதநாமக் கிரியையிற் பாடி வருகின்றனர்.

98. சாதாரி

மூல்லைப் பெரும்பண்ணில் ‘மூல்லை’ என்னுந் தீறத்தீன் புறநிலையாய்ப் பண்வரிசையில் 98-என்னும் எண் பெற்றது சாதாரி என்ற பண்ணைகும். இது, மூன்றாந்திருமுறையில் 67 முதல் 117 வரையுள்ள பதிகங்களிலும், நான்காந்திருமுறையில் 9-ஆம் பதிகத்திலும் அமைந்துள்ளது.

“சட்ஜமத்தியமா என்னும் ஜாதி ராகத்தில் தோன்றித் தார சட்ஜத்தை முதல் (கிரகம்) ஆகவும் கிழமை (அம்சம்) ஆகவும், நிஷாத காந்தார சுரங்கள் குறை (அற்பம்) ஆகவும் பெற்று, ஷட்ஜம் முதலாகிய மூர்ச்சனையையுடையதாய், வீரம், வெகுளி என்னும் சுவைகளோடு கூடிக், கருப்பம் என்னும் நாடகச் சந்தியுள் வருவது சாதாரிதா என்னும் இராகம்” என்பர் சாரங்கதேவர்.

காகரப்பிரியா மேளம் நிஷாத காந்தாரங்கள் அற்ப மாய் (குறையாய்) வருவதாதனின், சாதாரிதா என்னும் இராகம் காகரப்பிரியா மேளத்தில் தோன்றியதாதல் வேண்டும். இதன்கண் காந்தார சுரம் மிகவும் அற்பமாய் வருதல் கருதி அதனை நீக்க, இது தேவமஞேகரி என்னும் இராகமாகலாம் என்றும், பாட்டுக்கு உருகும் தமிழ்ச் சொக்கநாதர் பாணபத்தீரர் பொருட்டுக் கூடலம்பதியிலே விறகாளாகிப் பாடியது சாதாரிப் பண்ணுதலின். அதுதெய்வ இசை தேவமஞேகரி எனப் பாராட்டப் பட்டதென்றும் கூறுவர் யாழ்நூலாசிரியர். சாதாரிப் பதிகங்களைப் பந்து வராளியிற் பாடும் பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டதாகும்.

3. தீவ்வியப் பிரபந்தம்

தேவார ஆசிரியர்கள் காலத்தை யொட்டி வாழ்ந்த திருவருட்புலமைச் செல்வர்கள் திருமாலடியார்களாகிய ஆழ்வார்களாவர். ஆழ்வார்கள் அருளிச்செயலாகிய நாலா யிரத் தீவ்வியப் பிரபந்தத்தில் பொய்கையார், பூதத்தார், பேயார் என்னும் முதலாழ்வார் மூவரும் அருளிய திருப் பாடல்கள் இயற்பா வகையைச்சார்ந்தன. பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி என்பனவும், ஆண்டாள் அருளிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்பனவும், குலசேகரப்பெருமாள் அருளிய பெருமாள் திருமொழியும், திருமழிசைசப்பிரான் அருளிய திருச்சந்தவிருத்தமும், தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருமாலையும் திருப்பள்ளியெழுச்சியும், திருப்பாணை வார் அருளிய ‘அமலனுதிபிரான்’ என்னும் திருப்பதிகமும் திருமங்கை யாழ்வார் அருளிய பெரிய திருமொழி திருக் குறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம் என்பனவும், நம் மாழ்வார் அருளிய திருவாய்மொழிப் பதிகங்களும் பண-

பொருந்தப் பாடுதற்குரிய இசைத் தமிழிலக்கியங்களாக அமைந்துள்ளன. நம்மாழ்வார் அருளிய தீருவாய்மொழிப் பதிகங்களுக்குப் பழந்தமிழ்ப் பண்களும் தாளங்களும் குறிக்கப்பெற்றுள்ளன. ஆயினும் அத்தீருப்பதிகங்களைப் பண்ணுடன் பாடும் மரபு இடைக்காலத்தில் மறைந்து போயிற்று. எனினும் இக்காலத்திலும் பண்ணுடன் பாடப் பெற்றவரும் தேவாரத்திருப்பதிகங்களின் யாப்பமைத்தியினையும் இசையமைத்தியினையும் அடியொற்றி நாலாயிரத்தில்லைப் பிடிபந்தத் தீருப்பாடல்களையும் பழைய மரபின்படி பண் பொருந்தப்பாடும் முறையினை இயலிசைப் புலவர் துணைக் கொண்டு மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருதல் இசைத்தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்படுத்தொகும்.

தீருமங்கையாழ்வார் அருளிய பெரிய தீருமொழிப்பதி கங்கள் மூவர் தேவாரத் தீருப்பதிகங்களை யொத்த இயலிசையமைப்புடையனவே. எடுத்துக் காட்டாக ஒரு சில பதிக அமைப்பினை இங்குக் குறிப்பிடலாம். தீருமங்கையாழ்வார் அருளிய தீருக்குறுந்தாண்டகம் என்பது தீருநாவுக்கரசர் அருளிய தீருநேரிசைப் பதிகங்களையொத்த இயலிசையமைப்பினையுடையதாகும் தீருநெடுந்தாண்டகம் என்பது தாண்டக வேந்தராகிய தீருநாவுக்கரசர் பாடியருளிய தீருத்தாண்டகப் பதிகங்களையொத்த இயலிசையமைப்பினைப் பெற்றதாகும். இசைநலம் பொருந்திய மூல இலக்கியங்களாகப் பல இன்னிசைத் தீருப்பதிகங்களை அருளியவர் தீருஞானசம்பந்தப்பின்ஜௌயாராவர்.

இடரினுந் தளரினு மெனதுறுநோய்
தொடரினு முனகழல் தொழுதெழுவேன்
கடல்தனி அழுதொடு கலந்த நஞ்சை
மிடறினி லடக்கிய வேதியனே

இதுவோ என்மயானுமா நீவதொன்றைக்கில்கீலேயேல்
அதுவோ வுன தின்னருள் ஆவடு துறையானே.

எனநாலடிமேல் வைப்பாக ஆளுடைய பிள்ளையார் அருளிய
காந்தாரப் பஞ்சமப் பதீகத்தின் இயலிசையமைப்பினை
யோத்தமைந்தது,

வண்டனு நறுமல ரிண்டைகட்டி
பண்டைநம் வினைகெட வென்றடிமேல்
தொண்டரு மழரும் பணியநின்றங்
கண்டமேர டகவிட மளந்தவனே

ஆண்டாயுளைக் கரண்பதொ ராுனெனாக் கருஞ்சியேல்
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.

எனத் தீருமங்கையாழ்வார் அருளிய பெரிய தீருமொழித்
தீருப்பதீகமாகும். இதனை ‘நாலடிமேல் வைப்பு’ ஆகப்
பதீப்பித்தலும் மேற்குறித்த காந்தார பஞ்சமப் பண்ணமைதீ
யிற் பாடுதலும் இயலிசையறிஞர் கடஞ்சுகும். இவ்வாறே
நாலாயிரத் தீவ்வியப் பிரபந்தத்தி வரைந்துள்ள தீருப்
பதீகங்களிற் பெரும்பலான தேவாரத் தீருப்பதீகங்
களையொத்துப் பாடுதற்கேற்ற இயலிசை யமைப்பினைப்
பெற்ற இசைத் தமிழிலக்கியங்களாகத் தீகழ்கின்றமை
காணலாம்.

நாலாயிரத் தீவ்வியப் பிரபந்தத்தில் தீருவாய் மொழிப்
பதீகங்களுக்கு மட்டும் பழைய மரபினை யடியொற்றிய
பண்ணுந் தாளமுங் குறிக்கப் பெற்றுள்ளன. தீருவாய்
மொழிப்பண்களையும் அவற்றுக்குப் பிற்காலத்தார் அமைத்துக்
கொண்ட இராகங்களையும் பின்வருமாறு அட்டவணைப்
படுத்திக் காட்டுவர் யாழ்நாலாசிரியர்.

பண்ணுக் குரிய எண்	பண்	இராகம்
1	பாலையாழ்	தோடி, முகாரி, பந்துவராளி
17	தக்கராகம்	பைரவி, சுருட்டி, கல்யாணி, நீலாம்பரி யமுனை கல்யாணி, ஸென்றாஷ்ட்ரம்
21	புறநீர்மை	எதுகுலாம்போதி, கண்டா
25	பஞ்சமம்	பிலகரி, முகாரி, சங்கராபரணம்
33, 41	காந்தாரம்	தள்யாசி மோகனம் சாவேரி
37	நட்டபாடை	சந்யாசி, பியாகடை, கண்டாஸ்ரீ ராகம், ஆநந்தபைரவி, அபருபராகம்
42	செருந்தி	கல்யாணி.
46	பழம்பஞ்சரம்	நாதநாமக்கிரியை, சாரங்கம்
54	பழந்தக்கராகம்	ஆநந்த பைரவி ஸென்றாஷ்ட்ரம், கரம்போதி, பந்துவராளி கண்டா
56	முதிர்ந்தகுறிஞ்சி	நாதநாமக்கிரியை, செஞ்சு
	முதிர்ந்தஇந்தளம்	சுருட்டி, ஆநந்தபைரவி சஹானு, காபி, கமாஸ்
61	குறிஞ்சி	தோடி, முகாரி, த்வஜாவந்தி ஆரடி
69	தக்கேசி	மோகனம்
70	கொல்லி	தேசியராகம், குண்டக்கிரியை
73	இந்தளம்	ஆநந்தபைரவி ஸென்றாஷ்ட்ரம்.
80	கெளசிகம் (கைசிகம்)	செஞ்சுருட்டி
82	சீகாமரம்	பைரவி, முகாரி, நாதநாமக்கிரியை, சோகவராளி, சாவேரி, கல்யாணி, யதுகுலாம்போதி மத்தியமாவதி முகாரி, யமுனைகல்யாணி சஹானு, உசேனி, சுருட்டி, அடானு, தோரகெளளம், சாரங்கம்
88	வியந்தம்	
95	நாட்டம்	

மேலோகாட்டிய அட்டவணைகளை நோக்குமிடத்துப் பதின் மூன்று பண்கள் தேவாரத்தீற்கும் திருவாய் மொழிக்கும் பொதுவாகவள்ளன என்பதும்; தேவாரத்தீற்காணப்படாத ஆறுபண்கள் திருவாய் மொழியில் உள்ளன என்பதும், திருவாய்மொழியிற்காணப்படாத எட்டுப்பண்கள் தேவாரத் திலுள்ளன என்பதும் பெறப்படும். மேற்குறித்த அட்டவணையிற் பண்ணுக்கு நேராகக் குறிக்கப்பட்ட இராகங்களின் பெயர்கள் ஒருபண்ணுக்கே பலவாகவும் பலபண்களுக்கும் பொதுவாகவும் வரையறையின்றியுள்ளமையை நோக்குமிடத்து இவை பிற்காலத்தாரால் விரும்பிய வண்ணம் கப்பட்டன வென்பது புலனாகும்.

5. இசைக்கருவிகள்

இசையருவங்களைப் பிறழாது வளர்ப்பன இசைக்கருவிகள். அவை தோற்கருவி, துளைக்கருவி, நாப்புக்கருவி, கஞ்சக்கருவி என்பன, இந்நால்வகை இசைக்கருவி கரும் திருக்கோயில் வழிபாடுகளில் சிறப்பாக இடம் பெற்றிருந்த செய்தி தேவாரத் திருப்பதிகங்களிற் பல இடங்களிலும் குறிக்கப்பெற்றுள்ளது. பண்டை நாளில் வாழ்ந்த இசைவாணர்கள், துளைக்கருவியாகிய வேய்வு குழலையும் நாய்புக் கருவியாகிய யாழையும் துணையாகக் கொண்டே ஏழிசைத் திறங்களையும் குற்றமற இசைத்து இளிய இசை நுட்பங்களை நன்கு புலப்படுத்திக்காட்டி யுள்ளார்கள் இச்செய்தி,


“குழலைனும் யாழைனும் குரல்முதல் ஏழும்
வழுவின் நிசைத்து வழித்திறங் காட்டும்
அரும்பெறல் மரபிற் பெரும்பாண் இருக்கையும்”

(இந்திர - 33-8)


எனவரும் சிலப்பதிகாரத் தொடரால் இனிது விளங்கும். இசையின் இனிமையைப் பெருக்கிக் காட்டும் இசைக்கருவிகளுள் குழலும் யாழுமே தனிச்சிறப்புடையன என்பது “குழலினி தியாழினிதென்ப” எனவரும் தீருக்குறளால் நன்கு புலஞ்சும்.

குழல்



அடர்ந்து வளர்ந்த முங்கிற் காடுகளில் வண்டுகள் முங்கிலில் துளை செய்ய, அத்துளைகளின் வழியே காற்றுப்



ଶକୋଟ୍ୟାଙ୍କ



I. பத்தர், கோடு, வறுவாய்



1. போர்வை, 2. யாப்பு, 3. உந்தி, 4. கவைக்கடை

புகுந்து இயங்க, அதனால் உளதாகிய ஓசை, கேட்போர் செவிக்கு ஒருவகை இன்பத்தை அளித்தது. அதன் இனிமையை யுணர்ந்த மக்கள், அதுபோன்றதோர் இன் ஞேகையைத் தாழும் இசைத்து மகிழ விரும்பிச் சிறிய மூங்கிற் கோலை வெட்டி யெடுத்து, அதன்மேற் பல துளை களை அளவு பெறச் செய்து முதன்முதல் அழைத்துக் கொண்ட துளைக்கருவி ‘குழல்’ என்பதாகும். இது புறத்தே வயிரமுடைய புலவகையாகிய மூங்கிலிற் செய்யப் பெற்ற மையால் வேய்வகுழல் எனவும் புல்லாங்குழல் எனவும் வழங்கப் பெறுவதாயிற்று. இது முற்காலத்தில் மூங்கிலிலும் சந்தனம், கருங்காலி, செங்காலி என்ற மரங்களிலும் வெண்கலத்திலும் அழைக்கப்பட்டது. மூங்கிலிற் செய்வது உத்தமம், வெண்கலம் மத்திமம், ஏனைய அதமம் என்பர்

குழலின் நீளம் இருபது விரல்; சுற்றுளவு நாலரை விரல். துளையிடுமிடத்து நெல்லரிசியில் ஒரு பாதி மரன் நிறுத்திக் கடைந்து வெண்கலத்தால் அனைசு பண்ணி இடமுக்கத்தை அடைத்து வலமுகம் வெளியாக விடப்படும். இருபது விரலளவுள்ள இக்குழலில் தூம்பு முகத்தீல் இரு விரல் நீக்கி, முதல் வாய்க்கு ஏழங்குலம் விட்டு வளைவாயி லும் இருவிரல் நீக்கி நடுநின்ற ஒன்பது விரலிலும் எட்டுத் துளையிடப்படும். இவற்றுள் வளைவாய் சேர்ந்த ஒரு துளையை முத்திரை என்று கழித்து மற்றைய ஏழு துளைகளிலும் ஏழு விரல் வைத்து ஊதப்படும். இத்துளைகளின் இடைப்பரப்பு ஒரு விரலகலம் கொள்ளப்படும். இடக்கையிற் பெருவிரலும் சிறுவிரலும் நீக்கி மற்றை மூன்று விரல்களும் வலக்கையிற் பெருவிரல் நீங்கிய ஏஜை நான்கு விரல்களும் வைத்து இக்குழலை வாசித்தல் வேண்டும். மேற்குறித்த

எழு துளைகளிலும் சரிகமபதநிச என்னும் ஏழேழுத்துக்களும்
இவற்றை மாத்திரைப் படுத்தீத் தொழில் செய்ய ஏழிசை
களும் பிறக்கும் எனவும், இவை பிறந்து இவற்றுள்ளே
பண் பிறக்கும் எனவும் விளக்குவார் அடியார்க்கு நல்லார்.

தேவார ஆசிரியர் காலத்தில் துளைக்கருவிகளுள்
வேய்ங்குழல் இசை நாடகத்துறையிற் சிறப்புற்று விளங்
கியது. இச் செய்தி,

“துளை பயிலுங் குழல் யாழ்முரலை” (1-4-5) எனவும்,

“பாடல் வீணை முழவும் குழல் பண்ணுகவே
ஆடுமாறு வல்லான்” (2-6-1) எனவும்,

“சல்லரியே யாழ் முழவுமெரந்தை குழல் தாளமதியம்ப”

(3-81-2)

எனவும்,

“தாளங்கள் கொண்டும் குழல் கொண்டும் யாழ் கொண்டும்”
(4-104-7)

எனவும்,

“குழலோடு கொக்கரை கைத்தாளம் மொந்தை
குறட்சுதம் முன்பாடத் தானுடுமே” (6-4-7)

எனவும் வந்த தீருப்பதிகத் தொடர்களாற் புலனும்.

வேய்ங்குழலாதுதலிற் சிறந்த பயிற்சியுடையோர் மூல்லை
நிலமக்களாய ஆயராவர். குழல் வாசிப்பதில் ஆயர்களுக்கு
அமைந்திருந்த இசைநலங்குறித்து ஆரூடைய பிள்ளை
யார் தீருப்பதிகத்திற் காணப்படும் நிகழ்ச்சியொன்று இங்கு
நினைக்கத் தகுவதாகும். அன்பினால் நினைப்போர்க்கு வீடு
பேறளிக்கும் பெருமை வாய்ந்த தீருவண்ணுமலைச் சாரலில்

ஆயுதங்களையும் எருமையினங்களையும் மேய்க்குந் தொழிலில் ஈடுபட்டுள்ளான். மாலைப்பொழுதாகவே அவற்றையெல்லாம் ஒன்று தீர்ட்டி அழைத்துச் செல்லும் கடமை அவனுக்கேற்பட்டது. ஒளி மங்கிய அந்தி நோத்தில் புதர்களிடையே சென்று புல்மேயும் எருமை யொன்றை அவன் காணவில்லை. எனினும் இடையிடையே அவ்வெருமையின் களைப்பொலி மட்டும் அவன் செவியிற் படுகிறது. அவ்வொலியினைக் கேட்ட ஆயன், தன் கையிலிருந்த வேய்ங்குழலை எடுத்து ஊதி இனிய இசையைத் தோற்றுவித்தான். அவ்வின்னிசையினால் ஈர்க்கப்பட்டு அச்சாரவில் மேயும் எருமை முதலிய எல்லா மாடுகளும் ஒன்றுசேர்ந்து அவனையடக்கின்றன. உள்ளத் தீற்கு உவகையளிக்கும் இவ்வினிய காட்சியை,

“எனைத்தோ ரூபி யடியார் ஏத்த இமையோர் பெருமானுர் நினைத்துத் தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலர் உறைகோயில் கணைத்தமேதி கானு தாயன் கைமேற் குழுத அனைத்துஞ் சென்று தீரானுஞ் சாரல் அண்ணுமலையாரே”

எனவரும் தீருப்பாடலில் ஆரூடைய பிள்ளையார் வனப்புற எடுத்துக்காட்டிய தீறம் உணர்ந்து மகிழித்தக்கதாகும்: இதனால் விலங்குகளில் மந்த மதியுடைய தென்பெடும் எருமையையும் தம்பால் ஈர்த்து நிறுத்தும் முறையில் மூல்லை நிலத்தில் வாழும் ஆயர் வேய்ங்குழலால் இனிய இசையினை வளர்த்தார்கள் என்ற செய்தி நன்கு புலனுதல் காணலாம்.

யாழ்

பண் வகைகளை ‘யாழின் பகுதி’ எனவும் இசை நூலை ‘நாற்பின் மறை’ எனவும் ஆசிரியர் தொல்காப்பியனுர்

குறித்துள்ளார். இக்குறிப்பினைக் கூர்ந்து நோக்குங்கால் முற்காலத்தில் நரம்புக் கருவியாகிய யாழினை நிலைக்கள் ராகக் கொண்டே பண்களும் அவற்றின் தீறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப் பெற்றன என்பது நன்கு விளங்கும். முற்காலத்தில் வேட்டைத் தொழிலை மேற்கொண்ட மக்கள், அம்புகளை எய்யுங்கால் அவை நெடுந் தூராம் விரைந்து செல்லுதற்கு ஏற்றவண்ணம் வில்லின் கண் நானை இறுகக் கட்டினர். வில் நாணின் இறுக் கத்தைத் தெரிந்து கொள்வதற்கு நாணினை விரலால் தெறித்து அதிலிருந்தெழும் ஒசையை அளவு கருவியாகக் கொண்டனர். வில் நாணின் ஒசையைக் கேட்டு அதன் இசை நுட்பத்தை உணர்ந்த நம் முன்னேர்கள், இசைத் தோற்றுத்திற்கு இடஞ்சூள் வில் நாணின் நீளத்தைக் குறைத்துங் கூட்டியும் பலவேறு இன்னிசைச் சுருதிகளைத் தோற்றுவித்தனர். இவ்வாறு வெவ்வேறு இன்னிசைச் சுருதிகளைத் தரும் பல விற்களை ஒன்றுகச் சேர்த்து நெடுங்காலத்திற்கு முன் நம் முன்னேர்களால் அமைத்துக் கொள்ளப்பெற்ற நரப்புக்கருவி ‘வில்யாழ்’ என்பதாகும். ஆனிரை மேய்க்கும் ஆயதென்றாலும் குமிழுமரக் கொம்புகளை வில்லாகவளைத்து அதன்கண் மரல்நாரினை நரம்பாகக் கட்டித் தான் அமைத்துக்கொண்ட வில்யாழிலே குறிஞ்சிப் பண்ணை வாசித்தான் என்ற செய்தி பெரும்பானுற்றுப் படையிற் பேசப் பெற்றுள்ளது. தலைச்சங்க காலத்திற்கு முன் மிகப் பழங்காலத்தில் தோன்றிய வில் யாழினைக் கடைச் சங்கப் புலவராகிய கடியலூர் உருத்தீரங் கண்ணான் தம் காலத்தில் ஆனிரை மேய்க்கும் ஆயன் வாசித்த தாகக் கூறியதன் நோக்கம், அக்கருவியின் தொன்மையினையும் ஆயர் முதலிய யாவரும் கையாளுதற்கேற்ற

அதன் எளிமையினையும் இனிமையினையும் விளக்குதற் பொருட்டோகும்.

மிகப்பழங்காலத்தில் தோன்றிய வில்யாழ் ஆகிய இக்கருவியை அடிப்படையாகக் கொண்டேஇசவளர்ச்சிக்கு இன்றியமையாத பேரியாழ், மகர்யாழ், சகோட்யாழ், செங்கோட்டியாழ் என்னும் நால்வகை யாழ்களும், ஆயிரம் நாம்புடைய பெருங்கலம் என்னும் ஆதியாழும் பிறநாம்புக் கருவிகளும் நுண்ணுணர்வுடைய பெருமக்களால் உய்த் துணர்ந்து அமைக்கப்பெற்றன. ஏழிசைகளையும் மெலிவு, சமன், வலிவு என்னும் முன்று தானங்களிலும் முறையே இசைத்தற்கேற்றவாறு மூவேழு (இருபத்தொரு) நாம்புகள் கட்டப்பெற்றது பேரியாழாகும். பத்தொன்பது நாம்புகள் கட்டப்பெற்று மகரமீன் உருவாக அமைக்கப் பெற்ற வடி வினையுடையது மகர்யாழாகும். மெலிவு நான்கும் சமன் ஏழும் வலிவு முன்றும் ஆகப் பதினெண்கு நாம்புகளையுடைய தாய்ச் செவிக்கு இன்பம் தரும் இனிய இசையினத் தோற்றுவிப்பது சகோட்யாழ் ஆகும். இதன் பழைய பெயர் ‘செம்முறைக்கேள்வி’ என்பதாகும். இக்கருவியினை “ஈரோழ் தொடுத்த செம்முறைக் கேள்வி” என இளங்கோவடிகள் வழங்கியிருத்தலால் ‘செம்முறைக் கேள்வி’ என்ற பழைய தமிழ்ப்பெயரே பிற்காலத்தில் ‘சகோஷம்’ என வடமொழி யில் மொழிபெயர்க்கப் பெற்றுச் சகோட்யாழ் எனத் தீரிந்து வழங்கியதெனத் தெரிகின்றது. மிகப்பழங்காலத் தில் யாழ்க்கருவியில் மிகவும் வளைவாகச் செய்யப்பட்டிருந்த ‘கோடு’ என்னும் உறுப்பானது, நிமிர்ந்து நேராக (செம் மையாக) விளங்கும்படி, சிறிது மாற்றி அமைக்கப்பட்ட யாழ்க்கருவி, ‘செங்கோட்டியாழ்’ என வழங்கப்பெற்றது.

இதன்கண் ஏழிசைகளுள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நரம்பாக ஏழு நரம்புகள் கட்டப்பெற்றிருந்தன.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்கச் செய் யுட்களில் தமிழ் முன்னேர் இசைத்த யழைய யாழ்க்கருவி யின் உருவச்சாயலும் அதன் உறுப்புக்களாகிய பத்தர், போர்வைத் தோல், கோடு, ஆணி, தீவை, நரம்பின் தொடர்ச்சி, உந்தி, கவைக்கடை என்பவற்றின் அமைப்பும் வினை, பயன், மெய், உரு என்னும் நால்வகை உவமங்களின் துணை கொண்டு நன்கு விளங்கப்பெற்றுள்ளன. பண்டை நாளில் வழங்கிய நரம்புக்கருவியாகிய யாழ் என்பது, மருப்பு என்னும் கோடாகிய உறுப்பு வளையப் பெற்றதாய்க் கண்ணினாற் காண்டற்கு அத்துணை அழகில்லாத தோற்றத் துடன் செவியாற்கேட்டு மகிழ்தற்கு இனிய இசைநலங்களைத் தோற்றுவிக்கும் சிறப்புடையதாய் விளங்கியது. இந்நுட்பம்,

“கணைகொடி.தி யாழ் கோடு செவ்விதாங் கன்ன வினைபடு பாலாற் கொள்ள” (279)

எனவரும் தீருக்குற்றனுக்கு, “அம்பு வழிவாற் செவ்விதாயினும் செயலாற்கொடிது. யாழ் கோட்டால் வளைந்ததாயினும் செயலாற் செவ்விது. அவ்வகையே தவஞ் செய் வோரையும் கொடியர், செவ்வியர் என்பது வழிவாற் கொள்ளாது அவர் செயல்பட்ட கூற்றுனே அறிந்து கொள்க” எனப் பரிமேலழகர் கூறிய உரையாலும்,

“யாழிடைப் பிறவா இசையேயென்கோ” (மஜையறம்-76)

எனவரும் சிலப்பதிகாரத் தொடர்க்கு ‘யாழ் கட்கு (கண னுக்கு) இன்னுதாகளின் அதனிடைப் பிறவாத இசையே

யென்பேஞே” என அடியார்க்கு நல்லார் கூறிய உரையாலும் நன்கு தெளியப்படும்.

செங்கோட்டியாழின அடியொற்றியமைந்தது, வீணையென்னும் இசைக்கருவியாகும். யாழில் நரம்பு கட்டப் பெறுதற்கு இடமாயுள்ள ‘கோடு’ என்னும் உறுப்பின் வளைவினமாற்றி அதன்கண் ஒரு நரம்பிலேயே ஏழிசைகளையுந்தொடுத்து வாசித்தற்கேற்ற வகையில் நரம்புகளின் எண்ணிக்கையைக் குறைத்து அமைக்கப்பெற்ற நரம்புக்கருவியே வீணை என்பதாகும். ஒவ்வொரு சுரத்திற்கும் தனித்தனி நரம்பு கட்டப்பெற்றது பண்டைத் தமிழர் வாசித்த யாழ்க்கருவியாகும். ஒரு நரம்பிலேயே பல சுரங்களை வாசித்தற்கேற்ற தானநிலைகளைக் கொண்டது இக்காலத்து வழங்கும் வீணைக்கருவியாகும். தேவார ஆசிரியர் காலத்தில் பண்டைத் தமிழர் வாசித்த யாழாகிய இசைக்கருவியும் அதனை யடியொற்றியமைக்கப்பெற்று வடநாட்டிற் பெருக வழங்கிய வீணையென்னும் இசைக்கருவியும் தமிழ் மக்களால் தீற்மெற வாசிக்கப் பெற்றன என்பது, தேவாரத்திருப்பதிகங்களில் யாழும், வீணையும் ஆகிய இவ்விருக்கருவிகளைப்பற்றி யமைந்த குறிப்புக்களால் இனிது விளங்கும்.

இனி, பழந்தமிழர் கையாண்ட யாழ்க்கருவியும் இக்காலத்தில் நம் நாட்டில் வழங்கும் வீணைக்கருவியும் ஒன்றேயென்பர் சிலர். சங்கத்தொகை நூல்களில் யாழைத் தவிர வீணையென்பதொரு கருவி கூறப்படவில்லை. இளங்கோவடிகள் காலத்தில் வீணையென்றதோர் இசைக்கருவி தமிழ்நாட்டில் வழங்கியதென்பது,

- ‘நாரதன் வீணை நயந்திதரிபாடலும்’
 எனவரும் சிலப்பதிகாரத் தொடராற் புலனும்.
- யாழும் வீணையும் இருவோறு கருவிகள் என்பது
 “அறைகலந்த குழல் மொந்தை வீணையாழும்”
 (6-40-2)
- “பண்ணெடி யாழ்வீணை பயின்றுப் போற்றி”
 (6-57-10)
- ‘, ஏழிசையாழ் வீணை முரலக்கண்டேன்’
 (6-77-1)
- எனத் தீருநாவுக்காசதிகளாரும்,
 “குடமுழுவங் கொக்கரை வீணைகுழல் யாழ்”
 (ஆதியுலா)
- எனச் சேர்மான் பெருமாள் நாயனுரும்,
 “இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்”
 (திருவாசகம்)
- எனத் தீருவாதவூடிகளும்,
- — — — “புகலுமிசை
 நேர்கை த்த வீணைக்கும் யாழுக்கும் நிலைவகையிற்
 சேர்வுற்ற தந்திரிகள்”
 (பெரிய-திருநாளைப்-14)
- எனச் சேக்கிமாநாடிகளும் இவ்விரண்டினையும் இருவேறு
 இசைக்கருவிகளாகப் பிரித்துரைத்தலால் இனிது புலனும்.
 சங்க காலத்திற்குப்பின் தோன்றிய நூல்களிற் குறிக்கப்
 பெற்றுள்ள வீணையாகிய நரம்புக் கருவி, ஒரே முறையில்
 தொடர்ந்து செல்லும் தொடரிசையினை வாசித்தற்கேற்றது.
 பழந்தமிழர் கையாண்ட யாழ்க் கருவி தொடரிசையுடன்
 பலரும் சேந்து பாடும் நிலையில் அமைந்த ஒத்திசைப்
 பண்களை வாசித்தற்கேற்ற அமைப்புடையதாகும். சங்கச்
 செய்யுட்களில் யாழின் அமைப்பினைப்பற்றி அமைந்த

குறிப்புக்களையும் அமராவதி கோவி என்னும் இடங்களிற் கிடைத்த யாழ்க்கருவியின் உருவச்சாயலையும். தாராசுரம், தீருஏருக்கத்தம்புலியூர் ஆகிய ஊர்களில் உள்ள தீருநீல கண்டயாழ்ப்பானர் தீருவருவத்தில் அமைந்த சகோடயாழ்க் கருவியின் உருவ அமைப்பினையும் கூர்ந்து நோக்குவார்க்கு யாழும் வீணையும் இருவேறு கருவிகள் என்பது இனிது விளங்கும்

பண்டைத் தமிழர் வாசித்த யாழ்க்கருவி பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என நால் வகைப்படும் எனவும், ‘இவைநாலும் பெரும்பான்மைய. சிறுபான்மையான் வருவன பிறவுமுள்’ எனவும் கூறுவர் அடியார்க்கு நல்லார்.

‘‘பேரியாழ் பின்னு மகரஞ் சகோடருடன்
சீர்பொலியுஞ் செங்கோடு செப்பினுர்-தார்பொலிந்து
மன்னுந்திருமார்ப வண்கூடற் கோமானே
பின்னு முளவே பிற’’

என்பது அவருரையில் வரும் மேற்கோட் செய்யுளாகும். இவற்றுள் பேரியாழிற்கு இருபத்தொரு நாற்கும் மகர யாழிற்குப் பத்தொன்பதும் சகோடயாழிற்குப் பதினாலும் செங்கோட்டி யாழுக்கு ஏழும் கொள்ளப்படும். இவ்வண்மை,

‘‘ ஒன்று மிருபதும் ஒன்பதும் பத்துடனே
நின்ற பதினான்கும் பின்னேழும் — குன்றுத
நால் வகை யாழிற்கு நன்னரம்பு சொன்முறையே
மேஸ் வகை நாலோர் விதி ’’

எனவரும் சிலப்பதிகார உடை மேற்கோளால் இனிது புலங்கும். யாழ்நாற்பிற்குக் குழலிசை கொண்டு பண்டையோர் இசை கூட்டினர் என்பது,

‘நரம்பின் தீங்குரல் நிறுக்குங் குழல்போல்’
எனவரும் பாலிக்கலித் தொடரால் இனிது விளங்கும்.

கடைச்சங்க காலத்திலும் அதற்கு முன்னும் பாடப் பெற்ற சான்றேர் செய்யுட்களினுள்ளே வில்யாழ், சீறியாழ், பேரியாழ் என்னும் யாழ் வடிவங்களே குறிக்கப்பட்டுள்ளன. சிலப்பதிகாத்தில் ‘ஸாரேழ் தொடுத்த செம்முறைக்கேள்வி’ எனப் பதினான்கு நரம்புடைய சகோட யாழின் இயல்பு விளக்கப்பெற்றது. ‘வணர்கோட்டுச் சீறியாழ்’ என நடுகற்காதையிலும் ‘செந்திறம் புரிந்த செங்கோட்டியாழ்’ எனப் புறஞ்சேரியிறுத்த காதையிலும் வருந் தொடர்களைக் கூர்ந்து நோக்குங்கால் சீறியாழ், செங்கோட்டியாழ் இரண்டும் இருவேறு யாழ்கள் என்பது புலனுகும். ஆயிரம் நரம்புடைய யாழ்க்கருவி தமிழகத்தில் முற்காலத்தில் வழக்கிலிருந்தது என்பது,

“ஆயிர நரம்பிற் ருதி யாழாகும்”
என நூலுள்ளும்,

“தலமுதலாழியிற் ருனவர் தருக்கறப்
புலமக எாளர் புரிந்தரப்பாயிரம்
வலிபெறத் தொடுத்த வாக்கமை பேரியாழ்”

எனப் பெருங்கதையிலும் குறிக்கப்பெறுதலாற் புலனும். “பெருங்கலம் என்பது பேரியாழ்; அது கோட்டினதளவு பன்னிருசாணும் வணரளவுசாணும் பத்தரளவு பன்னிருசாணும், இப்பெற்றிக்கேற்ற ஆணிகளும் திவவும் உந்தியும் பெற்று ஆயிரங்கோல் தொடுத்தியல்வது” எனவரும் அடியார்க்கு நல்லார் உரைப்பகுதி, ஆயிர நரம்புடையயாழின் அமைப்பினைப் புலப்படுத்துகின்றது. பெருங்கதையிலே வரும் ‘யவனக்கைவினை மகரவீஜை’ என்னும் கருவி யவன

புரமாகிய கிரேக்கநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்குக்கொண்டு வரப்பட்டதென என்ன வேண்டியுள்ளது.

பழந்தமிழர் கண்ட யாழ் என்னும் கருவி பன்னாடுகளுக்குமுன் மறைந்தொழில்தது. கடைச்சங்கத் தார் தொகுத்தளித்த பத்துப்பாட்டினுள் பழந்தமிழிசைக் கருவியாகிய யாழுறுப்புணர்த்தும் பகுதிகளை ஒருங்கு நிறுவி அவற்றின் உதவி கொண்டும் அமராவதி கோவி என்னும் இடங்களிற் கண்டெடுக்கப்பட்டுச் சென்னைக் காட்சிச் சாலையில் வைக்கப்பட்டிருக்கும் பாடினியுருவங்களில் அமைந்துள்ள யாழ்க்கருவிகளின் சாயலை அடியொற்றியும் பழைய யாழ்க்கருவியின் பல்வேறு வடிவ அமைப்புக்களையும் அவற்றின் உறுப்புக்களையும் அருள்மிகு விபுலாநந்த அடிகளார் தாம் அரிதின் ஆராய்ந்தியற்றிய இசைத்தமிழாராய்ச்சி நூலாகிய யாழ்நூலில் மறைந்துபோன யாழ்க்கருவியினை மீண்டும் உருவாக்கி வாசித்துப் பயன்கொள்ளும் முறையில் தெளிவாக விளக்கியுள்ளார்கள். இசை வளர்க்கும் நோக்குடன் யாழ்நூல் யாழுறுப்பியலில் யாழின் பல்வேறு உருவச்சாயலும் யாழுறுப்புக்களும் வரைபடங்களுடன் விளக்கப்பெற்றமை காணலாம்.

பொருநராற்றுப்படை 4-22 அடிகளிலும், பெரும்பானைற்றுப்படை 1-16 அடிகளிலும், சிறுபானைற்றுப்படை 221-229 அடிகளிலும், மலைபடுகடாம் 21-37 அடிகளிலும் யாழ்க்கருவியின் அமைப்பும் அதன் பல்வேறு உறுப்புக்களும் விளைபயன் மெய்த் தீர்த்தங்களும் நால்வகை யுவமங்களாலும் நன்கு புலப்படுத்தப்பெற்றுள்ளன. பத்தர், கோடு, வறுவாய், போர்வை, யாப்பு, உந்தி, திவவு, கவைக்கடை என்பன யாழின் உறுப்புக்களாகக் குறிக்கப் பெற்றுள்ளன.

பத்தர் என்பது யாழ் நாம்பின் ஒலியைப் பெருக்கும் முறையில் குடவடிவாகவும் தோணி வடிவாகவும் மகரமீன் வடிவாகவும் அமைக்கப்பெறும் யாழின் அடிப்பகுதியாகும். இது குழிழ், தணக்கு, முருக்கு என்னும் மரங்களாற் செய்யப் பெறும். இக்காலத்தில் வீஜாயில் குடம் என வழங்கப் பெறும் உறுப்பினை யொத்ததே பழைய யாழில் அமைந்த பத்தர் என்னும் உறுப்பாகும். பத்தஞ்சன் இஜைக்கப் பெற்று நரம்புகள் கட்டப்பெறுதற்கேற்ப வளைந்த மரத்தன்டு கோடு என்னும் உறுப்பாகும். யாழ்க்கோடானது கருங்காலி ஶர்த்தினாற் செய்யப்பட்டு அழுத்தமுடையதாய்ப் பாம்பு பட மெடுத்தாற் போன்று தலைதூக்கி நிற்கும் முறையில் அமைந்திருக்கும். குடம் போன்று உள்ளே வெற்றிமாகக் குடையப்பட்ட பத்தரின் உள்ளிடம் வறுவாய் எனப்படும். மான்குளம்பு அழுந்திய இடம் நடுவயர்ந்து இருபுறமும் தாழ்ந்திருக்கும் தோற்றம்போலப் பத்தரின் கீழ்ப்புறம் அமைந்திருக்கும் பத்தரிற் குடவாக அமைந்துள்ள வறுவாய்ப் பகுதியை மூடும் நிலையிற் பத்தரின் மேற் போர்க்கப் பெறும் தோல் போர்வைத்தோல் எனப்படும். இது, நரம்புகள் பத்தரிலிருந்து வெளி வருவதற்கு இடந்தரும் முறையில் நடுவே பிளவுபட்டு இருக்கும் கைத்தகப்பெற்றிருக்கும். போர்வைத் தோலின் அடியிலே பத்தரின் உள்ளிடத்தில் யாப்பு என்னும் உறுப்பு அமைக்கப்பட்டிருக்கும். யாப்பு என்பது பத்தரின் குறுக்களைவே நீளமாகச் சிறுவிரற் பருமனுக யானைத் தந்தத்தினாலே செய்யப்பட்டு நரம்பு தொடுப்பதற்கும் நாம்பின் அசைவினைப் பத்தரிலே தாக்கி ஒலியைப் பெருக்குதற்கும் அமைந்த உறுப்பாகும். போர்வைத் தோலிற்கும் அதனடியில் நரம்பு கட்டப்பெற்றுள்ள யாப்பு என்னும் உறுப்பிற்கும் இடையே போர்வைத் தோலினைத்

தாங்கி நிற்பது உந்தி என்னும் உறுப்பாகும். யாப்பிற் கட்டிய நரம்புகள் இதனூடாக வருதற்கேற்றவண்ணம் இதன் ஒருபகுதி இருபிளவாகப் பிளவுபட்டிருக்கும். உந்தி என்னும் இப்பெயர் உந்து என்னும் வினையடியாகப் பிறந்ததென்பது ‘சென்று வாங்கு உந்தி’ என்பதனால் தெளிவாகின்றது, நரம்புகளைக் கோடு என்னும் உறுப்பில் இனைக்கும் நிலையில் அமைந்த வார்க்கட்டு திவை எனப் படும். இது நரம்பினை வலித்தற்கும் மெலித்தற்கும் பயன் பட்டது மாடகம் எனப் பிற்காலத்தார் பயன்படுத்திய முறுக்காணி பழைய பொருந்திய சீறியாழ் பேரியாழ்களிலே அமைக்கப்பெறவில்லை; திவை என்னும் உறுப்பே நரம்பினை வலித்தற்கும் மெலித்தற்கும் பயன்பட்டது. கரிய நிற முடைய கோட்டின்மீது கட்டப்பட்ட திவைவானது கரிய நிற முடைய பெண்ணின் கையில் அணியப்பட்ட வளையல் போலவும் கருங்குரங்கின் கையினைச் சுற்றிய பாம்பு போல வும் வடிவபெற்றிருந்தது என்பது பத்துப்பாட்டில் ஆற்றுப் படைப்பாடல்களால் அறியப்படும். சிறிதும் குற்றமின்றிச் செவ்விய நிலையில் அமைந்த மெல்லிய மாட்டு நரம்புகளே முற்காலத்தில் யாழிற் கட்டப்பட்டன. இக்காலத்தில் வீணை முதலியவற்றில் எஃகுத் தந்திகளே இசை நரம்புகளாகக் கட்டப்பெறுவன. நரம்பினுள் மயிர், துரும்பு இருத்தலும் கொடும்புரியாகவோ முறுக்காகவோ இருத்தலும் நரம்பின் குற்றமாகும். யாழ்க்கோடு செய்தற்குரிய மரம் கொன்றை யும் கருங்காலியும் ஆகும். பத்தர் என்னும் உறுப்பு குழிழ், முருக்கு, தணக்கு என்னும் மரங்களாற் செய்யப்படும். இசையொடு பொருந்தாது செவிக்கின்பமில்லாத ஒசை செம்பகை என்னும் குற்றமாகும். அளவிறந்தீசைப்பது ஆர்ப்பு என்னும் குற்றமாகும். மழுங்கியிசைத்தல் கூடய்

என்னும் குற்றமாகும். சிதறியொலித்தல் அதீர்வு என்னும் குற்றமாகும். இக்குற்றங்கள், நீரிலே நிற்றல், அழுகுதல், வேதல், தீணை மயங்கிய கலப்பு நிலத்திலே நிற்றல், இட வீழ்தல், நோய்ப்படல் ஆகிய மரக்குற்றங்களால் ஆவன என்பது சீவக சிந்தாமணியுரையில் நச்சினார்க்கினியர் காட்டிய உரை மேற்கோளால் இனிது புலனும். யாழுறுப் புக்களில் ஒன்றுகிய மாடகம் என்பது ‘நால்விரலளவான பாலிகை வடிவாய், நரம்பினை வலித்தல் மெலித்தல் செய் யுங்கருவி’ எனச் சீவகசிந்தாமணியுரையிற் கூறப்பட்டது. மாடகம் முறுக்காணி எனவும் வழங்கப்படும். ‘பிறை பிறந்தனன் பின்னேந்து கவைக்கடை’ எனப் பெரும் பானுற்றுப்படையிற் குறிக்கப்படும் கவைக்கடை என்பது பேரியாழினை நிறுத்தி வாசித்தற்கு வாய்ப்பாக அதன் பின்புறத்தே யாழ்க்கோட்டினைத் தாங்கி நிறுத்தும் முறையில் கவை வடிவில் அமைந்த உறுப்பாகும்.

தீருஞான சம்பந்தப்பிள்ளையார் காலத்தவராகிய தீரு நீலகண்ட யாழ்ப்பாணர், தம் மனைவியார் மதங்கசூளாமணி யாருடன் சீகாழிப்பதிக்குச் சென்று ஆரையைபிள்ளையாரை வணங்கி அவர் பாடியருளிய தீருப்பதிகங்களைத் தம் யாழில் இசைத்துப் பிள்ளையாருடன் தமிழ்நாடெங்குஞ் சென்று நாளும் இன்னிசைத் திறத்தால் தெய்வத்தைப் போற்றினார் என்பது வரலாறு. அவர் வாசித்த யாழ்க் கருவி சகோடயாழ் என்னும் பெயருடையதென்பது, தீருநீலகண்ட யாழ்ப்பாணரைச் ‘சகோடயாழ்த் தலைவர்’ எனச் சேக்கி ழாரடிகள் போற்றுதலாற் புலனும். நால்வகை யாழ்களுள் சகோடயாழும் ஒன்றென்பதும் அதன் பழைய தமிழ்ப் பெயர் செம்முறைக் கேள்வி யென்பதும் அக்கருவியிற்

பதினான்கு நாம்புகள் கட்டப்பெற்றிருந்தன என்பதும் முன்னர் விளக்கப்பெற்றன. ஆனாலையில் ஜோயாராநுளிய தீருப்பதி கங்களிற் பல திருநீலகண்ட யாழ்ப்பானரது யாழ்க்கருவியில் வாசிக்கப்பெற்றன என்பது,

“வீழிம்மிழலைம் மேவிய விகிர்தன்றனை விரைசேர் காழிந்நகர்க் கலைஞரானசம்பந்தன் தமிழ்பத்தும் யாழின்னிசை வல்லார் சொலக் கேட்டாரவு ரெல்லாம் ஊழின்மலி வினைபோயிட உயர்வானடை வாரே”

(1-11-11)

எனப் பிள்ளையார் அருளிய தீருக்கடைக்காப்புப் பாடலால் நன்கு புலனும்.

தோற்கருவி

இசைப்பாட்டின் தாள அறுதியைப் புலப்படுத்தி இசை வளர்ச்சிக்குத் துஜைசெய்வதுடன் கேட்போரது உள்ளத் தைக் கிளர்ந்தெழுச் செய்வன தோற்கருவிகளாகும். அவை பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி முழவு, சந்திர வளையம், மொந்தை, முரசு, கணவிடுதூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும்பறை என்னும் முப்பதும் என்பர் அடியார்க்கு நல்லார். இவை அகமுழவு, அகப்புறமுழவு, புறமுழவு, புறப்புறமுழவு, பண்ணமைமுழவு, நாள்முழவு, காலை முழவு என எழுவகைப்படும் என்றும், இவற்றுள் அகமுழவாவன உத்தமமான மத்தளம், சல்லிகை, இடக்கை, கரடிகை, பேரிகை, படகம், குடமுழா என இவை யென்றும், அகப்புற முழவாவன மத்தீமிக் கருவியாகிய

தண்ணுமை, தக்கை, தகுணிச்சம் முதலாயின என்றும், புறழூவாவன அதமக் கருவியான கணப்பறை முதலாயின என்றும், பண்ணமை முழவாவன முரசு, நிசாளம், துடுமை, தியிலை என்னும் வீரமுழவு நான்கும் என்றும் அடியார்க்கு நல்லார் இத்தோற்கருவிகளைப் பகுத்துக் கூறியுள்ளார்.

தோற்கருவிகளில் இசைவளர்ச்சிக்கு மிகவும் பயன் படுவது மத்தளமாகும். “மத்து என்பது ஒசைப்பெயர். இசையிடஞகிய கருவிகட்டுகல்லாம் தளம் (அடிப்படை) ஆதலான் மத்தளம் என்று பெயராயிற்று” என்பர் அடியார்க்கு நல்லார். அவர் கருத்துப்படி மத்து + தளம், என்னும் இரண்டு சொற்களே மத்தளம் என்றுயின எனக் கருதவேண்டியுளது முதலில் கரம்கொண்டு வாசிக்கத் தக்கது மத்தளம் ஆதவின் அதனை முதற்கருவி என்றும், இசை நிகழ்ச்சிக்கு இடையே வாசிக்கத்தக்கது சல்லிகை யாதவின் அதனை இடைக் கருவி என்றும், கடைக்கண் வாசித்தற்குரியது உடுக்கை யாதவின் அதனைக் கடைக்கருவி என்றும் கூறுவார்.

தேவாரத் தீருப்பதிகங்களில் இடக்கை¹, உடுக்கை², கத்தரிகை³, கல்லவடம்⁴, கல்லலகு⁵, கிளை⁶, குடமுழா⁷, கொக்கரை⁸, கொடுகொட்டி⁹, சல்லரி¹⁰, தக்கை¹¹,

-
1. 3-76-4, 2. 1-66-10, 3. 3-76-4, 4. 1-24-7,
 - 3-9-6, 4-21-5, 5-92-2, 7-84-5, 6-9-9, 6-21-1,
 - 6-7-36-9, 7. 1-75-4, 4-66-5, 6-4-5, 6-10-2, 6-83-3,
 - 7-36-9, 8. 3 59-4, 3-85-7, 4-111-8.9, 5-7-1, 6-4-7,
 - 6-13-8, 7-36-9, 9. 1-75 4, 4-111-8, 6-10-2, 6-97-8,
 10. 3-81-2-7-36-9, 11. 1-66-10, 3-76-4, 4. 111-8,
 - 7-36-9

தகுணிச்சம¹², தண்ணுமை¹³, பறை¹⁴, பிடவம்¹⁵, முழவு¹⁶, மொந்தை¹⁷, முரவம்¹⁸, எனவரும் தோற்கருவிகள் இசை நிகழ்ச்சிக்கும் ஆடலுக்கும் பயன்படுத்தப் பெற்றனவாகக் குறிக்கப்பெற்றுள்ளன. எனவே இக்கருவிகளிற் பல தேவாரத் தீருப்பதிகங்களைப் பாடுங்காலத்தும் பயன்பட்டிருத்தல் கூடும். முதலாம் இராசராசசோழன் தான் எடுப்பித்த தஞ்சை இராசராசேச்சுரத் தீருக்கோயிலில் தீருப்பதிகம் விண்ணப்பஞ் செய்தற்கு நியமித்த இசைவாணர் ஜம்பதீன் மருள், பாடுவாராகிய பிடாரர்கள் நாற்பத்தெண்மரும் இவர்களிலே நிலையாய் உடுக்கை வாசிப்பான் ஒருவனும், கொட்டி மத்தளம் வாசிப்பான் ஒருவனும் இருந்தனர் என அறிகின்றேம்*. இதனால் தீருக்கோயில்களில் இறைவன் தீருமுன்னரத் தேவாரத் தீருப்பதிகங்களை விண்ணப்பஞ் செய்யும்பொழுது மத்தளம் முதலிய துணைக்கருவிகளுடன் பாடும் வழக்கம் மிகவும் தொன்மையுடையதென்பது பெறப்படும்.

கஞ்சக்கருவி

இனி, கஞ்சக் கருவிகளாவன வெண்கலத்தால் அமைக்கப்படும் தாளம் முதலாயின. ஆடற்கும் பாடற்கும் தாளின்சத்தியாக விளங்குதலால் தாளம் என்பது காரணப் பெயர். இசை நாடகங்களுக்கு இன்றியமையாத தாளத்

-
- | | |
|---|--------------------|
| 12. 3-57-5, 4-111-3, 7-36-9 | 13. 2-94-6, 7-36-9 |
| 14. 1-73-6, 1-87-8, 2. 57-3, 3-103-6, | 6-49-6. |
| 15. 6-10-2. 16. 1-6-5, 1-73-8, 2-6-1, 3-8-4, 4-6-6, | |
| 6-36-8, 6-77-1. 17. 1-44-5, 2-12-3, 3-8-4, 3-85-5, | |
| 4-111-8, 6-10-2, 6-40-2. 18. 3-38-5. | |

*தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி, 2 எண் 65.

தினைப் பற்றித் தேவாரத் திருப்பதிகங்களிற் பல இடங்களிற் குறிக்கப்பட்டுள்ளது.

- “ உறுதாளத் தொலி பலவும் ” 1-11-4
- “ மோந்தைமுராக் குழல்தாள மோர் வீணை
முதிரவோர் வாய்முரிபாடி ” 1-44-5.
- “ தமிழின் நீர்மை பேசித் தாளம் வீணை பண்ணி நல்ல
முஹவ மொந்தை மல்குபாடல் செய்கையிடம் ஓவார் ”
[1-73-8]
- “ தண்டுந் தாளமுங் குழலும் தண்ணுமைக் கருவியும் ”
[2-94-6]
- “ கொக்கரை தாளம் வீணை பாணி செய்குழகர் ”
[4-66-9]
- “ தாளங்கள் கொண்டும் குழல் கொண்டும்
யாழ் கொண்டும் ” [4-104-7]
- “ கொண்டபாணி கொடுகொட்டி தாளம்
கைக்கொண்ட தொண்டரை ” [5-9-1]

எனவரும் தொடர்கள், இசை நிகழ்ச்சிக்கும் ஆடலுக்கும் தாளம் இன்றியமையாத தென்பதனைப் புலப்படுத்துவன உமையம்மையாளித்த ஞானப்பாலீஸ் பந்திச் சிவஞானம் கைவரப்பெற்ற ஆரூப்புதைய பிள்ளையார், திருக்கோலக்காவை யடைந்து தம் மெல்லிய திருக்கைகளில் தாளமிட்டுத் திருப்பதிகம் பாடியபொழுது இறைவன் பிள்ளையாருடைய மெல்லிய கைகள் வருந்தாவண்ணம் திருவைந்தெழுத் தெழுதப் பெற்ற இனிய ஒரையமைந்த அழகிய செம் பொன்னுலாகிய தாளத்தீனைக் கொடுத்தருளினால் என்பது வரலாறு. இதனை,

“ நானும் இன்னிசையால் தமிழ் பரப்பும்
ஞானசம்பந்தத்துக்கு உலகவர்முன்

தானம் ஈந்து அவண் பாடலுக்கு இரண்டும்
தன்மையாளனோ”

[7-62-8]

எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறித்துப் போற்றியுள்ளார்.

தேவாரத் தீருப்பதிகங்களில் ‘ஏழில்’ (6-17-9, 7-6-7) தண்டு (2-94-6), துத்திரி (3-76-5) என்பனவும் இன்னிசைக் கருவிகளாகக் குறிக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் ஏழில் என்பது ஏழிசைகளையும் இசைத்தற்குரிய ஏழு துளைகளையுடைய துளைக் கருவியாகும். பெருவங்கியம் நாகசுரம் என்பன இவ்வகையைச் சார்ந்தன எனக் கருது தல் பொருந்தும். தண்டு என்பது வீஜையைக் குறித்து வழங்கும் பெயர். துத்திரி என்பது ஊது கொம்பினை யொத்த துளைக்கருவி.

மேற்குறித்த யாழ் குழல் முழவு முதலிய இசைக் கருவிகளுடன் இசைவாணர்கள் தாமே தனித்துப் பாடியும் தம்மை யொத்த இசைவல்லார் பலருடனும் சேர்ந்து பாடியும் இசைத்தொண்டு புரிந்து இறைவனை வழிபட்டனர். இவ்வாறே ஆளுடைய பிள்ளையாரும், தீருநீலகண்ட யாழ்ப்பாணர் அவர்தம் வாழ்க்கைத்துணைவியார் மதங்க சூளாமணியார் முதலிய அடியார் பலருடன் யாழ் முதலிய இசைக் கருவிகளோடு ஒத்துப்பாடியும், தாமே தனித்துப் பாடியும் இறைவனை இன்னிசைப் பாடல்களால் பரவிப் போற்றியுள்ளார். இங்குனமே பிள்ளையாருடன் சென்ற அடிபார்களும் தனித்தும் பலர் ஒன்றுசேர்ந்தும் பிள்ளையார் அருளிய தீருப்பதிகங்களை இன்னிசையுடன் பாடிப் போற்றி ஞாக்கருதுதல் பொருந்தும்.

“ யாழின்னிசை வல்லார் சொலக் கேட்டாறவ ரெல்லாம்
ஊழின்மலி விசைபோயிட உயர் வானடைவாடே” [1-11-11]

“ துண்ணிய இன்னிசை யாற்றுதைதந்து
சொல்லிய ஞானசம்பந்தன் நல்ல
தன்னிசையாற் சொன்ன மாலை பத்தும்” [1-5-11]
“ ஒக்க ஞானசம்பந்தன் உரைத்தபாடல்” [2-97-11]
“ திருத்தமாந் திகழ்காழி ஞானசம்பந்தன் செப்பிய
செந்தமிழ் ஒருத்தராகிலும் பலர்களாகிலும்
உரைசெய்வார் உயர்ந்தார்களே” [3-38-11]

எனவருந் தொடர்கள் இக்கருத்தினை வலியுறுத்துவனவாம்.

ஆனாடைய பிள்ளையாரைப் போன்றே தீருநாவுக்கர
சரும் இசையோடு கூடிய தமிழ்பாடல்களால் இறைவனை
வழிபட்டவர் என்பதும், அப்பெருந்தகையார் உழவாரத்
தொண்டாகிய கைத்திருத் தொண்டுடன் தாம் இயற்றிய
சொற்றுணை மாலையாகிய தீருப்பதீகங்களை இன்னிசையுடன்
பாடிப் போற்றும் இசைத் தொண்டிலும் ஈடுபட்டுத் தம்மை
ஆட்கொண்ட இறைவரது அருளின் வெளிப்பாடாகிய
தீருமுறுவலாம் உவகைக் குறிப்பினை நேரிற்கண்டு மகிழ்ந்
தார் என்பதும்,

‘சலம்சூவொடு தூப மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்’ [4-1-6]

எனவும்,

“தொண்டெலாம் இசைபாடத் தாழுறுவல்
அருள்செய்யும் ஆரூரரை” [4-5-4]

எனவும் வரும் அவருடைய வாய்மொழிகளால் இனி துண
ரப்படும். இவ்விரு பெருமக்கள் சென்ற நெறியை அடியொற்றிப் பின் வந்த நம்பியாருரும் தமக்கு முன்னுள்ள

அப்பெருமக்கள் அருளிய தீருப்பதிகங்களை இன்னிசை நலம் பொருந்தப் பாடியும் தாம் இயற்றிய தீருப்பதிகங்களை முழுவு குழல் முதலிய இசைக்கருவிகளுடன் பொருந்தப் பாடியும் இறைவனை இசையாற் பரவிப் போற்றுதலையே தொழிலாகக் கொண்ட அடியார்கள் விரும்ப இசைத் தீருத்தொண்டு புரிந்துள்ளார். இச்செய்தி,

‘நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்கரசரும்
பாடிய நற்றமிழ் மாலை
சொல்லியவே சொல்லியேத்துகப்பானே’ [7-67-5]

எனவும்,

‘மந்தம் முழுவுங் குழலுமியம்பும் வளர்நாவலர்கோன்
நம்பியூரன் சொன்ன
சந்தம்பிகு தண்டமிழ் மாலைகள் கொண்
ட்டிவீழவல்லார் தடுமாற்றிலரே! [7-4-10]

எனவும்,

‘கோடரம்பயில் சடையுடைக் கரும்பைக்
கோலக்காவு ஸெம்மானை மெய்ம்மானப்
பாடரங்குடி யடியவர் விரும்பப்
பயிலு நாவலராருந் வன்றெண்டன்’ [7-62-10]

எனவும்,

‘ ஏழிசை யின்றமிழால் இசைந்தேத்திய பத்தினையும் ’
[7-100-10]

எனவும் வரும் ஆரூர் அருளுரைகளால் உய்த்துணரப்படும்.

தேவாரத் தீருப்பதிகங்களை இன்னிசைச்யுடன் பாடி இறைவனைப் போற்றுதல் வேண்டும் என்பதே அத்தீருப் பதிகங்களை அருளிச்செய்த பெருமக்களது நோக்கமாகும்.

“காழியுள் ஞானசம்பந்தன் தமிழ்பத்தும்
கொண்டு வைகியிசை பாடவல்லார் குளிர்வானத்
துயர்வாரே” [1-13-11]

‘நிகரில்லன தமிழ்மாலைகள் இசையோடினவ பத்தும்
பகும் மதியவர்கட்கிடர் பரவம் மண்டயாவே’ (1-39-11)

“இன்னிசையால் இவைபத்தும் இசையுங்கால் ஈசனாடி
யேத்துவார்கள்
தன்னிசையோ டமருலகில் தவிநறி சென்றெழ்துவார்
தாழாதன்றே” (1-130-11)

“இன்னிசையாற் பாடவல்லார் இருநிலத்தில்
ஈசனைனும் இயல்பினுரே” (1-131-1)

“வண்ணனான்றுந் தமிழிற் நெரிந்திசை பாடுவார்
வின்னனுமன்னும் விரிகின்ற தொல்புகழானரே” (2-75-11)

“தனமலிபுகழ் தயங்கு பூந்தராயவர் மன்னன் நற்சம்பந்தன்
மனமலிபுகழ் வண்டமிழ் மாலைகள் மாலதாய் மகிழ்வோடும்
கனமலி கடலோதம் வந்துலவிய கடிக்குளத் தமர்வாஜை
இனமலிந்திசைபாட வல்லார்கள் போய்
இறைவனே உறைவாரே” (2-104-11)

என ஆரூடைய பிள்ளையாரும்,

“சிந்தை வெள்ளப் புனராட்டிச்
செஞ்சொன்மாலை யடிச்சேர்த்தி
எந்தைபெம்மான் என்னெம்மான்
என்பார் பாவம் நாசமே” [4-15-11]

என ஆரூடைய அரசரும்,

‘மந்தம் முழவம் இயம்பும் வளவயல் நாவலாருஷன்
சந்தம் இசையொடும் வல்லார் தாம்புகலிழ்துவர்தாமே’
(7-73-11)

என நம்பியாருரும் அருளிய திருக்கடைக் காப்புத்தோடர்
கள் தேவாரத் தீருப்பதிகங்களை இசைநலம் குன்றுதபடி

பாடுதல் வேண்டும் எனவும், அங்கனம் பாடிப்போற்றுவார் முன்னைத் தீவிளையாகிய பாவம் நீங்க இறைவன் தீருவஞ்சளால் எல்லா நலங்களையும் பெற்று இன்புறுவர் எனவும் வற்புறுத்துதல் காணலாம். நன்றாக இசை பாடுதற்கேற்ற குரல்வளம் அமையாதவர்களாயினும் இத்திருப்பதிகங்களைக் கூடிய அளவு இசைநலம் பொருந்தப்பாடி மகிழ்வேண்டும் என்பதே இசைத் தமிழிலக்கியங்களாக இவற்றைத் தீருவாய் மலர்ந்தருளிய பெருமக்களது அருட்குறிப்பாகும்.

“தழங்கெரி முன் ஞேர்முதொழில் தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல் வழங்கும் இசை கூடும்வகை பாடுமவர் நீடுவகம் ஆள்வர்தாமே” [1-13I-11]

எனவரும் தீருக்கடைக்காப்பு இங்கு நோக்கத்தக்கதாகும்.

6. இசைப்பாட்டின் இலக்கணம்

இயல் இசை நாடகம் என வழங்கும் முத்தமிழுள் இயற்றமிழுக்குச் சிறப்புரிமையுடைய ஆசிரியம், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பாக்களைப் போலவே இசைத்தமிழுக்கும் நாடகத் தமிழுக்கும் சிறப்புரிமையுடைய பாடல் வகைகள் பன்னாடுண்டுகளாக நம் முன்னேர்களாற் பாடப்பெற்று வழங்கி வந்துள்ளன. அவற்றுட் பெரும்பாலன நம் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களாற் பேணுவாரின்றி மறைந்து போயின. தொன்மை வாய்ந்த இசை நாடகப் பாடல்கள் மறைந்தனவாயினும் அவற்றையடியொற்றிக் காலந்தோறும் இயற்றப்பெற்ற இசை நாடகப்பாடல் களாகிய இலக்கியங்களும் அவை பற்றிய இயல் அமைப்பாகிய இலக்கணங்களும் ஓரளவு கிடைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரியதாகும். தமிழகத்தின் தஸப் பேரூகத் தோண்றித் தொல்காப்பியத்தீற்கும் சங்கச்செய்யுட்களுக்கும் சிலப்பதிகாரத்திற்கும் உரையெழுதிய பண்டையுரையாசிரியர் பலரும் இயல் இசை நாடகம் என்னும் முன்று தமிழுள்ளும் இயற்றமிழில் நிரம்பிய தேர்ச்சியும் ஏனை இசை நாடகத் தமிழ்த்துறைகளிற் பொதுவகையான புலமையும் ஒருங்கே பெற்றுடையராய் இசைத்தமிழ் நாடகத் தமிழ் பற்றிய இலக்கணங்களையும் தம்முடைகளில் ஆங்காங்கே விளக்கியுள்ளார்கள். இச்செய்தி, தொல்காப்பியவரை களிலும் சிலப்பதிகார உரைகளிலும் இடம் பெற்றுள்ள இசைத்தமிழ் நாடகத்தமிழ் பற்றிய அரிய குறிப்புக்களால்

இனிது புலங்ம், சிலப்பதீகாரத்தில் கானல்வரி, வேட்டுவ வரி, ஆய்க்சீயர்குடவை, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை ஆகிய பகுதிகளில் அமைந்த இசைப்பாடல்களாகிய இலக்கியங்களையும் அவற்றுக்கு உரையாசிரியர் வரைந்துள்ள குறிப்புக்களையும், தமிழ் மக்களது நல்வாழ்வினை யுள்ள கொண்டு எல்லாம் வல்ல இறைவனைப் போற்று முறையில் அமைந்த தேவாரம் முதலிய சைவத் திருமுறைகள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், திருப்புகழ் முதலிய தெய்வ இசைப் பாடல்களையும் கருத்திற்கொண்டு பண்டைக் காலத் தில் வழங்கிய இசைப்பாட்டின் யாப்பமைதி பற்றிய இலக்கணங்களைத் தொகுத்து நோக்குவது இன்றியமையாதது.

இயற்றமிழ் நூலாகிய தொல்காப்பியத்தில் இயற்றமி முடன் விரவி வரும் இசைத்தமிழ், நாடகத் தமிழ்க் கூறு களும் பிறநூல்முடிந்தது தானுடம் படுதல் என்னும் உத்தி பற்றி ஆங்காங்கே கூறப் பெற்றுள்ளன.

‘அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவங்கிய
நரம்பின் மறைய என்மனூர் புலவர்’

(தொல். நுன்மரபு 33)

எனவரும் நூற்பா, உயிரெழுத்துக்களிலும் மெய்யெழுத்துக்களிலும் மாத்திரை கடந்து மிக்கு ஒலித்தல் இசையொடு பொருந்திய யாழ் நூலிடத்தன என எழுத்திற்கு ஆவ தோர் இசை மரபினைக் குறிப்பதாகும்.

இயற்றமிழுக்கு ஓதிய எழுத்துக்களின் மாத்திரை வரையறையினையும் அவ்வரையறையினைக் கடந்து ஒலித்தல் இசைத்தமிழுக்கு உண்டு என்பதைனையும்

‘அவற்றுள்
மாத்திரை யனவும் எழுத்தியல் வகையும்
மேற்கிளந்தன்ன என்மனூர் புலவர்’. (செய் 2)
எனவரும் நூற்பாவில் மாட்டேற்று விதியில் தழுவிக் கொண்டார்.

புனைந்துரை வகையானும் உலக வழக்கானும் புலவராற் பாடுதற்கமைந்த புலனென்றி வழக்கமாகிய அகனைந் தினையொழுகலாறு கலியும் பரிபாடலும் ஆகிய இருவகைப் பாவினாற் பாடுதற்குரியது என்னும் தொல்லோர் வழக்கி னையும், கலியும் பரிபாடலும் ஆகிய அவ்விருவகைப் பாக்கனும் இயற்றமிழுக்கு உரியவாதல் போன்று ஏனை இசைத் தமிழ் நாடகத் தமிழ் என்பவற்றுக்கும் ஒப்ப உரியன ஆதலையும் உணர்த்துவது,

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனென்றி வழக்கம்
கலியே பரிபாட் டாயிரு பாவினும்
உரிய தாகும் என்மனூர் புலவர் (தொல். அகத். 52)
எனவரும் தொல்காப்பியச் சூத்திரமாகும்

இயற்றமிழுச் செய்யுட்களில் எழுத்துக்களை எண்ணியும் சீர்வகை பற்றியும் அடிவகுத்திருப்பது போலவே இசைத் தமிழ்ப் பாடல்களிலும் எழுத்துக்களைக் கணக்கிட்டும் சீர் வகை பற்றியும் அடி வகுத்துள்ளார்கள் எனத் தெரிகிறது.

இருசீர் குறளடி, முச்சீர் சிந்தடி, நாற்சீர் நேரடி, ஜஞ்சீர் நெடிலடி, அறுசீர் முதலாக வருவன கழிநெடிலடி எனச் சீர்வகை பற்றிச் செய்யுட்களின் அடிகளை ஐந்து

வகையாகப் பகுத்துரைத்த தொல்காப்பியர், நாற்சீர்களால் இயன்ற நோடியொன்றினேயே அதன்கண் அமைந்த எழுத் தளவு பற்றி நாலெழுத்து முதல் ஆறெழுத்தளவும் அமைந்தன குறளாடி எனவும், எழுபுதல் ஒன்பதெழுத்து வரையும் உள்ளன சிந்தடி எனவும், பத்து முதல் பதினூன்கெழுத் தளவும் அமைந்தன நோடி எனவும், பதினைந்து முதல் பதினேழுமூத்துவரை யமைந்தன நெடிலடி எனவும், பதினெட்டுமூதல் இருபதெழுத்தளவும் அமைந்தன கழிநெடி லடி எனவும் ஜவகைக் கட்டளையடிகளாகப் பகுத்துக் கூறியுள்ளார். எழுத்தளவுபற்றி அடிவகுக்கும் இம்முறை, முற்காலத்தில் இசைத்தமிழ்ப் பாடல்களுக்கும் வகுத்துரைக் கப் பெற்று நால்வகைப் பெரும் பண்களாகிய சாதிப் பாடல் உவமத்துரு தீருவிரியிசை என்னும் இசைப்பாடல் கள் எழுத்தெண்ணி வகுக்கப் பெற்றன எனவும், கட்டளைப் பாடல்களாகிய அவை பிற்காலத்தில் வழக்கொழிந்தன எனவும், அவை வழக்கொழிந்தமை பற்றி அவற்றை ஏனைப் பாடல்களோடு ஒப்பிட்டுக் குறைவாக ஒதுக்கி விடுதல் கூடாது எனவும் பேராசிரியர் அறிவிறுத்துகின்றார்.

“இந்நால் செய்த காலத்துத் தலைச்சங்கத்தாரும் இடைச்சங்கத்தாரும் அவ்வாறு கட்டளையடியாற் பயின்று வரச் செய்யுள் செய்தாரென்பது இச்சூத்திரங்களாற் பெறுதுமென்பது. இதன் முதலுல் செய்த ஆசிரியனுற் செய்யப்பட்ட யாழ்நூலுள்ளஞ் சாதியும் உவமத்துருவும் தீருவிரிசையுமெனக் கூறப்பட்ட வற்றுட் கட்டளைப் பாட்டுச் சிறப்புடையன சாதிப் பாட்டுக்களே; அவை இக்காலத்துப் பயின்றிலவென்று மற்றைய வற்றேஞ்சு ஒக்குமெனப்படா வென்பது’ (தொல். செய்யுள் 51) எனவரும் பேராசிரியருரை

இசைத் தமிழ் உருக்களின் மூவகைப் பாகுபாட்டினையும், பெரும்பண்ணுகிய சாதி யிசையில் எழுத்தெண்ணி வகுக்கப் பெற்ற கட்டணோய்டிகள் அக்காலத்து வழங்கிய திறத்தையும் புலப்படுத்தல் அறியத் தகுவதாகும்.

உலக வழக்கில் வழங்கும் சொற்றெடுர்களைச் செய்யுளாக அமைக்கும் முறையில் இரண்டைசயாலும் முன்றைசயாலும் ஓரோர் சொற்சீராக இயைந்து முடிவது சீர் என்னும் உறுப்பாகும் என்பார்,

‘சரகை கொண்டும் மூவகை புணர்ந்துஞ்
சீரியைந் திற்றது சீரெனப்படுமே’ (செய்யுள்-12)

என்றார் தொல்காப்பியனார். இயற்றமிழ்ச் செய்யுளின் உறுப்பாகிய சீர் இசைத்தமிழுக்குரிய பாணிபோன்று தாளஅறுதி அமைய முடிந்து நிற்றலால் சீர் என்பது தொழிற்பெயராம். இவ்வண்மை ‘மற்றுச்சீரென்றது என்னை யெனின்-பாணிபோன்று இலயம்பட நிற்றலின் அது சீர் எனத் தொழிற்பெயராம்; என்னை? ‘சொற்சீர்த்திறுதல்’ (தொல். செய். 123) என்பழித் தொழிற்படுத்தோதினமையின்’ எனவரும் பேராசிரியர் உரை விளக்கத்தால் இனிது புலனாகும்.

ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுளியின் கண்ணே ஆசிரியம் வஞ்சி வெண்பா கலிப்பா எனப் பாக்கள் நான் கென்றும், அந்நால்வகைச் செய்யுட்களும் அறம் பொருள் இன்பம் என்னும் மும்முதற் பொருள்களையும் உரிப்பொருளாகக் கொண்டு பாடப் பெறுவன் என்றும் கூறினார். நால்வகைப் பாக்களுள் ஒன்றுகிய கலிப்பாவினை ஒத்தாழிசைக்கலி, கலிவெண்பாட்டு, கொச்சகம், உறழ்கலி என

நான்காகப்பகுத்தார் இந்நான்களுள் ஒன்றுகிய ஒத்தாழிசைக்கலி இருவகைத்தாகும் எனக்கூறி. அவற்றுள் ஒன்றன் இயல்பினை

‘இடைநிலைப் பாட்டுத் தரவுபோக் கடையென
நடைநவீன்கிருக்கும் ஒன்றெனமொழிய’ (செய்.132)

எனவரும் நூற்பாவில் விரித்துரைத்தார். மேற்கூறிய ஒத்தாழிசைக்கலி இரண்டனுள் ஒன்று, தாழிசையும் தரவும் சுரிதகமும் தனிச்சொல்லும் என நான்குறுப்பாகப் பயின்று வரும் என்பது இதன் பொருளாகும் இந்நூற்பாவின் உரையில் இயற்றமிழ் யாப்புவிகற்பமாகிய ஒத்தாழிசைக்கலியின் உறுப்புக்களாய் தரவு, தாழிசை. தனிச்சொல் சுரிதகம் என்பவற்றுக்கும் இசைத்தயிழிலும் நாடகத்தமிழிலும் வழங்கும் முகம், நிலை, கொச்சகம், முரி என்பன வற்றிற்கும் அமைந்த பெயரொற்றுமையினைப் பேராசிரியர் பின்வருமாறு விளக்குவார்.

“தரவு என்ற பொருண்மை என்னையெனின், முகத்துத் தரப்படுவது என்ப; அதனை எருத்து எனவுஞ்சொல்லுப..... இனி இசை நூலாகும் இத் தரவு முதலாயினவற்றை முகம், நிலை, கொச்சகம், முரி என வேண்டுப. கூத்த நூலார் கொச்சகம் உள்வழி அதனை நிலைபெற அடக்கி முகத்திற்படுந்தரவினை முகம் எனவும், இடைநிற்பனவற்றை இடைநிலை எனவும், இறுதிக்கண் முரிந்து மாறும் சுரிதகத் தீனை முரி எனவும் கூறினார்”, என்பது பேராசிரியர் தரும் விளக்கமாகும். இவ்விளக்கத்தீனை அடியொற்றி ஒத்தாழிசைக் கலியின் வகையிரண்டினுள் ஒன்றுகிய தேவொணி யென்னும் இசைப்பாட்டின் இயல்புகளாக அடியார்க்கு நல்லார் கூறும் குறிப்புக்கள் இங்கு நோக்கத்தக்கனவாகும்.

‘அது (தேவபாணி) முத்தமிழ்க்கும் பொது. அஃது இயற்றமிழில் வருங்கால் கொச்சகவொரு போகாய் வரும். வரும் வழியும் பெருந் தேவபாணி, சிறுதேவபாணி என இருவகைத்தாய் வரும். அங்குனம் வரும் தரவினை நிலை யென அடக்கி முகத்திற்படுந்தரவினை முகநிலை யெனவும் இடைநிற்பனவற்றை இடைநிலையெனவும், இறுதியில் நிற்பனவற்றை முரிநிலையெனவும் பரவுதற் பொருண்மையாற் பெயர் கொடுத்தார் செய்யுளியின் கண்ணுமெனக் கொள்க. இனி இசைத் தமிழில் வருங்கால் முகநிலை கொச்சகம் முரி யென்ப ஒருசாராசிரியர்’ என்பது அடியார்க்கு நல்லார் தரும் விளக்கம்.

முற்குறித்த பேராசிரியர் உரையையும் அதனையடி யொற்றி அடியார்க்கு நல்லார் தரும் விளக்கத்தையும் கூர்ந்து நோக்குங்கால், இக்காலத்தில் தென்னுட்டில் வழங்கும் இசைமுறையில் பல்லவி, அநுபல்லவி, சரணம் என்னும் உறுப்புடைய கீர்த்தனம் என்னும் இசைப் பாட வகைப்பு, தொல்காப்பியச் செய்யுளியற் கூறப்படும் ஒத்தாழிசைக் கலியின் அமைப்பினை அடியொற்றியது என்பது நன்கு புலகும்.

ஒத்தாழிசைக் கலியின் மற்றொரு வகை, முன்னிலை யிடமாகத் தெய்வத்தைப் பரவும் பொருண்மைத்து என்பது,

‘ஏனையொன்றே

தேவர்ப்பராஅய முன்னிலைக்கண்ணே’ (செய், 138)

என வரும் நூற்பாவாற் புலஞம். தெய்வத்தினை முன்னிலை யாகச் சொல்லப் பட்டனவன்றி அல்லன தேவபாணியெனத் தகா’ என்பர் பேராசிரியர். தேவரைப் பரவிய ஒத்

தாழிசைக்கலி, வண்ணகம் எனவும் ஒருபோகு எனவும் இரண்டாம். தரவு தாழிசை என் (அம்போதரங்கம்) அடக் கியல்வாரம் (சுரிதகம்) என்னும் உறுப்பு முறையானே வருவது வண்ணக வொத்தாழிசையாகும். தரவினுளே தெய்வத்தினை முன்னிலையாகத் தந்து நீறிஇப், பின்னர் அத்தெய்வத்தினைத் தாழிசையானே வண்ணித்துப் புகழ்த் தின் (வண்ணகம் என) அப்பெயர் பெற்றது. சுரிதகம் என்னும் உறுப்பு முன்னர்ப் பலவகையாற் புகழுப்பட்ட தெய்வத்தினை ஒரு பெயர் கொடுத்து அடக்கி நிற்றலின் ‘அடக்கியல்’ எனவும், தெய்வக் கூற்றில் மக்களைப் புகழ்ந்த அடி மிக்கு வருதலின் ‘வாரம்’ எனவும் பெயர் பெற்றது என்பர் பேராசிரியர். என் என்னும் உறுப்பாவது இரண் டடியாகவும் ஒரடியாகவும் இருசீராகவும் ஒருசீராகவும் வரவரச் சுருங்கி வருவது. நீர்த்திரை போல வரவரச் சுருங்கி வருதலின் இதனை அம்போதரங்கம் எனவும் வழங்குவர், இவ்வாறு சுருங்கி வருங்கால் ஒரு சீரினும் குறைந்து அசையாகச் சுருங்கி வருதல் இல்லை. கந்தருவ நூலாகிய இசையினும் ஒரு சீரிற் சுருங்கி வரும் தொடர்கள் இல்லை என்பதனை ஒப்பிட்டு விளக்கும் நிலையில் அமைந்தது.

‘அஃதேல் ஒரு சீரினுஞ் சுருங்கப் பெருதோவெனின் கந்தருவ நூலின்கண்ணும் ஒருசீரிற் சுருங்கின வாரா வாகலின் இவனும், பிறநூன் முடிந்தது தானுடம்படுதல் என்னும் உத்தி வகையான் ஒருசீரிற் சுருங்குதல் நேரான் என்பது’ (செய். 145) என வரும் பேராசிரியர் உரையாகும்.

இசைத்தமிழ்ப் பாடலில் முன்வந்த அடியே மீண்டும் இடைமடக்கி வருதல்போல இயற்றமிழ்ப் பாடலிலும்

இடைமடக்கி நான்கடியாதலும் ஈற்றடி ஒருசீர் மிகுதலும் உடைத்து என்பதனை ‘இது கந்திருவ மார்க்கத்தான் இடைமடக்கி நான்கடியாதலும் ஈற்றடி ஒரு சீர்மிகுதலும் உடைத்தென்பது’ (செய் 149) எனவரும் பேராசிரியர் உரையால் உணர்வாம்.

‘கொன்றை வேய்ந்த செல்வ னடியினை
யென்று மேத்தித் தொழுவோம் யாமே’

என்பது கந்திருவ மார்க்கமாதனின் (செய் 149) எனப் பேராசிரியர் குறிப்பிடுதலால் அவர்காலத்தில் இஃது இசைப்பாடலாக இசையுடன் பாடப்பெற்ற தென்பது முலனும்.

இயற்றமிழில், செந்துறை வண்ணப்பகுதி பற்றிய பாடல், பாடாண்டினையுட் பயின்று வரும் என்பதனை,

வழங்கியன் மருங்கின் வகைபட நிலைஇப்
பரவலும் புகற்சியுங் கருதிய பாங்கினும்
முன்னேர் கூறிய குறிப்பினுஞ் செந்துறை
வண்ணப்பகுதி வரைவின்றுங்கே’ (தொல். புறத்.27)

எனவரும் நூற்பாவில் தொல்காப்பியர் குறித்துள்ளார். இதனால் சொல்லியது, தேவபாணியும் அகப்பொருள் பாடும் பாட்டும் இசைத்தமிழில் வரைந்து ஒதினால் போலச் செந்துறைப்பாட்டிற்கு உரிய செய்யுள் இவையென்று உரைத்தல் இல்லை, பாடாண் பாட்டின்கண் வருங்காலத் தென்பது. எனவே எல்லாச் செய்யுளும் ஆம் என நூற்பாவின் கருத்தினை விளக்குவர் இளம்பூரணர். ‘இவை செந்துறைமார்க்கத்து வண்ணப்பகுதியாகிய பாடல் பற்றி வருமென்பதாலும், வெண்டுறை மார்க்கமாகிய நாடகத்துள் அவிநாயத்துக்கு உரியவாகி வருமென்பதாலால் கூறின்,

அவை என்னுக் கூறல் மயங்கக் கூறலாம்' (புறத். 27) எனவரும் நச்சினார்க்கிணியர் உரை, மேற்குறித்த இளம் பூரணர் கருத்தீனை யறுக்கும் நிலையில் எழுதப்பெற்றதா யினும், அவ்வரையிற் குறிக்கப் பெற்ற செந்துறை மார்க்கம், வெண்டுறை மார்க்கம் என்ற குறியீடுகள் தொன்மைக் குறியீடுகளே என்பதும் இசைக்கும் நாடகத்துக்கும் உரிய அவற்றை இயற்றமிழிலக்கணத்துள் இயைத்துக் கூறினார் என்றல் மயங்கக் கூறலாம் என்பதும் நச்சினார்க்கிணியர் கருத்தெனத் தெரிகிறது. எனினும் யேற்குறித்த நூற்பாவில் செந்துறை வண்ணப்பகுதி எனத் தொல்காப்பியனார் தெளி வாகக் குறித்திருக்கவும் 'செந்துறைநிலைஇ' வழங்கியல் மருங்கிள்வண்ணப்பகுதி வரைவின்று' எனத் தாம் வேண்டிய வாரு சொற்களை மாற்றி நச்சினார்க்கிணியர் கூறும் பொருள் தொல்காப்பியனார் கருத்துக்கு முரணுகுமென்பது அந்நூற்பாவை மேற்போக்காக நோக்குவார்க்கும் இனிது விளங்கும்.

செந்துறையாவது, உலகியல் வழக்குப்பற்றி மக்களை இயல்பு வகையாற் புகழும் நிலையில் இசைத்திறம் பொலிய இயற்றப் பெற்ற இசைத் தமிழ்ப்பாடல். வெண்டுறை யாவது, உள்ளதனை உயர்த்துக் கூறும் நோக்கத்துடன் இல்லதனையும் விரவிக் கூறும் புனைந்துரை வகையாகிய நாடகத்தமிழில் இசைநலம் பொருந்த அவிநுயத்திற்குரிய எனிய சொற்களால் இயற்றப்பட்ட இசைப்பாடலாகும். எனவே, இசைத் தமிழில் பண்ணுந்திறமும் ஆகியவற்றை வினக்குந் தன்மையனவாய்ச் சிறப்பு முறையில் இசைத் துறைக்கே யுரியவாக இயற்றப்படும் இசைப்பாடல்களும் நாடகத்தமிழில் அவிநுயத்திற்கும் முடுகியலாகிய அராகத்

திற்கும் உரியனவாய்ப் பொதுவாக இயற்றப்படும் இசைப் பாடல்களும் என இசைப் பாடல்கள் இருவகைப்படும் என்பதும், இசைக்கே சிறப்புரிமையுடைய இசைப்பாடல் நெறியினைச் செந்துறை மார்க்கம் எனவும், இசைக்கும் நாடகத்திற்கும் பொதுவாக அமைந்த இசைப்பாடல் நெறியினை வெண்டுறைமார்க்கம் எனவும் வழங்குதல் தொல்லோர் வழக்கென்பதும் உய்த்துணரப்படும்.

‘கந்திருவமார்க்கத்து வரியும் சிற்றிசையும் பேரிசையும் முதலாயினபோலச் செந்துறைப்பகுதிக்கே உரியவாகி வருவனவும், கூத்தநாலுள் வெண்டுறையும் அராகத்திற்கே யுரியவாகி வருவனவும், ஈண்டுக் கூறிய செய்யுள் போல வேறுபாடப் பெறும் வழக்கியல் வென்பது கருத்து. இக் கருத்தானே அவற்றை இப்பொழுதும் ‘இசைப்பா’ என வேறுபெயர் கொடுத்து வழங்குப’ (செய். 153) எனவரும் பேராசிரியர் உரை செந்துறை, வெண்டுறை என்னும் இருவகை இசைப்பாடல்களின் இயல்பினை நுண்ணிதின் விளக்குவதாகும்.

என்வகை வனப்பினுள் ஒன்றுகிய புலன் என்பது, இதுவாம் எனக்கூறுமிடத்து,

‘சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப புலனுணர்ந் தோரே’ (செய். 241)

என்னும் நூற்பாவால் விளக்குவர் தொல்காப்பியர்.

‘தேர்தல் வேண்டாது பொருள் இனிது விளங்கல்
வேண்டும்.

என்றது அவிநுயத்தீர்கு உரியவாதல் நோக்கி என்பது. புலன் என்னும் வனப்புக்கு இலக்கியங்காட்ட வந்த பேரா சிரியர் ‘அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன’ என விளக்கந் தந்தார்.

வல்லொற்றுத்த வல்லெழுத்துப் பயிலாது இரு சீரடி முதலாக எழுச்சீரடியளவும் வந்த அடி ஐந்தனியும் பெரும்பான்மையும் நாற்சீரடிப் படுத்து நெட்டெழுத்தும் அந்நெட்டெழுத்துப்போல் ஒசையெழும் மெல்லெழுத்தும். வகார், எகாரங்களுமுடைய சொல்லாற் பொருள் புலப்படச் சென்று நடப்பின் அப்பாடல் இழைபு என்று சொல்லப்படும் வனப்பமைந்தது என்பார்

ஓற்றெருடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது
குறளடி முதலா ஐந்தடி யொப்பித்
தோங்கிய மொழியான் ஆங்கன மொழுகின்
இழைபின் இலக்கணம் இயைந்த தாகும். (செய் 242)

என்றார் தொல்காப்பியனார். அவையாவன கலியும் பரி பாடவும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறைமார்க்கத் தன என்றார் பேராசிரியர். இசைத்தமிழுக்குரிய இழைபு என்னும் வனப்பினை நாடகத் தமிழுக்குரிய வெண்டுறை யாகிய புலன் என்னும் வனப்பிற்கு முன் கூறுதல் வேண்டு மன்றே என வினவுவார்க்கு, ‘இதுகாறும் முத்தமிழுள் முதலாவதாகிய இயற்றமிழிலக்கணம் விரித்துரைக்கப்பட்டது. இனி வருகின்றது இசைத்தமிழிலக்கணமாதலின் அதற்கு உதவியாக இழைபினை இறுதிக்கண் வைத்தான் ஆசிரியன்’ என விளக்கந் தருவார் பேராசிரியர்.

‘மற்றிதனை வெண்டுறைச் செய்யுட்கு முன் வைப்பி ணனின், இ.:து இசைப்பாட்டாகவின், இனி வருகின்றது இசைத்தமிழாகவின் அதற்கு உபகாரப்பட இதனை இறுதிக் கண் வைத்தானென்பது’ (செய். 242) பேராசிரியர் உரைப்பகுதியாகும். இசையின் பின்னது நாடகமாதலின் பாணன் பின் கூத்தனை வைத்தும், பெண்பாலாகலான் விறல்பட ஆடும் விறலியைக் கூத்தன்பின் வைத்தும், அவ்வினத்துப் பரத்தையரைஅதன் பின் வைத்தும் (பாணன் கூத்தன் விறலி பரத்தை என இம்முறையே) கூறினான்’ (செய். 190) எனப் பேராசிரியர் கூறிய விளக்கமும் இங்கு ஒப்பு நோக்கத்தகுவதாகும்.

‘கூற்றும் மாற்றமும் இடையிடை மிடைந்தும் போக்கின் ரூசல் உறழ்கலிக் கியல்பே’ (செய். 156)

என்னும் நூற்பாவில் ‘ஒருவர் ஒன்று கூறுவதற்கு மறு மாற்றம் மற்றெருநூவர் கூறிச் சென்று சுரிதகம் இன்றி முடிவது உறழ்கலியாகும்’ என்றார் ஆசிரியர். இவ்வாறு சுரிதகம் இன்றி வருதல் சிறுபான்மை கொச்சகத்திற்கும் உரியதாதவின் உறழ்கலியைக் கொச்சகத்துள் அடக்குதல் கூடாதோ என விடுவெழுப்பிக் கொண்டு, நாடகச் செய்யுட்போல வேறு வேறு துணிபொருளாவாகிப் பல தொடர்ந்தமையிற் பெரிதும் வேறுபாடுடைமை நோக்கியும் இது பொருளதீகாரமாதலாற் பொருள் வேறுபாடு பற்றியும், வரலாற்று முறை பற்றியும் வேறு செய்யுளென்றான்’ எனப் பேராசிரியர் கூறும் விடை, அவர் காலத்தில் நாடக மாந்தர் பலர் ஒருவருக்கொருவர் உரையாடுந் திறத்தில் கூற்றும் மாற்றமும் ஆக இயற்றப்பட்ட நாடகச் செய்யுள் நூல்களாகிய இலக்கியங்கள் தமிழில் வழங்கின என்பதனை நன்கு புலப்படுத்துதல் காணலாம்.

முதல் நூலாடு மறுதலைப்படுதல் வழிநூற்குக் குற்றமாம் என அறிவுறுத்துவது,

‘முதல்வழி யாயினும் யாப்பினுட் சிதையும் வல்லோன் புணரா வாரம் போன்றே’

(தொல்.மரபு 107)

எனவரும் நூற்பாவாகும். முதல் நூலின்வழி வழிநூல் செய்தான் ஆயினும் முதல் நூற்பொருளைத் தொகுத்தும் விரித்தும் தொகைவிரியாக்கியும் மொழிபெயர்த்தும் இயற்றும் யாப்பு வகையாலே முரண்பாடு நேர்தலுண்டு. எதுபோல வெனின் இசைத்தமிழில் வாரம் புணர்ப்போன் வல்லமையில்லாதானாயின் அவனுற் புணர்க்கப்பட்ட வார இசைபொருந்தாததாய்க் செவிக்கு இன்னதவாறு போல⁹ என்பது இதன் பொருளாகும்

இந்நூற்பாவில் ‘வாரம் புணர்த்தல்’ என்னும் இசைக்கிரியை குறிக்கப்பட்டுள்ளது. இசைப்பாட்டின் முற்பகுதியினை ஒருவரும் அதன் பிற்பகுதியினை மற்றொருவரும் ஆகத்தம்முன் இசையிடுவதை ஒன்றிப்பாடும் முறையினை வாரம் பாடுதல் என வழங்குதல் இசைநூல் மரபு. இவ்விசைமரபினை இசையில் வல்லோரே தம்முன் வேற்றுமைதோன்றுது மேற்கொண்டு செலுத்தல் இயலும். இசையில் வல்லமையில்லாதான் வாரம் புணர்ப்பானாயின் முதற்கூறுபாடுவோன் புணர்த்த இசையோடு பொருந்தச் செய்யாதவாறு போல, வழிநூல் செய்வோன் நிலையான புலமைபெறுன் எனின் அவனுற் செய்யப்பட்ட நூலும் முதல் நூற்பொருளை பொருந்துதலின்றி வழுப்படும் என்பது கருத்து. இதனைப் புலப்படுத்தும் முறையில், ‘வல்லோன் புணரா வாரம் போன்றே-வாரம் புணர்ப்போன் வேறொரு

வனுயவழி முதற்கூறு புணர்ந்தாற் புணர்ந்தவாற்றெருடு பொருந்தச் செய்யாதவாறு போல என்றவாறு. வாரம் என்பதுகூறு; என்னை? ஒரு பாட்டினைப் பிற்கூறு சொல்லு வாரே, ‘வாரம் பாடுந் தோரிய மகளிரும்’ (சிலப். 14:155) என்பவாகவின்’ எனவும், ‘பண்ணும் பாணியும் முதலாயின ஒப்பினும் வல்லோன் புணர்ந்த இன்னிசையதன் நீர்மைப் படக்காட்டா; வாரம் புணர்ப்பான் புறநீர்தாகிய இசைப்படப் புணர்த்தல்’ எனவும் பேராசிரியர் கூறும் விளக்கம் தொல் காப்பியனார் காலத்தில் நிலவிய வாரம்பாடும் இசை மரபினை நன்கு வலியுறுத்தல் காணலாம்.

எழுத்துவடிவம் பெருது நாட்டிற் பொதுமக்களிடையே வழங்கும் எனிய சொல் நடையிலமைந்த இசை நாடகப் பாடல்களைப் பண்ணத்தியென்ற பெயரால் தொல்காப்பிய ஞார் குறித்துள்ளார் என்பது பேராசிரியர் கருத்தாகும்.

பாட்டிடைக் கலந்த பொருள் வாகிப்
பரட்டி னியல் பண்ணத்தி யியல்பே, (செய். 160)

என்பது பண்ணத்தியின் இலக்கணங்கூறும் நூற்பாவாகும்.

‘பழம்பாடினாடு கலந்தபொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும் உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி என்றவாறு. மெய்வழக்கல்லாத புறவழக்கினைப் பண்ணத்தி என்ப. இஃது எழுதும் பயிற்சியில்லாத புறவறுப்புப் பொருள்களைப் பண்ணத்தியென்ப வென்பது. அவையாவனா:- நாடகச் செய்யளாகிய பாட்டுமடையும் வஞ்சிப் பாட்டும் மோதிரப்பாட்டும் கடகண்டும் முதலாயின. அவற்றை மேலதேபோலப் பாட்டென்றாயினார் நோக்கு முதலாயின உறுப்பின்மையினென்பது அவை வல்லார் வாய்க் கேட்டுணர்க’ (தொல். செய். 180).

எனவரும் பேராசிரியர் உரை, பண்ணத்தி என்னும் நாடடுப்புற இசைநாடகப் பாடல்களின் இயல்பினை நன்கு புலப்படுத்துவதாகும், ‘பண்ணைத் தோற்றுவித்தலின் பண்ணத்தி யென்றுயிற்று’ என இளம்பூரனர் தரும் விளக்கமும் இங்கு ஒப்பு நோக்கற்பாலதாகும்.

சேரமுனிவராகிய இளங்கோவடிகள் இயற்றிய சிலப் பதிகாரம் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்க் கூறு களும் ஒழிங்கே அமைந்த காப்பியம் ஆதலால் அதன்கண் இயற்பாடல்களுடன் இசை நாடகத் தமிழுக்குரிய செந் துறை வெண்டிறைகளாகிய இசைத்தமிழ்ப் பாடல்களும் அமைந்துள்ளனம் காணலாம். தமிழில் இசைப்பாட்டின் இலக்கணத்தினை ஆராய்ந்துணர்தற்குச் சிலப்பதிகாரம் பெரிதும் துணைபுரிவதாகும்.

உரைசாலடிகள் அருளிய முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தின் தொடக்கப் பகுதியாகிய மங்கல வாழ்த்துப்பாடல், இயற்றமிழுக்கும், இசைத்தமிழுக்கும் பொதுவாகிய இசைநலங்களைப் பெற்று மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவிற்குச் சிறந்த இலக்கியமாகத் தீகழ் கின்றது.

கடலாடிய கோவலனும், மாதவியும் கழிக்கானவிடத்துயாழ்ப்பாட்டு நிகழ்த்திய செய்தியைக் கூறுவது கானல் வரி. இஃது இசைப் பாவாற் பெற்ற பெயர். இதன்கண் கட்டுரை என்ற பகுதியை அடுத்துக் கோவலன் பாடியன வாக ஆற்றுவரி (3), சார்த்து வரி (3) முகமில்வரி (4) கானல்வரி (2) நிலைவரி (3) முரிவரி (3) தீணைநிலைவரி (மூவகைச் சந்தங்களில் (1-3, 4-6, 7) என 22 இசைப்

பாடல்களும், கட்டுரையும், அதனையடுத்து மாதவி பாடியன வாக ஆற்றுவரி (3) சார்த்துவரி (3) தினைநிலைவரி (6) மயங்குதினை நிலைவரி (இருவேறு சந்தங்களில் 3+3—6) சாயல்வரி (3) முகமில்வரி (1) என்பனவும் கட்டுரையும் அதனை யடுத்து முகமில்வரி (4)ம் ஆக 26 இசைப் பாடல்களும் அமைந்துள்ளன. இவை யாவும் தொல் காப்பிய இலக்கணத்தின்படி அறுசீர்டிகளாலும் நாற்சீர்டிகளாலும் இயன்ற கொச்சக வொருபோகுகளாகக் கொள்ளத்தக்கன.

‘இனி வரிப்பாடலாவது பண்ணும் தீற்மும் செயலும் பாணியும் ஒருநெறியன்றி மயங்கச் சொல்லப்பட்ட எட்ட னியல்பும் ஆற்னியல்பும் பெற்றுத் தன் முதலும் இறுதியும் கெட்டு இயல்பும் முடமுமாக முடிந்து, கருதப்பட்ட சந்தியும் சார்த்தும் பெற்றும் பெற்றும் வரும் அதுதான் தெய்வஞ்சுட்டியும், மக்களைப் பழிச்சியும் வரும்’ என்பர் அரும்பதவரையாசிரியர்.

முதல்நடை, வாரம், கூடை, தீரள் என இசைப் பாடலின் ஒசையமைப்பு நால்வகைப்படும். அவற்றுள் முதல் நடை என்பது தாளத்தீன் மந்த நடையாகிய தாழ்ந்த செலவினையடையது. தீரள் என்பது மிகவும் முடுகிய நடையினையடையது. இடைப்பட்ட வாரப்பாடல் சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் உடையது. கூடைப்பாடல் சொற்செறிவும், இசைச் செறிவும் உடையது.

‘வார மென்பது வகுக்குங்காலை
நடையினும் ஒலியினும் எழுத்தினும் நோக்கித்
தொடையமைந்த தொழு குந் தொன்மைத் தென்ப’
எனவும்,

‘கூடை யென்பது கூறும் காலை,
நான்கடியாகி இடையடி மடக்கி
நான்கடி யஃகி நடத்தற்கு முரித்தே’

எனவும் அரும்பதவுரையாசிரியர் காட்டிய மேற்கோட் சூத்தி ரங்கள் சிறப்புடைய வாரப் பாடலின் இயல்பினையும் கூடைப் பாடலின் இயல்பினையும் விரித்துரைத்தல் காணலாம். இவை அடிவடையறையுள்ள இசைப்பாடல்களாகும். தெய்வத்தைச் சுட்டிய இசைப்பாடலுக்கு,

‘அழலணங்கு தாமரை யருளாழி யுடையகோ னடிக் கீழ்ச் சாரிந்து நிழலணங்கு முருகுயிர்த்து நிரந்தலர்ந்து தோடேந்தி நிழற்றும் போலும் நிழலணங்கு முருகுயிர்த்து நிரந்தலர்ந்து தோடேந்தி நிழற்று மாயின் வெராழுவணங்கு மன்புக்கடயர் சூலூரளியும் வீழ்கரியுன் சொல்லாவன் ரே’

எனவரும் கூடைச் செய்யுளையும், மக்களைச் சுட்டிய இசைப் பாடலுக்கு,

‘திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோ லது வோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழிகாவேரி கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல் கயற் கண்ணுய் மங்கை மாதர் பெருங்கற்பென் றநிந்தேன் வாழி காவேரி.

எனச் சோழன்னைச் சிறப்பித்துப் போற்றும் முறையில் சிலப்பதிகாரத்தில் வரும் ஆற்றுவரிப் பாடலையும் அரும் பதவுரையாசிரியர் உதாரணமாகக் காட்டியுள்ளார். இவ் வரிப் பாடல்கள் முகமுடைவரி, முகமில்வரி படைப்புவரி என

முன்று வகைப்படும். நில முதலிய உலகியற்பொருள்களைக் குறித்த இசைப்பாடல்களுக்கு முகம் எனப்படும் தோற்று வாயாகிய உறுப்பினையுடையதாய் வரும் இசைப்பாடல் முகமுடைவரி எனப்படும்.

முகமுடைவரியாகிய இசைப்பாட்டு, முன்று முதலாக ஏழடி ஈருக வரும். இதன் இயல்பினை.

'நிலமுத லாக்கிய உலகியல் வரிக்கு
முகமாய் நிற்றலின் முகமினப் படுமே'
'சிந்தும் நெடிலுஞ் சேரினும் வரையார்'

என அரும்பதவுரையாசிரியர் காட்டும் மேற்கோட் துத்தி ரங்களால் ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். கிலப்பதி காரம் கானல்வரியில் காவிரியை எதிர்முகமாக்கும் முறையிற் பாடிய ‘தீங்கள் மாலை வெண்குடையான்’ என்பது முதலாக வரும் முன்று பாடல்களும் கண்டன கூறிற்றுக்யாழின் இட்ட பாடல்களாய் வரிப்பாட்டுக்கு முகமாக நிற்றலின் முகமுடைவரியின் பாற்படும் என்பது அரும்பதவுரையாசிரியர் கருத்தாகும். மேற்குறித்தவாறு எதிர்முகமாக்கும் முகம் என்னும் உறுப்பொழிந்து ஏனையறுப்புக்களால் வரும் இசைப் பாடல் முகமில்வரி எனப்படும். கானல்வரியில் உள்ள ‘துறைமேய்வலம்புரி’ என்ற பாடலும் ‘நூளையர் விளரி’ என்பது முதலாகவுள்ள நான்கு பாடல்களும் ‘முகமில்வரி’ எனக் குறிக்கப் பெற்றுள்ளமை காண்க. படைப்பு வரி என்பது, எல்லாவறுப்பும் ஒன்றே பலவோ வெண்பாவாலும் ஆசிரியத்தாலும் கொச்சகம் பெற்றும் பெருதும் வேறுவேறுகி வருவது என்பர் அரும்பதவுரையாசிரியர். இயலிசையாசிரியன் தான் விரும்பிய வண்ணம் வேறுவேறுகப் படைத்துக் கொண்ட இசைப் பாடல்கள்

யாவும் மேற்குறித்த படைப்புவரி என்னும் வரிப்பாடனின் பாற்படும் எனக் கொள்ளுதல் ஏற்படுத்தைகும்.

நிலைவரி என்பது தொடக்கவறுப்பாகிய முகத்திலும் இறுதியறுப்பாகிய முரியிலும் கூறப்படும் பொருள்கள் தன்கண்வந்து முடியும் பொருள்நிலையின் யுடையதாகும்.

‘முகமும் முரியுந்தன்னினாடு முடியும்
நிலையையுடையது நிலையனப்படுமே’

என்பது சிலப்பதிகாரவுரை மேற்கோள். ‘கயலெழுதி’ என்பது முதலிய முன்று பாடல்களும் நிலைவரி.

இனி, ஆற்றுவாரி என்பது உலகுபுரந்துட்டும் நன்னீர்க்கை வாய்ந்த ஆறுகளைப் போற்றிப் பரவிய இசைப் பாடல் ஆகும். ‘மருங்குவண்டு சிறந்தார்ப்ப’ என்பது முதலாகக் காவிரியைப் பரவிய இசைப்பாடல்கள் ஆற்று வரியின் பாற்படும். பாட்டுடைத் தலைவனுக்குரிய ஊரொடும் பேரொடும் சார்த்திப் பாடப் பெறும் இசைப் பாடல்கள் சாாத்துவரி எனப்படும். கானல்வரியிற் ‘புகாரே எம்முரி’ என முடிகின்ற இசைப் பாடல்கள் ஆறும் சார்த்து வரியின் பாற்படுவன.

‘பாட்டுடைத் தலைவன் பதியொடும் பெயரொடும்
சார்த்திப்பாடிற் சார்த்தெனப்படுமே’

என்பது அரும்பதவுரையாசிரியர் காட்டிய பழஞ்சுத்தீரமாகும். இங்குப் பாட்டுடைத்தலைவன் சோழன். சார்த்துவரி முகச்சார்த்து, முரிச்சார்த்து, கொச்சகச்சார்த்து என முவகைப்படும். அவற்றுள் முகச் சார்த்து என்பது, மூன்றடி முதல் ஆறடியீருக வரும்; இடைப்பட்ட நான்கடியாலும், ஐந்தடியாலும் வரும். முரிச்சார்த்தாவது குற்றெழுத்துப்

பயின்ற குறுகிய நடையினதாய் (நான்கடியாய் வருதலே யன்றி) முன்றாடியாலும் இரண்டாடியாலும் வருவது. இயற் றமிழிற் கொச்சகம் போன்று முடியும் இசைப்பாடல் கொச்சகச்சார்த்து எனப்படும். கானல்வரியில் ‘கரியமலர் நெடுங்கண் என்பது முதலாகவுள்ள முன்று பாடல்களும் முகச்சார்த்தின்பாற்படும் என்பர் அரும்பதவுரையாசிரியர். நுழ் மூர் யாது என வினவிய பாண்டியனை நோக்கித் திருஞான சம்பந்தப் பின்ஜோயார் அருளிச் செய்த ‘பிரமனூர் வேணு புரம்’ என்ற திருப்பதீகம் சார்த்துவரியின் பாற்படும். கடற்கரைச் சோலையைக் குறித்தமைந்த இசைப்பாடல் கானல் வரி எனப்படும். ‘நினைங்கொள்புலாலுணவுகல்’ ‘விலைவாழ் நார்சேரி’ என்ற முதற் குறிப்புடைய பாடல்கள் கானல்வரி யின்பாற்படும்.

மூல்கை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் எனப் படும் அகத்திணைபொழுகலாறுகளில் நிலைபெற்று ஒழுகும் தீலையிற்பாடும் அகத்திணைபற்றிய இசைப் பாடல்கள் திணை நிலைவரிப் பாடல்களாகும். கானல்வரியில் ‘கடல்புக்குயிர் கொன்று’ என்பது முதல் ‘சேரல் மடவன்னம்’ என்பது முடியவுள்ள ஏழுபாடல்களும் ‘புணர்துணையோடாடும்’ என்பது முதல் ‘நேர்ந்த நங்காதலர்’ என்பது முடியவுள்ள ஆறு பாடல்களும் மேற்குறித்த திணைநிலை வரிப்பாடல் களாகும். ஐந்திணைகளுள் ஒருதிணைக்குரிய உரிப்பொருளும் மற்றொருதிணைக்குரிய முதற் பொருள் கருப்பொருள் களும் மயங்கிய (கலந்த)நிலையில் அமைந்த இசைப்பாடல் ‘மயங்குதிணை நிலைவரி’ எனப்படும். கானல்வரியில் ‘நன்னித் தீலத்தின்’ என்பது முதல் ‘பறவைபாட்டங்கினவே’ என்பது முடியவுள்ள ஆறு பாடல்களும் மயங்குதிணைநிலை வரியாகிய

இதைப்பாடல்களாகும். ‘கைதைவேலி’ என்பது முதலிய மூன்று பாடல்களும் மெலிதாகச் சொல்லிக் குறைநயப் பித்தல் என்னுந் துறையில் அமைந்தன. ஆதலால் ‘சாயல்வரி’ எனப் பெயர் பெற்றன. ‘சாயல் மென்மை’ என்பது தொல்காப்பியம்.

வேட்டுவ மகளாகிய சாலினி கொற்றவை கோலம் புனைந்து ஆடிய நிகழ்ச்சியைக் கூறுவது, சிலப்பதிகாரத் திலுள்ள வேட்டுவவரியாகும். இது கூத்தாற் பெற்ற பெயராயினும் கூத்தின்கண் பாடப்பெற்ற இதைப்பாடல் களும் இதன்கண் இடம் பெற்றுள்ளன. கொற்றவையை முன்னின்று பரவுதல், வென்றிக்கூத்து, வெட்சீமறவர் கொற்றம் பெறும் நிலையில் அமைந்த கொற்றவை கூத்து, மறவர்கள் கொற்றவைக்குப் பரவுக்கடன் கொடுத்தலாகிய அவிப்பலி, பலிக்கொடை ஆகிய பொருள் பற்றிய பல்வேறு தலைப்புக்களில் இருபத்திரண்டு இதைப்பாடல்கள் இதன் கண் இடம் பெற்றுள்ளன, இவை இயற்றமிழ் யாப்பு வகையில் நாற்சீரடிப் பாடல்களாகவும் அறுசீரடிப்பாடல் களாகவும் அமைந்துள்ளன.

செம்பொன் வேங்கை சொரிந்தன சேயிதழ்
கொம்பர் நஸ்வில் வங்கள் குவிந்தன
பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கினம்
திங்கள் வரழ்ச்சடை யான்திரு முன்றிலே.

எனவரும் வேட்டுவ வரிப்பாடல் அப்பரழிகள் அருளிய ‘அன்னம்பாலிக்குந் தில்லைச்சிற்றம்பலம்’ என்றாலும் திருக்குறுந்தொகை யாப்புக்கும்,

'சுட்டிராடு தீவிதரு முனிவரு மமராநும்
இடர்வெட வருஞநி னிஞாயடி தொழுதேம்
அடல்வளி யெயினர் நி னடிதொடு கடனிது
மிடறுகு குருதிகொன் வீறறரு விலையே'

எனவரும் வேட்டுவ வரிப்பாடல், திருஞான சம்பந்தர் அருளிய.

'பிடியத னுருவுமை, கொளமிகு கரியது'

என்றாங்கு முடுகிலாய் வரும் தீருப்பதீக யாப்புக்கும் மூல இலக்கியங்களாக அமைந்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கி யுணரத் தகுவதாகும்.

ஆய்ச்சியர் குரவை என்பது, மாதரி முதலிய ஆய்க் குல மகளிர் தீய நியித்தங்கண்டு தம் சேரிக்கு உற்பாத சாந்தியாகக் குரவைக் கூட்டதாடின முறைமையைக் கூறும் பகுதியாகும். இதன்கண் நாடகத்திற்குரிய கருப்பம் முதலிய சந்திகளும் குரவைக்கூட்டத்திற் பாடுதற்குரிய இசைப்பாடல் களும் ஒற்றைத் தாளத்திற்குரிய ஒன்றன் பகுதிப் பாடல் களும் பிறிதோருருவம் கொண்டும் கொள்ளாதும் உள்ள நிலைமையினைப் புலப்படுத்தி வாழ்த்தும் உள்வரி வாழ்த்துப் பாடல்களும், முன்னிலைப் பரவலாகவும் படர்க்கைப் பரவலா கவும் திருமாலைப் பரவிப் போற்றிய தெய்வ இசைப்பாடல் களும் இடம் பெற்றுள்ளன. இதன்கண் உள்ள இசைப் பாடல்கள் இயற்றமிழ் யாப்பு வகையில் குறள் வெண்பாக் களாகவும் நேரிசை வெண்பாக்களாகவும் நாற்சீரடியான் இயன்ற முன்றடித் தாழிசைகளாகவும், நாற்சீர் நாலடி களாலும் ஜந்தடிகளாலும் இயன்ற கொச்சகவோருபோகா கவும் அமைந்திருத்தல் காணலாம்.

ஆய்ச்சியர் குரவை போலக் குன்றக்குரவை என்பதும் கூத்தாற் பெற்றபெயராகும். மலைவாழ்நாகிய குறமகளிர் வென்வேலான் குன்றில் வேங்கை மர நிழவிற் கண்ணகி யார் கணவனுடன் தேவர்போற்ற விண்ணுலகம் புக்க வியப்புடைய நிகழ்ச்சியைக் கண்டு உற்பாத சாந்தியாக மலையுறை கடவுளாகிய முருகவேளைப் பரவிக் குரவைக் கூத்தாடிய செய்தியைக் கூறுவது குன்றக்குரவையாகும். இதன்கண் சிறைப்புறம், தெய்வம்பாஅயது, அறத்தொடு நிலை முதலிய அகத்தினைத்துறைபற்றிய இசைப்பாடல் களும் பத்தினித் தெய்வமாகிய கண்ணகியின் புகழ்த் திறம் பேசும் இசைப்பாடல்களும் உள்ளன. இவையனைத்தும் இயற்றமிழ் யாப்பு வகையில் நாற்சீரடிகளால் இயன்று முன்றடி முதல் ஆறடி வரையமைந்தும் நாலடிகளையுடைய தாய் இரண்டாமடி குறைந்து இடைமடக்கியும் வந்த கொச்சக வொருபோகுகளாகும்.

இனி, சிலம்பதிகாரம் வாழ்த்துக் காததயில் தேவந்தி, காவற்பெண்டு. அடித் தோழி முவரும் தம்மைப்பற்றிக் கூறுவனவாகவும் அம்முவரும் அரற்றுவனவாகவும் அமைந்த பாடல்கள் ஆறும் நாற்சீரடி ஐந்தினுல் இயன்ற கொச்சக வொருபோகுகளாய் அழுகைச் சுவைக்கு இலக்கியமாய் அமைந்த இசைப்பாடல்களாகும். செங்குட்டுவன் கூற்றுக் அமைந்த

‘என்னேயி: தென்னேயி: தென்னேயி: தென்னேகொல்’ எனவரும் நாலடிச் செய்யுளும், கண்ணகியார் செங்குட்டு வனுக்குக் கடவுள் நல்லணிகாட்டும் முறையில்

தென்ன தீதில்ஸ் தேவர்கோன் தன்கோயில்
தல்விருந்தாயினுன் நானவன்றன்மகள்

எனவரும் நாலடிச் செய்யுளும் மருட்டைகச் சுலவ பற்றிய இசைப்பாடல்களாகும்.

‘வஞ்சியீர்வஞ்சியிடையீர்’ என்பதுமுதல் வஞ்சிமகளிர் சொல்லாகவரும் இரண்டு பாடல்களும் நாற்சீரடிகள் ஜிந்தினால் இயன்ற கொச்சகவொருபோகாகும்.

‘வானவன் எங்கோ’ என்பது நேரிசை வெண்பா. ‘தொல்லை வினையால்’ ‘மலையறையன் பெற்ற’ எனவரும் இரண்டு பாடல்களும் முறையே பாண்டியனையும் சேர்னையும் வாழ்த்திய அசச வாழ்த்தாகிய இசைப்பாடல்களாகும்.

‘எல்லா நாம்
காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும்
மூவிரி சூந்தல் புகார்’

என அடிமுதற்கண்கள் பெற்றுவரும் குறள் வெண்பா, சோழ மன்னை வாழ்த்திய இசைப்பாடலாகும்.

‘வீங்குநீர் வேலி யுலகான்டு விண்ணவர்கோன்
ஜங்கரணங் காத்த உரவோன்யா ரம்மாஜை
ஜங்கரணங் காத்த உரவோன் உயர்விசம்பில்
துங்கையில் மூன்றெற்றந்த சோழன்கா ஸாம்மாஜை
சோழன் புகார் நகரம்பாடேலோ ரம்மாஜை’

என்பது முதலாக வரும் நான்கு பாடல்களும் மகளிர் அம்மைக்காய் கொண்டு வினையாடும் வினையாட்டிற் பாடுதற்குரிய‘அம்மாஜைவரி’ என்னும் இசைப்பாடல்களாகும். நாற்சீர் ஆற்களால் இயன்ற இப்பாடல்கள் தீருவாச கத்தில் நாற்சீரடிகளால் அமைந்த தீருவம்மாஜைப் பாடல் களுக்கு மூல இலக்கியமாக அமைந்துள்ளமை காணலாம். டகளிர் பந்தடித்து வினையாடும் நிலையிற் பாடுதற்குரிய

இசைப்பாடல் கந்துகவரியாகும். வாழ்த்துக் காதையில், 'பொன்னிலங்கு பூங்கொடி பொலஞ்செய் கோதை வில்லிட' என்பது முதலாகவுள்ள கந்துக வரிப் பாடல்கள் மூன்றும் தீருஞானசம்பந்தர் அருளிய 'நங் பொருணம் மக்களென்று நங்சியிச்சை செய்துநீர்' என்றங்கு வரும் நட்டாகத் தீருப்பதீக யாப்பிற்குரிய மூல இலக்கியங்களாக அமைந்துள்ளனமை அறியத்தகுவதாகும். இவ்வாறே மகளிர் ஊசல் விளையாட்டிற் பாடும் முறையில் வாழ்த்துக் காதையில் வரும் ஊசல்வரிப்பாடல்கள் தீருவாசகத்தில்வரும் பொன்னாசற் பாடல்களுக்குரிய மூல இலக்கியமாக அமைந்துள்ளனமை காணலாம். வாழ்த்துக் காதையின் முடிவில் அமைந்த வள்ளைப் பாடல்கள் மூன்றும் மகளிர் உரவில் நெல் முதலியன பெய்து குற்றுங் காலத்துப் பாடு முறையில் சங்க காலத்தில் வழங்கிய வள்ளைப்பாட்டு என்னும் இசைப்பாடல் அமைப்பினைப் புலப்படுத்தும் இலக்கியமாக அமைந்துள்ளமை கருதத் தகுவதாகும்.

இதுகாறும் கூறியவாற்றால் தமிழில் வழங்கிய தொன்மை வாய்ந்த இசைப்பாட்டின் இலக்கணங்கள் ஒரு வாறு தொகுத்துணர்த்தப்பெற்றன

சிலப்பதீகாரத்திற்குப் பின் தோன்றிய தேவாரத் தீருப்பதீகங்களாகிய தெய்வ இசைப்பாட்டின் இயலமைப்பு பன்னிரு தீருமுறை வரலாற்றில் விரிவாக ஆராய்ந்து விளக்கப்பெற்றது.

இயல் நலமும் இசைத்திறமும் ஒருங்கமைந்த இசைப் பாடல்களை இசைப்பா எனவும் இசையளவுபா எனவும் வகுத்துரைத்தல் மட்டு. நல்லிசைப் புலவர்கள் முதன்முதற்

பாடும் பொழுதே இசைத்திறன் பொருந்தப் பாடப்பெற்ற இன்னிசைப் பாடல்கள் இசைப்பா எனப்படும். ஒன்பதாம் திருமுறையிலுள்ள தெய்வ இசைப்பாடல்கள் தீருவிசைப்பா என வழங்கப் பெறுதல் இங்குக் குறிப்பிடத்தகுவதாகும். இயற்புவராற் பாடப்பெற்று இசைவல்லாரால் இசை யமைத்தற்குப் பொருத்தமான சீர்நலம் வாய்ந்த பாடல் கள் இசையளவுபா என வழங்கப்பெறும். இசை அளவு பா-இசை தழுவிய இயற்றமிழ்ப்பாடல் என்பது இதன் பொருள். இசைநெறியினைக் கந்திருவமார்க்கம் எனக் குறிப்பிடுவர் பேராசிரியர்.

‘ஆடல் பாடல் இசையே தமிழே’ எனவரும் சிலப்பதி காரத் தொடர்க்கு உரை கூறவந்த அரும்பதவரையாசிரியர் ‘தமிழ்’ என்பதற்கு ‘வடவெழுத்து ஒரீஇவந்த எழுத்தாலே கட்டப்பட்ட ஒசைக் கட்டளைக் கூறுபாடுகளும்’ என விளக்கம் கூறியுள்ளார், இவ்விளக்கத்தைக் கூர்ந்து நோக்குங்கால இசைத்தமிழில் வழங்கும் கட்டளை என்பது இசைப்பாடல்களில் அமைந்த ஒசைக் கூறுபாடாகிய யாப்பமைதியினைக் குறித்த சொல் என்பது நன்கு புலனும்.

செந்திறத்த தமிழோசை வகையாகிய கட்டளையமைப்பினை அடியொற்றியே இசைப்பாடல்களின் தாளம் முதலிய பண்ணீர்மை அமைதல் இயலும்.

‘வட்டடையைங் தூசியும் மண்டலமும் பண்ணமைய
எட்டுடன் சரிரண்டாண்டெட்டியபிஞ்-கட்டளைய
கீதக் குறிப்பும் அலங்கார முங்கிளரச்
சோதித்தரங்கேரச குழ்’ (சிலப். அடியார்-உரை
(மேற்கோள்))

எனவாறும் பரதசேனாபதியார் பாடல் இசையுருவங்களை
உள்ளவாறு விளக்கும் முறையில் அமைந்த கீதம் என்னும்
இசைப்பாடல் வகையினையும் இசையுருவங்களின் அமை-
பின் அழகுபெற விரித்து விளக்கும் நிலையில் அமைந்த
அலங்காரம் என்னும் இசைப்பாடல் வகையினையும் குறித்ததை
காணலாம். எனவே இசைத்தீற்றும் பயில்வார் இன்றை
யமையாது கற்றற்குரிய கீதம் அலங்காரம் என்னும் இசைத்
தமிழ்ப்பாடல்கள் என்னாருண்டுக்கூடுக்குமுன் தமிழ்நாட்டில்
வழக்கில் இருந்தமை நன்கு புலனுகின்றது

இசைப்பாட்டிற்குரிய இலக்கணம் இசைத்தமிழ் இலக்கண நூல்களில் விரித்துரைக்கப் பெற்றுள்ளது. இசை நுணுக்க நூலாசிரியராகிய சிகண்டியார், செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, முத்தகம், பெருவண்ணம், ஆற்றுவரி, கானல்வரி விரிமுரண் தலைபோகுமண்டிலம் என இசைப்பா பத்து வகைப்படும் என்பார். பஞ்சமரபு என்னும் இசைநூலினை இயற்றிய அறிவஞர் என்னும் ஆசிரியர், சுத்தம் சாளகம் தமிழ் என்னும் சாதியோசைகள் முன்ஞேடும் கிரியைகளோடும் பொருந்தும் இசைப்பாக்களைச் சிந்து, திரிபதை, சவலை, சமபாதவிருத்தம், செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவபாணி வண்ணம் என ஒன்பது வகையாகப் பகுத்துரைப்பார்.

மேற்குறித்த இசைப்பாடல் வகைகளுள் செந்துறை என்பது வண்ணப் பகுதியாகிய இசை நுட்பங்கள் விளங்க அமைந்த இன்னிசைப் பாடல் எனவும், வெண்டுறை என்பது நாடகத்தில் அவிநாயத்திற்கு ஏற்றவாறு யாவரும் உணரச் சொல்லிலும் இசையிலும் எளிமைத்தீற்றும் பொருந்த

அமைந்த இசைப்பாடல் எனவும் முன்னர் விளக்கப் பெற்றன. தேவபாணி—தெய்வத்தை முன்னிலைப்படுத்துப் பரவும் இசைப்பாடல், நாற்சீரளவுட்பட்ட அடிகளால் இயன்ற இசைப்பாடல் சினுதேவபாணி எனவும், நாற்சீரின் மேலாக எண்சீரளவும் வரும் அடிகளால் இயன்ற இசைப் பாடல் பெருந்தேவபாணி எனவும் வழங்கப் பெறும். ஒரே பாடவிற் பொருள் முற்றி நிற்பது முத்தகம் என்னும் இசைப் பாட்டாகும். பாட்டுடைத் தலைவருக்குரிய பண்புநலன்களை வண்ணித்துப் புகழும் இசைப்பா வண்ணம் எனப்படும். தாம் சொல்லக்கருதிய பொருளைக் கேட்போரது உள்ளம் விரும்பி யேற்றுக் கொள்ளும்படி இன்னேதையுடன் சுவை பெருக நெடிய தொடர்களால் வண்ணித்துப்புகழும் நிலையில் அமைந்த இசைப்பாடல்களை வண்ணம் என வழங்கு தல் பொருத்தமுடையதே. கேட்போரைத் தம் வசமாக்கும் ஆற்றல் வாய்ந்த வண்ணப்பாடவின் சிறப்பினை,

‘வண்ணங்கள் தரம்பாடி வந்து நின்று
வனிசெய்து வளைகவர்ந்தார்’ (6-9-1)

எனவரும் திருத்தாண்டகத்தில் அப்பரடிகள் அறிவுறுத்தி யுள்ளமை காணலாம். இனி, நாடகத்தமிழில் வழங்கும் சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம் என்னும் சொல் வகை நான்கனுள் வண்ணமும் ஒன்றுக் கைத்து எண்ணப் படுகின்றது. சுண்ணம்-நான்கடியால் வருவது; சுரிதகம்-எட்டடியால் வருவது; வண்ணம்-பதினாற்டிகளால் வருவது; வரிதகம்-முப்பத்திரண்டடிகளால் வருவது என்பர் அடியார்க்கு நல்லார். வண்ணம் என்பது, பாஅவண்ணம் முதலாக முடுகுவண்ணம் ஈருக இருபது வகைப்படும் என்பது தால்காப்பியர். இசைத்தமிழ் நூலார் வண்ணங்

களைப் பெருவண்ணம், இடைவண்ணம், வனப்பு வண்ணம் என முன்றுகப் பகுத்துநோய்ப்பர். ‘‘வண்ணம், ஒருவகை யான் முன்று வகைப்படும்: பெருவண்ணம், இடைவண்ணம், வனப்பு வண்ணம் என. அவற்றுள் பெருவண்ணம், ஆரூப் வரும்; இடைவண்ணம், இருபத்தொன்றுப் வரும்; வனப்பு வண்ணம், நாற்பத்தொன்றுப் வரும்.’’ என அடியார்க்கு நல்லார் கூறுதலால் இசை நாலார் கூறும் வண்ணம் முன்றுதல் புலனும்.

‘என்னவியதாற் பெருவண்ணம் இடைவண்ணம் வனப்
வண்ணங்கை ஏ கையெல்லாம்’ (ஆனுயர்-28)

எனச் சேக்கிழார் அடிகள் இம்முவகை வண்ணங்களையும் முறையே குறிப்பிட்டுள்ளார்.

‘வண்ணமுன் றந் கமிழிற் ரெரிந்திகை பாடுவார்
வீண்ணுமண்ணும் விரிகின்ற தொல் புகழாளரே’(2 75-11)

எனவரும் ஆரூடைய பிள்ளையார் தேவாரத்துள் இசைத் தமிழ் நாலார் எண்ணிய வண்ண இசை வகை முன்று என்று குறிக்கப் பெற்றிருத்தல் இங்கு ஒப்பு நோக்கியுணரத் தகுவதாகும் ஆற்றுவரி. கானல்வரி, என்பன முன்னர் விளக்கப்பெற்றன. விரிமுடன் என்பது சிலப்பதிகாரம் கானல்வரியில் வரும் முரிவரி என்னும் இசைப்பாட்டாதல் கூடும் முரிவியாவது முன்னே தொடங்கப் பெற்ற இயலமைத்தியாகிய யாப்பும் இசையமைத்தியாகிய பண்ணீர்மையும் பாட்டின் இடையிலே முரிந்து மாறும் வண்ணம் இயற்றப் பெறும் இசைப்பாட்டாகும்.

‘எடுத்த இயலும் இசையுந்தம்மின்
முரித்துப் பாடுதல் முரியெனப்படுமே’

என அரும்பதவுரையாசிரியார் காட்டிய மேற்கோட் சூத்திரம் மேற்குறித்த முரிவரியின் அமைப்பினை விளக்குவதாகும். ‘வரிமுரிபாடி என்றும் வல்ல வாறடைந்து நெஞ்சே’ என வரும் அப்பர் தேவாரத்தில் இவ்விசைப்பாட்டுக் குறிக்கப் பெற்றிருத்தல் காணலாம்.

‘மாதர் மடப்பிடியும் மட அண்ணமு மன்னதொர்
தடடயுடைம் மலைமகள் துணையென மகிழ்வர்’

எனத் திருஞானசம்பந்தர் பாடியருளிய யாழ்முரித் திருப் பதிகம், முன்தொடங்கிய இயலமைதியாகிய யாப்பும் இசையமைதியாகிய பண்ணிர்மையும் இடையிடையே முரிந்துமாறும் அடிகளால் இயன்ற இசைப்பாவாதனின் இதனை முரிவரிக்கு உரிய சிறந்த இலக்கியமாகக் கொள்ளுதல் பொருந்தும்.

இனி, மன்றிலம் என்பது, பாடலில் முதலும் முடிவும் இயைத்து நோக்கும் வண்ணம் ஒரே பொருட்டொடர்பு உடையதாய் நாற்சீராடி யொத்துவரும் இசைப்பாட்டாகும் ‘நாற்சீராடி யொத்துவருவன மண்டிலயாப்பெண்ப்படும்’ (தொல், செய். 115) என வரும் பேராசிரியருடைப்பகுதி இங்கு நோக்கத்தகுவதாகும்.

இனி, சிந்து என்பது, அடியிரண்டாய்த் தம்மில் அளவொத்து வரும் செய்யுள் என்பர் வீரசோழி நூலார். இரண்டியாய்த் தம்முள் அளவொத்து வரும் இசைப் பாடல்களைப் பிற்காலத்தார் கண்ணி என வழங்குவர். தாயுமானார் திருப்பாடல்களிலமைந்த பராபரக் கண்ணி பைங்கிளிக்கண்ணி முதலியன இவ்வகையில் அமைந்தன வாகும். “சங்கர சங்கர சம்பு-சிவ-சங்கர சங்கர சங்கர

சம்பு” என முச்சீரடியாகிய சிந்தடியும் தனிச்சொல்லும் நாற் சீரடியுமாகித் தொடர்ந்து வரும் இசைப்பாடல் அமைப் பினைச் சிந்து என வழங்குதல் பொருத்தமுடையதாகும். பிற்காலத்தில் தோன்றிய நொண்டிச் சிந்து, காவடிச் சிந்து முதலிய இசைப்பாடல்கள் முச்சீரடியாகிய சிந்தடியும் தனிச்சொல்லும் விரவப் பெற்றுச் சிந்து என்னும் காரணப்பெயர்க்கு உரியனவாய் வழங்குதல் இங்கு நினைக்கத்தகுவதாகும்.

தீரிபதை என்பது, முன்றடியாய்த் தம்மில் அளவொத்துவரும் இசைப்பாட்டாகும். இதனைத் தீரிபாதி என வழங்குவர் வீரசோழி ஆசிரியர். சவலை என்பது முதலடி, கடையடி, இடையடிகள் குறைந்தும் மிக்கும் வரும் பாடலாகும். நான்கடிகளும் அளவொத்துவரும் பாடல் சமபாதம் எனப்படும். மேற்குறித்த சிந்து, தீரிபதை, சவலை, சமபாதவிருத்தம் என்பன பிற்காலத்தார் வகுத்துரைத்த இயல் பற்றிய யாப்பு விகற்பங்களாகும். இவையாவும் தொல்காப்பியச் செய்யுளியவின்படி ‘யாப்பினும் பொருளினும் வேறுபட்ட’ கொச்சவொரு போகினுள்ளும் பண்ணைத் தோற்றுவிக்கும் இசைப்பாடல்களாகிய பண்ணத்தி என்னும் பகுப்பினும் அடங்குவனவாகும். பண்ணத்தி என்பது ‘இசை நூலிற் கூறப்படும் பாவினம் எனவும் ‘பண்ணைத் தோற்றுவித்தலாற் பண்ணத்தி என்றார்’ அவையாவன சிற்றிசையும் பேரிசையும் முதலாக இசைத் தமிழில் ஒதப்படுவன்” எனவும் வரும் இளம்பூரணர் உரையினைக் கூந்து நோக்குங்கால் தாழிசை துறை விருத்தம் என வழங்கும் பாவினங்கள் யாவும் இசைத் தமிழ் நூலார் அமைத்துக் கொண்ட இசைப்பாட்டின் வகைகளாய்த்

தொல்காப்பியர் குறித்த பண்ணத்தியின் பாற்படுமென் பதும் இசைத்தமிழ்ப் பாவினங்களாகிய இவற்றையே பிறகால யாப்பிலக்கண ஆசிரியர்கள் இயற்றமிழ்ப் பாக்களுக்குரிய இனமாகவும் தழிவிக் கொண்டன ரென்பதும் இனிது புலனுகும்.

இசைப்பாட்டின் வகையுள் ஒன்றுகிய விருத்தமானது, கல்வியிற் சிறந்த கம்பர். அருள்மொழித் தேவராகிய சேக்கிழார், முருகனருள் பெற்ற கச்சியப்பர், நல்லிசை வாய்ந்த வில்லிபுத்தூரார் முதலிய புலமைச் செல்வர்களின் செந்நாவிலே எத்தனையோ பலவாகிய அழகிய உருவங்களைப் பெற்று இசை நலமுடையதாய் வளம் பெற வளர்ந்துள்ளது.

செந்தமிழ்க் கடவுளாகிய முருகப்பெருமானது தீருவருளில் தினைத்த செம்புலச் செல்வராகிய அருணகிரி நாதர் கந்தரந்தாதி, கந்தரலங்காரம், கந்தரநுழுதி என்னும் இயற்றமிழ்ப் பாமாலைகளையும் தீருப்புகழ், தீருவகுப்பு, வேல்விருத்தம், மயில்விருத்தம் ஆகிய இசைத்தமிழ்ப் பனுவல்களையும் இயற்றியருளி இசைத்தமிழ்த் திறங்களை வளர்த்த அருளாசிரியர் என்பதனைத் தமிழுலகம் நன்குணரும். பதினேராந் தீருமுறையில் பட்டினத்துப் பிள்ளையர் பாடிய கோயில் நான்மணிமாலையில் வரும் ஆசிரிய விருத்தமாகிய சந்தச் செய்யுட்கள் அருணகிரிநாதர் அருளிய தீருப்புகழ் என்னும் இசைப்பாடல்களுக்கு வழிகாட்டியாயமைந்தன என்பதனை அருள்மிகு விபுலாநந்த அடிகளார் தாம் இயற்றிய யாழ்நூலில் எடுத்துக் காட்டி விளக்கியுள்ளார்கள். கோயில் நான்மணி மாலையிலுள்ள சந்தவிருத்த அமைப்பில்

அடிதோறும் ஈற்றில் தொங்கல் எனப்படும் தனிச்சொல்லினை இயைத்துத் தாளநுட்பங்கள் நன்கு பொருந்த அருணகிரி நாதால் மூல இலக்கியமாக முதன்மூதுவு அமைக்கப் பெற்ற இசைப்பாடவின் அமைப்பே திருப்புகழ் என்னும் சந்த இசை இலக்கியமாகும் இதன்கண் அருணகிரி நாதர் காலத்து வழங்கிய இயலிசைப்பனுவல் வகைகளும் சிறந்த இராகங்களும் பணகளும் யாழ் வீணை என்னும் நாம்புக் கருவிகளும் குழல் முதனிய துளைக் கருவிகளும் இட்கை, உடுக்கை முதனிய பலவகைத் தோற்கருவிகளும் கஞ்சக்கருவிகளும் தாளவகைகளும் குறிக்கப் பெற்றுள்ளன. திருப்புகழ் என்னும் இசைப்பாடல்களில் செந்தயிழ்க்கடவுளாகிய முருகப்பெருமானது முழுமுதற்றனமையும், உயிர்க் குயிராகிய அங்முதல்வன் அடியார்களுக்கு அருள் செய்யும் பொருட்டு இச்சாசத்தி கிரியாசத்தி என்னும் வள்ளி தெய்வயானையாகிய தேவியர் இருவருடனும் ஞானசத்தி யாகிய வேற்படையினையேந்தி நீலமயில்மேல் அமர்ந்து எழுந்தருளும் தெய்வத் தோற்றறும் பாடுவோர் கேட்போர் நெஞ்சிற் பதியும் வண்ணம் விரித்துரைக்கப் பெற்றுள்ளன. செந்திறத்த தமிழோசை எனச் சிறப்பிக்கப்பெறும் தமிழின் இன்னேசைத் தீறங்களையும் இசைக் கலைக்கு வரம்பாகிய தாளநுட்பங்களையும் பொதுமக்களும் உணர்ந்து போற்றி மகிழுங் வண்ணம் சந்த இசைக்குச் சிறப்பளிக்கும் செந் தமிழ் இசையிலக்கியமாகத் தீகழ்வது அருணகிரிநாதர் அருளிச் செய்த தீருப்புகழ்ப் பனுவலே என்பது இயலிசையறிஞர் யாவரும் ஒருமித்து ஏற்றுக் கொள்ளத்தக்க உண்மையாகும்.

இதுகாறும் கூறியவற்றில் நம் தமிழ் மொழியில் சங்ககாலச் முதல் அருணகிரிநாதர் காலம் வரை தோன்றி

வளர்ந்த இசைப்பாட்டின் அமைப்புக்கள் ஒருவாறு விளக்கப்பெற்றன. தென்னாட்டு இசையரங்குகளில் இசைப்புலவர்களால் பெரிதும் விரும்பிப் பாடப்பெற்று வருவன கீர்த்தனம் என்னும் இசைப்பாடல்கள் என்பதனை யாவரும் அறிவர். இக்காலத்தில் பல்லவி, அநுபல்லவி, சாணம் என்னும் மூவகை அங்கங்களைப் பெற்று வழங்கும் கீர்த்தனம் என்னும் இசைப்பாடல்களில் தமிழில் முத்துத் தாண்டவர் பாடியுள்ள கீர்த்தனங்களும் கண்ணடத்திற் புரந்தரதாசர் பாடியுள்ள கீர்த்தனங்களும் தொன்மை வாய்ந்தனவாகும். இசைக்குச் சிறப்புரிமையுடைய இசைப்பாடல் வகையாகிய இக்கீர்த்தனங்கள் இயற்றமிழில் தரவு, தாழிசை, சுரிதகம் எனவரும் கலிப்பாவின் உறுப்புக்களை அடியொற்றி அமைந்தனவாகும். இசைப்பாட்டின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் அமைந்த முகநிலை, கொச்சகம், முரி என்னும் மூவகைக் கூறுகளையுடைய இன்னிசைப்பாடல்களை என்னுாருண்டுகளுக்கு முன்பே இசைத்தமிழ் நூலாரும் நாடகத் தமிழ் நூலாரும் இசையரங்குகளிலும் நாடக அரங்குகளிலும் நன்கு பயன்படுத்தியுள்ளார்கள் என்பதும் இசைப் பாட்டின் அங்கங்களாகிய முகநிலை. கொச்சகம், முரி என்பன முறையே முதனிலை இடைநிலை இறுதிநிலை எனவும் அக்காலத்தில் வழங்கப்பெற்றன என்பதும் பேராசிரியர், அடியார்க்கு நல்லார் உரைப்பகுதி கொண்டு முன்னர் விளக்கப்பெற்றன. அகப்பொருள் ஒழுகலாற்றில் காதலுணர்வாகிய அன்பின் தீற்ததை மெய்ப்பாடு பொருந்த விரித்துரைக்கும் இன்னிசைப் பாடல்களை இக்காலத்தார் பதம் என வழங்குவர். முத்துத்தாண்டவர் சுப்பாமர் முதலிய இசைப்புலவர்கள் பாடிய பதம் என்னும் இசைப்பாடல்கள்

முன்னையோர் வகுத்த திணைநிலைவரி, மயங்குதிணைவரி, என்னும் இசைப்பாடல் வகையுள் அடங்குவனவாகும். பண்ணீன் உருவங்களை உள்ளவாறு புலப்படுத்தும் இலக்கண இசைப்பாடல்களும் முன்னைத் தமிழ்ச் சான்றேர்களாற் பாடப்பெற்றுள்ளன.

‘கொன்றை வேய்ந்த செல்வன் அடியினை
என்று மேத்தித் தொழுவோம் யாமே’

என ஒளவையார் பாடிய பாடல் ‘பாலையாழ் என்னும் பண்ணுக்கு இலக்கணப் பாட்டாகி வருதலிற் பண்ணத்தி யாயிற்று’ என்றார் இளம்பூரணர். இவ்வாறே அகநிலை மருதம், புறநிலை மருதம், அருகியல் மருதம், பெருகியல் மருதம் என்னும் நால்வகைப் பண்களுக்கும் இலக்கணப் பாட்டாகி வந்த பாடல்களை எடுத்துக்காட்டி அப்பாடல் களுக்கு அமைந்த சுருதியளவுகளையும் வேணிற் காதை யுதரயில் அரும்பதவுதரயாசிரியர் குறிப்பிட்டு விளக்கி யுள்ளார்.

இதுகாறும் எடுத்துக்காட்டிய குறிப்புக்களால் கடைச் சங்ககால முதல் அருணகிரிநாதர் வாழ்ந்த கி. பி. 15-ம் நூற்றுண்டு வரை தமிழ்மொழியில் இயற்றப் பெற்றுள்ள இசைப்பாடல்களின் இலக்கண மரபு ஒருவாறு புலனுதல் காணலாம்.

7. இசைத்தமிழ்ப்பயன்

இயற்றமிழ்ச் சொற்பொருள் நலங்களும் இசைத் தமிழ் ஒவிநயமும் சிதையாவகை ஒன்றிப் பொருந்தும் முறையில் அமைந்த இனிய இயலிசைத் தமிழ்ப்பாடல்களே வாரப் பாடல்களாம் என்பதும், முழுமுதற் கடவுளாகிய தெய்வத் தைப் பரவிப் போற்றும் முறையில் மூவர் முதலிகள் அருளிய தீருப்பதிகங்கள் இங்ஙனம் இயலிசை நலம் வாய்ந்த வாரப் பாடல்களாக அமைந்தமை பற்றித் தேவாரம் என வழங்கப்பெற்றன என்பதும் நன்கு துணியப்படும்.

செவிப் புலனுக்கு இன்பந் தந்து உணரவுட்டும் நாதத்தை ‘ஒசை’ எனவும் அவ்வணர்வடன் நற்பொருளை அறிவுறுத்தும் முறையில் மக்களது உள்ளத்திற் பதியும் செவிப்புலனும் அனுத்திரளை ‘ஒனி’ எனவும் பகுத்துணர்த் துவர் அறிஞர். உயிர்க்குயிராய் வினங்கும் இறைவன், மேற்குறித்த ‘ஒசை’ ‘ஒனி’ ஆகிய இருவகை ஒனி நுட்பங்களாகவும் பிரிப்பின்றி இயைந்துநின்று உலகங்கள் எல்லா வற்றையும் இயக்கி யருள்கின்றன என்பர் பெரியோர். இவ்வண்மையினை,

“‘ஒசை யொனியெலாம் ஆனுய் நீயே
உலகுக் கொருவனுய் நின்றுய்’ நீயே

எனவரும் தீருத்தாண்டகம் இனிது புலப்படுத்துவதாகும். அருளாளாகிய இறைவன் மன்னுயிர்களின் உள்ளத்தை யுருக்கி இன்ப அன்பினைப் பெருக்கும் முறையில் இனிய இசையுருவாக விளங்கி நலந்தருகின்றன என்றும்,

இங்ஙனம் இசையுரவாய் விளங்கும் சிவபரம் பொருளைப் போற்றி வழிபாடு செய்தற்கு ஏற்புடையதாய் இசைத் தீற்திற் சிறந்து விளங்கும் மொழி தமிழ் என்றும், முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் பண்ணேர் இன் தமிழாகவும் பாட்டகத்து இசையாகவும் விளங்கி உள்ளத் தீற்கு உவகையளிக்கின்றுன் என்றும், பாட்டிற் பண்ணைகை இசைந்த அப்பரமன், தன்னை இன்னிசைச் செழும்பாடல் களாற் பரவிப் போற்றும் மெய்யடியார்களுக்குத் தானே எளிவந்து முன்னின்று இன்னருள் வழங்குகின்றுன் என்றும் தேவார் ஆசிரியர்கள் தாம் அருளிச் செய்த திருப்பதிகங்களிற் பலவிடங்களிலும் குறித்துப் போற்றியுள்ளார்கள்.

இயல் இசை நாடகம் என்னும் மூன்று துறைகளிலும் வளம் பெற்று வளர்ந்த தமிழ் மொழியானது, பழத்தினிற் சுவையும் கண்ணிடை மணியும் போன்று இசை வளர்ச் சிக்கு இன்றியமையாததாய்ப் பண்ணிடையே கலந்து நின்று இசைக்குச் சுவையும் ஒளியும் தரவல்லதாகும். இந்நுட்பம்,

‘பண்ணினார் பாடலாகிப் பழத்தினில் இரதமாகிக்
கண்ணினார் பார்கவயாகி’

(4-70-4)

எனத் தீருநாவுக்காசரும்,

‘பண்ணிடைத் தமிழாப்பாய் பழத்தினிற் சுவையாப்பாய்
கண்ணிடை மணியாப்பாய்’

(7-29-6)

என நம்பியாருரூம் இறைவனை உவமித்துப் போற்றுதலால் இனிது விளங்கும். ஞானத்தீரளாய் நின்ற பெருமான் பண்ணைகவும் பண்ணகத்தே இனிய ஓசையினையுடைய தமிழின் உருவாகவும் தீகழ்கின்றுன் என்பது,

‘பண்ணும்பத மேறும்பல வோசைத்தமி ழவையும்
உண்ணின் றதொர் சைவயும்முற தாளத்தொலி பலவும்
மண்ணும்புன லுயிரும்வரு காற்றும்சடர் முன்றும்
விள்ளும் முழ தானுனிடம் வீழிமிழலூயே’ (1-11-4)

‘என்னுனவன் இசையானவன்’ (1-16-6)

‘இயலும் இசையானை’

‘பாவின் இசைக் குழகர்’ (3-46-3)

என ஆரூடைய பிள்ளையாரும்,

‘பண்ணில் ஒசை பழுத்தினில் இன்சலை’ (5-47-7)

‘பழுத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணும்’ (16-15-11)
‘மருவற்கினிய

பண்ணத்தரன் பத்தர் சித்தத்துளான்’ (4-112-6)

‘கந்திருவம் பாட்டிசையிற் காட்டுகின்ற
பண்ணவன்காண் பண்ணவற்றின் திறலரானுன்காண்’

(6-52-1)

முத்தமிழும் நான்மறையும் ஆனுன்கண்டாய்’ (6-23-9)

என ஆரூடைய அரசும்,

‘ஏழிசையாய் இசைப்பயனுய்’ (7-51-10)

‘பாட்டகத்து இசையாகி நின்றுனை’ (7-62-3)

‘வண்டயிழ் வல்லவர்கள்
ஏழிசையேழ் நரம்பின் ஒசையை’ (7-83-6)

என நம்பியாருரும் அருள் வாழ்விற் கண்டுணர்த்திய
அநுபவ மொழிகளால் இனிது புலனும்.

எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கும் முழுமதற்
கடவுளை வழிபட்டு இன்புறுதற்கேற்ற சாதனமாவன, இறை
வனது பொருள்சேர் புகழை விரித்துரைக்கும் தோத்திரங்
களாகிய இனிய இசைப்பாடல்களேயாகும். திருக்கோயில்

களில் நாள் வழிபாட்டில் இறைவனுக்குத் தீருமஞ்சனமும், நறுமலரும், தீருவமுதும், தீபதூபமும், நான்மறை முழுக்க மும், அந்தணர் வேள்வியும் இன்றி யமையாதவாறு போலவே, இறைவனது மெய்ம்மையான புகழ்த்திறங்களைப் பரவிப் போற்றும் செந்தமிழ்க் கீதமாகிய தெய்வப் பாடல் கள் மிகவும் இன்றியமையாதனவாகும். இவை தீருக் கோயில்களில் இறைவனை வழிபட்டு நலம்பெறக் கருதி வரும் பல்லாயிரவராகிய மக்களது உள்ளத்தை நெகிழ் வித்து அன்னேருள்ளத்தில் அருளாளானுகிய இறைவன் கோயில் கொண்டு விளங்கும் வண்ணம் பேரன்பாகிய பத்தியை விளைவிக்கும் ஆற்றல் வாய்ந்தன. ஆதலின் அண்ணலாகிய இறைவனைப் போற்றிய இசைத்தமிழ்ப் பாடல்களாகிய இவற்றைப் ‘பத்திமைப் பாடல்’ என வழங்குவார் சான்றேர். இறைவன் தீருக்கோயில்களில் இன்றியமையாது இடம்பெறத்தக்க வழிபாட்டு முறைகளில் பாடுதலாகிய இத்தீருத்தொண்டு மிகவும் சிறந்ததாகும். இனிய இசைத்தமிழ்ப் பாடல்களாகிய தோத்திரங்களைத் தாளத்தோடும் யாழி, வீணை, முழுவு, மொந்தை முதலிய இசைக்கருவிகளோடும் அன்புடைய அடியார் பலர் கூடிப் பாடும் கூட்டத்தைவிட்டு இறைவன் கணப்பொழுதும் பிரியாது உடனிருந்து அருள் புரிவான் என்பது ஆன்றேர் துணிபாகும்.

‘தமிழின் நீர்மை பேசித் தாளம் வீணைபண்ணி நல்ல முழுவும் மொந்தை மல்கு பாடல் செய்கையிடம் ஒவார்’

(1-73-8)

‘வந்தணைந் தின்னிசை பாடுவார்பால் மன்னினார்’

(1-8-5)

என ஞானசம்பந்தரும்,

'யாழின் பாட்டையுகந்த அடிகளே' (5—41—5)

'மனத்தகத்தான் தலைமேலரன் வாக்கினுள்ளான்

வாயாரத் தன்னடியே பாடுந்தொண்டர்

இனத்தகத்தான்' (6—8—5)

என நாவுக்கரசரும் அருளிய தீருப்பாடல்கள், பத்தராய்ப் பாடுவார் எல்லார்க்கும் இறைவன் எளிவந்து அருளுந் திறத்தை இனிது புலப்படுத்துதல் அறிந்து மகிழ்தக்க தாகும்.

வெண்ணெய் நல்லூர்ப்பெருமான், நம்பியாரூராகிய சுந்தராது தீருமணத்தின்போது முதுவேதியர் கோலத்துடன் வந்து 'ஆரூரே, எனக்கு உன் குடிமுழுதும் அடிமை' எனக்கூறி அதற்குச்சான்றுக எழுதுந் தமிழ்ப்பழ ஆவணங்காட்டி ஆரூரரை அடிமை கொண்டருளி அவரை நோக்கி, "நீ நம்முடன் வன்மொழிகளைப் பேசினை ஆதலால் வன் ரெஞ்சன் என்ற பெயரைப் பெற்றுய். நமக்கு அன்பினால் செய்யத்தக்க வழிபாட்டிற்குரிய மந்திரம் இசைநலம் வாய்ந்த இனிய தமிழ்ப் பாடலேயாகும். ஆதலால் இந் நிலவுகில் இயலிசைத் தமிழ்ப்பாடல்களால் நம்மைப் பாடிப்போற்றுவாயாக" எனப் பணித்தருளினால் என்பது வரலாறு. இந்நிகழ்ச்சி,

'மற்று நீ வன்மைபேசி வன்ரெஞ்சாட னென்னும் நாமம் பெற்றனை நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க அரிச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுகென்றார் தாமறை பாடும் வாயார்'

[தடுத்—70]

எனத் தீருத்தொண்டர் புராணத்தில் தெளிவாகக் குறிக் கப்பட்டுள்ளது.

தீருஞானசம்பந்தர், தீருநாவுக்கரசர், நம்பியாரூரர் முதலிய அருளாசிரியர்கள் காலத்தில் தமிழ் நாட்டுத் தீருக்கோயில்களில் நிகழும் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் தமிழ்மொழியே முதலிடம் பெற்று விளங்கியது. இறை வனது பெருங்கருணைத்தீற்றதை வியந்து போற்றும் பத்திமைப் பாடலாகிய இசைத்தமிழ்ப் பாடல்கள் அக்காலத்தில் சிறப்பிடம் பெற்றன. இச்செய்தி,

‘செந்தமிழோர்கள் பரவியேத்தும்

சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்

கந்தம் அகிற்புகையே கமழும் கணபதியீச்சரம்’ [1-6-9]

எனவும்,

தம்மலரடியோன் றடியவர் பரவத்

தமிழ்ச் சொலும் வடசொலுந் தாள்னிழற்சேர

அம்மலர்க் கொன்றை யணிந்தௌம் அடிகள்

அச்சிறு பாக்கம தாட்சிகொண்டாரே’. [1-77-4]

எனவும்,

‘செந்தமிழர் தெய்வமறை நாவர்செழு

நற்கலை தெரிந்த அவரோடு

அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள்

செய்ய அமர்கின்ற அரனூர் . விழிநகரே’. [3-80-4]

எனவும்,

‘பண்ணியல் பாடலருத ஆலூர்ப் பசுபதியீச்சரம்’ [1-8-1]

‘பத்திமைப் பாடலருத ஆலூர்ப் பசுபதியீச்சரம்’ [1-8-2]

எனவும்வரும் தமிழ்ஞானசம்பந்தர் வாய்மொழிகளால் நன்கு விளங்கும். மேற்காட்டிய தொடர்களைக் கூர்ந்து நோக்குங்கால் ஆரூட்டைய பின்னையார் காலத்தில் தமிழ் நாட்டுத் தீருக்கோயில்களில் தமிழ்மொழிப் பாடல்களும்

வடமொழி நான்மறைகளும் இறைவழிபாட்டிற்கு இன்றி யமையாத மறைமொழிகளாக ஒப்ப ஆளப்பெற்ற தீற்று இனிது புலனுதல் காணலாம்.

பத்தராய்ப் பணியும் மெய்யன்பினராகிய அடியார் பலர், பரமனையே பாடும் இசைத்தமிழ்ச் செல்வர்களாய்த் திருக்கோயில்களில் தங்கியிருந்து உழையொருபாகனுகிய இறைவனை இன்னிசைப் பாடல்களாகிய தெய்வப் பாடல்களாற் படவிப் போற்றியும், அச் செழும் பாடல்களின் பொருள் நலங்களில் திளைத்தும், தம்மையொத்த மெய்யடியார்களுடன் இறைவனது அருளியல்பினை யெடுத்துரைத்து அன்பினால் அளவளாவியும் நெஞ்சு நெக்குருகிக் கண்ணீர் வார முழுமுதற் கடவுளை இடைவிடாது தியானித்தும் வழி பட்டிருந்தனர். இச் செய்தி,

‘கீத்த்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் பாத்தைத் தொழுதின்ற பரஞ்சோதி பயிலுமிடம்’ [2-43-5]
 ‘பண்ணினூன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக மண்ணின்றி விஸ்தொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்’
 [2-43-8]

‘பாடுவாரிசை பல்பொருட் பயனுகர்ந் தன்பாற் கூடுவார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித் தேடுவார்பெரரு எனவனன் செறிவொழில் தேழூர் ஆடுவானடி யடைந்தனம் அல்லலொன்றிலமே’ (2-82-5)

‘தென்தமிழ்க்கலை தெரிந்தவர் பெருந்திய தேழூர் அன்பன் சேவடியடைந்தனம் அல்லலொன்றிலமே’
 (2-82-7)

‘கலவுமாயயி லாளிர் பங்களைக் கண்டு கண்மிசை நீர்நெகிழ்த்திசை குலவுமாறு வல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்’
 எனவரும் திருப்பதிகத் தொடர்களால் இனிது விளங்கும்.

தமிழ்நாட்டில் இசைத்திறத்தில் வல்ல ஆடவரும் மகளிரும் நாட்காலையே துயிலெழுந்து நீராடித் தூய சிந்தையுடன் திருக்கோயிலையடைந்து இறைவனது அருளி யல்பினை நினைந்து ஆரா அன்பினால் நெஞ்ச நெக்குருகிக் கண்ணீர் மல்கி இனிய இசைப்பாடல்களைப் பாடியும், யாழ் வீணை முழுவு மொந்தை முதலிய இசைக் கருவிகளை வாசித்தும், இசைப் பாடல்களின் சுவை நலங்கள் புலப் படும் வண்ணம் விறல்பட ஆடியும் தெய்வ வழிபாட்டில் தினைத்து மகிழ்ந்தார்கள்.

‘துண்ணிய மாதரும் மைந்தர் தாழுஞ் சுஜையினை மூழ்கித்
துதைந்த சிந்தைப்
பன்னிய பாடல் பயிலும் ஆலூர்ப் பசுபதியீச்சரம்’
(1-8-10)

‘புண்ணிய வாணரும் மாதவரும் புகுந்துடனேத்தப்
புஜையிழையார்
அண்ணவின் பாடலெடுக் குங் கூடலாலவாய்’ (1-7-3)
‘அஞ்சுடரோ டாறுபத மேழினிசை யெண்ணரிய
வண்ணமுளவாய்
மஞ்சரோடு மாதர்பலருந் தொழுது சேரும்வயல்
வைகாவிலே’ (3-71-6)

‘இசை வரவிட்டியஸ் கேட்பித்துக் கல்ல வடமிட்டுத்
திசை தொழுதாடியும் பருவார் சிந்தையுட் சேர்வரே’
(3-9-6)

‘பண்ணிய நடத்தொடிசை பாடும் அடியார்கள்
நண்ணிய மனத்தின் வழிபாடுசெய் நன்னாறே’ (2-33-2)

எனவரும் திருப்பதிகத்தொடர்கள், பண்டை நாளில் இசையில் வல்ல ஆண்களும் பெண்களும் திருக்கோயில்களிற் சென்று இறைவன் புகழைப் பண்ணோந்த பாடல்களாற் பாடி வழிபாடு செய்த திறத்தை நன்கு புலப்படுத்துவன

தமிழேயன்றிப் பிற மொழிகளைத் தாய்மொழியாகப் பெற்று வேறுதிசையில் வாழும் ஆடவரும் மகளிரும் தமிழகத்திலுள்ள திருக்கோயில்களை வழிபட்டு இங்குப் பாடப்பெறும் இசைத் தமிழ்த்திறங்களை நன்குணர்ந்து பாடும் பயிற்சியைப் பெற்றனர். பொழுது புலர்வதன் முன்னரே துபிலெழுந்து நீர்முற்கித் திருக்கோயிலில் வழி படவரும் மாந்தரது மனவிருள் நீங்கும்வண்ணம் தாம் பயின்ற இசைத்தமிழ்ப் பாடல்களையும் முன்னரே கற்று ணர்ந்த வடமொழித் தோத்திரங்களையும் ஏனைத்திசைமொழி யிசைப்பாடல்களையும் வீணை முதலிய நரம்புக் கருவிகளில் வைத்து வாசித்து மகிழ்ந்தார்கள், இந்நிகழ்ச்சி,

'ஊறுபொரு ஸின்றமி ழியற்கிளவி தேருமட மாதருடனுர்
வேறுதிசை யாடவர்கள் கூற இசை தேருமெழில்
வேதவனாமே'

(3-78-4)

எனவும்,

'தெண்செரல்விஞ்சமர் வடசொல் திசைமொழியெழில்
நரம்பெடுத்துத்
துஞ்ச நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புகலூரில்'

(2-92-7)

எனவும் வரும் திருஞானசம்பந்தர் தேவாரத் தொடர்களால் நன்கு புலனுதல் காணலாம்,

இசைத்திறத்தால் நன்கு தேர்ந்தவர்களே யன்றி இசைத்துறையிற் போதிய பயிற்சியும் குரல் வளரும் பொருளுணர்ந்து பாடும் மொழிப் பயிற்சியும் உடல் வன்மையும் நன்கு வாய்க்கப்பெறுத முதியவர்களும், இறைவன்பாற்கொண்ட பேரன்பாகிய பத்தியினால் தம்மால் இயன்ற அளவு பத்திமைப் பாடல்களாகிய இசைப் பாடல்

களைப் பாடி இறைவனை வழிபட்டு மகிழ்ந்தார்கள். இச் செய்தி,

‘கோழமிடருக கஷிகோருமிலவாக இசைகூடும்
வகையால்
ஏழையடியாரவர்கள் யானவசொன சொன்மகிழும் ஈசன்’
(3-71-1)

எனவரும் திருப்பாடலால் இனிது புலனுகும்.

பண்டை நாளில் தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் தெய்வப் பாடல்களை இசையுடன் பாடுவோரும் யாழில் இசைப்போரும் ஆகிய இசைலாணர்கள், அழுக்கேருத தூய உடையும் நோயின்றித் தூய்மை வாய்ந்த உடல் வனப்பும் மாசற்ற தூய நன்னெஞ்சும் உடையராய் விளங்கினர் என்பதை,

‘புகைமுகந் தன்ன மாசில் தூவுடை
முகைவா யவிழ்ந்த தகைகுழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்த செய்வுறு திவைவின்
நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன்னரம் புளர
நோயின் றியன்ற யாக்கையர் மாவின்
அவிர்த்தளிர் புரையும் மேரியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்குந் திதலையர் இன்னைகப்
பருமந்தாங்கிய பணிந்தேந் தல்குல்
மாசில் மகளிராடு மறுவின்றி விளங்க’

[திருமுருகு 138—147]

எனவரும் தொடர்களால் சங்கப் புலவராகிய நக்கீரர் விரித்துக் கூறியுள்ளார்.

இங்ஙனமே தேவார ஆசிரியர்கள் காலத்தும் தென் ஞட்டுத் திருக்கோயில்களில் இறைவனைச் சேவித்துத் தெய்வப்பாடல் பாடும் மகளிர், இனிய இசை மொழியும் உடல் வனப்பும் தூய்மையும் நற்குணங்களெல்லாவற்றுக்கும் இடங்கிய உள்ளத்தூய்மையும் ஒருங்குடையராய், எல்லாம் வல்ல முழுமதற் கடவுளது அருள்மேனி வண்ணங்களும் வரம்பிலாற்றலும் நலம்வளர் ஞானஉரைகளும் ஆகிய பெருஞ்சீர்த்திகளைப் பொருளாகக் கொண்ட இன்னிதைச் செழும் பாடல்களை இறைவன் திருமூன்னர்ப் பாடிப் போற்றினார்கள். இச்செய்தியினை,

“பண்ணினல்ல மொழியார் பவளத்துவர் வாயினார்
எண்ணினல்ல குணத்தார் இலீணவேல்வென்ற
கண்ணினார்
வண்ணம்பாடி வளிபாடித்தம் வாய்மொழி பாடவே
அண்ணல் கேட்டுந்தானும் ஐயாறுடை ஜயனே”

எனவரும் திருப்பாடலில் ஆருடைய பிள்ளையார் அழகுறக் குறிப்பிட்டுள்ளார்.

பண்ணோந்த பாடல்களால் இறைவனைப் பாடிப்போற்று தலாகிய இத்திருப்பணி யாவராலும் விரும்பி மேற்கொள்ளத் தக்க எளிமையும் இனிமையும் ஒருங்குடையதென்பதும், இவ்வினிய சாதனத்தை மேற்கொள்ள மனமில்லாதார் இதனின் மிக்க மற்றைத் தொண்டுகளை மேற்கொண்டு பத்தி செய்ய இயலாதென்பதும் அருளநுபவமுடைய அடியார்களின் துணிபாகும்.

“பத்தனும்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகி
எத்தினுற் பத்திசெய்கேன் என்னை யிகழுவெண்டா”

என அப்பரடிகள் தில்லைச் சிற்றம்பலவளை யிறைஞ்சிக்கூறும் இவ்வேண்டுகோள், இறைவன்பாற் பத்தி செய்தற்கு இன்றியமையாத எளிய சாதனம் பாடும்பணியே என்ற இவ்வண்மையினை நன்கு வலியுறுத்தல் காணலாம்.

திருக்கோயில்களில் திருவலகிடுதல், மெழுகுதல், நறுமலர் மாலை தொடுத்தல் என்ற இச்சரியைச் தொண்டுகள் ஒன்றினுக்கு ஒன்று பத்துமடங்கு மேற்பட்ட நற்பயன் களைத் தருவன. திருக்கோயிலில் திருவிளக்கிடுவோர் உண்மை நெறியாகிய சிவஞானத்தைப் பெறுவர். இறைவனது மெய்ப்புகழை விரித்துரைக்கும் இன்னிசைப் பாடலாகிய கீதத்தை மிகப்பாடும் அடியார்களுக்கு இறைவன் அருளுந்திறம், மேற்குறித்த தொண்டுகளால் விளையும் நற்பயன்களைக் காட்டிலும் அளவற்றனவாகும். இத்தகைய திருத்தொண்டின் பயன்களை அறிவுறுத்தும் முறையில் அமைந்தது,

“வீளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினாற்
பதிற்றியாகும்
துளக்கில் நன்மலர் தொடுத்தால் தூயவின்னேற
லாகும்
வீளக்கிட்டார் பேறுசொல்லின் மெய்ந்தெறி
ஞானமாகும்
அளப்பில் கீதஞ்சொன்னார்க்கு அடிகள்தாம்
அருளுமாறே”

எனவரும் திருநெரிசையாகும். இதன் ஈற்றழியினை ‘கீதஞ்சொன்னார்க்கு அடிகள் அருளுமாறு அளப்பில்’ என இயைத்துப் பொருள் கொள்க. (தாம்-அசை) இனி, இத்திருப்பாடவில், திருவலகிடுதல் முதலிய பணிகளைச்

செய்தார் பெறும் பேறு இவ்வளவு இவ்வளவு என உணர்த்திய அடிகள், புகழ்த்திறத்தால் அளவில்லனவாகிய இசைப்பாடல்களால் இறைவனைப் போற்றினார்க்கு அவற்றி நும் மேலாகக் தாத்தக்க பெருமையுடைய பொருள் பிறி தீண்மையின், பரமனையே பாடுவாராகிய அவ்வடியார் களுக்கு இறைவன் தன்னைத்தானே பரிசிற் பொருளாக வழங்கியருள்வான் என்பார், ‘அனப்பில கீதஞ்சொன்னார்க்கு அநுஞ்சாறு (கைம்மாறுக நல்கத்தக்க பொருள்) அடிகள் தாம் (இறைவனே) என்றார் எனக் கொள்ளுதற்கும் இடமுண்டு- இத்திருப்பாடல், இறைவனை அன்பினால் வழி படுதற்கு இனிய சாதனமாக விளங்குவன இசைப் பாடல் களேயென்ற உண்மையினை நன்கு வலியுறுத்தல் காண்க.

தனக்குவரை யில்லாதானுகிய முழுமுதற் கடவுளை மக்கள் வழிபட்டு உய்திபெறுதற்கு இன்றியமையாத சாதன மாக அமைந்த இசையானது, இவ்வுலக வாழ்க்கையில் மக்கட் குலத்தார் தம்முட் பகையின்றி அன்புடையராய் மனங்கலந்து பழகுதற்கும் காம வெகுளி மயக்கம் எனப் படும் மனமாசு நீங்கி உயர்ந்த பொருளை எண்ணுதற்கும் என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் நன்றே புரிந்து எவ்வயிர்க்கும் இனியராய் இனிது வாழ்தற்கும் இனிய உயிர்த்துனையாகவும் திகழ்கின்றது.

எல்லோரும் கண்டு அஞ்சுதற்குரிய நஞ்சுடைய பாம் பினையும் பாகனுக்கடங்காத மதயானையினையும் ஆறலை கள்வர் முதலிய கொடியோர்களையும் கொடுமைகளைந்து அடங்கி யொழுகச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது இசை என்பதைப் புலவர்கள் தம் காப்பியங்களில் நன்கு விளக்கி யுள்ளார்கள்.

செவிப்புலனுக்கு இன்பம் தருதலும், துன்பத்தாற் கலக்கமுற்ற உள்ளத்திற்குத் தேறுதலளித்துத் தெளிவினை நல்குதலும், ஜம்பொறிகளால் ஈர்க்கப்பட்டுப் புறத்தே யலை யும் மனத்தினைத் தீழையின் நீக்கி நன்றின்பால் நிறுத்துதலும், மக்களின் மனவிருள் நீங்க அவர்தம் மனத்தகத்தே அறிவொளியைத் தோற்றுவித்தலும், மக்கள் பழிநீக்கித் தீருந்துதற்கேற்ற வன்சொல்லாற் குற்றங்கடிதலும், செய்யத்தக்கது இது என்பதனை ஜயுறவுக்கு இடமின்றி இறுதியாக முடித்துக் கூறுதலும், சினத்தால் மிகக்கெய்ய எழுந்தாரை வெகுளியைத் தணித்து மென்மைப்படுத்துதலும், மனத் துயரால் தளர்ச்சியற்றுரைச் சோர்வு நீக்கிக் கிளர்ந்தெழும்படி ஊக்கமளித்து உயர்த்துதலும் ஆகிய இவை எட்டும் இசைப் பாடல்களின் எண்வகைப் பயன்களாகும்.

“இன்பந் தெளிவே நிறையேர டெளியே
வன்சொல் இறுதி மந்தம் உச்சமென
வந்த எட்டும் பாடலின் பயனே”

(சிலப். அரங் கேற்று-உரை மேற்கோள்)

எனவரும் நூற்பா, இசைப்பாடல்களால் உலக மக்கள் எய்துதற்குரிய இம்மைப் பயன்கள் இன்பம், தெளிவு, நிறை, ஒளி, வன்சொல், இறுதி, மந்தம், உச்சம் என எட்டாகும் எனத் தொகுத்துரைத்தல் காணலாம். செவ்வியமுறையில் வாசிக்கப்பெறும் நல்லிசையானது மக்களுள்ளத்தே படிந்துள்ள மனமாசுகளைக் கழுவித் தூயநன்னெஞ்சுசத்தினராய் எவ்வுயிர்க்கும் அன்புடையராய் வாழும் இன்ப வாழ்க்கையினை நல்கும் என்பது,

“மகர வீஜையின் மனமாச கழீ இ”

(பெருங். உஞ்சை. நடு 218)

எனவரும் கொங்குவேள் வாய்மொழியால் இனிது புலனுகும்.

8. தமிழ்சை இயக்கம்

தமிழ்நாடு தமிழ் மன்னர்களால் ஆளப்பட்ட கடைச் சங்ககாலம் வரையில், இசைத்தமிழ் நன்கு வளர்ந்து வந்தது. பின்பு, கி. பி. முன்றும் நூற்றுண்டின் இடைப் பகுதி முதல் கி.பி. ஏழாம் நூற்றுண்டுவரையில் தமிழ்நாடு அயலார் ஆட்சிக்கு உட்பட்டிருந்தமையினால், அக்காலத்தில் இசைத்தமிழ் போற்றுவாற்று வீற்ச்சியடைந்தது. கி. பி. ஆரூம் நூற்றுண்டின் இறுதியில், பாண்டியன் கடுங்கோன் என்பவன் களப்பிரயைப் போரில் வென்று பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான். அக்காலம் முதல், அந்நாடு பாண்டியர்களின் ஆட்சிக்கு உள்ளாயிற்று. அந்நாட்டின் தலைநகரமாகிய மதுரையில், ஓர் இசைச் சங்கம் நிறுவி, இசைத்தமிழைப் பாண்டிய மன்னர் வளர்த்தனர்.

‘கூடவீன் ஆய்ந்த ஒண்டந் தமிழின்
துறைவாய் நுழைந்தனையோ அன்றி
ஏழிசைச் சூழல் புக்கோ’ (திருக்கோவை)

என்னும் மாணிக்கவாசகர் வாய்மொழி இதனைப் புலப்படுத்தும். பாண்டிய மன்னனுடைருவன், தன் அரியனைக்கு ‘இசையளவு கண்டான்’ எனப் பெயரிட்டிருந்தனன் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கி. பி. ஏழாம் நூற்றுண்டில் தீருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் தமிழோடு இசைபாடு இசைத்தமிழை வளர்த்தனர். வேற்று நாட்டினரும் தமிழ் நாட்டிற்கு வந்து

இசைபயின்றனர் என்ற உண்மை, திருஞானசம்பந்தர் தேவாரத்தினால் அறியப்படுகின்றது. அக்காலத்தில் தொண்டை நாட்டினையும் சோழ நாட்டினையும் ஆட்சிபுரிந்த பல்லவ வேந்தனகைய முதல் மகேந்திரவர்மன் இசைக் கலையில் வல்லவஞக விளங்கினான். குடுமியான் மலையில் அவன் வரைந்த இசைக்கல்வெட்டினால் அவனது இசைப் புலமை இனிது புலமை, கி. பி 8,9-ஆம் நூற்றுண்டுகளில், சுந்தரமூர்த்தி நாயனாரும் பெரியாழ்வார் முதலிய ஆழ்வார் களும் அருட்பாக்கள் பாடி, இசையை வளர்த்தனர். கி. பி. ஒன்பதாம் நூற்றுண்டின் பிற்பகுதியில் முதல் ஆதித்த சோழன் சோழர் பேரரசை நிறுவினான். இவனால் நிறுவப்பெற்ற சோழப்பேரரசு கி. பி. பதின்மூன்றும் நூற்றுண்டின் பிற்பகுதி வரையில் (நானாறு ஆண்டு கட்கு மேல்) நடைபெற்றது. அக்காலத்தில் சோழ அரசர்கள், சைவ சமய குரவர்களின் திருப்பதிகங்களைத் திருக் கோயில்களில் நாள்தோறும் பண்களுடன் பாடுவதற்கு நிவந்தங்கள் வழங்கி இசைத் தமிழை வளர்த்தனர். முதற் குலோத்துங்க சோழன், இசைத்தமிழ் நூலொன்று இயற்றி யிருந்தான் என்று கலிங்கத்துப்பரணி குறிப்பிடுகின்றது. அச்சோழனின் மனைவி இசைப்புலமையில் சிறந்து விளங்கினமையால் ஏழிசை வல்லவி என்னும் சிறப்புப் பெயர் பெற்றுள்.

இவ்வாறு இனிது வளர்ந்து மிக உயர்ந்திலையிலிருந்த இசைத்தமிழ் பிற்காலத்தில் அயலவர் படையெழுச்சியால் உண்டாகிய குழப்பத்தினால் வீழ்ச்சியடைந்தது. பின் விசயநகர வேந்தர் படையெடுத்துத் தமிழகத்தினைத் தன்னடிப்படுத்தினமையாலும், அதன்பின் அரசாண்ட

நாயக்க மன்னர்களின் விருப்பத்தீற்கு ஏற்பவும் தெலுங்கு இசைப்பாடல்கள் தமிழ் நாட்டிற் பரவலாயின. இந்நிலை இவ்விருபதாம் நூற்றுண்டின் முற்பகுதி வரை மாருமலிருந்தது. தெலுங்க மன்னரின் ஆட்சி நீங்கியும் தெலுங்குப் பாடல்களின் ஆட்சி நீங்கவில்லை. இதனால், தமிழகத்தில் நிகழ்ந்துவந்த இசையரங்குகள் பலவற்றிலும் பிறமொழிப் பாடல்களே மிகுந்தியாகப் பாடப்பட்டன அரங்கின் இறுதியில் துக்கடா என்ற பெயரில் இரண்டொரு தமிழிப் பாடல்களே பாடப்பட்டு வந்தன.

இந்நிலையில், தமிழ் மக்களின் நற்பேருகத் தோன்றி அண்ணுமைலைப் பல்கலைக்கழகம் நிறுவித் தமிழ்த் தாய்க்கு ஆக்கழும் ஊக்கழும் அளித்த பெருங்கொடைவள்ளலாகிய செட்டி நாட்டாசர் டாக்டர் ராஜா சர் அண்ணுமைலைச் செட்டியாரவர்கள் இசைத்தமிழுக்கு ஆக்கமளிக்க முன் வந்தார்கள்.

பொருள் தெரியாத வேற்றுமொழிப் பாடல்களால் தமிழர் பொருஞ்ஞர்ச்சியுடன் இசையின்பத்தீனை நூக்கி இயலவில்லையே என என்னிய வள்ளல் அண்ணுமையை யரசரவர்கள், சங்ககாலத்திலும் பிற்காலத்திலும் தமிழகத்தில் சிறப்பாக வளர்ந்து வந்த தமிழிசைக்கு உரிய இடத்தின்த தருதல் வேண்டுமென உளங்கினர்ந்து எழுந்தார்கள். நம்நாட்டு இசையரங்குகளில் தீவிரமொழிப் பாடல்கள் பாடப்பெறுவது நியாயமில்லை; மூத்துமீல்லை ஏனுறு உணர்ச்சி அண்ணுமையரசர் அவர்கள் ஒன்றத்தில் மூத்துக்கூக்கு வேருஞ்றியது. தமிழ்நாட்டில் பாடப்பெறுகின்ற இசைப் பாடல்கள் தமிழ்ப்பாடல்களாகவே இருத்தல் வேண்டும்

என்ற நாட்டு மக்களின் பெருவேட்கையினை நிறைவேற்றும் பொறுப்பு அண்ணுமலை வள்ளலின் வாழ்க்கைக் குறிக் கோளாக மலர்வதாயிற்று. அதுவே தமிழிசையியக்கமாக உருவெடுத்தது. தமிழிசை என்னும் பயிர் தழைத்து வளர் அண்ணுமலை வள்ளலென்னும் முகில் பொருள்மழையைப் பெய்தது.

தமிழிசையியக்கம் வளர்ந்து வந்த காலத்தில் அண்ணுமலை அரசரவர்களின் அறுபதாமாண்டு நிறைவு விழாவும் வந்தது. அண்ணுமலைப் பல்கலைக்கழகம் இவர்களின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவினை 30-9-1941 இல் மிகச்சிறப்பாகக் கொண்டாடியது. அப்போது செட்டி நாட்டரசரவர்கள், தமிழில் இசைப்பாடல்கள் இயற்றுவதை ஜித்துப் பாடும்முறை நாட்டில் பரவுதற்பொருட்டும் பதின்மூலமாறும் ரூபாவினை மனிவிழா நன்கொடையாக அண்ணுமலைப் பல்கலைக்கழகத்திற்கு அளித்தார்கள். தமிழிசைக் கழகங்கட்டுப் பொருளுதவி செய்தல், தமிழ்ப் புதைக்களே பாடப்பெறும் இசையரங்குகளை அமைத்தல், மதிய தமிழ்ப் பாடங்கள் இயற்றுதல், அரியபழைய தமிழ்ப் பாடங்களைக் கை கற்பிக்கும் சிறந்த இசைக் கலைஞரைப் பாடாட்டுத் துறைக்கூடமுறித்தல், பல்கலைக்கழகத்தாரின் போய்பார்வையில் ஒதுக்கத்து வெளியிடப்படும் தமிழிசைப் பாடங்களைத் தீவித்துப்படிக்கிளிகள் நிறுவி நடத்துதல், நாட்டுமனிலை கலைகளிலிருந்தும் அரிய தமிழிசைப் பாடவைகளைத் தீரட்டுதல், தமிழிசைப் பாடநூல்களை மூலியிடுதலை கூறுமிகுக்கூளர்ச்சித் தீட்டங்கள் கீழ்ப்பிடியற்றனர்க்கூடாஸாக கீஸ்ருஸ் காலை

அரசர் அண்ணுமலை வள்ளலவர்களின் விருப்பத்திற்கும் தமிழ் மக்களின் ஆதாரவிற்கும் ஏற்ப, அண்ணுமலைப் பல்கலைக் கழகம், தமிழிசை வளர்ச்சிக்குத் தன் பணிகளை விடாத்து செய்யத் தொடங்கியது. தமிழிசை பற்றிய இருபது தொகுதி கள் பல்கலைக்கழக வெளியீடாகச் சில ஆண்டுகளுக்குள் வெளிவந்தன. இவற்றிற்குப் பின்னும் சில இசைத் தமிழ் நூல்களை அண்ணுமலைப் பல்கலைக் கழகம் வெளிப் படுத்தியுள்ளது. இந்நூல்கள் எல்லாவற்றிலும் சேர்த்துப் பார்க்கும்போது, 1300க்கு மேற்பட்ட தமிழிசைப் பாடல்கள் 230 வரை உள்ள இராகங்களில் அமைந்துள்ளமை காணலாம். சிறந்த இசைவாணர்கள், இப்பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர். மேற்குறிப்பிட்ட தொகுதிகளில் அடங்கிய இசை இயல், தமிழர் இசைக்கருவிகள், சுரமேள கலாநிதி, யத்தனம் கற்கும் முறையும் அதன் சிறப்பு வகை யும், பரத சங்கிரகம் என்ற நூல்கள் தென்னாட்டு இசை இலக்கண அமைதிகளைத் தெளிவாக விளக்கத்தக்கன. மிருதங்கம் பயிலும் மாணவர் திறமைபெறும் வண்ணம் இப்பல்கலைக்கழகம் வெளிப்படுத்திய மிருதங்க பாடமுறை என்னும் நாலும் இத்தொகுதிகளில் ஒன்றாகும். தமிழிசைக்கு அருங்கெரும் தொண்டுகள் புரிந்த அண்ணுமலை வள்ளல் அவர்களைப் பாராட்டியும் வாழ்த்தியும் பல சமயங்களில் தக்க புலவர்கள் இயற்றிய பாடல்கள், சிறந்த இசை வாணர்களால் இசை யமைக்கப் பெற்றுச், ‘செட்டி நாட்டாசர் இசைமாலை’ என்னும் பெயருடன் அண்ணுமலைப் பல்கலைக்கழக வெள்ளி விழாவின்போது வெளிவந்தது.

இசையில் தேர்ச்சிபெற்றிருந்தும் மிகுதியான தமிழிசைப் பாடல்களைக் கற்றுக் கொள்ளாதவர்கள் அவற்றைக்

கற்றுக்கொள்வதற்கு உதவியாக, ஓராண்டுத் தமிழிசை வகுப்பொன்றும் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் தொடங்கப்பெற்றது. இவ்வகுப்பிலும், நான்கு ஆண்டுகளிற் கற்பிக்கப்பெறும் சங்கீதபூஷண வகுப்பிலும் தமிழிசைப் பாடல்களைக் கற்றுத் தேர்ந்த இந்தியநாட்டு மாணவர்களும், இலங்கை மாணவர்களும் பற்பலராவர். இவ்வாறு தமிழிசை வளர்ச்சிக்கு அண்ணுமலைப் பல்கலைக் கழகம் ஆற்றிவரும் அரும்பணியில் பல்கலைக்கழக இனை வேந்தர் டாக்டர் ராஜாசர் முத்தைய செட்டியாரவர்கள் தம் தந்தையாரவர்களைப் போலவே பேருக்கம் காட்டி ஆதரவளித்து வருவது தமிழ் மக்களின் நற்பேருகும்.

தமிழிசையைச் சிறப்பாக வளர்த்தற் பொருட்டும் திசையரங்குளில் தமிழ்ப் பாடல்களையே மிகுதியாகப் பாடுந்தீர்த்தில் இசைவாணர்களை ஊக்குவித்தற் பொருட்டும் தமிழ்ச் செல்வர்கள், அறிஞர்கள் ஆட்சியாளர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவருடைய ஆதரவும் கொண்டு அண்ணுமலையரசரவர்கள் 1943 ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழிசைச் சங்கத்தினைத் தமிழகத் தலைநகராகிய சென்னையில் நிறுவினார்கள்.

தமிழிசையியக்கம் கண்ட பெருங்கொடை வள்ளல் ராஜாசர் அண்ணுமலைச் செட்டியாரவர்களால் முப்பத்தாறு ஆண்டுகட்குமுன் தமிழகத்தின் தலைநகரமாகிய சென்னைமாநகரில் நிறுவப்பெற்ற தமிழிசைச் சங்கம், ஆண்டுதோறும் இசைப் பெரும் புலவர்களைக் கூட்டி இசையரங்குகளைத் தொடர்ந்து நிகழ்த்தி வருவதனை யாவரும் அறிவர். இச்சங்கத்தின் நிலையமாகத் திகழும் அண்ணுமலை

மன்றத்தில் தமிழிசைக் கல்லூரி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தமிழிசைச் சங்கத்தின் வளர்ச்சிக்கு அரசுவர்களோடு ஒத்துழைத்த தமிழ்ப்பேரறிஞர்கள் பலராவர்.

சென்னைத் தமிழிசைச் சங்க ஆண்டு விழுவில் தேவாரப் பண்ணூராய்ச்சிக்கென முதல் நான்கு நாட்கள் வரையறுக்கப்பெற்றுப் பண்ணூராய்ச்சிக் கூட்டம் ஆண்டு தோறும் தொடர்ந்துநிகழ்ந்துவருகின்றது. பண்ணூராய்ச்சிக் கூட்டத்திற்கு இசையுலகில் புகழ்பெற்ற அறிஞர்கள் தலைமை தாங்குவதும் அவர்களுக்கு இசைப்பேரறிஞர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிப்பதும் இச்சங்கத்தின் மரபாக அமைந்துள்ளமை பலரும் அறிந்த செய்தியாகும்.

தேவாரப் பண்ணூராய்ச்சிக் கூட்டத்தில் இசை மரபறிந்த தேவார ஒதுவரர்களும், கருநாடக சங்கீத வித்துவாங்களும், இயற்றியிழப் புலவர்களும், இயிலிசை அறிஞர் பலரும், செந்தமிழ்ப் பேரன்பர்களும் பெருவிருப் புடன் கலந்துகொண்டு தங்கள் தங்கள் ஆராய்ச்சியிற்கண்ட கருத்துக்களைத் திறம்பட எடுத்துரைத்துப் பண்ணூராய்ச்சிக்குத் துணைபுரிந்து வருவது தமிழ் மக்களால் பாராட்டுதற்குரிய நல்லிசைப் பணியாகும்.

அண்ணுமலைப் பல்கலைக்கழகத் தந்தையும் பெருங் கொடை வள்ளுமாகிய செட்டிநாட்டரசர் அண்ணுமலைச் செட்டியாரவர்களைப் போலவே அவர்தம் தீருமகனாகும் அண்ணுமலைப் பல்கலைக்கழக இலை வேந்தருமாகிய டாக்டர் ராஜாசர் மு. அ. முத்தையா செட்டியாரவர்கள்

சென்னைத் தமிழிசைச் சங்கத்தைச் சிறப்பாகப் போற்றி வருகின்றார்கள். தமிழ் வளர்ந்த மதுரை மாநகரத்திலும் ஐந்தாண்டுகட்குமுன் தமிழிசைச் சங்கத்தினைத் தோற்று வித்து முத்தையா மன்றம் அமைத்து நாளேம் இன்னிசையால் தமிழ் வளர வழியமைத்துள்ளார்கள். இவ்வாறு சென்னையிலும் மதுரையிலும் அமைந்துள்ள தமிழிசைச் சங்கங்கள் பண்டைத் தமிழர் நுண்ணிதீற் கண்டுளைர்த்திய பண்ணும் தீற்முமாகிய இசைநலங்கள் உலகெலாம் பரவ நல்லிசைப் பணிபுரிந்து நீடுநின்று பலகிளைகளுடன் தழைத்து வளர்க்கவேண ஏழிசையாம் இசைப்பயனும் விளங்கும் இறைவன் தீருவடிகளை இறைஞ்சிப் போற்றுதல் நமது கடமையாகும்.

9. இசைத் தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கமாகும் பணிகள்

ஆயிரம் யாண்டுகளாக மறைந்துகிடந்த பழந்தமிழ் இசைச் செல்வத்தைத் தமிழ் மக்கள் மீட்டும் பெறுதற்கு உதவிபுரியும் நோக்கத்துடன் அருள்மிகு விப்லாநந்த அடிகளார் அவர்கள் பதினாண்டுகள் அரிதின் ஆராய்ந்து யாழ்நூல் என்னும் இசைத்தமிழாராய்ச்சி நூலினை இயற்றி ஞானர்கள். இந்நூல் சர்வசித்து. வைகாசி 22 (5-6-1947) ஆரூட்டையில் பின்னொயார் திருநாளிலே சோழநாட்டுத் திருக்கொள்ளம் பூதூரில் முத்தமிழ் விரகராகிய திருஞான சம்பந்தப் பின்னொயார் முன்னிலையிற் கூடிய புலவர் பேரவையிலே சிறப்பாக அரங்கேறியது.

திருக்கொள்ளம் பூதூர்த் திருப்பணிச் செல்வரும் செந் தமிழ்ப் பேரன்பரும் ஆகிய நச்சாந்துப்பட்டி உயர் திருவாளர் பெ. ராம. ராம. சிதம்பரன் செட்டியாரவர்களது பொருளுத்துவியடன் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினரால் வெளியிடப்பெற்ற யாழ்நூல் என்னும் இசைத்தமிழ் ஆராய்ச்சி நூலானது, தமிழ் மக்களது விழிப்பின்மையால் வழக்கற்று மறைந்த பழந்தமிழ் இசைமரபினை மீட்டும் உருவாக்கி வளர்க்கும் இசைத் தமிழ்க் கருவுலமாகத் தீகழ்கின்றது.

சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் யாழாசிரியனது இலக்கணங்களும் இருபத்தைந்தடிகளுக்கு இயைந்த

தொரு விரிவுதேர்யாக எழுந்த இந்நால், இளங்கோவடிகள் முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதீகாரத்திற் பொதிந்து வைத்துள்ள இசை நூற்பொருளைத் தெளிவாக விளக்குகின்றது. பல நூற்றுண்டுகளாக வழக்கொழி ந்துபோன பழந்தமிழ் இசையிலக்கணத்தை வரலாற்று நெறியில் ஆராய்ந்து விளக்கும் நிலையில் அமைந்த இந்நால், பண்டை நாளில் தமிழ் முன்னேர் கண்டுணர்த்திய நூற்று மூன்று தமிழ்ப்பண்களின் உருவங்களையும் அப்பண்கள் தோன்று தற்கு நிலைக்களமாகிய ஏழ்பெரும்பாலை ஜெஞ்சிறுபாலையாகிய பண்ணிரு பாலைகளின் அமைப்பினையும் தந்து அவற்றை இக்காலத்தில் வீணை முதலிய கருவிகளில் வைத்து வாசித்தற்கு வேண்டிய அலகு நிலைகளையும் குறிப்பிட்டுப் பழந்தமிழிசை மாபிற்குப் புத்துயிரளிக்கின்றது. தமிழ்முன்னேர் கொண்ட இருபத்தீரண்டு இசையலகுகள் (சுருதிகள்) இவையெனத் தெளிவுபடுத்தியும் இருபத்துமூன்றுவதாக நின்ற பிரமாண சுருதியெனப்படும் விதியிசையின் அளவினையும் அஃது அளபிற்கிறதாயினும் எண்ணிக்கையில் ஈரலகு பெறுவது என்னும் நூட்பத்தினையும் நன்கு விளக்கும் முறையில் யாழ் நூலாசிரியர் அமைத்துதவிய சுருதி வீணை என்னும் கருவி பழந்தமிழ் இசையுருவங்களையும் வடநாட்டிலும் தென்னாட்டிலும் பிற்காலத்தில் தோன்றிய இசையுருவங்களையும் ஒருங்கு வாசித்தற்கேற்ற அமைப்பினையுடையதாகும்.

இக்காலத்தில் கருநாடக சங்கீதமென வழங்கும் தென்னாட்டிசையில் எழுபத்தீரண்டு மேளகர்த்தா ராகங்களை வகுத்து முறைப்படுத்தியவர் வேங்கடமகியாவார். அவர் வகுத்துள்ள எழுபத்தீரண்டு ராகங்களைக் குறித்து இசையாசிரியர்களிடையே கருத்து வேறுபாடு நிலவியது. இந்

நிலையில் வேஷ்டமிதி என்பதற்கு மகாநாட்டுவினைக்கருவி யின் அமைப்பினாலோகத்தினாலோ முஸ்லிம்ப்பிடுத்து தலையினிசை வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்றுக்காக்கிய மாந்தாலா சிரியிலர்கள் முசுநாருண்டுகளாகவழக்கற்றுக்கிடந்துகூடுதல் தன்மை கீழையெட்டுமூலமாகவுமைக்கூடியில்லையாகவும் வொகைவேஷ்டமிதி குறித்து எழுபத்திரங்களுமாகத்தோயில் வீணவித்தகர் சங்கீதமுறையைப் பீருகோட்டுப்பிசிவானிந்தம் அவர்தனைக்கொண்டு யாழ்நால்கூராங்கேற்றறவிலிழுவில் வாசித்துக்காட்டிச் செய்தாராகண்டுவேஷ்டம்கிடைக்கியான்டு சதுராதன்மைக்கீண்டு ஏன்னும் இக்கருவி, பஞ்சக்ருதிரிவைத் தில்குத்தகூராந்தாரமுமில்லாக்கு சுருதி ஒதுவிதத்தில்லாக்குத்த நிலைதமுற்புப்பேதுவதுமிருந்துமிகீடுமையினையுமிலைசைப்புவைக்கி அனைவரும்பிராளித்தான்கூசினைப்படிப்ப சுதாந்தன்மைக்கீணவினை உருவாக்கியளித்தபெருமையோழி நூல்கிரியாங்குக்குரிய தனிச்சிறப்பாகுஞ்சுமுகங்க்கும் முழுக்குபாலை குறிப்பிடுகிறது

மும்பைகாலத் தமிழகமிடையே முழுப்பையிக்கிறார் யாழ்நாலிமைந்து பாரமுறப்பியல்லையாகிடுமிபகுதி, பண்டைக்குமிழர் வாசித்து இசைக்கருவியாகிய யாழின் பூஷா பாரமுறப்பு முறைக்குமிழர் பாரமுறப்பு வகைகளையும் அதனகண் அமைந்து உறுப்புக்களையும் வகைகளையும் அதனகண் அமைந்து மாற்றுப்படுவதை வகைகளையும் ஒவியமாக வரைந்து காட்டி யாழுக்கருவியினை மீட்டும் பாகத்திகழின்றது. பெருங்கவலம் என்றும் ஆயிர நாம்பு யாழின் கணக்கினைக் கண்டறிந்து அதனை மீட்டும் அமைப்பதற்கு வேண்டிய குறிப்புக்கள்மூலமுழுநாலில் தரப்பெற்றுள்ளது. இசை நாம்புகளின்மூலம் அகசவெண்டுவிகிதம் நூற்பு நீளவிகிதம் வகையிலக்கம் முதலியடி இருக்கும்படியாகவுமதவியுமிலைக்குக்காக்குவிகளைக்கும் முறையும் யாழ்நாலில் தெளிவுமிகுத்தய்ப்பற்றி

இவ்வாறு இசையாராய்ச்சிக்கு இன்றியமையாது வேண்டப்பெறும் கணக்கு முறைகளையும் குழல் யாழ் வீஜை முதலிய இசைக்கருவிகளைச் செய்து பயன்படுத்தும் முறை களையும் விளக்கும் யாழ்நூலானது, இசையிலக்கண நூலாக மட்டுமன்றிச் செய்முறை இசைத்தமிழ் நூலாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தகவதாகும் தமிழிசை வளர்ச்சியில் ஆர்வமுள்ள இயலிசைப் புலவர்களும் மாணவர்களும் யாழ் நூலினை நன்குபயின்று இசைத்தமிழ் வளம்பெற இடையிடாது உழைத்தல்வேண்டும். தமிழிசையில் ஆர்வமுள்ள செந்தமிழ்ச் செல்வர்களும் பேரறிஞர்களும் பழைய தமிழிசைக் கருவியாகிய யாழினை மீட்டும் உருவாக்கித் தக்க இசைப் புலவர்களை ஆதரித்து அக்கருவியினை வாசித்தும் பயிற்சி பெறச் செய்தலும் இவ்வாறே மறைந்துபோன பழந்தமிழிசைக் கருவிகளை உருவாக்கி வழக்கத்திற்குக் கொணர்ந்து பயிற்சியினையளித்துத் தமிழிசையின் சிறப்பினை உலக மக்கள் உணரும் வண்ணம் செய்தலும் சங்க காலம் முதல் இன்றளவும் ஆயிரக்கணக்கில் இயற்றப் பெற்றுள்ள இசைத்தமிழ்ப் பாடல்கள் தமிழக இசையரங்குகளிற் சிறப்பாகப் பாடப்பெறுமாறு ஊக்கமளித் தலும் தமிழிசைக்கு ஆக்கமான பணிகளாகும். தமிழ்மக்கள் தீசையளைத்தின் பெருமையெலாந் தென்றிசையேவென்றே வும் அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்லவும் இசைமுழுதும் மெய்யறிவும் இடங்கொள்ளும் நிலைபெருகவும் தங்கள் தங்களால் இயன்றபணிகளை ஆர்வ முடன் புரிதல்வேண்டும் என அங்புடன் வேண்டி இந் நூலினை நிறைவு செய்கின்றேன்.

1. குடகு
2. தமிழகம்
3. சதுரகராதி
4. வள்ளுவம்
5. கோபுர தீபம்
6. நீதி நால்கள்
7. மொழிவளம்
8. கல்வி நிலை
9. இசைத்தமிழ்
10. ஓளைவயார்
11. முத்தொள்ளாயிரம்
12. வெனின் வாழ்கிறார்
13. பழந்தமிழர் நாகரிகம்
14. புகழேந்தி நளன் கதை
15. இலக்கியக் கட்டுரைகள்
16. வெளிச்சத்தை நோக்கி...
17. பாரதியின் புதிய ஆத்திகூடி
18. தமிழர் தீருமணத்தில் தாலி
19. சங்கப் புலவர் சன்மார்க்கம்
20. கனவுகளின் பலாபலன்கள்
21. பாரதிதாசனின் சிறு கதைகள்
22. சுதந்திரப் போரின் எழுச்சிக் களம்
23. அண்ணா போற்றிய பெருமக்கள்
24. தொல் தீராவிட மொழி கண்டுபிடிப்பு
25. புதுமைப்பித்தன் கதைகள்
விமர்சனங்களும் விஷயதனங்களும்
26. அன்புப் பணிக்கு ஓர் அன்னை தெரேசா
27. 19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்

T142

தமிழ் வளர்ச்சித் துறை

100.00